

உன்னைதம்

ஜூன் - 95

J.R.R. டோல்கின்

C.G. யுவி

ஆண்டனி சஸ்தோப்

டி. ஆர். நாகராஜ்

ஜார்ஜ் பெரேக்

கௌநம சித்தார்த்தன்

உன்னதம்

காலாண்டிதழ் 4 ஜூன் 95

தனிச்சுற்றுக்கு மட்டும்

ரூ. 30.00

தற்கால தமிழ்ச்சிறுக்கதைகள் எதிர்பார்த்த தரத்திற்கு வந்து சேராததால் அடுத்த இதழுக்கு ஒத்திப்போட்டுவிட்டு வழக்கம்போல வருகிறது இந்த இதழ். அடுத்த இதழுக்கு நவீன சிறுக்கதையாளர்கள் படைப்புகளை அனுப்பிவெக்கலாம்.

இந்த இதழில் வெளியாகும் தலைத் கட்டுரை முராண்பாடுகளுடனே வெளியாகிறது இது குறித்த ஆரோக்யமான விவாதங்களும் இந்தப் பார்க்கவைய பஸ்வேறு பரிமாணங்களில் மேலெடுத்துச் செல்லக்கூடிய தரமான கட்டுரைகளும் உருவாகும் சாத்தியப்பாட்டை முன்னிறுத்தி இது பிரசரமாகிறது. விவாதங்களும் விமர்சன ஸ்களும் வரவேற்கப்படுகின்றன.

சிற்றிதழ்மொழியில் பொள்ளாச்சி நசன் உண்ணதம் இதழுக்கு சிறந்த சிற்றிதழுக்கான பரிசு கொடுத்துப் பாராட்டியுள்ளார். சிற்றிதழ்மொழிபால் அவர் வைத்திருக்கும் இலக்கியப் பிரக்ஞையும், செயல்பாடுகளும் வரவேற்கத் தக்கது.

உன்னதம் (காலாண்டிதழ்) ஆசிரியர், வெளியிடுபவர் கௌதமசித்தார்த்தன் ஆலத்தூர் அஞ்சல் கவுந்தப்பாடி - 638455 பெரியார் மாவட்டம்
அச்சு: சுராகம்ப்புட்டர் ரிஸன்ட்ஸ் கரோடு-1

கட்டுரை

பற்றியெரியும் பாதன்கள்

இந்திய தலித் இயக்கம் பற்றிய ஆய்வு

டி.ஆர். நாகராஜ்

D.R. NAGARAJ

கன்னடத் தற்காலக் கலையில் பிளச்டி செய்த பாக்டரி டி.ஆர். என். தற்காலக் கண்ணட இலக்கிய விமர்ஶனத் தில்ரூ சக்தியாக விளங்குமார். ஆய்விலைத்திலும் கன்னடத்திலும் சமூகம் பிரச்சனை கண்ணயும் இலக்கிய விமர்ஶனத் தொழும் எழுதும் நாகராஜ், நாடகம், டாக்கு மென்டரி தீவிரப்படம், சுற்றுச்சூழல் செயல்பாடுகள் என்று பல்லேறு ஈடுபாடுகள் கொண்டவர். தலித் இலக்கியச் சீந்தனையில் தனித்த நிலை பாடுள்ள நாகராஜ் அம்பேத் கரையும் காந்தியை யும் இணைப்பதில் நம்மிக்கை யுள்ளவர், கன்னட இலக்கிய வாத்களின் கோட்டையாக விளங்கும் பெங்களூர் கன்னடத்துறையில் பணியாற்றும் நாகராஜ் தற்சமயம் டெல்லியில் ஹன்ஸ, வளர்ந்துவரும் சமூகங் கள் பற்றிய உயராய்வு மையத் தில் Senior Fellow வராக உள்ளார். கே. வி. சுப்பன்னா பெற்ற மரக்ளைஸே பரிகப்பணத்தில் வெளிவரும் கன்னட நூல் வரிசையின் பொறுப்பாசிரியரான நாகராஜ் அவ்வரிசையில் தமிழ்வனின் 'தமிழு காவ்ய மீமாம்சே' என்ற நாலையும் வெளியிட்டுள்ளார். நாகராஜ் எழுதிய THE FLAMMING FEET 1993 புத்தகத்திலிருந்து சீல பகுதிகள்.

குறிப்புகள்: தமிழ்வன்

1. தலித் இயக்கத்தின் வேர்களில்

சுயமரியாதையும் சுயபுளித்துவமும்

டாக்டர் அம்பேத்கரின் அரசியல் போக்கினைப் புரிந்துகொள்ள காந்தியடிகளின் அரசியல் ஆளுமையுடன் அதனை ஒப்பிட்டுப் பார்த்தல் அவசியம். இருவருக்குமிடையே யுள்ள வெளிப்படையான வேற்றுமைகளின் மூலம் அம்பேத்கர் எதிர்கொண்ட தனித்துவமிக்க பிரச்சனைகளை கண்டுகொள்ளலாம். இருவருக்குமிடையேயுள்ள சரிகட்டுமுடியாதத் தன்மை இயல்பானதா? அடிப்படையானதா? இந்தக் கேள்விக்கான பதில் தலித்தியத்திற்கான உறுதியான தீர்மானங்களுக்கு இட்டு செல்லுமென்பதால் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும், ஆழமாய் வேருள்ளியுள்ள சார்புத்தன்மைகளை மீறிய நல்லெண்ணானது தட்டும் அளுத்துவது அவசியம். தலித் இயக்கமென்பது, தின்னாத்தகாதவர்களின் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் காந்தியத்தை தீர்மானமாக புறக்கணிக்கிற மனோநிலையின் விளைவென்றும், தனது கொள்கைகளையும் எல்லைகளையும் தானாகடு வகுத்துக் கொண்ட ஒரு இயக்கமென்றும் சொல்லலாம். ஆனால் இன்று, வரலாற்றுச் துழநிலைகளின் மாற்றங்களும் அதன் விளைவுகளும், தலித் இயக்கத்தை செம்மைப்படுத்திய சக்திகளின் வேர்களையும் அதன் அமைப்புகளையும் மறுபரிசீலனை செய்ய நிர்ப்பநிக்கின்றன.

இப்பரிசீலனை நாம் இதுவரை அறிந்திருக்காத சில ஒட்டுருவுகள் இருப்பதை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு வினாதமான ஆச்சரியத்தை தருமென்றாலும் அதற்கும் நாம் தயாராயிருக்க வேண்டும். முதலில் காந்தி - அம்பேத்கார் உறவுகள் பற்றின ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களைப் பரிசீலிப்போம். இந்த ஆய்வின் போது நமக்கு ஏற்கனவே தரப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு நாம் அடிமையாகிவிடக்கூடிய அபாயமிருப்பதால் மிகுந்த எச்சரிக்கை தேவை. அம்பேத்காரின் அரசியல், காந்தியத்துவங்களிலிருந்தும் 1947 வரை தேசத்தை ஆட்கொண்டிருந்த கலாச்சார அரசியலிருந்தும் தீர்மானமாக வேறு பட்டது. தேசிய அரசியலின் மையமாகக் கருத்தபட்ட காந்தியடிகளோடு ஒத்துப்போகாத நிறைய பேர், விசித்திரமானவர்களாய் கருத்தப்பட்டனர்.

காந்தி அம்பேத்கர் இருவருமே எதையாவது சாதித்தாக வேண்டுமென்கிற உந்துதலில் பொறுமையை இழந்து வரலாற்றில் மூழ்கிப்போனவர்கள். இதன் காரணமாகவே ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டார்கள்.

வரலாற்று செயல்களைப்பது ஆக்கப்பூர்வமான பொறுமையின்மையின் மகாசமாதிநிலையே! காந்தி அம்பேத்கர் இருவருமே காரியத்தில் இறங்கியதன் மூலம்

பொறுத்தவரை அவர்கள் மாற்றங்களை விரும்பாத மரபு ரீதியான அடிப்படைவாதிகளுடனே ஒத்துழைத்தார்கள்.

சமூகநிதி மற்றும் நிஜமான வேற்றுமையைப் படித்தல் என்கிற பெயரில் வேலை மற்றும் பிற பொருளாதார ரீதியான பலன்களை அடைவதற்கான இந்த இயக்கத்தின் முயற்சியை சில வேளைகளில் முரட்டுத்தனம் கலந்தாயிருந்தாலும்கூட, அகெளரவமானதும்கூட எனலாம். இவ்வியக்கத்தின் முகம், சாதி அமைப்பினை எதிர்த்து சவால் விடும் சக்திகளைச் சார்ந்தே அழகோ சூரியோ பெறுகிறது. இந்தியாவின் சாதி அமைப்பு கலாச்சார மதிப்பிடுகளின் கட்டமையைப் பட்டுமல்ல; சாதிய வரிசைப்படியில்லைமந்த பலவிதமான அரசியல் அதிகாரம், செலவும் போன்றவற்றின் சமச்சீர்றற பங்கீட்டிற்கான ஒரு தீர்மானிக்கப்பட்ட மாதிரியும்தான். சாதி அமைப்புக்கெதிரான இயக்கத்தின் புரட்சியில் ஆன்மிக அழகினை கண்டு பாராட்டுகிறவர்கள், பொருளியல் ரீதியான தேவைகளை குறித்த கோரத்தையும் ஜீரனரித்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இப்புரட்சியின் ஆன்மிக அழகினை காந்தியடிகளால் ரசிக்க முடிந்திருக்கும் என்றாலும் அதன் பொருளியல் சூரியத்தினால் சங்கடங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது.

இன்றைக்கும்படி சூரிய அந்திகளுக்கெதிரான போராட்டங்களுக்குக் கிடைக்கிற பலவின்மைன் ஒத்துழைப்பு, இயக்கத்தின் கூயெச்சையான ஆதரவாளர்களின் ஆர்வத்தை தொடர்ந்து பாதிக்கிறது. அரசியல்காரியங்களில் ஆர்வமாய் முன்வருகிற இவர்கள் மன்றல் கமிஷன் போன்ற முக்கியமான பிரச்சனைகளில் இயக்கம் ஈடுபடும்போது, விசித்திரமாக கோபம் கொள்கிறார் கள்.

சாதிய மேலாண்மையை எதிர்த்துப் போராடுகிற உள்ளத்தைமையும், கல்வி வேலை வாய்ப்புகளுக்கென போராடுகிற ஸொகிக் கதார்த்தத் தன்மையும் இளைஞர் புர்ணியே தலித் இயக்கத்தின் தொடக்கம். இந்த தழுநிலைகளுக்கெதிராக அம்பேத்கர் பிரா மணர்லலாத இயக்கத்தினைக் குறித்து நடைமுறைக்கு சாத்தியமான ஒரு கள்ளோட்டத்தினை வெத்திருந்தார். சென்னை மாகாணப் பொதுத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி படுதோல்வி அடைந்தபோது அவர் ஆற்றிய உறையில் அவர்து கண்ணொட்டம் தெளிவாகத் தெரிகிறது. பிரமாண வகுப்பிற்கும் தங்களுக்குமிடுமிடும் என்னிட வித விளைவுகள் தீர்மானிக்க முடிவில்லை. இவர்கள் அனைவரும் பிராமணர்களை தீவிராக விமர்சித்தாலும் அந்த விமர்சனங்களின் அடிப்படைகள் கொள்கை பூர்வமானது என்பதை அவர்களில் எவ்வொருவராவது சொல்ல முடியுமா? இவர்களுக்குன் எந்தனாலும் பிராமணத்துவம் ஊறியிருந்தது? தாங்களும் நெற்றியில் நாமத்தைப் போட்டுக் கொண்டு தங்களை இரண்டாம் வகுப்பு பிராமணர்களாகக் கருதிக்கொண்டனர். பிராமணியத்தை முற்றிலும் கைவிடுவதற்கு பதிலாக பிராமணியத்தின் தாத்பர்யத்தை, சீரியதென்கிற முறையில், பற்றிக் கொண்டிருந்தனர். இரண்டாமாகிடத்தை தங்களுக்கு விதித்தொன்றே பிராமணியத்தின் மீதான அவர்களின் கோபமாக இருந்தது.

இளைஞர்களுக்கு குறிப்பிட்ட என்னிக்கையில் வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தருதல் என்பதைத் தனது முதன்மை அக்கறையாகக் கொள்கிடுந்தது பிராமணர்லலாதோர் கட்சியின் அரசியல் திட்டத்திலிருக்கிற ஒரு குறையாகும். அது நியாயமானது - சட்டபூர்வமானது என்பது மறுக்க முடியாததுதான். ஆனால் இருப்பது வருட காலத்தின் போராட்டத்தின் பயனாய் பொதுத் துறையில் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ள இளைஞர்கள் தங்களது சம்பளத் தை கையில் வாங்கிய பிறகு கட்சியை நினைத்துப் பார்க்கார்களா? பொறுப்பிலிருந்த இருப்பது வருட காலமும், கிராமங்களில் வட்டிக்கைக்காரர்களின் பிடியில் சீர்குலைந்த வாழ்வினை நடத்தும் 90% பிராமணர்ஸ்பாத ஜனங்களை கட்சி மறந்துவிட்டது.

முதலில் தலித்தக்களுக்கு ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் முன்னேற்றமும், மத்தியத்தினரின் பார்புநலன்களை அடைவதுமான நிலை, இந்திலை பிற பிரிவினரிடையே ஒரு சக்திவாய்ந்த திட நம்பிக்கையை உருவாக்குகிறது. இந்த திட நம் பிக்கையின் அடிப்படை - நிஜம், கற்பளை இரண்டுமாகவே அமைகிறது. குறிப்பிட்ட பிரிவினர் பொதுத் துறையில் வேலை வாய்ப்பை பெறுவது நேரிடையான நிஜம். ஆனால் இக்குறிப்பிட்ட சிறுபான்மை என்னிக்கையிலுள்ள பிரிவினர் அடைந்த சமுக அந்தஸ்தினை முழுமையான சமூகக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படாதவரை, தலித் சமுகம் முழுவதுமாய் அடைவதென்பது கற்பளையானதே தெர்ந்தெடுத்த ஒரு பிரிவின் முன்னேற்றம் என்பதை உண்மையானப் பிரச்சனை வேறொக்கொ உள்ளது. இதனை முன்னேற்பாடான மறதியென்றுகூட சொல்லலாம்.

இன்னும் தீர்மானமாகச் சொல்லப்போனால் தன் இறந்த காலத்தைப் பற்றிய அறிந்த மற்றியெல்லாம். ஜஸ்டிஸ் கட்சியின் தோல்வியினைக் குறித்து பேசும்போது அம்பேத்கார் பிப்பிரச்சனையைத்தான் முன் வைத்ததார். தங்களின் வெளைக்கான முதல்சம்பளத்தைவாங்கிய பிறகு பிராமணர்வாத இளைஞர்கள் கட்சியைப்பற்றி நினைத்துப் பார்க்கிறார்களா? சாதி அமைப்பின் செயல்பாடுகள், தாழ்த்தப்பட்ட நனியபிள்ளைகளை சுயநிதைகம் செய்திராக்கிறார்களா? சாதி செய் வெறுப்பு போன்ற மனோநிலைகளை தோற்றுவிக்க முயலும். இம் மனோநிலைகள் அனைத்தும் திரட்டப்பட்டு தனிநபரின் மனதில் அபத்திரத்தை விடதைக்கிற கூட்டு சக்தியாகின்றன. இழிவு படுத்தப்பட்ட இன்களிலிருந்து ஒரு நவீன மசிதனின் பிறப்பு என்பது இனைத்துடனான உறவுகளை அவன் வேதனையுடன் குண்டித்ததுக் கொள்ளல் என்பதோடு மட்டுமில்லாத தனது இறந்த காலத்தினை அறிந்தே மாற்றிக்கொள்வதற்கான முயற்சியாகவும் இருக்கிறது.

அம்பேத்கார்த் தன்னுடைய உரவாயில் சொன்ன இரண்டாவது குறுத்ததனின்திட அளவில் மட்டுமல்லாமல் இயக்கம் முழுவதிற்குமான மாற்று கலாச்சார மதிப்புகளை வரையறைக்கிற பிரச்சனை. இறந்த கால மற்றி நிலையென்பது, பழங்கலாச்சாரத்தை புறந்தள்ளுவதோடு புதிய காலச்சாரத்தையும் நிர்மாணிக்கிற கடுமையான முயற்சியை அதையியப்படுத்துகிற ஒரு முயக்க நிலையை ஏற்படுத்தும் அம்பேத்காரினால் இந்த கலாச்சார நடத்துவத்தை ஒரு போதும் காகித்துக் கொள்ள முடிந்தில்லை. அவற்று வாழ்வமொத்தத்தையுமே இந்த மனோநிலையினை எதிர்த்த தளர்ச்சியற்ற போராட்டம் என்று சொல்லலாம்.

சுரு இயக்கத் திற்கும் அதன் நினைவு அடுக்குகளுக்குமிடையேயுள்ள உறவினை தீர்மானிக்கிற பிரச்சனைகளில் அவர்கள் இந்தப் போராட்டம் கொண்டு தளரியது. காந்தியும் அம்பேத்தகரம் கசப்புன் மொதித்தகள்ட பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. காந்தியைப் பொருத்தத்தகரம் இந்த குறியீடுகளைப் பயோகிப்பது இந்தத்துவத்தை சார்ந்ததாகவே இருந்தது. அடிப்படைத் தீவிரத்தோடு இந்த குறியீடுகளைப் பயோகிக்க அவர்கள் கொண்ட முறைகள், பல்லை உற்சாகப்படுத்துவதாய் அமையவில்லை. இந்தத்துவத்திக்கு எதிரான ஒரு கற்பனை முறையைக் குறித்த பரந்த அறிவும் ஆழமும் காந்தியின் இந்தத்துவம் முறைக்கு தேவையாகிறது. காந்தியின் அரிசனத் தொண்டர்கள் மட்டுமில்லாமல் அவரின் ஜாதி இந்துத் தொண்டர்கள் கூட, ராஜாஜிலோகியா போன்றோர்களைத் தவிர. இந்து குறியீடுகளை பயோகாகப்படுத்தும் இந்த ஆபத்தான (இரு முனை கத்தி) வழியை பின்பற்ற முடியவில்லை. இவர்களில் பெரும்மான்மையோர் இம் முறைகளின் தகரவு பரிமாணங்களை அறிந்து கொள்ளாமல் வெறும் கொண்டாட்டங்களாக மட்டும் கடைப்பிடித்தார்கள். ஆலயப் பிரவேச இயக்கத்தின் போதுதான் அவர்கள் தாக்குதலுக்குள்ளாகிற நிலையினை எதிர்கொண்டனர். ஆனால் காந்தியின் விரோதிகள் அவரின் திட்டங்களுடைய பாதிப்புகளை நன்றாக புரிந்து கொண்டதுதான் அவைகளை எந்தவித தடையில்லாது அனுமதித்தார்கள். காந்தியின் தொண்டர்கள் தோல்வியுற்றபோதெல்லாம் அவருடன் முரண்பட்டவர்கள் வெற்றிகளார்கள்.

அம்பேத்காரர் பொறுத்தவரை காந்தியடிகளால் உபயோகப்படுத்தப்பட்ட தர்க்கூருவமான முறைகள் சிக்கலானவையாகவும் உபயோகமற்றதாயுமின்றன இந்தத்துவத்தின் கெடுகளை எதிர்த்துப் போராடுகிற கருவிளாக்களை கருதினர். இந்தத்துவத்தைப் பற்றி அது விதமான முடிமுறைக்கும்போக்குகள் சாதியகட்டுமைப்புபற்றிய முனைமுனைப்புகளை கலப்பாக தோற்றுவிப்பதாகிறது. இதுதான் காந்தியடிகளின் பெரும்பாலான தொண்டர்களிடையே ஏற்பட்டது. ஒரு புதிய தேவாலயத்தை கட்டுமைக்க அம்பேத்கருக்கு ஒரு வழுவான அடித்தளம் தேவைப்பட்டது. ஆனால் தெற்கெதிராக இந்தத்துவமோ தற்காலிகமான ஒரு எதிர்ப்பைமட்டுமே அனுமதித்தது. அவ்விதமான தற்காலிகமான எதிர்ப்பென்பது புரட்சிக்கெதிரான செயல்ற மௌனத்திற்கே சமமானது. ஆனாலும் கூட கிராமிய இந்தியாவைப் பற்றிய அம்பேத்காரின் உணர்ச்சி தமதுமுபிசிர வருத்தம் நிறைந்த கருத்துக்கள் காந்தியின் கருவிலேயே ஒலிப்பதை நாம கவனிக்க வேண்டும். 1930 களில் இருவரும் எதிர் எதிர் நிலைகளில் நின்று மொதிக்கொண்டாலும் அதன்பின் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டார்கள். என்றாலும் இந்த அங்கீகாரம் பல தொடர்ச்சியான மோதல்களுக்குப் பின்னரே சாதியமாயிற்று.

தீஸ்டாமையென்பது தனிமினதி 'சயத்தின்' ஒரு பகுதியே. எனவே தீஸ்டாமை ஒழிப்பு இயக்கத்தை அவர் 'சயத்தை' புனிதப்படுத்தக்கூடிய ஒரு பயிற்சரமான சடங்காகவே கருதினார்.

தனிமனித் "செத்தின்" மீதான மத ஆக்கிரமிப்பை 1932 ல் புளாவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பின்னரியில் பார்க் கெல்லூம். இந்த உடன்படிக்கையே காந்தியடிகளுக்கும் அம்பேத்காருக்குமிடையோன சரிக்ட்ட முடியாத முரண்பாடுகளைக் குறித்த தீர்மானங்களுக்கு ஒட்டு செல்வது. சமூகப் பொருளாதார அரசியல் அதிகாரங்களின் கட்டமைப்பில் தலித்துகளுக்கு ஒரு கேயேக்ஸையான அரசியல் அடையாளத்தை நிறுவுவதே தீண்டாமையென அம்பேத்கர் வரையறுத்தார். ஆளால் காந்தியடிகளைப் பொறுத்தவரையில் இப்பிரச்சனை முற்றிலும் மதசம்பந்தமான ஒன்றாகவே இருந்தது. அதிலும் இந்த மதத்தின் உள்ளிவகாரமாக மட்டுமே அவரால் பார்க்கப்பட்டது. இந்த வரையறை குறித்த மோதலில், நமக்கு தெரிந்த சரித்திர சாட்சிகளை வைத்துப் பார்க்கும்போது, காந்தியடிகளை வெற்றி பெற்றிருக்கிறார் என்று தெரிகிறது. இன்னும் கூட அம்பேத்கரின் தொண்டர்களிடையே தோல்வியின் வருப்பதை பார்க்கலாம். காந்தியின் மரணத்திற்குப்பினர் தலித்துகள் மாபெரும் பழிவாங்கலுக்கு ஆளாவார்களே என்கிற பயமே அம்பேத்கரை பூண உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள செய்தது. ஆணாலும் மற்றெல்லா விஷயங்களுமே தேசத் தந்தைக்கு சாதகமானதாகவே இருந்தது. அதிர்வசமாக வரலாற்றின் தற்காலிகவெற்றிகளைக் குறித்து பெருமைகளைகிற மனிதராக காந்தியடிகள் இருக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை வாய்மையே மிக முக்கியமானது. அவருடைய ஆழ் மனதில் தன்னுடைய இந்த வெற்றி நிரந்தரமற்றது என்று அவர் அறிந்தே வைத்திருந்தார். மாண்சிகமான, நடைமுறையிலான இரண்டு விதங்களிலும் காந்தியின் தார்மீக நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவே ஏர்வாடா உண்ணாவிரதம் வளர்கியது. தர்மத்திற்கும் சத்தியத்திற்குமிடையோன இடைவெளியினை இம்முறை ஆழமாக உணர்ந்த அவர், அம்பேத்காரின் தீண்டாமையைக் குறித்த பார்வையும் உண்மையாக இருக்க வாய்ப்பு இருப்பதால் அதை பரிசோதிக்க வேண்டும் என்று நினைத்தார். இதுவே இந்திய வரலாற்றில் வசீகரமான ஒரு மோதலின் ஆரம்பமாக அமைந்ததற்கு அரிஜன் நாளிதழின் பக்கங்கள் சாட்சிகாகின்றன.

தீண்டாமையை ஒழிப்பதற்கு மட்டுமே இயக்கத்தினை ஏன் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்? மொத்தமாக சாதி அமைப்பினையே ஏன் ஒழிக்கக் கூடாது? என்ற கேள்விக்கு காந்தியின் பதில் :

இந்துத்துவத்தில் நடைமுறைப் படுத்தக்கூடிய தீண்டாமையென்பது என்னைப் பொறுத்தவரை, கடவுளுக்கெதிராள மனிதருக்கெதிராள ஒரு பாவம். எனவே அது ஒரு விஷத்தைப் போல மெல்ல மெல்ல இந்துமதத்தின் முக்கியத்துவங்களை அரித்துத் தின்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் எண்ணற்ற சாதிகள் இருக்கின்றன. அவை ஒரு சமூக நிறுவனங்களாகவே இயங்குகின்றன. அவை பல உபயோகமான காரணங்களுக்காக பணியாற்றுகின்றன. இன்றும் கூட ஒரு குறிப்பிட்ட அளவு வரை அவை பணியாற்றுகின்றன. அதில் எதுவும் பாவமானது கிடையாது. ஆனால் முன்னேற்றத்திற்கு அவை தடையேற்படுத்திய தில்லையெனவே, சாதி அமைப்பிற்கும் தீண்டாமைக்கும் உள்ள வேறுபாடு என்பது தரத்திலிருந்து அல்ல அது வேறு விதமானது. வகையானது.

காந்தியினிடுக்கருத்துகளும் பண்ணாரமத தர்மத்தில் அவருக்கு இருந்த நம்பிக்கைகளும் அடிப்படைவாதிகளினால் விமர்சிக்கப்பட்டன. வேறொரு விதத்தில் இந்த அறிக்கையை பார்க்கும்போது இது பெருவாரியான இந்துக்கள் எந்தவித சிரமுமில்லாமல் ஏற்றுக்கொள்ளக் கூடிய சாதிய சம்தழவுத்தை சொல்கிறது.

குறிப்பாக உயர்சாதி, மத்திய சாதியினரின் அறிவு ஓவிகள் சாதி அமைப்பின் நம்பிக்கைத்தரமும் அம்சங்களை தனது உறுப்பினர்களுக்கு அடையாள உணர்வளிக்கும் விதத்தில் வரையறுத்தனர். இதற்கெதிராக சாதி அமைப்புகள் தலித்துகளுக்கு அடையாள உணர்வையும் பாதுகாப்பையும் அளிப்பதற்கு பதிலாக தாழ்வுமனப்பாளர்மையும் அவமானத்தையுமே தொடர்ந்தளித்தனர். அதுபோலவே அடையாளமென்பது அழிக்க இயலாத களங்களத்தை நந்தது. சாதிய அமைப்பை ஒரு நம்பிக்கை தருவதாக காட்டவோ அல்லது ஆதரிப்பதோ தலித் தியக்கத்தினரால் சந்தேகிக்கப்பட்டது. இந் நிலையையே மேற்கொள்ள கேள்விக்கு அம்பேத்கர் அளித்த பதில் தெளிவாக்குகிறது.

"ஜாதி பலிஷ்கரிப்பு என்பதே சாதி அமைப்பின் உபப்பொருளே ஜாதிகள் இருக்கும் வரையில் ஜாதி பலிஷ்கரிப்பும் இருந்து கொண்டிருக்கும். ஜாதி அமைப்பினை நொறுக்காத வரையில் ஜாதி பலிஷ்கரிப்பை விடுவிக்க முடியாது. மோசமான வெறுக்கத்தக்க கொள்கைகளை

நெடுஞ்செழுவு நடவடிக்கை நோக்கல் குடியிடப் பொருளாய்விழா பிளகாட்டுரை

மாநில... “கழிதுக்கட்டுவத்து தவிர வேற்றுவும் எதிர்வரும் போராட்டத்தில் இந்துகளை காப்பாற்றி அவர்களின் குறுப்பை உறித் செய்ய உதவாது”.

காந்தியின் கண்ணாட்டத்தை மறுக்கிறவர்களில் வெளியிடப் பட்ட இக்குறுகிய அறிக்கையே கடந்த இரண்டு பத்தாண்டுகளாக தலை இயக்கத்தின் அறிக்கையாக இருந்து வருகிறது. பிற துத்திரார் மறுபடி வடிவங்களின்று தலை இயக்கத்தை வேறுபடுத்திக் காட்டக்கூடிய ஒரு தனித்துவம் அடையாளத்தினை இவ்வறிக்கையின் தாத்பர்யம் வடித்துக் கொடுத்தது. 1930 கனிலேயே ஜாதி அமைப்பினைக் குறித்த காந்தியின் ஆதரவு நிலை பல கடுமையான விமர்சனங்களுள்ளது. அதை அவர் எப்போதுமே முற்றலுமாக மறுக்கவும் முடியவில்லை. மனிதத்துவத்தை உருக்குவதைக்கின்ற நவீன நாடாக்கத்தின் அமசங்களை வெறுத்த காந்தி அதற்கிணங்யான அபாயமாகிறதீர் சாதி அமைப்பின் கட்டடமைப்புகளைப் பொறுத்த நிறுதி மென்றுமாகவே நடந்து கொண்டார். சாதி அமைப்பின் நிர்ணய விதிகளில் காந்தி எந்தக் குறையையும் காணவில்லை. ஆனால் அதன் நடைமுறை அமசங்களில் இருக்கிற வெறுத்துவையே குற்றம் சாட்டினார். உறுதியான இயக்கமொன்றே இதனை சரிசெய்ய முடியும் அடிப்படைவாதிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நிர்ணய விதிகளுக்கும் நடைமுறை விதிகளுக்கும் இடைய உள்ள வேற்றுமைகளைன்று நியாரா ரீதியிலோ நிருப்பிக் குடியாதவையாகும்.

இதற்கு மாற்றாகவுள்ள ஒரே வழி, ஏற்கனவே உள்ள விதிகளை எல்லா நிலைகளிலும் மறுக்கிற புதிய விதிகளை வரையறுத்து இணைத்தலேயாகும். ஜாதி அமைப்பின் நிர்ணய விதிகளின் காந்திய வரையறைகளை மறுத்த போதும் கூட, அம்பேத்கார் காந்தியின் விதிகளையாட்டியே செயலாற்றினார். அம்பேத்கார் தன் தொண்டர்களுடன் இணைந்து நடத்திய ஆலை பிரவேச இயக்கம் இதனை தெளிவுபடுத்துகிறது. 1929 ல் பார்வதி ஆலை பிரவேசமும் 1930-35 கனில் நாடிக்கில் நடந்த கலாராம் ஆலயப்பிரவேசமும் குறித்து ஜோவியாட் எழுதுகிறார்:

காந்திய வழிமுறையில் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவுகள் காந்தியாலோ காங்கிரஸாலோ ஒப்புத்தல் அளிக்கப்படவில்லை காந்தியின் பெயர் சொல்லப்படாவிட்டாலும் கூட, இந்த சத்யாகிரகங்களுக்கான திட்டங்களும் தூண்டுதல்களும் நடத்துகிறிடமில்லாமல் காந்திய பாடங்களிலிருந்து பெறப்பட்டன.

தலைத்துகள் ஆலயப்பிரவேசத்தையும் சம்தந்துவ சாதி ஹரிமௌயையும் கேட்பதன் மூலம் தங்களின் புதிய அடையாளத்தை வலியுறுத்துகிறார்கள். ஏற்கனவேயுள்ள ஒரு மத சம்பிராதாயம் அவர்களது சூ மரியாதையை இழிவுப் படுத்துமென்றால், அச் சம்பிரதாயங்களில் தங்களின் மரபுவழிப் பங்களிப்பினை அளிக்க மறுப்பதன் மூலம் தங்களது பெருமையை, கொரவத்தை வலியுறுத்துகிறார்கள். அப்போது தலை இயக்கத்தின் நிலை மிக எளிமையானது அப்படிப்பட்ட மறுதலப்படிகள் அது ஆதரிக்க வேண்டியதாகிறது. இதற்கெதிராக ஆலயப் பிரவேசப் பிரச்சனையில் அதுபல கருத்து வேற்பாடுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. மறுதலப்பை ஆதரிப்பதன் மூலம் எந்த குறியீட்டுக் கட்டடமைப்பை எதிர்த்துப் போராட தனுரைத்திருக்கிறதோ அதையே ஆதரிக்கிற குற்றச்சாட்டிற்கு ஆளாகிறது. உறுதியான மறுப்பென்பது (மக்களிடமிருந்து தனிப்பட்டு விடுகிற பலத்தினை தவிர) பொருளியல் ரீதியான அதிகாரம் பெருமை ஆகியவற்றின் கட்டடமைப்பு என்கிற கோயிலின் ஆலயத்தின் முக்கியமான ஒரு பரிமாணத்தை மறுத்து ஒதுக்குவதற்கு ஒப்பானதாகும்.

இப்பிரச்சனையின் இன்னொரு குறிப்பிடத்தக்க பரிமாணமும் இருக்கிறது. ஒரே கடவுளை வழிபடக்கூடிய உரிமையென்பது (வெல்வேறு வடிவங்களின் மூலமாக) மத்திய கால பக்தி இயக்கத்தின் முக்கியமான கருத்தாக அமைந்தது. மேல் சாதி சைவத் துறவிகளின் பெரும் வெறுப்புகளுடைய அளவை வழியுறுத்துவதற்காக 1927 ல் நடத்தப்பட்ட மதக் கலகத்தை கவனிக்க வேண்டும். கோயிலுக்கும் குளத்திற்குமிடையே பெரும் வித்தியாசம் உள்ளது. இப்போராட்டதை அம்பேத்கார் வழி நடத்திய விதம் அவருக்கும் காட்டலாம்.

காந்தியின் ஆலயப் பிரவேச விதிகளோடு செயலாற்றினபடியே அம்பேத்கார் இன்னொரு மாற்று வழியை கட்டடமைக் குயன்றார். இது குறித்து பொது நீர்நிலையின் தலைவரை உபயோகிக்க தீண்டத்தகாதோரின் உரிமையை வலியுறுத்துவதற்காக 1927 ல் நடத்தப்பட்ட மதக் கலகத்தை கவனிக்க வேண்டும். கோயிலுக்கும் குளத்திற்குமிடையே பெரும் வித்தியாசம் உள்ளது. இப்போராட்டதை அம்பேத்கார் வழி நடத்திய விதம் அவருக்கும்

காந்திக்குமிடையோன விதயாசத்தை புரிந்து கொள்ள உதவுகிறது. மகத் கலகத்தின் மூலம் அபீதீகரார் அளித்த போராட்ட மாதிரியில் தீண்டமெய்யென்பது ஒரு சமூக உரிமை குறித்த பிரச்சனையாக கையாள்டார். இந்நிலையில், இருஸ்துவர்களோ முஸ்லீம்களோ எந்த மதசார்பற்றவர்களும் ஒரு மதத்தின் தனிப்பட்ட பிரச்சனையில் தலையிடுகிற குற்றவணர்களை இல்லாமல், போராட்டத்திற்கு ஆதரவளிக்க முடியும். கேரளத்தில் நடந்த வைக்கம் சத்யாகிரகப் போராட்டம் அப்படிப்பட்ட ஒரு தன்மையை அடைய இருந்த தருவாயில் அதனை மதசார்பற்ற பிரச்சனையாக்கும் முயற்சியை காந்தி மறுத்துவிட்டார். அவரைப் பொறுத்தவரையில் அந்தப் பிரச்சனை முற்றிலுமாக இந்துத்துவத்தின் ஒரு உள்விவகாரமே. நீலை ஜனநாயக முறைகளுக்கிடையே இதில் எந்த பங்களிப்பும் கிடையாது. தீண்டாமையை ஒரு சமூக உரிமைப் பிரச்சனையாக்கும் போது, இயல்பாகவே, பிர சமூகபொருளாதார அரசியல் சக்திகளும் கூட, மத உரிமைப் பிரச்சனையென்கிற அணுகலுக்கெதிரான ஒரு பலம் வாய்ந்த அணியினை உருவாக்க இளைந்து கொள்ளும்.

தன்மையில் அப்படிப்பட்ட சவால்கள் ‘ஹரிஜன’ பக்கங்களில் அதிகரித்ததன் வாயிலாக, இளத்தின் ஒட்டுமொத்த பொருளாதார மேம்படுத்துவில் முக்கியத்துவம் காட்டுவதன் அவசியம் உணரப்பட்டது. ஆக்ரா ஹரிஜன் மகாநாட்டப்ப பற்றிய தீர்மானங்களை காந்தி இப்படி திவு செய்கிறார். “கல்வி பொருளாதாரப் பிரச்சனைகளை விடவும் ஆலை பிரவேச பிரச்சனையில் ஹரிஜன் இயக்கம் கவனம் செலுத்துகிறது. ஆலயப் பிரவேசம் என்பது ஹரிஜனங்களே விரும்பாத ஒரு திட்டம் ஏனென்ன, இது அடிமை மனப்பான்மை குருட்டு பக்கி மற்றும் பிர கெடுதல்களை விளைவித்து ஹரிஜனங்களின் திறனை பழுப்படுத்துவதாக அமையும். பூசாரிகளின் அடக்குமுறைக்கு ஆளாகி அரிஜனங்கள் அவர்களின் அடிமைகளாகவிடுவார்கள். எனவே கல்வி பொருளாதார முன்னேற்றங்களில் கவனம் செலுத்த வேண்டியதின் பெருத்த அவசியம் இருக்கிறது. கல்ப்புத் திருமணங்களும் சமபந்தி போஜனமும் ஹரிஜன் இயக்கத்தின் திட்டங்களில் இடம் பெற வேண்டும்.”

தீர்மானத்தின் முதல் அமசத்தினை அங்கிருத்து பேசுகிற அதே சமயம் காந்தி கோயில்களை ஹரிஜனங்களுக்கு திறந்து வைக்காது முன்னேற்றம் என்பது முழுமை பெற்றது என்றார். கோயில்களில் பிரவேச அமைப்பென்பது ஹரிஜனங்களின் மத சமத்துவத்தை ஒத்துக்கொள்வதாகும். ஆளால் கல்ப்பு மனம் சமபந்தி போஜனம் ஆகிய விஷயங்களை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த வில்காரங்களில் சளாதனிகளின் விரதத்தில் தலையிடுவதை அவர் விரும்பவில்லை. தனது சொந்த மகனின் கல்பு மனத்தை ஆதரித்தபோதும்கூட அவர் அந்திகழிவுள்ளென்றால் தலையிடுவதை அதிகமாக விரும்புவதை காந்தியிடதார். அப்படிப்பட்ட சுல்லாட்டங்களே அடிப்படைவாதிகளை அவரின் மீது சந்தேகக்கண் கொண்டு பார்க்க வைத்தது.

ஹிந்து தனிமனிதனின் தான், சயம் புனிதப்படுத்தவென்கிற பிரச்சனை பொது மேன்மைன்கிற குருவுடன் தனிமனிதனின் சய சிறப்பிற்குவழியுக்குத்தது தெசியப் போராட்டம் புகழ்பெற்றிருந்த பகுதிகளில் இந்து வைத்தித்திற்கு எதிரான தியாகம் மனோதிடம் மற்றும் போராட்டங்கள் ஆகிய காந்திய கதைகள் குடும்ப விஷயங்களாகவே பேசப்பட்டன. பிர பகுதிகளில் வரவேற்றுப் பிரமர்களம் இரண்டையுமே ஏற்படுத்தத்தக்க ஒரு வரலாற்றுத் தகுதியைப் பெற்றது. இந்து சநாதனிகளுக்கும் கிடைஞ்சியால் பாதிக்கப்பட்டார்கள் அரிஜனங்களுக்காக காந்தியிருந்த வரலாற்று முக்கியத்துவமிக்க உண்ணாவிரதத்தினால்பாதிக்கப்பட்டு சநாதனி பிராமணர் ஒருவர் உத்திர பிரதேசத்தில் திருவா என்ற இடத்தில் 18-5-33ல் ஒரு ஆரம்பபள்ளியின் கழிப்பறைகளை ஒரு பெரும் தீரளாள மக்களின் முன்னிலையில் சுத்தம் செய்தார்.

தன்னை (கய) புனிதப்படுத்தவென்கிற கற்பனையான துன்பவியல் நாடகத்தில் காந்தியென்கிற ஒரே ஒரு கதாநாயகனுக்கு மட்டுமே வாய்ப்பிருந்தது. இப்படிமதத்தை இன்னும் சர்றேவிரிவுப்படுத்தினால் ஆன்மீகத் தனிமைப்படுத்தவினால் துன்பப்படுகிற ஒரு கதாநாயகனின் திறனைக் கொண்டாடுவதாகவே அமைகிறது. ஆளால் துரதிரடவசமாக காந்தியை அவதாரப்படுத்தின ஜாதி இந்துக்கொள்மை வகையில் காந்தியே இல்வாறு எழுதினார்: அரிஜனங்களின் ஆலயப் பிரவேசம் என்பதை அரிஜனங்கள் ஆலயப் பிரவேசத்தை தடுப்பது தவறு என்ற வைத்திக்கருத்தில் ஏற்படுகிற மாற்றமே முக்கியம் இக்கருத்தே ‘மனமாற்றக்கொள்கை’ என்றழைக்கப்படுகிறது.

சாதி இந்துவின் மனசெல்லாம் நிலம், சொத்து, சமூக அரசியல் அதிகாரம் என்று எல்லாப் பக்கங்களிலும் சிதறியுள்ளது. இதை மாற் நியமைக்காதவரை மனமாற்றம் என்பது சாத்தியமாகாது. என்று அடிப்படையாத விமர்சகர்கள் குற்றம் சாட்டினார்கள்.

தன்னை புளித்பட்டுத்தவெள்கிற நடைமுறையின் இயல்பான வீழ்ச்சியை காந்தி முன்னமேயே கண்டுக்கொண்டிருந்தாரா என்று உறுதியாக சொல்ல முடியாது. வெவ்வேறு விதமான மனிதர்களுக்கு வெவ்வேறு வளையான விஷயங்களை அர்த்தப்படுத்தியதே காந்திய பிராராய்சித்த வழிமுறையின் சோகமான முடிவுக்குக் காரணம். ஒரு கொள்கை வாத ஜாதி இந்துவிற்கு அது தவிர்க்க முடியாத சமக்கிரை ஒரு சிலுவையாகவும், கோபம் கொண்ட தலித்திற்கோ அது தாழ்த்தப்பட்ட இனங்களின் அடிப்படை போராட்ட சக்தியை பழக்கி அடக்குவதற்கான நுட்பமான வளையாகவும். இறுதியாக பழுவைத் திந்துவுக்கோ அது மிகுந்த சகிப்புத் தன்மையோடு செயல்படுத்தப்பட வேண்டிய கடுமையான பயிற்சியாகவும் அமைந்தது.

இந்திலையில் காந்திய வழிமுறையை நிராகரிப்பதைவரை அம்பேத்காருக்கு வேவு வழியேதுமில்லை. வரலாற்று மேடையில் அப்படிப்பட்ட ஒரு நாடகத்தில் ஒரே இராத்திரியில் தலித்துகள் கதாநாயகர்களாக ஆகிவிட முடியாது. கதாநாயகன் தனது சொந்த இருப்பினைக் குறித்த கேள்விகளையும் சிறப்பினையும் கான கண்ணாடியாக மட்டுமே இருக்க முடியும்.

மே 1933ல் காந்தி தனது இரண்டாவது உண்ணாடோன்ஸின் போது தீண்டாமையை பணத்தினாலோ, வெளிநிறுவனங்களினாலோ அல்லது அரசியல் அதிகாரத்தினாலோ அழிக்க முடியாது. என்றால் இதனை அவர் சொல்லும்போது டாக்டர் அம்பேத்கரின் அறிக்கையை ஆளுமிகவாதிகளின் மூழ்சியில் வெளியேப்பார்க்கிறார் - அம்பேத்கரின் பொருளாதார வாய்ப்புகள் பணமென்றாம், சமூக சரிமையென்பது அரசியல் அதிகாரம் என்றும் மொழிமாற்றம் பெறுகிறது. சந்தர்ப்பவசமாக இம்முனிஸ்றுமே அம்பேத்கரால் குறிப்பிடத் தஞ்ச முன்னுரிமைகளாக வரையறுக்கப்பட்டிருந்தன.

காந்தி அம்பேத்கரின் ஆளுமையின் பரிமாணங்களை கண்டுகொள்ள மறுத்தார். காந்தியைப் பொறுத்தவரை பொருளாயல் ரீதியான அனுகுமுறையே அம்பேத்காரின் பலவீணமென்று நினைத்தார். இதற்கெதிராக ஆளுமீக அனுகுமுறையைகாந்தியின் பலவீணமென அம்பேத்கர் நினைத்தார். இருவரிலுமே இருக்கிற பொருளாயல் மற்றும் ஆளுமீக ரீதியான இரண்டு அனுகுமுறைகளையுமே, இத்தனித்துவ நிலைகள் மறைத்திருப்பது தெளிவாகிறது.

மே 1933 உண்ணாவிரத்தின்போது, காந்தியை சந்திக்க வருகிற அரிஜன சிறுவன் மே 29ம் தேதி மதியம் பழரசம் கொடுத்து அவரின் உண்ணாவிரத்தினை முடித்து வைக்க சம்மதிக்கிறால். ஆனால் உண்ணாவிரத்தினை முடிக்கப்பழரசம் கொடுத்து அரிஜன சிறுவன் அல்ல - தகார்சே அம்மையார்! வருவதாய் வாக்களித்திருந்த அரிஜன சிறுவனை வராது தடுத்தது எது?

ஒரு புனிதமான பரிதாபத்திற்கு ஆளாகும் அபாயத்திலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவே அந்த அரிஜன சிறுவன் சொன்னபடி வரவில்லை! அச்சிறுவனே பின்பு தலித் தினைகளைப் பற்றப்படுகிறான்.

அம்பேத்கரும் காந்தியும் ஒருவர் மற்றொருவரால் உருமாறிக் கொண்டார்கள் என்பதற்கான சாட்சிகள் உண்டு. எவ்வகையில் அவர்கள் இருவரும் உருமாறினார்கள்? அம்பேத்கர் தீண்டாமையை ஒரு மதப் பிரச்சனையாக சொல்வதை எப்போதுமே எதிர்த்தார். இப்பிரச்சனையில் மதத்தின் முதன்மையிடத்தை அவர் ஒத்துக்கொண்டார். காந்தியினால் பொருளாதார மேம்பாடு என்கிற அச்சத்திற்கு அளித்த முக்கியத்துவத்தை அம்பேத்கார் மதத்திற்கு அளித்தார். ஒரு விஷயத்தை ஏற்றுக்கொண்டு அதனை கூடவே மாற்றத்திற்கு உட்படுத்துகிற வழிமுறையில் இந்துத்துவத்தையே முற்றிலுமாக விட்டெடாழித்தலே அம்பேத்கரின் மாற்றுவழி. 1935ல் யேலா என்கிற இடத்தில் 'நான் ஒரு இந்துவாக மரணமடைய மாட்டேன்' என்று அம்பேத்கர் கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு காந்தியமாதிரியின் தீர்வை அடையக்கொடிய வழிவகைகளை புருகணித்த போதும் கூட அதன் நியாயப்பூர்வமான அச்சத்தை அங்கீரிப்பதாகவே இருக்கிறது. பொருளாதார மேம்பாடு என்பதே உண்மையான மாற்றுவழி உண்மைதான். ஆனாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்கத்தை மாற்றியமைப்பதை விட்டு கிராமம் முழுவதையுமே சீர்திருத்தியமைப்போம். இதுவே அம்பேத்கரின் தன்மையில் ஏற்றுக்கொண்ட காந்திய அறிக்கை.

காந்தி அம்பேத்கர் இருவரையுமே ஒருவரையொருவர் பூர்த்தி செய்பவர்களாகக் கொள்ள வேண்டியது அவசியமென்பதை கொல்லத்தேவையில்லை.

2. தலித்துக்கள் மீதான வண்முறையும் கிராமத்தின் மறைவும்

தலித்துக்களின் மீதான எல்லாத் தாக்குதல்களையும் கணக்கிலெடுத்துக்கொள்ள ஆராயும்போது தெளிவாய் அடையாளங்காட்டத்தக்க இரண்டு வகை வண்முறைகளை காண முடியும். முதல் வகையான வண்முறையை கொஞ்சம் விவரமாக அனுங்கிறோம்.

மரபு வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதி முறைகள், சமூக ஒழுக்கங்கள், காலத் மற்றும் ஆண்பெண் பாலுறவு சம்பந்தமான நெறிகள் ஆகியவற்றை மீறுகிற வகையில் ஒரு தனிப்பட்ட தலித்தோ அல்லது தலித் பிரிவினரோ செயல்படும்போது, அச்செயலை சமூக நீதியினை மீறியதொன்றாக ஜாதி இந்துக்கள் தீர்மானித்து குற்றம் சாட்டப்பட்டவர்களை கடுமையாக தண்டிக்கிறார்கள். கிராம இந்து சமூகத்தின் நீதிமுறைகளும் வழிக்கங்களும் சாதி அமைப்பினுடைய அன்புகளை இணைக்கப்பட்டுள்ளது. நீதியின் கட்டமைப்பும் கிராமத்தின் ஒருமித்து உள்ளபட்டினையே சார்ந்திருக்கிறதென்பது மேல் ஜாதியினரின் கெள்விகேட்க முடியாத அதிகாரத்தையே குறிக்கிறது. இதன் பின்னணியிலிலையே அம்பேத்கர் கிராமம் என்பது நீதியின் அடிப்படை அலுக என்கிற கருத்தை மறுத்தார்.

பம்பாய் சட்டமைப்பில் பஞ்சாயத்து மசோதாவின் மீதான விவா தங்களின் போது அம்பேத்கர் நிகழ்த்திய மரைகளிலிருந்து காந்திய கிராம பஞ்சாயத்து திட்டங்களிலிருந்து அவர் வேறுபடுவது தெளிவாகிறது. இந்திய கிராமங்களில் நடைமுறையிலிருக்கிற நீதியின் ஒருமித்த கண்ணோட்டத்தினை காந்தி ஆதரித்தார். நீதி முறைகளுக்கும் சாதி அமைப்பின் மதிப்பு குறித்த அதன் உள்ளடக்கத்திற்கும் உள்ள இடைவெளிக்கு துரிதவசமாக அவர் முக்கியத்துவம் அளிக்கவில்லை. பிரச்களைகளை மத்தியில்தம் செய்து வைக்கிற பழைய கிராமம் முறைகள் நவீன நிதிமந்திர முறையினாலை விட தீரன் வாய்ந்ததென்பது உண்மையென்றாலும் கிராம நீதி முறையின் பண்புகள் கெள்வியின்றி ஏற்றுக்கொள்ளவேண்டியசாதி அமைப்பில் ஆழமாக வேலூன்றியிருந்தது. இந்த அமைப்பினை சரியாகக் கணித்திருந்த அம்பேத்கர் நவீன ஜனநாயகக் கருத்துக்கள் கிராம இந்தியாவின் புரிதலுக்கு அப்பாரப்பட்டதென்றும் கருதினார். அவரது கருத்து நிலை தலித்துக்களுக்கு ஒரு பாதுகாப்பினை அளித்ததால் அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். பெருகி வரும் தலித்துக்களின் வலிமௌனை ஏற்றுக்கொள்ளாத மேல் ஜாதியினரின் பிடிவாதமும் மாற்றவருகிற சிக்கலான் கிராம சமுதாய தழிநிலையும் கிராமம் இந்தியாவைக் குறித்த காந்தியின் கருத்துக்களுக்கு எதிராக அமைகிறது. அதாவது மேல் ஜாதியினருக்கும் தாழ்த்தப் பட்டோருக்குமிடையே இருந்து வந்த ஒரு சமூகமான இளைஞர்பு கண்டிப்பாள மேலாண்மை அடுக்குகளின் எல்லைக்களாகவே) தனிப்பு வேகமாக மைறந்து வருகிறது. மரபு ரீதியான நியாயங்களையும் நீதிகளையும் தலித் தனிநபர்கள் மீறும்போது இரண்டு விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. திருட்டு என்கிற கண்ணோட்டத்தில் நடந்ததை நியாயமற்றாகிடுவது ஒன்று. ஜாதி இந்து சமூகம் வேற்றுமைப்படுத்துகிற உணர்வை இழந்துவிட கிராம நீதியமைப்பு தனது நீதி மற்றும் அரசியல் அதிகாரத்துடனான ஒரு சக்தியாகவே மாற்கிகொள்கிறது. இன்றைய நடைமுறையில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த நியமங்களை வரையறப்படுத் தரியானதாகும். இந்த ஒழுங்கு மீற்றுக்கொள்ள வகளித்துக்கொள்ள அரசு நீதி எந்திரங்கள் உள்ளன. நன்று நிறுவப்பட்ட தனது முறையினரின் மூலம் அது குற்றத்தின் அளவை தீர்மானித்து சட்ட முறையிலான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது. இழைக்கப்பட்ட குற்றத்தை அளவிடும் முறையை அறியாமலோ அல்லது அதன் தேவையை உணராதவர்களாவோதான் கிராம சமுதாயம் இருந்து வந்திருக்கிறது. இதயில்லாதவர்களாக மட்டுமில்லாது மனித நடத்தைகளில் ஒழுக்கத்தை வலியுறுத்துகிற தீரனில்லாதவர்களாகவும் இருந்தனர். இதன் விளைவே தலித்துக்கள் மீதான கொடுரமான வள்முறை.

இதே போல பிதரல்லி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி, பிரச்களையின் இன்னொரு முகத்தையும்காட்டுகிறது. தலித் தீளைகளாருவன் மேல் ஜாதி பெண்ணோருத்தியைகின்டல் செய்து விட்டதாக பயங்கர மோதல் நிகழ்கிறது. அவன் அந்தப் பெண்ணையின் கையைப் பிடித்து இழுத்தாய் குற்றம் சாட்டப்பட்டு, தலித்துக்கள் முழுவதுமாக ஒதுக்கி வைக்கப்படுவது என்பதில் போய் முடிந்தது. கிராமத்திலிருந்து குடி தண்ணீர் கூட எடுக்கக்கூடாது என்கிற அளவிற்கு அது கடுமையானதாயிருந்தது.

தனிமனிதனால் இழகுக்கப்படுகிற குற்றத்திற்கு மொத்த தவித் சமூகமே தண்டிக்கப்படுவதுதான் இங்கு முக்கியமான விஷயம். ஆதாய மேலாண்மையினை பிரயோகிப்பதில் தனிமனிதன் என்கிற விஷயம் தங்களை குருடாக்கிவிடக்கூடாது என்பதை இந்திய மரபுவழி சமுதாயத்தினர் ஏற்றுக்கொள்ளவேயில்லை. உயர்சாதி தனிமனிதன் அடேவிதமான குற்றத்தைச் செய்யும்போது குற்றவாளி தனிமனிதனாகவே கருதப்படுகிறானேயோதிய, அவனது குற்றம் அவன் சார்ந்த இனத்துடன் தொடர்புபடுத்தப்படுவதில்லை. உயர்சாதியினரின் மரபிலிருந்து நழுவிப்போகிற இயல்பினைப் பொறுத்தவரை தனிமனிதன் என்கிற விஷயம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. என்றும் கூறலாம்.

தன் இனத்தை சார்ந்த தனி மனிதனால் செய்யப்பட்ட சில்லறை குற்றத்திற்காக, அந்த உயர்சாதி இனம் முழுக்க கிராமிய அமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டது என்கிற செய்தியை இனிமேல்தான் கேட்க வேண்டும். சமுதாயத்தின் நேரமை, நியாய விதிகளை மீறின் மனிக்க முடியாத உயர்சாதியினரின் செயல்களைப் பற்றிய உதாரணங்கள் இந்திய இலக்கியத்தில் மன்றத்திக்கூட்டாலும் கூட, அங்கெல்களாம் தனிமனிதன் மட்டுமே குற்றத்திற்கு பொறுப்பாக்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம். இதை வேறுவிதமாக சொல்லுதென்றால் ஒவ்வொரு ஜாதியினருக்கும் அழிக்கவியலாத ஒரு குணாமச்தைத் பொருத்தியிருப்பதே சாதி அமைப்பின் தன்மை அக்குணாமசங்கள் சாதி அமைப்பின் அடுக்கில் அந்த சாதியிருக்கிற இடத்தையும் வரிசையையும் பொறுத்தமைகின்றன. இந்திய மொழிகளின் பழமொழிகளையும் வாய்டோழி வழக்குகளையும் கவனமாக ஆராயும்போது, சாதி அமைப்பின் வெளித்தெரியாத சிரவஞ்சி அக்களையும் சார்புத்தன்மைகளையும் கவனிக்க முடியும். உயர்சாதியினரின் குற்றங்களை ஏற்கொள்ளுமிபோது, தனிமனித் தினாக்கத்திற்கு வாய்ப்பளிக்கிற அடே அமைப்பு, தாழ்த்தப்பட்டோருக்கான அடே நிலை வரும்போது தனிமனித்த தளத்தையே கண்டு கொள்ள முயக்கிறது. திண்டத்துக்காதவர்களுக்கு எதிரான வன்முறையினை கிளர்த்துவது மதிப்பு சார்ந்த அமைப்போயாம்.

இந்த தளத்திற்கு எதிராகவே ‘அநியாயமான ஏற்றுக்கொள்ளவியலாத நடத்தை’ என்கிற விஷயத்தை விவாதிக்க வேண்டும். குறிப் பாக ஆன் பெண் உறவுகளைப் பொறுத்து எது அதிகங்கமானதாக குறிப்பிடப்படுகிறதோ அதுவே சாதி அமைப்பின் தடைகளை மீறிய தெய்வீக்க அதலாகவும் மாறுகிறது. சமூகத்தை மறுத்து குற்றஞ்சாட்டுகிற இளைஞர்களின் மாறும் மதிப்புகளில் இது தீவிரமான தாக்குதலைத் தருகிறது. மிக பலவீளமான ஒரு பாலியல் புரட்சி முனைக்கும் போது மரபு சார்ந்த சமூகம் அதன் வளர்ச்சியைத் தடுக்க தீர்மானிக்கிறது. சாதிய அடுக்கு என்பது இதை எதிர்க்கொள்ள வசதிப்படுகிறது – சங்கிலியால் பலவீளமான இளைப்பைத் தகர்ப்பதற்கு நிகராக – கிராமிய இந்தியாவில் உயர் சாதியினரை காதவித்தல் குற்றத்திற்காக கொலை செய்யப்பட்ட தவித்துகள் குறித்த பல கதைகள் உண்டு.

இந்திய கிராமசமுதாயத்தின் முக்கியபிரச்சனையே, வன்முறையைக்கொள்ளாமல் மாற்றங்களை எதிர்க்கொள்ள முடியாததுதான். இதுவே திண்டத்தகாதோரினைப் பொறுத்து என வரும்போது, இருக்கிற கொஞ்ச நஞ்ச சகிப்புத் தன்மையும் இல்லாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்ட வன்முறையான தூழ்நிலைமைகளை எதிர்க்கொள்ளுமிழோது தவித் தியக்கத்துவதை ஒருவித முரள்ளப்பட்ட நிலைக்குத் தள்ளப்படுகிறான். அந்திலையில் தடுக்க முடியாதவைன்றை அவன் தடுக்க முடிவதில்லை. ஆனால், நியாயமாக சட்டப்பூரவமாக தவறிழைக்கிறதென இந்த சமூகத்திற்கு நினைவுபடுத்துவதும் தேவையாகிறது. மோதிக்கொன்றிடுக்கும் இரண்டு சமூகத்தினருக்கும், வழி வெவ்வேறானாலும் நியாயம் குறித்த புதிய உணர்வுகளைத் தருவிக்க வேண்டிய மிகப்பெரியப் பொறுப்பு அவனுடையதாகிறது. தவித் தியக்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத காரியமொன்றை செய்கிற நபரை. அவரின் நடத்தை மரபு ரீதியான சமுதாய அமைப்பின் விதிகளை அனுசரிக்க வேண்டுமென சமாதானப்படுத்துகிற தழுவும் கூட அவனுக்கு அமைகிறது. அடேபோலவே ஜாதி இந்து சமூகமும் கூட நவீன ஜனநாயக அமைப்பின் விதிகளை கடைப்பிடிக்குமாறு சொல்லப்படவேண்டும். அதாவது ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறான சமூக மதிப்பீடுகளைப் பற்றிக் கொண்டு நடத்தலாகும்.

இந்த தழுநிலையில்தான் இருமுளை அனுகமுறையினை தவித் தியக்கம் கூடயானது. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுங்கையும் நன்னடத்தையையும் வலியுறுத்துவதன் முலம் விலகிச்செல்கிற நபரை ஒழுங்குபடுத்துகிறது. அதே சமயத்தில் ஆன் பேர்ன் உறவின்

பரிமாணங்களைப்பொறுத்து மனிதத் தன்மையின்றியும், உளர்வுகெட்டும் இருந்த சமூக விதிகளுக்கெதிராக ஒரு பொரையும் தொடுத்தது. இதுவே கலப்பு மனத்தை ஊக்குவித்து ஒதுக்கப்பட்ட சமூக இணங்களின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடர்கிறது.

இரண்டாம் வகையான வள்முறை சிக்கலானது என்றாலும் தலித்துக்களுக்குள் சாதிய ஒடுக்குமுறைக் குறித்தபுதுவிதமான வழிப்புணர்ச்சியின் தீவிரமான வளர்ச்சியின் நிச்சயமான அடையாளமாகும். முதாவதையர்களால் அனுபவிக்கப்படாத பழைய சமூகத்தினரால் நியாயமென்று ஒதுக்கொள்ளப்படாத உரிமைகளை, அடைவதற்காக தலித்துகள் செய்த தீவிரமான முயற்சியின் பலனையிடு இவ்வரிமைகளின் சில குடியுரிமைகளைதார்பானது. இன்னும் சில அடையை தான்டியது. சமூகம் குறித்த புதிய கருத்தினையே இதுகுறிக்கிறது. அச் சமூகத்திற்கும் தனிமனித்துக்குமின்ன உரவாளனது தலித்துகளின் கற்பணக்கு அருகிலானது. சமூகத்தின் குறிப்பிட்ட சில பலம் வாய்ந்த பிரிவுகள் பழைய அமைப்பினையேப் பற்றிக் கொள்ளடிருக்கின்றன. பழைய அமைப்பில் அவர்களது நோக்கம் நன்கு நிறைவேறினபடியிருப்பதினால், அதில் எந்தவொரு மாற்றத்தையும் அவர்கள் ஒதுக்கொள்வதாயில்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு புதிய உரிமைகளைத் தர பழைய பாதுகாலியில்லாத அடை நேரத்தில், புதிய ரெள்ளதற இளைஞரும் எல்லையின்றி காத்திருக்கவும் தயாரில்லை. எந்த ஒரு நாகரிகச் சமுதாயத்திலும் கொள்கை அளவிலாவது இப்படிப்பட்ட முரண்பட்ட தூஷ்ணிலைகளில் பேசுகவராத்தைகள் தொடங்குவதாயிருக்கும் - அது நல்ல முடிவினை அடையுமென்கிற உத்திரவாதமில்லாவிட்டாலும்கூட ! ஆனால் நிலைப்பிரபுத்துவ கிராமங்களில் நேரடி மொதலும் வள்முறையும் தவிர்க்க முடியாததாகவிடுகின்றன. அத்தகைய கிராமங்களில் இதனைத் தவிர்க்க நிர்வாக எந்திரங்கள் இல்லையென்று அர்த்தமில்லை. ஆனால் நெருக்கடியான காலகட்டத்தில் அடையைப் பிரயோகப்படுத்த இயலாது என்பதுதான். புதிய உரிமைகளை தலித்துகள் வேண்டுவதென்பதை அமைப்பியல் சிக்கவென வரையறைக்க வேண்டும் - ஏனென்றால் மரபு ரீதியான கிராமம் முழுக்க எல்லா சாதியினரும் ஒதுக்கொள்ளப்பட்ட அடுக்கின் விதிகளினால் சமூகமாக பிரிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாக இருக்கிறது. பழைய விதிகளை தாழ்த்தப்பட்ட சாதிகள் அலுவசுகிக் கருத்துக்குமொது அமைப்பியல் சிக்கவென்பது தவிர்க்க முடியாததாகிறது.

புதிய உரிமைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, நிலம் நீர் காடுகள் மற்றும் அவை சார்ந்த விஷயங்களில் சொந்தம் கொண்டாடுகிற அமைப்பியல் உரிமை. இரண்டாவது சமமான சமூகத் தகுதிக்கான உரிமையென்னவாம். பொது இடங்களில் நுழைவது அவற்றை உபயோகிப்பது என்பவை இவற்றில் அடங்கும் சில வேள்ளங்களில் விளையாட்டுகளில் பங்கெடுப்பது பற்றியும் கூட கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். ஒய்வு மற்றும் பொழுதுபோக்குக் குறித்தும் இதில் அடங்கும். வேறுவிதத்தில் சொல்லுதென்றால், கிராமிய வாழ்க்கையின் மையமாய் இயங்கும் சாதியின் படியினிருந்து எதுவான்றும் தப்ப இயலாது. மூன்றாவது உரிமைதான் மிகவும் விவரங்களைது, கூடுவே தலித் தியக்கத்தினை சிலிப்புகளை வைப்பதற்கிணங்குது. இதை நாமாக கலாச்சாரத்தைம் ரிமையெல்லாம், ஏற்கனவேயிருக்கிற மதச்சம்பிரதாயங்களில் பங்கெடுக்கிற சமமான உரிமையைக் கொருவதற்கான முயற்சியின்போது பயங்கர வள்முறையும் இரத்தப் பெருக்கும் நிகழ்ந்திருக்கின்றன. அதேபோல தலித்துகளுக்கு கேவலமான பங்களிப்பினைத் தரச் செய்யும் மத. கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதில்லை என்கிற முடிவும் கூட வன்முறையையே வரவழைக்கும். கடந்திருப்பதான்கூடுகளாக தங்களுக்கு மரியாதையளிக்காத கிராமிய விழாக்களில் பங்கெடுப்பதில்லை என்கிற முடிவும் கூட வன்முறையையே வரவழைக்கும். காதி இந்நுக்களுடனான பலத்தப் பிரச்சினை வந்து சேர்ந்ததை நாம் பார்க்கலாம்.

அமைப்பியல் உரிமைகளை கோரும் போது, சுற்றுச்சூழல் இயக்கங்களுடன் சமூகமற்ற ஒரு உறவினையே தலித் தியக்கம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், தலித் தியக்கங்கள் உடனடியான குறைந்த காலதேவைகளுக்கு அவற்றின் பின் விளைவுகளுக்குமுள்ள உறவினைக் குறித்து தீவிரமான யோசித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தலித் தியக்கமும், சுற்றுச்சூழல் இயக்கங்களும் ஒருங்கிணைந்து தங்களது நோக்கில் ஒரு பொதுக் கருத்தை அடையவில்லையென்றால் அவ்வியக்கங்களின் உரிமைகள் குறித்த கருத்துக்கள் அவைகளை விரோதிகளாககிடும்.

அதுமட்டுமல்லாமல், தங்களது அடிப்படைகளையும் வலுவினையும் அதிகரித்துக் கொள்வதற்கு பதிலாக இரண்டுமேத்தமது எல்லைக்குள் குறுகிவிடுகிற அபாயமும் இருக்கிறது.

புதிய சரிமைகளை தலித்துகள் நிறுவ முற்படும்போது ஏற்கனவேயுள்ள பழையவைகளும் மறைந்து போய்விடுகிற சொகம் இருக்கிறது. வாழுதலின் வன்முறையென்பது இந்து போன்றவைகளைக்கூட கம்மாவிடாது. சாதி இந்துக்கள் பாதுகாத்திட விளைந்த இன்ஜோரு அமைப்பு மிகவும் பேசப்பட்ட கிராமப்புராய்த்து. தலித்துகளின் வாழுவில் வேறொந்த அமைப்பும் இதனாலும் முக்கியமான பங்கை ஆற்றியிருக்க முடியாது. கிராம பஞ்சாயத்து போலில் ஸ்டேஷனாகவோ நீதி மன்றமாகவோ சுலபமாக மாறிவிடும். தன்னையே நீதி மன்றமாக்கிடும் இதன் சக்தி அபரிமிதமானது. சாதி மற்றும் பாலியல் ரித்யான பிரிவினையின் உறுதியான நம்பிக்கை கொண்ட அனுப்பிது. சில பிரச்சனைகளும் அவற்றின் விளைகளுக்கும் பின்னர் தலித்துக்கள் இதில் பங்கெடுத்துக்கொள்ள மற்றதாரர்கள். காரணம் அவர்களது உரிமைகளை இவ்வைமைப்பால் பாதுகாக்க முடியாதன் அறிந்துகொண்டதே.

முதல் வகையான பயமறுத்தலும் வள்ளுறையும் தலித்துக்கள் மீது கட்டவிழுக்கப்படும்போது ஒரு அடிப்படை கெள்வி எழுகிறது. தனித்துவமிக்க உணர்ச்சிக் குறியீட்டென்கிற கிராமம் மறைந்து போகிறதென இதனை அரத்தப்படுத்திக்கொள்ளலாமா? இதற்கு பதில் ‘ஆமா’ உடன்படுதல் மற்றும் மறைமுகப்பயமறுத்தலின் ஒருவித அடையாளமான பழைய கிராமிய அமைப்பு என்பது உறுதியாக செத்துவிட்டது. ஏனெனில் அவ்வைமைப்பின் முக்கியமான அடுக்கொன்று பழைய அதிகார விதிகளுக்கு உறுதியாக விடைகொடுத்தாகிவிட்டது. தாழ்த்தப்பட்டோரின் கண்ணோட்டத்தில் பழைய கிராமத்தை கட்டுநீண்டிருந்த கொள்கைரித்யான உணர்ச்சிபூர்வமான விளையம் காலாவதியாகி விட்டது. மிக நெருக்கடியாக உள்ளரப்பட்ட அவர்களின் கழகத்தை அவர்கள் முகத்திலைவதாகக் கண்டாரர்கள். இந்திலையில் கிராமம் குறித்த காந்தியடிகளின் கருத்துக்களை விவாதித்துப்பதன் மூலம் நகரமயமாக்குதலின் கூறுகளுக்கிடையேயான உறவுகள் மற்றும் கிராமிய ஏழைகள் குறிப்பாக தலித்துக்கள் மீதான அவற்றின் பாதிப்புகள் குறித்து தலித் தியக்கம் எவ்வித நிலையை சார்ந்திருப்பது என்கிற சிக்கலான பிரச்சனையை பார்க்க முடியும். காந்தியடிகளின் கிராமம் குறித்த சித்திரம் நிறும், கற்பனை இரண்டுமடங்கியது. பொருளாதார தொழில்நுட்ப அளவில் இந்திய கிராமத்தின் பழைய மற்றும் புதிய சிலைவுகள் அனைத்தும் நிதமானவை. இதன் கற்பனையமச்சுகள் என்பது கிராமத்தின் சமூகக் கலாச்சார நடைமுறைகள் தொடர்பானது. இதிலையை காந்தியடிகள் சாதகமான விளைவுகளை தரவல்லதென நம்பி பரிந்துரைத்தார்கள். வேறு விதமாக சாலைகளென்றால் காந்தியடிகள் என்றுமே இல்லாத ஒரு கிராமத்தைப் பற்றியே பேசினார். யதார்த்தத்தியான அம்பேத்கர் அப்படியொரு அழுகான கிராமம் இருக்கமுடியாதென்பதனை புரிந்து கொண்டிருந்தார். கிராமங்களை அழித்து பெருந்கரங்களையும் நகரங்களையும் உருவாக்குகிற சாவுதேச முலீடு மற்றும் நவீனமயமாக்களின் கருணையற்ற தர்க்கத்திற்கு பதிலாகவே காந்தியடிகள் கிராமங்களின் முகிகித்துவத்தை வளர்த்தார். இக்குறிப்பிட்ட நிலையில், அவரது எல்லா யோசனைகளிலும் நடந்து போலவே, அவரது கருத்து மதிப்பு மிகக்காவும் உள்ளமயாகவுமானது. எதிர்கால வரலாற்றைத் தீர்மானித்த நிலையில் கிராமங்களின் முகிகியத்துவத்தை உணர்ந்த காந்தியடிகள் அதனை கடந்தால் நிகழ்கால வரலாற்றுடன் பொருத்தி. தனது கற்பனாவாத கருத்துக்களின் ஏற்று விபத்து நேராமல் தவிர்க்க முன்றார். கற்பனையான சொர்க்கம் அதன் இடைவெளிகளினாலேயே பயிர்களுக்காம்ரதாகிட காந்தியடிகள் தனது ‘கிராமம்’ (சொர்க்கம்) குறித்த கற்பனையான திட்டங்களின் வீரியமின்னையிலிருந்து தபித்துக்கொள்ள கிராமிய வடிவிலான வாழ்க்கையை வரலாற்றின் இருங்கட்ட சாக்கடையிலிருந்து மீளவதற்கான ஒரு வழியாக முன்மொழிந்தார். இது கிராமங்களை குலதெயவமாக்க கொள்ள அறிவு தீவிகளுக்கான வெற்றுப்படிப்பக்கல்ல்-இந்திலையில் ஒரு தீர்மானமான வரலாற்றுத் தொல்லியை வெற்றியாக மாற்றிக் கொள்ளக்கூடிய காந்தியடிகளின் திறுனே அவரது சாதனையாகிறது.

கிராமம் என்கிற வாழ்நிலையை அம்பேத்கர் கடந்த காலசித்திரங்களுடன் பொருத்தியே பார்த்திருந்தார் எனவே அதனை மீட்க முடியாதது என்று பெயரிட்டார். வரலாற்றின் படிப்படியான வளர்ச்சியினைக் குறித்த அவரின் நம்பிக்கை பெரு நகரமயமாக்கலை வரலாற்றின் இயல்பான வெளிப்பாடாகவே உணர்த்தியது. இது கிராமிய வாழ்வை ஆழமாக சந்தேகித்தது. விமர்சன நவீனவாதியான அம்பேத்கர் நவீனமயமாக்கலின் பூரண பக்தி நிலையிலிருந்து விமர்சக நவீனவாதியான மாற்றியது பெற்றதே! அவரைப் பொறுத்தவரை உடனடியான உறுதியான அனுபவங்களே நிறுமானவை. காந்தியடிகள் பொறுத்தவரை அவரது நித்கால கடந்தால் புரிதல்களை எதிர்காலமே உருவாக்கியதென்றால்,

அம்பேத்கரப்பொறுத்து அவரது நிகழ்காலும் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அர்த்தப்படுத்தியது. இவர்களின் முரண்பாட்ட கருத்துக்கள் கிராமம் குறித்த வரையில் தெளிவானால் கிராமம் குறித்த கருத்தில் அம்பேத்கர் நேருவின் கருத்துகளுக்கு அருகாமையிலிருந்தார். திரும்பத் திரும்ப தலித்துகளின் அமைப்பியல் பிரச்சனைகளை அம்பேத்கர் பேசின்போதும் காந்தியத்துடனான இந்த முரன், பிரச்சனைகளை கலாச்சாரர் தீயாக அனுங்கிறவராய் மாற்றியது. இதற்கு கம்யூனிஸ்ததுடனான அவரது நிலைக்கமான வேறுபாடுகளை உதாரணமாக்கலாம். மதரஸ் என்ற இடத்தில் நடந்த இந்தத்துவத்துடன் முழு இணைப்பு என்கிற உறுதியான வரலாற்று அனுபவமே கிராம முதாயத்தின் மீதான அவநம்பிக்கையை அவருக்குத் தந்திருக்கும். பக்தி இயக்கமும்கூட இந்த அவநம்பிக்கைக்கு பங்களித்திருக்கிறதென்னாம். கிராம அமைப்புடனான அம்பேத்கரின் பிரச்சனைக்குரிய உறவு இன்னும் பல ஆழமான பரிமாணங்களையும் பெறுகிறது. சத்யாகிரகத்தை ஒரு போராட்ட உத்தியாக அவர் ஏற்றுக்கொள்ளாததும்கூட ஒரு பரிமாணமே இந்திய கிராமங்களில் கீழ்ப்படிதல் நன்னடத்தயாகும். கீழ்ப்படிசியின் முதல் அடியாக கிராமிய மரபுகள் வகுத்திருக்கின்றன. பக்தி இயக்கமும் இக் கீழ்ப்படிதலின் எளிமையாகக் கப்பட்ட வகையினையே கொண்டிருள்ளது. பக்தன் தன்னை கடவுளிடம் முழுமையாக சமர்ப்பிப்பதன் மூலம் தன்னை ஒன்றுமில்லாதவனாக்கிக் கொள்கிறான். இதன் மூலம் முக்கியமை அடைகிறான். காந்தியின் சத்யாகிரக முறையிலும் இதன் கூறுகள் இருக்கின்றன. இதனை அம்பேத்கர் மறுத்தார். எதிரியை உணர்மையை உணருமாறு தொடர்ந்து கேட்பதே இம்முறையின் அடிப்படை மனிதத்தன்மையின் பங்கிடு என்கிற விஷயம் இதன் மையமாகிறது. எனவே எதிரி என்பது சுயத்தின் முரண்பாட்ட வடிவம் என பொருள்படுகிறது. இதுவே தலித்துகளின் மீதான வன்முறையை எதிர்கொள்ளத் தேவையான உடனடி மற்றும் நீண்டகால திட்டங்களைப் பற்றின் கேள்விகளை எழுப்புகிறது. வன்முறையை எதிர்கொள்ள அம்பேத்கர் கல்வி, நிறுவனம் மற்றும் போராட்டம் போன்ற உத்திகளையே தேர்ந்தெடுத்தார். இது தலித் இயக்கத்தின் பளர்ச்சியில் அற்புநக்களை நிகழ்த்தியது. மேலும் சமூகத்தின் பலவீனமான அங்கங்களின் மீது நிகழும் கொடுரங்களை தடுப்பதில் பெரும்பங்கரியித்து காந்தியின் கய்புனிதப்படுத்தல் என்கிற முறையின் தடைகளை இந்த முறை ஒரேயடியாகத் தகர்த்து. கருணையையும் தாராளத்தையும் எதிர்பார்த்து காந்திருப்பது அகற்றப்பட்டது. சாதி இந்து சமூகத்திடையே ஏற்பட்ட யை, தலித்துக்குருக்கு ஒரு பாதுகாப்பான துழலை உருவாக்கியது ஒருவிஷயம். தாக்குதலின் பயமே அவர்களை தயக்கம் கொள்ள செய்திருந்தது. குறைந்த கால மாற்றமென்றாலும்கூட இது விளைவே தரவல்லதானது. கய்புனிதப்படுத்துதல் முறையின் தடைகளை அகற்றி அதே நேரத்தில் அம்பேத்கரின் இத்திட்டம் வேறொரு புதிய பிரச்சனையை கொண்டு வந்தது - ஒரு வித அபத்திரமான, பயமான தழுல் உருவானது. நாடு முழுவதும் நலித்துகளிடையே எழுசிப்பெற்ற இளர்தியான ஒடுக்குமுறை குறித்த வழிப்புனரசிக் கமிட்டியாக அம்பேத்கரின் சுயமரியாதை முறையின் வெற்றியைச் சொல்கிற அதே நேரத்தில் தீண்டாவையின் உள்வியலர் தீயான சுற்றுக்களைக் குறித்த சிக்கலான கேள்விகளையும் எழுப்புகிறது. இந்த ஊற்றுக்கள் எங்குள்ளன? அம்பேத்கரின் முறையில் நோய் வெற்றிகரமாக ஞனமக்கப்பட்ட போதும் பலிகொள்பவரோடு கொண்ட தொடர்பினால் பலியானவள் நோயால் பாதிக்கப்பட்டான். ஆனால் இதுதியாக இதன் ஊற்று வர்ணாசிரம அமைப்பின் மனதிலும் இதயத்திலுமே இருக்கிறது. சாதி அமைப்பின் சுற்றுகளான பயமூம் அவநம்பிக்கையும் இப்பொது வேறு நிலைகளில் உருவானது. தலித்துகளின் தன்னம்பிக்கை சாதி இந்துக்களின் பயமாக உருக்கொண்டது. எனவே, அடைந்துவிட்டதாகக் கருதப்பட்ட அமைதி தூர்பலமானதாகியது. இரு பிரிவினருக்குமிடையே ஏற்படுத்தப்பட்ட பலவீனமான சமநிலை எந்த நிமிஷமும் ஒன்றுமில்லாததாகிவிடுகிற நிலை ஏற்பட்டது. இந்நிலையில்தான் காந்தியின் கய்புனிதப்படுத்துதல் முறையையும் அம்பேத்கரின் சுயமரியாதை முறையையும் இணைக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால் இவ்வினைப்பை செய்கையில் சுயமரியாதை முறையினை அடிப்படையாகக் கொள்வதன் மூலமே தலித்துகள் அல்லாதோரின் மேலாள்மையினை தவிர்க்க முடியும்.

காந்தியத்தின் அம்பேத்கர் இருவரையும் தொடர்ந்துவாட்டிக் கொண்டிருந்த கிராமம் குறித்த கண்ணாட்டத்தின் முரண்பாடுகள்தான் இன்று இந்திய அரசியலையும் மேலும் தீவிரத்துடன் வாட்டிக் கொண்டிருக்கின்றன. உழவர்களுக்கும் தலித் இயக்கத்திருக்குமான கடுமையான உறவுகளே இத் தீவிரத்தின் தெளிவான சாட்சிகள் கிராமமிய இந்தியாவினை

புத்துயிர்ப்பிக்கிற காந்தியடிகளின் கொள்கையை விவசாயிகள் இயக்கம் தன்னகப்படுத்திக்கொண்ட போதிலும் கிராம மறுமலர்ச்சித் திட்டங்களில் அவர் வகுத்திருந்த பல முக்கிய அம்சங்களை தவறாகவிட்டிருந்தார்கள். இதன் மூலமாக விவசாயிகள் இயக்கத்தின் சாதி இன்த தன்மையைப் பற்றின தீவிரமான சந்தேகங்களை கிராமிய ஏழைகளிடம் தோற்றுவித்து வேற்றுமைகளற்ற முழுமையான கிராமத்தையே தனது தளமாக வரையறுத்த விவசாயிகள் இயக்கத்தின் தொண்டர்கள் கிராமத்திற்குள் முரண்பட்ட கொள்கைகள் கொண்ட இயக்கங்களை அடையாளம் காணும் எந்த முயற்சியையும் சந்தேகித்தார்கள். விவசாயிகள் சங்கத்தின் அனுமதியினர் எந்த அரசு அதிகாரியும் கிராம எல்லைக்குள் நுழையக்கூடாதென கிராமத்தின் எல்லையிலேயே அறிவித்து நிற்கிற விவசாயிகள் சங்க அறிவிப்புப் பல்கையே இவ்வகை அனுஞ்சுமுறைக்கான குறியிடெள்ளாம். விவசாயிகள் இயக்கம் கிராமத்தைப் பொறுத்து அதிகாரக் கட்டுப்பாட்டினை நிறுவ முற்பட்டது என்பதே இதன் பொருளாகும். கடந்த காலத்தின் ஜாதி இந்துகளின் மேலாண்மை நெடியை இதில் நுகர்ந்த தலித்துகள் இவ்வியக்கம் குறித்து ஆக்கிரதையாகவே இருந்தார்கள்.

வேற்றுமைகளற்ற கிராமம் என்பதை என்னைத்திலும் செயலிலும் அ ரசியல் நேரமையுடையதாக தலித் தியக்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. அம்பேதகரின் கண்ணாட்டத்தல் இவ்வித நல்லெண்ண வாழ்நிலையென்பது ஒரு மாபெரும் ஏற்பள்ளென்று சொல்லாம் எனவேதான் வாழ்விரு இயக்கங்களையும் இளைஞர்ப்பது சிரமமாயிற்று. கிராண்ட்ஸ் மற்றும் அந்திகள் குறித்த கண்ணாட்டமும் அக்காரியங்களுக்கு தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருக்கிற நிறுவனங்களைக் குறித்து கருத்து முரண்பாடுகளுமே இவ்வியக்கங்களை எதிரெதிர் தாத்தில் நிறுத்தியுள்ளன. என்றாலும் இவ்விரண்டையும் ஒரு புள்ளியில் இளைக்கிற சில பொது அம்சங்களை நாம் தீர்மானிக்க முடியும். இன்னையே தேசிய சர்வதேசிய பொருளாதார நடைமுறைகளின் விளைவாக கிராமிய ஏழை விவசாயிகளும் தலித்துகளும் ஒரே ஏழைமை மற்றும் ஆதரவற்ற நிலைக்கேத் தன்னப்படுவார்கள் என்பதால் இவ்விருதரப்பிளரும் தொழிலாளர் வர்க்கத்துடன் இளைந்துது ஒரு பொதுக் காரணியின் அடிப்படையை ஏற்படுத்த வேண்டும். இவ்வினைப்பு கலப்பைல்லகாவங்காலமாக இனம் கலாச்சார ஜாதி வேற்றுமைகளால் பிராப்புபடுத்தப்பட்ட இந்த சக்திகளை அர்த்தமுள்ள ஒரு காரண தாத்தில் இளரினைப்பது கலப்பமல்ல நாட்டில் எழுந்தருள் மத அடிப்படைவாதம் பல பிரச்சனைகளை ஏற்கனவே இருட்டிடப்பட்செய்துள்ளதுக் குறித்து இவ்வியக்கத்தினர் கவனிக்க வேண்டும். தனிப்பட்ட காந்திய இயக்கமொன்று சாத்தியமில்லையென்றாலும், நவீன நாகரிகம் குறித்த காந்தியப் பார்வையும் புரிதலும் விவசாய, தலித் தியக்கங்களின் கருத்துத் தளங்களை வலுப்படுத்தக் கூடும்.

இந்த அடிப்படையில் விவசாயிகள் தலித்துகள் இருவருமே தங்களது பொறுப்புகளை உணரவேண்டும். தங்களின் இருத்தல் மற்றும் திறன் நிலைகளில் எக்காலத்திலும் பலியாகிக் கொள்ளிடுக்கும் அவர்கள் ஒருவருக்காருவர் குறைகளையும் அதைங்களையும் நிவர்த்தித்துக் கொள்ளவேண்டும். இச்சுருளினில் முதல்முறையில் பொறுப்பு விவசாயிகள் இயக்கத்திலும் தோற்றுவதே கிராமங்களில் நடைபெறும் தலித்துக்கள் மீதான வன்முறைகளைத் தடுக இவ்வியக்கம் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஒடுக்கப்பட்ட இனங்களின் ஆதரவின்றி எந்தவொரு கிராமிய இயக்கமும் நிலைபெறுவது கடினம். கிராமிய இந்தியாவினை பாதுகாக்க வேண்டுமென்றால் தலித்துகளை பாதுகாப்பது அவசியம் என்பதே காந்தியப் பார்வை. ஆனால் தற்போதைய நடைமுறையில் தலித்துகளோ பிற தாழ்த்தப்பட்ட இனங்களோ கிராம சமுதாயத்தினைக் குறித்து பெருமை கொள்ள எந்த காரணமும் இல்லை. நீதி நேரமை குறித்து அங்கிருக்கிற கண்ணாட்டங்களே தெற்கான காரணமாகும். மாற்று விதிகளைக் குறித்த கற்பள்ளையை அவர்களிடையே தங்கட்ப்பட்ட நிலையில் அவர்கள் தங்களின் அனுபவங்களையே மறுமதிப்பீடு செய்யத் துவங்கியுள்ளார்.

3. கலாச்சார நிலைவு

சென்னபுரா என்கிற கிராமத்தில் வறண்டு போன ஒரு குத்தின் படுகையில் தலித் தியக்கத்தினர் சிலைர் சந்தித்தென். மந்திரி ஒருவரின் முயற்சியில் வருவாய் துறை அதிகாரிகள் இந்தகுளத்தை விட்டு மூன்றாக்கமாற்றத் திட்டமிட்டிருக்க. அந்த விட்டு மூன்றாக்களை சுற்றுவிட்ட கிராமத்தின் நிலமற்ற தலித்துகளுக்கு பட்டாவாகக்கீதரக்கோருவதென அந்த சுற்பினர்கள் தெரிவித்தனர். பட்டா வழங்குவதை தங்களின் பொராட்டத்தின் வெற்றியென அவர்கள்

கருதினார்கள். ஆனால் நானே அந்த குளத்தினை பாதுகாக்கப் போராடியாக வேண்டுமென அவர்களிடம் விலியுறுத்தினேன். எனது காரணமாக தூழிலியல் சார்ந்ததாகவே இருந்தது. அது அவர்களைத் திருப்பியடைய செய்யாததால் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலங்களை தலித்துக்கூங்காக போராடிப் பொறுது போரால் எப்படியும் கிராம உயர் சாதியினர் அவைகளை அபகரிக்கப் போகிறார்கள் என்றீடியில் அவர்கள் விவாதிப்பது சரியானதுதான். நவீன நகரமென்கிற மாயாபஜாரில் பழைய குளங்களுக்கென்ன மதிப்பிருக்க முடியும்? எப்படியும் அந்த குளம் மறைந்துப்போகத்தான் போகிறது. என்றாலும் குளத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை நான் விலியுறுத்திக் கொண்டிருந்தேன்.

ஆதிக்க சக்திகளினால் தொடர்க்கப்பெற்ற நவை மையமாக்கும் திட்டங்களுக்கு ஒடுக்கப்பட்ட இனத்தினரின் எதிர்விளையில் கலாச்சார ஞாபகங்களை இழுத்தல் என்கிற பிரச்சினைக்குரிய ஒன்றே முக்கியமான கருத்தாகும். புதியதொரு ஞாபக அடுக்கினை உருவாக்குவதும் கூட இதில் முக்கியப் பகுதியாகும். அழிக்க முடியாதவைகளை அழிக்க முயற்சிக்கும் பணி. இந்நாற்றாளர்களிடம் தாழ்த்தப்பட்டோர் இயக்கங்களை பல சிக்கலான பிரச்சுகளைகளில் கொண்டு கொண்டு விடுகிறது. இதன் அடிப்படையில் இப்பிரச்சனையை எதிர்கொள்ள முன்று விதமான வழிமுறைகளை நாம் அறியலாம்.

முதலாவது M.C. ராஜா மற்றும் பிற அரசு ஆதரவாளர்களால் முன்மொழியப் பட்டது. இவர்கள் அடிப்படையில் கலாச்சாரக் குழியிட்டியலையும் கலாச்சார நினைவுகளைக் குறித்த கேள்விகளையும் வித்யாசப்படுத்தவில்லை. இவர்களைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்டோரின் கலாச்சார ஞாபகப் பிரச்சனையைவிட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் அதிகார அளவுகளில் அவர்கள் அடையும் முன்னேற்றமே மிகவும் முக்கியமானது. வெளிக் கடிப்படையிலான பல்ளகளை குறிகோளாக கொண்டினால் கலாச்சார மாறுதல்களைக் குறித்து ஆர்வம் காட்டவில்லை. இதுவே அவர்களது செயல்படுத்தாமையும் கூட. சமூகக்குறவுபாடுகள் சாதாரண சமூக இயக்கத்தின் மூலமாக சரிப்படுத்த இயலுமென்று நினைத்தார்கள். பரவாற்றுப் புரவாகவே மதிய காலகட்டங்களில் தாழ்த்தப்பட்டாரிடையே பல குழுக்களும் கலாச்சார சமூகப்படுத்தல் என்பது அரசியல் சமூக சக்திகளுக்கு கீழ்ப்படியும் என்ற கருதினையே கொண்டிருந்தனர்.

ஒரு இனத்தின் ஆன்மீக நம்பிக்கைகளும் அதன் சமூக நடைமுறைகளும் முற்றிலும் வெவ்வேறானவை என்கிற தன்னிலையற் ற நிலையே இத்தகைய கருத்துக்குழுக்களை வழி நடத்தியது. கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் சமூக நடைமுறைகள் போன்றவை சந்தித்து இனைந்து மாற்றும் கொள்கிறது தன்னிலைப்பற்றியிக் கொறப்பாகவே அக்கறை கொண்டார்கள். தூத்திர தீவிரவாதிகளால் பொதுவாக கையாளப்பட்ட, மேலாதிக் கச்திகளை எதிர்க்கிற சாதுக்களின் முறையை அவர்கள் முயற்சி செய்யவில்லை.

இத்தகைய கருத்துத் தனத்தில்தான் தமிழகத்தில் பெரியாரின் கயமரியாதை இயக்கம் தோன்றியது. இந்துக் கலாச்சாரத்திற்கு எதிராக இவ்வியக்கம் முன்வைத்த கலாச்சார பயமுறுத்தல் பயங்கரமான உண்மையாகவும் தத்துவார்த்த தனத்தில் அந்தியத் தன்மை பெற்ற எளிமையாகவும் இருந்தார்கள்.

இத்தகைய ஒரு மாதிரியினை இன்றைய தலித் தியக்கம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் இம் மாதிரியின் மூலம் நியாயவாதிக்கூட்டுள்ள பயன்தரத்தைக் குருட்டன்படிக்கையை இந்திய கலாச்சாரத்தின் விரிந்த தனத்தில் ஏற்படுத்தி கொள்ள முடியாது. மேலும் இதன் மூலம் தலித் தியக்கம் எதிர்க்கலாச்சாரத்தின் அபாயங்களுக்கும் ஆளாக நேரிடும். இந்திய மத நியாயவாதிகள் மிக தீவிரமானவர்களாகவும் மூடப்பழக்கங்களை விமர்சிப்பதில் கடுமையானவர்களாகவும் இருந்தார்கள். இருந்தபோதும் அவர்கள் பெரியதொரு ஆன்மீக அமைப்பின் பகுதியாகவும் இருந்தார்கள்.

இரண்டாவது வழிமுறையினை அடிப்படைவாத புளருத்தாரணம் எனவாம். இதனைப் பொறுத்து சமூகத்தின் விரிமிக்குளில் இருக்கிற அடுக்குகளை மையத்திற்கு கொண்டு வரும் சாத்தியங்களில் கவனம் கொள்கிறது. பஞ்சாப் தலித்தினின் Ad Dham இயக்கம் இதற்கு சரியான உதாரணம். சில குழிப்பிட்ட தீண்டத்தகுடுதாரின் இந்துத்துவத் தோடான ஆழமான கொள்கை பிடிப்பினை கண்டு கொள்ள முடியும். மத்திய கால இந்தியாவில் பெரும்பாலான தாழ்த்தப்பட்டோரால் இந்த முறையே பின்பற்றப்பட்டது. ஏற்கனவே உள்ள ஆதிக முறைகளை ஆன்மீக கூறுகளாக்கி அவற்றை தினசரி இருப்பின் பகுதிகளாகக் கிரும்பினார்கள். மாஸ்க்ராம் என்பவரால் தலைமையிட்டு நடத்தப்பட்ட AD Dham இயக்கம் இதில் தீவிரமா

இருந்தது கடந்த காலத்தின் புனருத்தாரரை முயற்சிகளை விட அடிப்படை வாத கூட்டு கயத்தை விரும்பியதெனவாய்.

காலனியாதீகத்தின் விளைவான நவீன அரசியல் கருத்துக்கள் ஒருமித்த சமூக இனக் கருத்தாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது. இங்குக் காண்கிற தீண்டப்படார்தாரரின் கய பிம்பம் மி க சக்திவாய்ந்தது. இந்த சக்தியே கற்பளையில் மிக நிதமானதொரு வரலாற்றினை ஒடுக்கப்பட்ட இனத்திற்கென மன்றாடியது.

இந் நாட்டின் உண்மையான குடிமக்கள் நாஸ்கள் -AD Dharm எங்களின் மதம். வெளியிலிருந்து வந்த இந்துக்கள் எங்களை அடிமைப்படுத்திவிட்டனர். இந்துக்களை நாஸ்கள் நம்பினோம். ஆனால் அவர்கள் துரோகிகளாகினர். சௌகாதரர்களே, விழித்தெழும் நேரம் வந்துவிட்டது. அரசு நம் துயரக் குரல்களை கவனிக்கிறது. இந்தியாவை நாம் ஆண்டிருந்த காலமும் இருந்தது. இராணிலிருந்து வந்த இந்துக்கள் நம்மை அழித்துவிட்டனர். நம்முடைய முதலாளிகளாய் மாறின அவர்கள் நம்மையே வெளிநாட்டவர் என்கிறார்கள். நம்வரலாற்றிறையே அழித்துவிட்டார்கள் - இது AD Dharm இயக்கத்தின் அறிக்கை அடிப்படைவாத புனருத்தாரரை முழையின் தீவிரத்தினை புரிந்துகொள்ள வழிவகுக்கும் அறிக்கையிது. மூன்றாவது வழி முறையினை பதில் நினைவுகளுக்கானது என்னால். இதனை அம்பேத்கருதல் சேர்த்துப் புரிந்துகொள்ளுதல் கூலப்பாளன். தலித்துக்களின் வாழ்கியல் அனுபவங்களில் விடுதலைக் கூறுகள் இருப்பதை நம்பாதே இம்முழையின் முக்கியமான பண்பாகும்.

இங்கு தலித் தியக்கத்தினை செழுமைப்படுத்திய முக்கியமான காரணிகளை நாம் கவனிக்க முடியும். ஏற்கனவேயுள்ள மரபியலை முற்றிலுமாக மறுக்கும் அம்பேத்கரின் கருத்து இதில் ஒன்றாகும்.

சாதி அமைப்பென்பது இந்திய சமூகத்தின் எல்லா அமசங்களிலும் கூறுகளாகியிருக்கிறது என்பதே அம்பேத்கரின் கலாச்சார அரசியலின் முக்கியமான முன் கணிப்பாகும். வரலாற்றின் நாற்றானாடுகளில் எல்லா நிறுவனங்களின் அடிப்படையிலும் ஜாதிக் கூறுள் இருந்துவருகின்றன. இவற்றை எதிர்த்துக் கிண்மபின் எல்லா முயற்சிகளும் தூண்தூணாகிவிட்டன. இந்தப் புரிதலே அம்பேத்கரின் தொண்டர்களின் மத்தியில் வீனை வளர்ச்சியின் பாலான கார்ச்சியினை ஏற்படுத்தியது. இயநிரங்களும் பெரு நகரங்களும் கிணைந்து தீண்டாமையென்பதற்ற ஒரு புது சமுதாயத்தின் வரவிற்கு கட்டியம்கூறின. முதலாளித்துவம் நிறுவனங்கள் சாதி அமைப்பின் பிடியிலிருந்து விடுபட்டவை என்று அம்பேத்கர் நம்பியதன் காரணமாகவே நவீனத்துவ நடைமுறையில் ஆதரவாளராக இருந்தார். நவீனத்துவம் தலித்துக்களின் வாழ்க்கைதரத்தில் போதுமான அளவு ஏற்படுத்திய உண்மையான மாற்றங்கள் முன்னேற்றத்தின் பால் கவர்ச்சியை ஏற்படுத்தியது. ஆங்கில ஆட்சியில்கூட சட்டத்தின் பார்ஸவையில் ஒரு புதிய தரத்தினை சம்பிராதாய அளவிலேலும் அனுபவித்தார்கள் என்னால். தேசத்தின் கட்டமைப்பில் மேற்கூறுத்திய பாதிப்புகளை பற்றி ஆராயும்போது தலித்துக்களின் வாழ்கில் ஏற்பட்ட இந்த முக்கியமான தரமான மாற்றத்தினை புரக்கணித்துவிட முடியாது.

ஆளால் நவீன வரலாற்றில் விதியின் திருவிளையாடல் வேறு விதமாயிருந்தது. அம்பேத்கரும் பிற தலைவர்களும், நவீனத்துவ சத்திகளுக்கும் சாதி அமைப்பின் மேல் தட்டினருக்குமிடையே ஏற்பட்ட துரோக உடன்படிக்கையை முன்கூட்டி தீர்மானிக்க வில்லை. புதிதரம் முளைத்தெழுந்த நவீன வளர்ச்சி மையங்கள் உயர் சாதியினரோடு சேர்ந்து ஒடுக்கப்பட்ட இளங்களுக்கு சொற்பமான பங்களிப்பினைத் தருகிற வகையில் ஒரு கூட்டு இயக்கத்தை தயாரித்திருந்தது. அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவை உயர் சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டன. இதன் விளைவாகத்தான் பொற்கொல்லர் இன்தை சேர்ந்த மாணவன் கூட உலோகத்துறை உயர்படிப்பில் இடம் பிடிக்க தனித்த முன்னுரிமை தேவைப்படுகிறது. தனித்துவமிக்க தொழில் நுட்பங்களின் கூட அவைகளின் மரபியல் உரிமையாளர்களிடமிருந்து முதலாளித்துவ திதிகளினால் பிரிக்கப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. தனித்துவமிக்க தொழில் நுட்பங்களின் அழிவு நம் நாட்டின் தாழ்த்தப்பட்ட இனங்களுக்கு விழுந்த மிகப்பெரிய நாகரிகச் சிதைவினைத் தரும் அடியாகும். எல்லாவற்றையும் முதலிலிருந்து புதிதாகத் தொடங்க வேண்டும். இதனாலான வெற்றிடம் நம்மைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு பல புதியப் பிரச்சனைகளை உருவாக்குகிறது.

தமிழில் : எம். கோபாலிகிருஷ்ணன்.

கட்டுரை

சொல்லாடல் கோட்பாடு

(THEORY OF DISCOURSE)

ஆண்டனி ஈஸ்தோப்

ANTONY EASTHOPE

ஆண்டனி ஈஸ்தோப்
மான்செஸ்டர் பாலிடெக்னிக்
கில் ஆங்கிஸ்த்துறையில் முது
நிலை வீரவரையாளராக
இருக்கிறார். இவருடைய இந்த
POETRY AS DISCOURSE (1983)

என்ற நால் நவீன இலக்கிய
விமர்சனத்தில் ஒரு பாடப்புத்தக
மாக விளங்குமானவுக்கு சீற்பு
வாய்ந்தது. இந்தாலில்
சொல்லாடலின் முக்கியத்
தன்மைகளை விளக்கி வேஷ்க்ஸ்
பியர் முதல் எலியட் வறையான
ஆங்கிலக் கவிதை மரபை ஒரு
தனிப்பட்ட சொல்லாடலைகேவு
வாசித்திருக்கிறார். இந்தால்
METHUN வெளியிட NEW
ACCENTS வரிசையில் வெளி
யானது என்பது சீற்பாகக்
குறிப்பிடத் தகுந்தது. இவ்
வரிசையில் இன்றைய முக்கிய
நவீன கலை இலக்கியக்
கோட்பாடுகள் பற்றிய நால்கள்
தொடர்ந்து வெளி வந்திருக்
கின்றன. மீக முக்கியமான நவீன
கருத்துக்கள் கொண்ட இந்
நாலில் வீரவாகும், விளக்க
மாகும் ஆழமாகும் வீவாதிக்
கப்பட்டுள்ள 'சொல்லாடல்
கோட்பாடு' என்னும் முதல்
பகுதி இங்கு சுருக்கித் தரப்
பட்டுள்ளது.

I. மொழி என்னும் சொல்லாடல்

வார்த்தைகளாக உருமாறுவதற்கு முன்பு
எனது வார்த்தைகள்
பொருள்களாக இருக்கின்றன
அப்படி ஆளாபின்பும் அவை
பொருள்களாகவே இருக்கின்றன.
—மைக்கேல் வெஸ்ட்லேக்

நவீன சமுதாயத்தில் நாம் கவிதைகளால்
தழப்பட்டிருக்கிறோம். குழந்தைப்பாடல்கள், விளையாட்டுப்
பாடல்கள், விளம்பரங்கள், கழிவறைச் சுவர் வாசகங்கள்,
விளையாட்டு ரசிகர்களின் கூச்சல்கள், அரசியல்
கோஷங்கள், வேத முழுகங்கள், இசைத் தட்டுகளின்
மூலமாகபாப் இசைப்பாடல்கள் போன்ற அதிகாரபூரவமற்ற
வடிவங்களிலும் கவிதையுள்ளது. கல்வி வட்டாரத்தில்
வளர்க்கப்படும் அதிகாரப்பூரவ கவிதை வடிவம்
மறுமலர்ச்சிக்காலத்திலிருந்து இன்று வரை மேல்தட்டு.
வர்க்கக் கலாச்சார மரபையே கொண்டிருக்கிறது. இந்த
ஆச்சாரமான மரபை சொல்லாடலின் ஒரு வடிவமாகவே
புரிந்து கொள்ள வேண்டும்.

மரபார்ந்த இலக்கியக் கோட்பாடு

மரபார்ந்த இலக்கிய விமர்சனங்களில்
கவிதையை வியாக்கியானம் செய்யும்போது கவிஞரின்
நேரடிப் பிரசங்கம் அதில் இருப்பதாகப்
பார்க்கப்படுகிறது. கவிஞரின் ஆளுமையுடன் கவிதையை
இனங்கள் பதுடன் நிகழ்கால அனுபவத்தின் நாட்டையே
இறுக்கம் இக்கிழவைகளில் இருப்பதாக பிரிட்டிஷ்
விமர்சகர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். கவிஞருடைய
தேடலே கவிதையாகிறது. கவிஞருளுடைய
அனுபவங்களிலிருந்து பிரிக்க முடியாது. கவிதையைப்
போல் அனுபவ உன்னமையை துல்லியாகவும் சிறிப்பாகவும்
வேறு எந்த வடிவமும் வெளிப்படுத்த முடியாது
என்கிறார்கள் எனவே கவிதை அனுபவத்தை
வெளிப்படுத்துகிறது அனுபவம் ஆளுமைக்கு அருத்தம்
தருகிறது எனவே ஆளுமையே கவிதையாகிறது. கவிதை
வாசிப்பது ஒரு நிகழ்கால அனுபவம். எனவே கவிஞரின்
ஆளுமையைத் தெடி கவிதை வாசிக்கப்பட வேண்டும்.
இன்றைய வாசகண்முது என்றோ இருந்த கவிஞரின் ஆவி
பீடிக்கிறது. ஆனால் மரபார்ந்த அமெரிக்க கருத்தானது

வலிஞரின் மீது அல்லாமல் கவிதையின் மீது கவனம் கொள்ள வேண்டும் என்கிறது கவிதை விமர்சகனுக்குச் சொந்தமானதும் அல்ல கவிஞருக்குச் சொந்தமானதும் அல்ல வாசகனுக்குச் சொந்தமானது. ஆசிரியரிடமிருந்து தமது உரவை முறிந்துக் கொண்டு கட்டுப்பாடும் உள் நோக்கமும் கொண்ட கவிஞரின் கத்தியை மீறி அது சஞ்சரிக்கிறது என்கின்றார் அமெரிக்கப் புது விமர்சகர் (New critics) கவிஞருள் நிர்ணயிலேயே கவிதை தன்னிறைவு பெற்றுக்கொண்டு வரும் அந்த விமர்சனம் அதில் தலைவர்களைவு இருக்கும் வாசகனுக்குச் சொந்தமான அர்த்தத்தின் பழையகவே அது செயல்படுகிறது. கவிதை ஒரு பாருளாக ஒரு மொழிச் சிற்பமாக சுயமான அர்த்த வெளிப்பாடாக காகிதத்தில் நிதியமாக பொறிக்கப்பட்ட சொற்களாக உள்ளது. ஒன்றை அர்த்தமில்லாமல் ஒவ்வொரு முறையும் வாசிக்கப்படும் போதெல்லாம் இடையறாது தனது அர்த்தத்தை மாற்றிக் கொண்டேயிருக்கிறது.

புது விமர்சனம் எழுத்தாளர்கள் முன் கதவு வழி யாக வெளியே தள்ளினாலும் கொல்லைப் புறமாக அவனை உள்ளே இழுத்துக் கொள்ளவே செய்கிறது. பிரதியை வாசிக்கும் போது ஆசிரிய மனதில் இருந்ததில் எது இத்தோற்றம் கொள்கிறது என்னும் தேடல் பற்றிப் புதிய விமர்சனம் கூறி உட்பொதிந்த உள் நோக்க வாதத்தைக் கிளப்புகிறது. வரலாற்று ரீதியான கவிஞர்கள் அவனது மறைக்கப்பட்ட வடிவத்தைப் படைக்கிறார்கள் எனவே கவிதை என்பது கவிஞர்களின் அனுபவமும் உள்நோக்கமும் உருக்கொண்ட ஒரு வெளிப்பாடு எனவும் ஆரையின் நிகழ்காலத் தன்மை ஆயியவற்றைத் தேடி வாசிக்கப்படுகிறது எனவும் பொழுது இடத்திலேயே மீண்டும் கவிதையைப் பொருத்தி விடுகிறது இந்தப் புது விமர்சனம் ஆகவே இங்கிலாந்தின் மரபு ரீதியான இலக்கிய வருமானம் கவிதையிலிருந்து கவிஞர்களின் அனுபவத்திற்கு இடம் பெயர்ந்தால் அமெரிக்காவின் மரபு ரீதியான இலக்கிய விமர்சனமும் கவிதையிலிருந்து கவிஞர்கள் நோக்கி இடம் பெயருகிறது. அதாவது கவிஞர்கள் கலை நுட்பத்துடன் தள்ளாக கவிதையாகப் படைத்துக் கொள்கிறார்கள் என்கிறது. இதனால் கவிதைக்குஇருப்பது நிரந்தரமான ஒன்றை அர்த்தம் தான் என்றாகிறது. ஆனால் சுதாரின் மொழியியல் மூலம் மேற்கொள்ளும் விசாரணை இதற்கு நேர ஏதிரானது.

குறிப்பானுக்கும் (Signifier) குறிப்பிட்டுக்கும் (Signified) இடையில் அதாவது சப்தத்திற்கும் அர்த்தத்திற்கும் இடையில் நிலவுவதாக சுதார் கூறும் வித்தியாசம் எல்லாச் சொற்களுக்கும் பொதுவானது. எனவே, கவிஞரைச் சொற்களுக்கும் இது பொதுவானது எனில் காகிதத்தில் உள்ள இக்கவிஞரைச் சொற்கள் குறிப்பான்களா குறிப்பிடுகளா? காலத்தின் மீது குறிப்பிடானது குறிப்பான் மீது நிரந்தரமாகப் பொதுத்தப்பட்டுள்ளதால் கவிஞரையின் அர்த்தமும் அங்கே கொடுக்கப்பட்டுள்ள சப்தத்தையே இரண்டாமாகச் சார்ந்திருக்கும். ஒரு கவிஞரைப் பிரதியின் குறிப்பான்களுக்கு குறிப்பிட்ட மொழியில் ஒரு பொருள் வகை தனி அடையாளம் இருக்கிறது ஒவ்வொரு கொண்ட எழுத்தமைப்பு மூலம் காகிதத்தின் மீது பெள்ளிக் ரீதியான தனி அதிகாரத்தை அவை கொண்டிருக்கலாம்

ஆணால் குறிப்பிடுகள் பொருத்தப்பட முடியாதது எந்த ஒரு பிரதியும் (குறிப்பாக கவினதை) தொடர்ந்து பல்வேறு விதங்களில் மீண்டும் மீண்டும் வெவ்வேறு மக்களால் வெவ்வேறு காலங்களில் வாசிக்கப்பட்டு வருகிறது.

ஒரு ரயிதியின் அர்த்தம் வாசிப்பின் போதே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு ஸ்திரத்துணர்மூலம் கொடுப்பதற்காகவே மரபாந்த விமர்சனம் ஆசிரியனின் உள்ளேநாக்கம் அங்கமையட்டன் கவிதையைத் தொடர்பு படுத்துகிறது.

எனவே கவிதையை மொழியின் ஒரு வடிவமெனக் கொள்ளலாம் அதை ஒரு சொல்லாகக் கருதுகிறது மரபார்ந்த விமர்சனம் ஆசிரியனை கேள்விக்கு அப்பாறப்பட்டவணாகவும் பிரதியை வாசிப்பது எப்படி என்று நிர்ணயிக்கும் தகுதியை முன்பே பெற்றவனாகவும் காட்டுகிறது. ஆனால் எனது கோட்பாடு பிரதியினால் மற்பத்தி செய்யப்பட்டவணாகவோ அதன் விளைபொருளாகவோ ஆசிரியனைக் காண்கிறது.

ମୋଟିଯିମ୍ ଶୋଲାଟିଲ୍.

மொழிக்கிடங்கு அல்லது தொழிற்சாலை (Langue)க்கும் பேசக் மொழி (Parole) க்கும் இடையில் உள்ள வெறுபாட்டை சுதார் காட்டுகிறார். அதாவது மொழி அமைப்புக்கும் தனி நபரின் வெளியீட்டு செயல்பாட்டுக்கும் இடையில் உள்ள வெறுபாடு இது.

பேசு மொழியானது மொழிக் கிடங்களையே சார்ந்திருக்கிறது கவிதை என்பது தெளிவாகவே பேசு மொழியின் ஒரு உதாரணமாகும். மொழியின் அமைப்புக்கு இணங்க

அதற்கு உட்பட்டு கட்டமைக்கப்படுகின்ற வளரியீடு கவிதை கவிதைக்கு மட்டுமல்ல எந்த ஒரு வளரியீட்டுக்கும் இது பொருந்தும்.

மொழியியல் விஞ்ஞானமானது மொழியின் அமைப்புக்குள் ஒரு வளரியீடு எவ்வாறு எல்லா மட்டங்களிலும் நடைபெறுகிறது என்று காட்டக்கூடியது. ஒரு வாக்கியம் இன்னொரு வாக்கியத்துடன் தொடர்பு கொண்ட ஒரு காரண காரியத் தொடர்புள்ள முழுமையை எவ்வாறு தருகிறது என்பதை மொழியியல் காட்டாது. இது சொல்லாடலால் கவனிக்கப்படுகிற விஷயம். பல வார்த்தைகள் இணைந்து வாக்கியம் உருவாகிறது. அதே சமயம் பல வாக்கியங்கள் இன்னந்து சொல்லாடலாக உருவாகிறது. இதுவே நடை (Style) எனப்படும். “ஒலியன் கள் (Phonemes) உருபன்கள் (Morphemes) சொல்லவின் கீழைவே என்னாத்தகை விதத்தில் உள்ளன. ஆனால் வாக்கியங்கள் அப்படியல்ல. ஒரு வாக்கியத்தின் மூலமாக குறிகரின் அமைப்பு என்ற வகையில் உள்ள மொழியின் பரப்பிலிருந்து விடைபெற்று இன்னொரு பிரபஞ்சத்தில் நுழைகிறோம். அப்பிரபஞ்சத்தின் பெயர் சொல்லாடல்” இப்படி வாக்கியத்துக்கும் சொல்லாடலுக்கும் உள்ள வேறுபாட்டை பென்வெளிஸ்தே கூறுகிறார். எனவே சொல்லாடல் என்பது ஒழுங்கு படுத்தப்பட்ட வரிசையில் வாக்கியங்கள் அமைந்துள்ள விதத்தையும் ஒரு வகையிலும் பல வகையிலுமான முழுமையில் வாக்கியங்கள் இடம் பெற்றுள்ள விதத்தையும் குறிக்கிறது. வாக்கியங்கள் ஒன்றிணைந்து சொல்லாடலாக ஆவதைப் போன்ற ஒரு நீண்ட சொல்லாடவில் பல பிரதிகள் தாமாகவே ஒன்றிணைகின்றன.

“நீலவியல் ஒரு முழுமையான லட்சி யே ஒழுங்கு முழுமையானது புதிய கலைப்படைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பொதுதனது ஒழுங்கை சிறிதாவது மாற்றியமைத்தால் நீடித்திருக்க முடியும் எனவே ஒவ்வொரு கலைப்படைப்பும் முழுமையுடன் கொண்டுள்ள உறவுகளுக்கு மதிப்புகளும் திருத்தப்படுகின்றன.” இது எவியட் கூறும் அழியல் சொல்லாடவின் விவரிப்பு. புதியதாகச் சேர்க்கப்படும் ஒவ்வொரு பிரதியும் சொல்லாடலை மீண்டும் வித்தியாசமானதாக நிகழ்த்துகிறது. மாற்றியமைக்கிறது. கவிதையானது கவிதைச் சொல்லாடவின் ஒரு நிகழ்வு லட்சி யே ஒழுங்குமுறையானது மீண்டுமொரு ஒழுங்கை உருவாக்கிக் கொள்கிறது.

மரபுச் சார்ந்த சொல்லாடல் பகுப்பாய்வு மொழியியல் தத்துவம் உட்பட பல துறைகளையும் ஒரிடத்தில் ஒரே சமயத்தில் சேர்க்கிறது சொல்லாடவின் உற்பத்தி விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்ட ஒரு நடவடிக்கை. வாக்கிய அமைப்போ சுதாரணங்களைப் பிறப்பிக்கிறது சொல்லாடல் கூக்க உரைகளை வைத்துள்ள பொதுவான அபிப்பிராய்களையே மரபு ஏற்றுக் கொள்கிறது. மொழியும் சொல்லாடலும் தகவல் தொடர்பு பற்றிய விஷயங்கள்தான் இலக்கிய நீதியாகவே வேறு வகையிலோ மொழியைப் பயன்படுத்துவது ஒரு தகவல் தொடர்பின் துணுக்கேயாகும். அதாவது அது ஏதேனும் ஒரு சொல்லாடல் ஆகும். அர்த்தம் வடிவம் உட்பொருள் ஆகியவை சொல்லாடல் சொற்றொடர் ஒலியியல் ஆகியவற்றால் விலக்கப்பட வேண்டும். மொழியின் வழியாக தெரிவிக்கப்பட்டவைகளுள் கணிசமானவை பேசப்பட்டவற்றின் மொழி நீதியான அர்த்தத்திற்கு அப்பாற்பட்டவையாக அல்லது அதனுடன் இணைந்தவையாக இருந்து சில அர்த்தங்களைத் தெரிவிக்கின்றன. சொல்லாடவின் ஒரு முக்கியமான விளைவாகிய தகவல் தொடர்பு பொதுமைப் படுத்தப்பட்டு சொல்லாடல் எனும் முழுமைக்கான வரையறை ஆகிறது. பேச்சையும் வார்த்தைகளால் ஆன தகவல் தொடர்பையும் கட்டமைக்கின்ற காரணிகள் ஆறு. அதில் மூன்று காரணிகள் (தழல், தொடர்பு, குழங்குறு) தகவல் தொடர்பு நடவடிக்கைக்கான வழி முறைகளை உள்ளன. பிற மூன்று காரணிகள் (கூறுபவர், செய்தி, கேட்பவர்) இந்த நடவடிக்கையை தீர்மானிப்பவையாகவும் உள்ளன.

தகவல் தொடர்புக்கான வகுப்பும் தன்மையுள்ள ‘ஐடகமாக’ மொழியைக் கருத வேண்டும் ‘கூறுபவராக’ இருப்பினும் ‘கேட்பவராக’ இருப்பினும் ‘தன்னிலைவான தனி நபராகவும்’ மொழிக்கு முன்பே இருப்பவராகவும் மொழிக்கு வெளியே இருப்பவராகவும் - ஆகவே மொழியின் வழியாக செய்தியொள்ற வெளிப்படுத்துவதற்காகவும் அவரை அதாவது தன்னிலையை (Subject) கருதவேண்டும். ஆனால் மொழி அதன் உள்ளார்ந்த தர்க்கத்தில் ஊடுருவும் தன்மை கொண்டதல்ல. தகவல் தொடர்புக்கான வெறும் நடுநிலைச் சாதனமல்ல. மொழியின் பல சிறப்பான விளைவுகளில் தகவல் தொடர்பும் உள்ளு. இவையே மரபு நீதியான சொல்லாடல் கருத்துரைகளுக்கு எதிரான எனது கருத்துக்கள். சதுர் மற்றும் தெரிதா

ஆக்யோரைக் கவனத்தில் கொண்டு சொல்லாவடானது மொழியால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் சொல்லாவடானது தனது பொருளாயத் இயல்பின் விதிகளை அதன் பொருள் வகைத் தன்மையைப் பின்பற்றுகிறது என்றும் நான் விளக்கப் போகிறேன்.

சிரு தோக்கம் நிறைவேறுவதற்கான வெறும் கருவிளான் வாகனமோ சுட்டகமோ செயல்படும்போது இழப்பும் புதிய சேர்க்கையும் நேரிடலாம். எனவே சதுரின் குறிப்பான் குறிப்பீடு இவற்றுக்கிடையோன வேறுபாடுகளைப்பற்றிய விளக்கம் போதாததாக இருக்கிறது. குறிப்பானாகும் குறிப்பீட்டுக்கும் இடையிலான உறவு இயல்பிலேயே அதனதனுக்குரிய தனித் தன்மைகளைப்படி அமைந்ததாகும். குறிப்பான்களுக்கு சுய இயக்கமோ இயங்கு விளக்கியா கனமோ இடையிலாத என்றாக கூறும் மற்றும் கோட்டாடுகளை மறுத்து குறிப்பான்களுக்கும் மேற்கண்ட ஆற்றல் கள் உள்ளன என்கிறார் சதுர.

P என்ற ஒலியின் இயக்கத் தன்மை கொண்டிருக்கக் காரணம் நல்ன ஆங்கிலத்தில் அது B என்ற ஒலியினுக்கு எதிரானதாக இருக்கிறது. BIG என்ற சொல்லுடன் முரண்பட்ட சொல்லாகவே PIG என்ற சொல் இருக்கிறது. இவ்வாறு வேறுபடுத்திக் காட்டுவது ஒலியே தவிர பேசுவாரின் உள் தோக்கம் அல்ல. குறிப்பான்களுக்கு சுய இயக்கத் தன்மையில் தனது செயலைதாமே தீர்மானித்துக் கொள்கிற ஆற்றலும் இருக்குமானால் குறிப்பீட்டைப் பொருத்து குறிப்பான் ஊடுறுவும் தன்மை கொண்டதல்ல. தகவல் தொடர்புக்கான வெறும் செயலறை சாதனமுமல்ல என்னாம்.

குறிப்பாளின் முன்னிகழ்வு

மேற்கத்திய மரபு பேச்சை முதன்மையானதாகவும் எழுத்தை இரண்டாம் தரமானதாகவும் மதிப்பிட்டு வந்திருக்கிறது என்கிறார் வாக்கெதரிதா. அரிஸ்டாட்டிலைப் பொறுத்த வரையில்பேசப்பட்ட சொற்கள் மன அனுபவத்தின் குறியீடுகள் எழுதப்பட்ட சொற்கள் பேசப்பட்ட சொற்களின் குறியீடுகள் எழுத்து என்பது பேச்சின் அத்திவாரத்தில் பிரந்தது பேசப்பட்ட குறிப்பானாகுக் கொட்டுவது நுட்ப ரீதியான இணைப்பே எழுதப்பட்ட குறிப்பான். ஆன்மாவக்கும் முச்சக்கும் பேச்சுக்கும் சொல்லுக்கும் வெளியே உள்ள பொருளாகவும் உடலாகவும் தான் எழுதுதல் எழுதுதல் புலுங்கள்வால் எழுதப்படும் எழுதுதுப் பொறி ஆகியவை மேற்கத்திய மரபாகக் கருதப்பட்டு வருகின்றன. பேசுக்கத்தான் அரித்தத்தின் உள்மையான மூலக்கூறு என்பதை தெரிதா சொல்மையை வாதம் (Logo Centrism) இடைக் கேள்விக்குள்ளாக்கும் அவர் மொழியின் சாராம் சந்துடன் தற்செயலாக உறவு கொள்வதிலிருந்து வெகுதுரத்திலிருக்கும் எழுத்துத்தான் மொழியின் ஒருப்பிள்ளைந்தபொருள் வயத்தன்மையின் அடையாளமாக இருக்கிறது என்று விவாதித்திருக்கிறார்.

‘கூறுபவர் கேட்பவருக்கு ஒரு செய்தியைத் தருகிறார்’ என்பது போன்ற சொல்லாடல் ஒரு தகவல் தொடர்பு என்று கூறும் கோட்பாடுகளை தெரிதா விமர்சிக்கிறார். கேட்பவர் இன்றியே எழுத்து இயங்குகிறது என்று சொல்லும் அவர் “எதிரே இல்லாத யாரோ சிலருக்கு எதையேனும் தெரிவிப்பதற்காக ஒருவர் எழுதுகிறார்” என்கிறார். உள்மையான எழுதுதாளருக்கு அவரது சாக்கர் இல்லாமலிருக்கலாம். ஆணாலும் கூட மற்றவர்களால் படிக்கப்பட்டத்தக்கதாக இருப்பதுவே எழுத்தின் இயல்பு ஏனெனில் எழுத்து ஒரு வகைக் கருவி.

“எழுதப்பட்ட குறியீடு எப்பாழுமிகுந்து வரும் அடையாளம் குறிப்பிட்ட தூழில் அதை வெளியிட்டு உற்பத்தி செய்த அனுபவ ரீதியானிக்கப்பட்ட தீர்மானிக்கப்படவே இன்னையின் (Subject) பிரச்சனையும் இன்றியே திரும்பத் திரும்பத் தன்னை எழுதிக் கொள்ளக்கூடியதாகவும் அது எழுதப்படுகிறது தருணத்தில் தீர்த்து போய்விடாததாகவும் இருக்கிறது” என்கிறார் தெரிதா.

எழுதுவது இயந்திர கதியில் நிகழும் செயல் எழுதப்பட்ட குறியீடு தனது மூலாதாரமான ஒழுஷ்கு அப்பால் மீன்டும் உற்பத்தி செய்யப்படவே வாதிக்கப்படவே திரும்ப திரும்ப எழுதப்படவோ இயலுமெனில் காரணம் பொதுவாகவே மொழியின் பொருள் வகையான இயக்கம் இருப்பதால்தான். எழுத்து என்பது மொழியின் வெறும் சித்தரிப்பு (Illustration) மட்டுமே. எழுதப்பட்ட விஷயம் மொழியின் தற்செயல் விளைவு அல்ல. மொழியின் அமைப்புக்கு மையமாக இருப்பதும் எழுதுவிலிலும் பேசுதலிலும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளக் கூடியதாக இருப்பதாகும்.

பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட ஒவ்வொரு குறியீடும் மீன்டும் எடுத்துக் காட்டப் படலாம். ஆனால் அவ்வாறு செய்யப்படுகின்ற ஒவ்வொரு தருணத்திலும் அது ஏற்கனவே கொடுக்கப்பட்ட தழுவையடைத்துக் கொண்டும் முடிவெயில்லாத எல்லையற்று புதியதழுவுகளை

பிறப்பித்துக் கொண்டும் இருக்கும் என்பதே உள்ளமை தழுவுக்கு வெளியே தான் குறியீடுகள் மதிப்பைப் பெறுகின்றன என்பது இதன் பொருள் அல்ல. மாறாக மையம் அல்லது நங்கூரம் இல்லாமலிருப்பவையே தழுவுக்கள் என்கின்றார் தெரிதா. மொழியானது பிரக்ஞையுள்ள உள் நோக்கமே. எந்த சூட்கழும் இன்றியே குரலானது உள்ளத்தை வெளிக்காட்டுகிறது என்பதால் எழுத்தைவிடப் பேச்க்கு முதன்மையான இடம் மரபால் கொடுக்கப்பட்டது. ஆனால் மொழி ஒரு கருவி எனும்பொது எழுத்துருவான் ஒரு அமசம் எழுத்தானின் பிரக்ஞை பூர்வமான உள்நோக்கத்திற்கும் பிரதியை ஏற்பவருக்கும் இடையை ஒரு குறுக்கிடாகவோ இருக்க முடியும். எழுத்தானதுக்கும் பிரதியை என்கின்றன பொருள் வழங்கிறதோ அதே பொருளை அது வாசகஞ்சுக்கு வழங்காமல் எப்போதும் வேறு பொருளானே வழங்குகிறது. பிரதியில் உள்நோக்கத்துக்கும் வாசிப்புக்கும் இடையில் எப்பொதும் ஏதேனும் ஒரு இடைவெளி இருக்கிறது அந்த இடைவெளியை Difference என்கிறார் தெரிதா.

அவளத்துக் கொல்லாடல்களும் மொழி ரீதியாகத் தமது கூட பொருள் வகைத் தன்மையின் விதிகளால் தீர்மானிக்கப்படுவதை இந்தத் தீர்மானிப்பின் மிகவும் தீவிரமான நிகழவே கவிதை. செய்தியைத் தீவிரப்படுத்தும் குறிப்பான்களால் ஆன தனிச் சிறப்பான மொழிக் கெயல்பாடு கவிதை இயக்கம்.

குறிப்பான்களின் பயன்பாடு செய்தியை உறுதிப்படுத்துகிறது. கவிதை தீவிரவிளைவை அதிகப்படுத்துகிறது. கவிதா பூர்வமான செய்திக்கு பொருளுருவாக்கல் என்னும் பண்பைக் கொடுத்து அதனை நீதித்துவ வாழும் பொருளாக மாற்றுகிறது என்கிறார் ஜேக்கப்ஸன் இவரைப் பொருத்தவரை மொழியிலிருப்பதாகக் கருதப்படும் ஊடுருவும் தன்மையை ஊடாக தகவல் தொடர்பு கொள்ளப்படுவது இயல்பானது. கவிதையானது மொழியை ஒரு பொருளாகப் படைக்கிறது. தெரிதாவைப் பொறுத்த வரையில் எல்லாவிதமான மொழியும் அதன் பொருளுருவாக்கல் எனவே உறரநடையும் கூட மொழியின் தனிச் சிறப்பான பயன்பாடு.

குறிப்பான் இருக்கிறது என்பதாலன்றி குறிப்பான் திரும்பத் திரும்ப வருவதும் கருக்கப்படுவதுமான வடிவங்களில் சிறப்பான பயன்பாட்டைக் கொண்டுள்ளது என்பதாலேயே கவிதையினை உரைநடையிலிருந்து வேறு படுத்த முடியும். மற்றெந்த சொல்லாடலை விடவும் கவிதை குறிப்பானை முன்னிலைப் படுத்துகிறது என்கிறார் முக்கா ரோவ்ஸ்கி. கவிதையில் நோக்கம் என்ற பின்னணிக்கு தகவல் தொடர்பை நீர்த்தும் பணியை முன்னிலையில் உள்ள வெளிப்பாடு கருவாக்குகிறது. “மொழி மொழிகாகவே பயன்படுத்தப்படுகிறது” (முக்காரோவ்ஸ்கி) குறிப்பான் திரும்பத் திரும்பவரும் நிகழ்வுகளை கொண்டதாகவும் குறிப்பான்களை முன்னிலைப் படுத்துவதாகவும் தனித்தன்மை கொண்டிருக்கிறது கவிதை. கவிதை உட்பட்ட எல்லாச் சொல்லாடல்களும் குறிப்பிட்ட வட்டார தேசிய வடிவங்களில்தான் நிகழ்கிறது. சொல்லாடல் எப்போதும் வரலாற்று ரீதியில் அமைந்த ஒரு சொல்லாடலாக இருப்பதால் அது பொருள் வயத்தன்மையாக இருப்பதால் மட்டுமன்றி கருத்து ரீதியாகவும் தீர்மானிக்கப்படுகிறது.” (Ruth Finnegan)

கவிதை வரிகளால் (அடிகளால்) கட்டமைக்கப்படுகிறது. ஒலியியல் ரீதியில் ஒத்த தன்மையின் அடிப்படையில் திரும்பத் திரும்ப ஒலிப்பதன் மூலம் அடி (யாப்பு) முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது. திரும்ப திரும்ப நிகழும் இந் நிகழுவு கவிதையில் - ஒலியியல் சொற்றொடரியல் சொற் பொருளியல் ரீதிகளின் திரும்பத் திரும்ப நிகழும் நிகழ்வுகளை உருவாக்கும். எனவே குறிப்பான் திரும்பவரும் நிகழ்வுகளைக் கொண்டதாகவும் குறிப்பான்களை முன்னிலைப் படுத்துவதாகவும் தனித்தன்மை கொண்டிருக்கிறது கவிதை. கவிதை உட்பட்ட எல்லாச் சொல்லாடல்களும் குறிப்பிட்ட வட்டார தேசிய வடிவங்களில்தான் நிகழ்கிறது. சொல்லாடல் எப்போதும் வரலாற்று ரீதியில் அமைந்த ஒரு சொல்லாடலாக இருப்பதால் அது பொருள் வயத்தன்மையாக இருப்பதால் மட்டுமன்றி கருத்து ரீதியாகவும் தீர்மானிக்கப்படுகிறது.

ஒலிப்படிமம் அல்லது குறிப்பான், கருத்து அல்லது குறிப்பீடு இவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை சுதார் நிறுவுகிறார். எதார்த்தத்தைச் சுட்டுகிற சொல்லாடலாக கவிதையை மதிப்பிடக்கூடாது. சிட்டிக் கொல்வது பொல் “கவிஞர் எந்த உள்மையும் சொல்வதில்லை ஆகவே அவன் எப்போதும் பொய்யுறரப்பதுமில்லை.”

விட்ஜென்ஸ்டின் ஒரு கவிதை எவ்வளவுதான் தகவல்களின் மொழியால் எழுதப்பட்டிருந்தாலும் அது தகவலைக் கொடுக்கிற மொழி விளையாட்டுக்கு பயன்படப் போவதில்லை என்றுகூறிறார்.

ஒரு கவிதையின் மொழி ஊடுருவும் தன்மை கொண்டதாக இருப்பதால் அது

குறிப்பிடும் தன்மை (Referential) கொண்டதாக ஆகிவிடாது. குறிப்பானுக்கும் குறிப்பிட்டுக்கும் இடையெயான ஊழும்பாவுமான உரவு குறிப்புரையைப் போன்றது அல்ல. குறிப்பிட்டுக்கும் எதார்த்தத்துக்கும் இடையே உள்ள உறவாகும். எவ்வாசச் சொல்லாடல்களிலும் குறிப்பான் குறிப்பிட்டுக்கு முன்னிகழ்கிறது. எனவே எந்த ஒரு சொல்லாடலும் இயல்பாகவே ஊடுறுவும் தன்மை கொண்டதன்ல. அறிவுத்தரும் சொல்லாடலானது ஊடுறுவும் தன்மையுள்ளதாகவும் கருதி ஒரு சொல்லாடலை வாசிக்கின்ற நிலையில் உள்ள வாசகரையே அது சார்ந்திருக்கிறது.

கவிதையே ஒரு சொல்லாடல் எனும் போது ஒரே ஒரு குறிப்பிட்ட கவிஞருடைய ஒரு பிரதியின் மீதோ அல்லது பல பிரதிகளின் மீதோ கவனத்தைக் குவிப்பதீல்லை. பிரதிகளும் வாக்கியங்களும் அவை பங்கெடுத்துக் கொண்டு வெளிப்படும் சொல்லாடல்களுக்கிணங்கவே கவனிக்கப்படுகின்றன. கவிதைச் சொல்லாடல் உருவவியல் பற்றியதேயன்றி உள்ளடக்கவியல் பற்றியது அல்ல. கவிதை எப்போதுமே ஒரு தனிச் சிறப்பான பொருள் வகையான சொல்லாடல் ஆகவே நிகழ்கிறது.

II. கருத்துருவும் என்னும் சொல்லாடல்.

கருவவியல் பற்றிய அரை குறைப்படிப்பு ஒருவரை வரலாற்றிலிருந்து தீசை திருப்பி விடுகிறது... ஆழந்தபடிப்போ மீண்டும் வரலாற்றிற்கு அவரைக் கொண்டு வந்து சேர்க்கிறது.

- ரோலாண்ட் பார்த்.

கவிதைச் சொல்லாடலின் சார்பியல் கடியேசத் தன்மை (Relative Autonomy). குறிப்பான்களின் திருமப் நிகழ்வின்ற கருந்துகின்ற தன்மையில் கவிதை தீர்மானிக்கப்படுகிறது என்று ஜேக்கப்ஸன் கருதுவது பழைய ரசிய உருவவியல் மரபு சார்ந்தது. ஆனால் கவிதை என்பது வரலாற்றின் சாத்தியக் கூருகளைக் காட்டுவதால் ஒரு கவிதைச் சொல்லாடலாகவே இருக்கிறது. சொல்லாடல் ஒரு சமூக உள்மை என்கிறார்ச்சர். மொழியியல் தீர்மானம் கருத்துருவத் தீர்மானத்தையும் உள்ளடக்கியது. கவிதைச் சொல்லாடலின் அக ஒத்தியைபாகிய கடியேசத் தன்மையை பொருள்வகை மற்றும் வரலாற்று சார்புத் தன்மை கொண்டதாகக் கருதாமல் லட்சிய நோக்காகவும் எல்லை கடந்த முழுமத்தாகவும் கருதுவது தவறு.

“இலக்கியத்திற்கும் சமூக ஒழுங்குகுமான இடையறாவை விளக்க மார்க்கியம் பயன்படும்” (Graham hough) சமூகத்தின் பொருளாதார அமைப்பே உள்மையான அடித்தளம் இன்மிதே அரசியல் முதலிய மேற்கட்டுமானங்கள் அமைகின்றன. எனவே பொருளாதார அமைப்பால் தீர்மானிக்கப்படுகின்ற ‘சமூகப் பிரக்ஞை’ யின் ‘கருத்துருவு’ வடிவங்களை கவிதையுள்ளிட்ட அழியிய வடிவங்கள் என்பது மரபு மார்க்கியம். ஆனால் கருத்துருவு வடிவம் என்ற வகையில் கவிதை பொருளாதார அடித்தளத்துடன் ஒத்திருப்பதல்ல. ஏனெனில் அது தனித்த ஒன்றாகத் தோற்றமிக்கிறது. ஆனாலும் வர்க்கக்கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் பொருளாயத் தறவுகளின் கருத்தியலான வெளிப்பாடுகளை விட மிகையானதுமஸ்ல. குறைவானதுமஸ்ல கவிதை. கருத்தியலான வெளிப்பாடாகவும் அதே சமயம் கடியேசசை வெளிப்பாடாகவும் கவிதை இருக்கிறது.

ஆனாலின் வர்க்கம் தனது சுயநல்லை சமூகத்தின் பொது நலனாகக் காட்டுவதற்கு தனது கருத்தியலுக்கு எவ்வாறையும் சமயாகக் கருதும் பொது மதிப்பு உள்ளதாக சித்ததாகிறது. சமூகத்தின் பொருளாதார வடிவப்பு பிரதிபவிப்பு அல்ல கருத்துருவம். அது வலிமை பெற பொதுவானது என்பதற்கு விரிய வேண்டும். வர்க்கக் கந்தங்களோடு தொடர்பு கொண்டதா யினும் கருத்துருவம் கதந்திரமாகவே இயல்கிறது. “உற்பத்தியும் மறுஉற்பத்தியும் வரலாற்றை தீர்மானிக்கும் காரணிகள். இவை மேற்கட்டுமானக் கருத்துருவு அரசியல் சக்தியுடன் உறவு கொள்வதன் மூலம் தன் இருப்பை நிலை நிறுத்துகிறது” (ஏங்கல்ஸ்) அதாவது அரசியல் சக்தி பொருளாதார நிலையைகிருந்து சார்பு நிலைச் சுதந்திரத்தைப் பெற்றுள்ளது. கவிதைக்கும் இது பொருந்தும் வரலாற்று நிலைமைக்கும் தனது சுய இயல்புக்கும் ஏற்ப கவிதை இயங்க முடியும். “கருத்துருவு செயல்பாட்டின் தனிச் சிறப்பான நிகழ்வு கவிதை இது சார்பு நிலை

கவியத்தை தன்மையால் தீர்மானிக்கப்படுகிறது.” (அல்தூஸ்).

இறித்தொப்பி காட்டுவத் தொண்டது போல “பொருளாதாரம் கட்டுமைப்பிள் நெருப்பிலையை வேலை” என்பது மார்க்சிய மரபு ஏன்பது ஒரு முழுமையால். எனவே ஒரு பகுதி இன்னொரு பகுதியைப் பெரிதாகப் பாதிக்கவும் இயலாது. இதைபீச அல்தூஸ் காரம் என்பது ஆதிக்க கமயமற்ற அமைப்பு என்கின்றார். பொருளாதாரம் அரசியல் கருத்துக்குவும் என்றாலும் ஒரு முழுக்குமுக்கிய செய்யாடுகளாகவே இருந்தாலும் இவை கமயமானவை அல்ல. சமூகம் கமயமற்றது. ஆனால் ஆதிக்க அமைப்பு கொண்டது. கவிதையானது கவையானதும் ஏராளரை ரியாக சாப்பிட தன்மையானதும் என்கின்றார் அல்தூஸ். சுற்றிருமாக தீரோம் கூதுவான் கவிச்சிரப்பான் செயல்பாடு வேலை. அது நன் தொந்த விரைவைப் பாதிப்புக்கொண்டது. ஆனால் கவிதை என்பது வேலைக் கொல்லாடுவோ வரலாற்று ரியாகத் தீர்மானிக்கப்படும் சமூக வடிவின் ஒரு பகுதி. “சமூகக் கருக்களின் இயல்பினையும் முரண்பாடுகளையும் தீர்மானிக்கக் கூடியதாக உள்ள அமைப்பை சமூக வடிவிடம்.” (ஆண்ட்டு கோவியர்) கவிதையானது பொருள்வளக்கமற்றும் சமூக உறவுகளின் விதிகளுக்கு எட்டுப்பட்ட சமூக வடிவின் ஒரு கூறு. அதாவது கவிதையைக் கருத்துக்குவுமானதாக ஆக்குவது எதிர்வா அது கவிதையைக் கவிதையாகவும் ஆக்குகிறது.

பொருள்முதல் வாதமும் கவிதையும்

எந்தாகு செயல்பாடும் சார்பு நிலைக்கொடுத்து தன்மை கொண்டது என்றால்தானார்ந்த இலாகைத் தன்மை கொண்ட கோட்பாடு அல்தூஸின் மார்க்சிய புத்துக்குவாக்கை கோட்பாடு ஆகும் இது குறிப்பிட்டு செயல்பாடு (Signifying Practices) பற்றிப்பெசுகிறது. கருத்துக்குவும் செயல்பாட்டுக்குமுக்குறிப்பிட்டு செயல்பாட்டுக்கும் (அழியல் ரியானதற்கும்) இடையே உள்ள முடிவுபற்றி பெரிரிக்கிட்டு விடக்குகிறார். கணக்கைத்துக்கூடிய வடிவத்துக்குமான் வேறுபாடு குத்திச்செலுக்கும் அழியதுக்குமான் வேறுபாட்டுச் சிகை. பிரதிவானது ஆகுகூவி ‘பிரதி பலிக்க’ கூடியது. (குறிப்பாக கருத்துக்குத்தை) என்பதில் நான் சிகை பிரதிக்கிறது. ஆனால் கருவும் உண்டாக்கும் பிரிக்கப்பட முடியாது எனும் பொது கருத்துக்குவும் குறிப்பிடும் (அழியல் ரியானது) பிரிக்க முடியாததாகிறது.

மிக்க குறிப்பானின் முரண்பினையும் முக்கையாகிறது. குறிப்பிடுகொண்டுக்கு அப்பால் உண்டால் அல்ல. ஆனால் குறிப்பான்களை கைங்கூடுவதையாக என்குமாற்கின்றார். குறிப்பிட்டுக்கு வர்தர வாசிப்பு நீண்டவில் கட்டாயம் எடு படுத்தப்பட வேண்டியவையாகவையா. கருத்துக்குவங்களாகிய குறிப்பிடுகொண்டுக்குப்பிடிட்ட சொல்லாடல் வடிவங்களிலேயே நீண்டிருக்காது. குறிப்பிடுகொண்டுக்குப்பிட்ட வழி முக நச் செயல்பாடுகளை சார்ந்துள்ள குறிப்பிட்ட சொல்லாடல் வடிவங்களில்தான் நீண்டிருக்காது. வெளிப்படுத்தும் வழிமுறை ஏற்கொடு கருத்துக்குவத்துக்கு ஏற்றபடி ‘வடிவமைக்’ப்பட்டது என்பதால் நடு நிலையான காட்கம் அல்ல அது. எனவே குறிப்பிடு என்பது கருத்துக்குவத்துக்கு மட்டுமே சொந்தமானது என்று இனியிடம் கூறிக் கொண்டிருக்க முடியாது. இது கவிதை சொல்லாடுகூகு முற்றிலும் பொருந்தக்கூடியது. ஏனெனில் குறிப்பானின் கருக்கமான தன்மையால்தான் கவிதையை தனித்தனியைப் பெறுகிறது. எனவே வெறும் வெளிப்பாட்டு வடிவங்கள் என்று எவ்வகை கவிதை வியர்ச்சனங்கள் ஒதுக்கினவோ அவையும் கருத்துக்கு ரியானதை என்றாமிறுது. எனவே வேலைத் தொல்லாடவின் ஒவ்வொரு அம்சமும் (அழியலானது உருவவில்லாத இயற்கையானது போன்றவை) கேள்விகளுள்ளாக்கப்படுகின்றன. எல்லாச் சொல்லாடம்கூடும் வெளிப்பாட்டு வடிவங்களின் வழி முறையில் “நான் சொந்தப் பொருள் வகை இயல்பின் விதிகளுக்கு எட்டுப்பட்டவை” (கோவியர்) உதாரணமாக:- திரைப்படம் என்பது திரைப்படமாக வேண்டுமென்றால் அது நடைம் ஓவிப்படக் கருவி மூலம் வெளிப்படுகின்ற படிவுசெய்யப்பட்ட நடைம் பிம்பங்களை ஒரு பெரிய திரையில் குவித்து

திரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் அமர்த்து காலக்கூடிய வெளிப்பாட்டு வடிவம் கொண்டிருக்க வேண்டும். சிலைடு ஓலிப்படம் கருவிளை இயக்குவதிலிருந்து தொழில்பட்டின் பொருள் வகை இயல்லப் பெறுபடுத்திக் காட்டுவது இல்லாது. (சிலைடுகளில் பதில் செயல்பட்ட பிம்பங்கள் நோவல்லஸ்ஸை) தொழில்பட்டின் தொலைவிகாட்சிலிலிருந்து வெறுபடுத்திக் காட்டுவதும் இல்லாது. (தொலைவிகாட்சிலின் நூலும் பிம்பங்கள் சிலைடுகளிலிருந்து வகையில் காட்டப்படுமின்றன) இம்மாதிரியான பொருள்வகைத் தன்மை எப்பாகும் வரலாறு சார்ந்தது. 16 ஆம் நூற்றாண்டு இறுதி வரை திரைப்படமும், 1930கள் வரைதொலைவிகாட்சியும் இருந்திருக்கவேயில்லை. ஆனால் ஓதல் பாடல்கள், இரண்டாடக் கூத்துக்கள் போன்ற சொல்லாடல் வடிவங்கள் நீண்ட காலமாகவே இருந்து வந்திருக்கின்றன. திரைப்படம் புதைப்படம் கோட்டோவியம் ஆகியவற்றுக்கு உள்ளே உறவு உண்டு. இன்னால் குறிக்கும் இடையே உள்ள பாடல் என்ற வடிவத்தின் உறவு மாறிக் கொண்டுபெறுகிறது.

காசித்தாள்களில் வரிகளாக எழுதப்படுகின்ற வளிகந்தனது கை பொருள் வகைத் தன்மையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டது. ரஸ்ய உருவவியலாளர்கள் இந்த அம்சத்தைக் கவிதையின் பிரதான இயல்பு - கவிதையைக் கவிதையாக்குகின்ற இயல்பு - என்றார்கள். கவிதைஎன்பது குறிப்பிட்ட கவிதைகள் சொல்லாடலாகவே எப்பொதும் இருப்பதால் அவற்றின் வரிகள் எப்பொதும் வரலாற்று பூரவமாக வடிவநிறையே கொண்டுள்ளன. எனவே ஏரந்துருவு ரித்யான்வையாக அகை உள்ளது. வரலாற்றின் விளைபொருள் என்பதற்காக மட்டுமல்ல தன்மை வாசிப்பு நிறைவேலி ஒரு மூலம் 'உற்பத்தி' செய்க்கூடிய வாசனைதொடர்ந்து உற்பத்தி செய்கிறது சொல்லாடல் என்பதற்காகவும் அது ஏரந்துருவு ரித்யான்தாகிறது.

தன்மைவையை (Subject) கட்டுமைக்கும் கருத்துருவும்

கவிதைச் சொல்லாடல் வரலாற்றின் விளைபொருள். 'பிரதிபலிப்பு' அல்ல. இப்படிக் கொள்வதும் ஒரு சிக்கலே. ஒரு சொல்லாடல்மொழியால் அமைந்திருந்தால் அது எப்பொதும் வாசனாளின் விளைபொருளாகவே இருக்கும் என்பது இன்னொரு சிக்கல். பார்த் சொல்வது போல 'பிரதியில் வாசனை பேசுகிறான்' வாசனை 'பேசுவது' எப்பொதும் வரலாற்றுப் பிரதியாக இருப்பதாலும் (ஏற்றற்றதான் இயற்றப்பட்டதெனிலும் கூட) அவனது தனிப்பட்ட வாசிப்பு கூட ரித்யாக தீர்மானிக்கப்பட்ட வாசிப்புச் செயல்பாட்டில் எப்பொதும் உள்ளமைந்திருப்பதாலும் தன் விருப்பத்தோடு கந்திரமாக நட்புபடில்லை

16 ஆம் நூற்றாண்டின் ஒரு வாருஞ் சுரு ஊளைட் கவிதையும் வரலாற்றின் விளைபொருட்கள். இன்று வாளை பயன்படுத்தும் வீரன் மிள்ளும் அதை 'உற்பத்தி' செய்ய வேலாத பல்வேறு வழிகளில் ஒரு வாசனை. அந்தக் கவிதையை மிள்ளும் உற்பத்தி செய்ய முடியும்.

புரட்சிக் காலங்களில் பொருளாதார அமைப்புக்கும் அரசியல் மேற்கூடுமானத்துக்கும் முரள்பாடு தொன்றுகிறது. இந்த முரளை மக்களின் பிரதேசங்களில் ஏற்படுத்தி அவர் காலால் போராடச் செய்யல்லக்குத்தாருவன்களும் இருக்கும். இவை மக்கள் தன்மை சொந்த வரலாற்றை எதன்மூலம் உற்பத்தி செய்திராகவினா அவற்றை உள்ளடக்கியாலும்யாகத் தோற்றுமானிக்கின்றன. மார்க்ஸ் சொல்லும் ஒரு உதாரணம் - "பிரக்கத்தில் அதன் புராணம் ஒரு பழங்கால உற்பத்தி முறையின் விளைபொருள். அது 19 ஆம் நூற்றாண்டின் தொழிற்சாலை முதலாளித்துவத்தின் விளைபொருளாக இருக்க முடியாது." அப்படியானால் இவியட்டுடினி மற்றும் சடிப்பள்பற்றிய நாடகம் பொன்றவை இன்னமும் நிலைத்திருக்கக் காரணம் என்ன? பிரக்கக் கலை இலக்கியம் சமூக வளர்ச்சியின் குறிப்பிட்ட வடிவங்களுடன் பிள்ளைந்துவிட்டன.. பிரக்கக் கலை இப்ரக்கக் கட்டுக்கொடுத்துகளையே சார்ந்திருக்கிறது. இவை இப்பொதும் நமக்கு கலாபூரவமான இன்பத்தைக் கொடுக்கின்றன. நம்மால் இன்று படைக்க முடியாத அளவுக்கு சிறப்பு வாய்ந்த முன் மாதிரியாகவும் விதிகளாகவும் இருக்கின்றன..

இந்த சிரமமான இருசிக்கல்களையும் புரிந்துகொள்ள இப்படி வித தியாசப்படுத்திப் பார்க்கலாம். 1. வரலாற்றில் உற்பத்தி செய்யப்பட்ட சொல்லாடல். 2. நிகழ் காலத்து வாசகரால் நவீன வா சிப்பில் உற்பத்தி செய்யப்பட்ட சொல்லாடல்.

சொல்லாடலும் மொழியும் வைக்கப்பட்டுள்ள இடம் அடித்தளமா, மேற்கட்டுமானமா, பொருளாதாரமா, கருத்துருவமா என்பதே இங்கு பிரச்சனை. மொழியானது குறிப்பிட்ட காலச் சமுதாயத்தின் விளைபொருளாக இல்லாமல் மனித சமுதாயத்துக்கே பொதுவா எதாக இருப்பதால் ஸ்டாலின் மொழியை மேற்கட்டுமானத்தின் கூறு என்று ஏற்றுக்கொள்ள முற்றதார். எந்தாலும் பொருளையும் மொழியானது உற்பத்தி செய்யவில்லையாதலால், அதை பொருளாதார அடித்தளத்துப் பாருத்துவதையும் எதிர்த்தார். மொழியானது, கவாசிக்கும் மூச்சுக்கார்ந்தைப் போல் தகவல் தொடர்புக்காகவும் வெளிப்பாட்டுக்காகவும் முன்னும் கொடுக்கப்பட்ட கயேச்சையான சலபதித்தில் பயன்படுத்தத்தக்க கருவி என்றார். கவலயாகிய செய்பொருள் பிற உற்பத்திப் பொருள்கள் போன்றே கலை அழகை அனுபவிக்கும் மக்களைப் படித்திருத்துவதற்காக மார்க்கள். சொல்லாடல் வாசகர்களை உற்பத்தி செய்கிறதுவாசகர்கள் சொல்லாடலை உற்பத்தி செய்கிறார்கள் இதுதான் மொழியின் உற்பத்தித் தன்மை பற்றிய புதிய கொள்கை.

சமூ வடிவத்தால் கட்டமைக்கப்பட்ட அகவயத்தின் வடிவமே கருத்துருவம் என்கிறார் அல்தாஸர். மொழியின் 'சமூ உண்மை' அச்சமுகத்தில் உள்ள தனிநுபரின் வெளியிடுகைக்கு காரணமாகிறது எனும் சதுரின் மொழியியலைப் போலவே மனிதனின் உணர்வு அவனது வாழ்வைத் தீர்மானிப்பதில்லை. அவனது சமூ வாழ்நிலையே அவனது உணர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது என்று வரலாற்றுப் பொருள் முதல் வாதம் உறுதிப்படுத்துகிறது. 'வர்க்கமதனி நபர்களைச் சார்ந்தல்லை எனவே தனி நபர்கள் தங்களது வர்க்கத்தால் தங்களுக்கு வழங்கப்பட்ட வாழ்க்கை நிலையையும் தமது தனிப்பட்ட வளர்க்கப்பட வழியையும் பெறவேண்டுமேல்லாது விருப்பப்படி செயல்பட முடியாது (மார்க்கஸ் ரங்கல்ஸ்) தனி நபர்கள் பொருளாதாரப் பிரிவுகளின் வர்க்க உறவுகளின் உருவங்கள். எனவே தனி நபர்கள் சமூகத்தின் விளைபொருட்கள், சமூகத்தைச் சார்ந்து பணியாற்றுபவர்கள். (Trager) என்று ஜேர்மனியில் இவர்களைச் சொல்வார்

மரபாள அடித்தள, மேற்கட்டுமான மாடல் அல்லது இறுதியில் தீர்மானிக்கும் பொருளாதாரம் என்ற பரிமாணம், இயக்கமோ மாற்றமோ அற்றது. சமூகம் வெறும் வடிவம் மட்டும் அல்ல; பொருளாதார, அரசியல், கருத்துருவ் ரீதியான ஒவ்வொரு செயல்பாடும் துடிப்பாடு செயல்படுகின்ற, காலத்துடன் தொடர்புடைய நிகழ்வையும் மேற்கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூ வடிவம் யிரியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், திறமைகள் வடிவிலும், மனைவராவங்கள் வடிவிலும் மக்களை 'உற்பத்தி' செய்வதன் மூலம் தன்னையும் தனது உறவுகளையும் உற்பத்தி செய்து கொள்கிறது. உழைக்கும் வர்க்கத்துக்கு 'ஆரூம் கருத்துருவத்துக்கு'க் கீழ்ப்படியும் தன்மை 'யை மறு உற்பத்தி செய்வதும், ஆளும் வர்க்கத்துக்கு 'ஆளும் குத்துருவத்தை சரியாகப் பயன்படுத்துவதற்கான திறமை' யை மறு உற்பத்தி செய்வதும் பூர்ணவா சமூகத்துக்கு மிகவும் அவசியம் என்கிறார் அல்தாஸர்.

எல்லாக் கருத்துருவங்களும் ஸ்தாலமான தனி நபர்களை தன்னிலைகளாக (Subject) வடிவமைக்கின்ற வேலையைச் செய்கின்றன. இங்கே Subject என்ற சொல் சட்டவியலில் இருந்து கடன் வாங்கப்பட்டுள்ளது:

1. சதந்திரமான ஒரு குடிமகன், தன்னிலை, பிரஜை என்பவன் எல்லா முயற்சிகளின் மையமாவான், தனது செயல்களின் ஆசிரியனும் பொறுப்புமாவான்.

2. கீழ்ப்படிந்துள்ள ஜீவன், மேலோருக்கு அடிப்பளிவான், தனது கீழ்ப்படிதலை இயல்பு என்று ஏற்றுக்கொள்ளும் சதந்திரத்தைத் தவிர பிற சதந்திரங்களிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டவன். (அல்தாஸர்)

என்னும் பொருள்களைக் கொண்டது Subject என்ற சொல். அல்தாஸர் இதை உளவில்லப்புக்கும், கற்பனைப் பற்றிய வக்கானின் கோட்பாட்டுக்கும் கொண்டு சென்று இணைக்கிறார்.

கற்பனை என்ற சொல், கதையை மட்டும் குறிக்காமல் தொழில் நுட்ப ரீதியான பயன்பாடும் கொண்டுள்ளது. கற்பனையின் ஒரு விளைவே கருத்துருவம். அதில் தன்னிலை, பிரஜை வடிவமைக்கப்படுகிறார்கள், தாம் சதந்திரமானவர்கள் என்று தாங்களே நம்பும்படி. சமூக ரீதியிலோ வேறு வகையிலோ உற்பத்தி செய்யப்படுகிறார்கள். எனவே தனி நபரின்

செயலுக்கு அவசிய நிலையாக கருத்துருவம் இருப்பதால், எதிர்கால சொல்லின சமுதாயத்தில் கூட இதிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. “கருத்துருவத்திலிருந்து வெளியேற முயற்சிப்பது பேசுவதற்கோ, செயல்படுவதற்கோக் கூட மறுப்பதாகும். நான் மறுக்கிறேன் என்று சொல்வதும் கூட அவசியத்தன்மையின் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகும்.” (காதரைன் பெல்லி) தன்னை அறிதலுக்கு அப்பாறப்பட்டவராகவும், முழுச் சுதந்திரம்கொள்ளவராகவும் செயலின் மைமாக, மூலமாக விளங்குகின்றவராகவும், ஏற்கனவே படைக்கப்பட்டவராக உற்பத்தி செய்யப்படாதவராகவும் கானும்படி ஒரு தன்னிலையை, பிரஜைஸை உருவாக்குகிறது பூர்ணவா கருத்தியல்.

உற்பத்திக்கருவிகளை சொந்தமாக “சுதந்திரமாக” கையாளுதல், உழைப்புச் சக்தியை கூலிக்காகப் பரிமாற்றம் செய்தல், சட்டத்துக்கு ஏற்பவோ எதிராகவோ “சுதந்திரமாக” செயல்படுதல், அரசியல் பிரதிநிதிகளை “சுதந்திரமாக” தேர்ந்தெடுத்தல், மனைவியை திருமணத்தில் “சுதந்திரமாக” ஏற்றுக் கொள்ளுதல், இவையே பூர்ணவா சமுகத்தில் கட்டப்பட்டுள்ள தனி நபரின் செயல்கள். சமூக ரத்தியில் இவை அனுமதிக்கப்பட்டதும் இந்த வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு தன்னிலை எப்படித் தன்னை இச்சமுகத்தில் கரைத்துக் கொள்கிறான்? முழுச் சுதந்திரம் கொள்ள ஒரு தன்னிலை சொல்லாடல் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது ஆகவே, தான் உற்பத்தி செய்யப்பட்டதையே மறுக்கக்கூடியதாகவும், தன்னை அறிதலுக்கு அப்பாறப்பட்ட டீ வாகவும் அது காண்கிறது. சார்பு நிலை கொள்ள இன்னொரு தன்னிலை, தாம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறோம் என்று அங்கிகரிக்கக்கூடியதாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. எனவே தனது சக்திக்கும் அப்பாறப்பட்ட சக்திகளைச் சார்ந்தும், அவற்றால் தீர்மானிக்கப்பட்டும் விடுகிறது.

சொல்லாடவின் கருத்துரு ரீதியான விளைவை மிகத் துல்லியமாக விவரித்து மதிப்பீடு செய்ய இவ்வெறுபாடு உதவுகிறது. - கவிதைச் சொல்லாடல் உட்பட. கவிதைச் சொல்லாடவின் பூர்ணவா வடிவங்கள் ஒரு கவிஞருக்கு முழுச் சுதந்திரமான நிலையை வழங்கும் என்னமுடையதாக இருக்கின்றன. பிற வடிவங்களை சார்பு நிலையினை வழங்கும் நோக்கமுடையதாக இருக்கின்றன.

III தன்னிலைத்துவம் (Subjectivity) என்னும் செல்லாடல்

நான் வார்த்தைகளில் இருக்கிறேன்
வார்த்தைகளால் படைக்கப்பட்டிருக்கிறேன்
பிரரின் வார்த்தைகளால் படைக்கப்பட்டிருக்கிறேன்
- சாழைல் பெக்கட்.

மரபாள இலக்கிய விமர்சனம், ஆசிரியனின் வெளிப்பாடாக கவிதையைக் காள்பதால் தன்னிலைத்துவத்தின் விஷயமாகவே அதைக் கருதுகிறது என்னாம். ஆனால், சொல்லாடல் ஒருவகைக் கருவி எனும் தெரிதாவின் விளக்கப்படி செல்லாடவின் ஒரு விளைவை கவிஞர் என்றாலிரான். வாசிப்பின் மூலம் சொல்லாடவிலிருந்து உற்பத்தி செய்யப்படுவன் கவிஞர். ஒரு கவிஞரின் கவிதைப் பாணியில் உள்ள ஒருமைத் தன்மைக்கு காரண கார்த்தாவாக ஒரு ‘தனிப்பட்ட’ கவிஞரைக் காட்டுவதற்கு விமர்சனம் முயல்கிறது. எந்த எழுத்து ஆசிரியனின் பிரகங்களத்தை அனுபவிப்பதற்காக வாசிக்கப்படுகிறதோ. அது படைப்பு என்றும் பிற எழுத்துக்கள் படைப்பு அல்ல என்றும் கொள்கிறது. எனவே வெவ்வேறு பாணியிலாமைந்த ஆசிரியனின் எழுத்துக்களுக்கு ஆதரவு காட்டுவதில்லை. அவற்றை ஒருமைத் தன்மைக்கு மாற்ற வேண்டும் என்று கூறுகிறது. பிரதிகளின் மாறுபட்ட தன்மையை ஆசிரியனின் சிக்கலான சுயத்தின் வடிவங்களாக (இருள்ளமை, ஜரனி மூலம்) குறைக்க முயல்கிறது. The Death of the Author என்ற கட்டுரையில் பார்த், இலக்கியத்தில் மொழிதான் பேசுகிறதேயன்றி ஆசிரியன் அல்ல என்கிறார். எனவே கவிதைச் சொல்லாடவின் மூலாதாரமாக அல்லாமல், விளைவாகவே தன்னிலைத்துவம் அனுகப்பட வேண்டும்.

சொல்லாடவில் தன்னிலை

சொல்லாடல், மொழியியல் ரீதியிலும் கருத்தகுவு ரீதியிலும் அதேசமயம் தன்னிலைத்துவத்தாலும் தீர்மானிக்கப்படுகிறது. தன்னிலைத்துவமின்றி சொல்லாடலும் இல்லை. எந்த மொழியில் ஒலியன்கள் (குறிப்பாள்கள்) கட்டமைக்கப்பட்டுள்ளனவோ அந்த மொழியைப் பேசாமலேயே ஒரு ஒலியியலாளர் அவற்றை விளக்க முடியும். ஏனெனில் ஒலியன்கள் குறிப்பாள்களாக இருக்கின்றன என்று அறிந்து கொள்வதுதான். ஒரு பாஸலவன்ததில் கல்வில் பொறித்த எழுத்துக்கள் உங்களுக்குக் கிடைத்தால் அவற்றை எழுதிய தன்னிலை ஒன்று குறிப்பானும் என்பதில் உங்களுக்குச் சந்தேகமிருாட ஒலிவையாரு குறிப்பானும் மங்களாகவே பொறிக்கப்பட்டுள்ளது என்று நம்புவது தவறு. ஏனெனில் அவை உங்களுக்குப் புரிவதில்லை. அதேசமயம் இக்குறிப்பாள்கள் ஒவ்வொன்றும் மற்ற குறிப்பாள்களுடன் உறவு கொள்ளுள்ள என்னும் உண்மையில் நீங்கள் இவற்றைக் குறிப்பாள்கள் என்று கருதுகிறீர்கள்” (லக்கான)

இக்குறிப்பாள்களில், குறிப்பாள்கள் (கல்) அல்ல, எழுத்துக்கள் என்று புரிந்து கொள்ள அவற்றைச் சொல்லாடவின் வடிவமாகவும், யாரோ ஒருவருக்குத் தெரிவிக்கப்பட்டவையாகவும், மனித உள்நோக்கமுள்ளவையாகவும் உய்த்துணர்ந்து பொருள் விளக்கம் செய்ய வேண்டும். கல்வில் இருப்பதை மொன்மாக உள்ள குறிப்பாள்களே தவிர வேறால், குறியை (Sign) இருவாக்குவதற்காக, குறிப்பாள் குறிப்பிட்டுடன் ஒன்னாகிறது என்பதால் முழுமையான அர்த்தம் சாத்தியமாகிறது. லக்கான் சொல்கிறார்: “குறிப்பாள் ஒரு தன்னிலையை இன்னொரு குறிப்பாளிடம் பிரதிநிதித்துவப் படுத்துகிறதேயல்லாது. இன்னொரு தன்னிலையிடம் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. குறியிலிருந்து குறிப்பாள் வேறுபட்டது என்பதே இதற்கான வரையறை யாரோ ஒருவருக்கு ஏதோ ஒன்றை பிரதிநிதித்துவப் படுத்தும் ஏதோ ஒன்றுதான் குறி. ஆனால் குறிப்பாள் என்பது வேறு ஒரு குறிப்பானுக்காக ஒரு தன்னிலையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற ஏதோ ஒன்று”

இது அசாதாரணாகவும் முரண்பாடாகவும் ஒலிகிறது. சொல்லாடவின் ஒரு சிறப்பு விளைவு, தகவல் தொடர்பே. சொல்லாடல் ஊட்டுக்கு தன்மை கொள்டிருக்கும்போதே பேசுவர் கேட்பவருக்குத் தோன்றுகிற செய்தியைத் தர முடியும். உதாரணமாக, அக்கல்லெழுத்துக்களின் ஒவ்வொரு குறிப்பானும் மற்ற குறிப்பாள்களோடு உறவு கொண்டுள்ள காரணத்தால்தான் அவை உங்களுக்காகவே பொறிக்கப்பட்டவையாகத் தோன்றுகிறது. அதில் ஏதாவது ஒரு அடையாளம் காற்றின் அரிப்பாகக் கூட இருக்கலாம். ஒட்டுமொத்த அமைப்பில் அதுவும் ஒரு பகுதியாகக் கருதப்பட்டால் அது யாரோ ஒருவருக்குக் கூறப்பட்டதாகவும் மாறுகிறது. எனவே சொல்லாடவின்றி தன்னிலைத்துவம் இல்லை. தன்னிலைத்துவமின்றி சொல்லாடல் இல்லை.

நாம் உணர்ந்துள்ளத்தெடி மொழியில், நினைவிலிமை அதிகமாக இயங்குகிறது என்பது பிராய் டியக் கோட்டாடு. இதையே வகைஞர் மறுவாசிப்பு செய்துள்ளார். இதன்மூலம் கவிதையைப் புரிந்து கொள்ளப் பிரகாசம் (Joke) பற்றிய கோட்டாடு ஒருவாகிறது. “நினைவிலி நிலையில் நிகழும் மறுநிகழிலின் மீது பிரக்களுக்கு முந்திய எண்ணம் குவிப்பக்கட்டு அதன் விளைவானது உடனடிக்காக பிரக்களுக்கு புவனீரவள்கிரகிக்கப்படும்போது ஒரு தடையோ, அடக்குதலில் எழும் கவர்க்கியமான மீட்சியோ ஏற்படுவதைப் பரிகாசம் சாத்தியமாக்குகிறது” என்பது பிராய் டியக் காலம்.

“நினைவிலி நிலையில் ஊடாக எண்ணம் நுழைந்து செல்வதற்கும், மீண்டும் ஒரு பரிகாசமாக வெளியே வருவதற்கும், ஒரு ஊட்டகமாக சிறுபள்ளைத்தன்மை செயல்படுவதே பரிகாசத்தின் செயல்முறையாகும்” என்கிறார். மேலும் “சொற்களை அவை எப்படி ஒலிக்கிறதோ அப்படியே பாவிக்கிற (பொருட்களாகப் பாவிக்கிற) பழக்கம் குழந்தைகளுக்கு உள்ளு. சொல்வின் அர்த்தத்துக்குப் பதிலாக சப்தத்தின் மீது கவனத்தைக் குவிப்படுத் பரிகாசத்தின் செயல்நுட்பமாகும்” என்று குறிப்பிடுகிறார். “நாம் அனைவரும் சொற்களை என்னையாடி விளையாடுவதற்கீட்கிறும்புகிறோம். சொத்தையும் எண்ணாங்களையும் கொண்டு விளையாடி விமர்சனத்தின் சோதனைக்கு தாக்குப்படக் காரணமாக வயது வந்தவர்களை அனுமதிக்கிறது பரிகாசம். முட்டாள்தளத்தின் மகிழ்ச்சி, கேலி, உள்நோக்கமுள்ள பரிகாசம், உள்நோக்கமற்ற பரிகாசம் என்று நான்கு தளங்கள் உள்ளன” என்கிறார்.

சொற்களை மொழியின் அர்த்தம் சார்ந்த பொருட்களாகப் பார்க்காமல் ஒலியைச் சார்ந்தவையாகவே காணவேண்டும் என்று இதையே சதூர் சொல்கிறார்.

1. 'முட்டாள் தனத்தின் மகிழ்ச்சி' என்பது குழந்தைத்தனமானது. ஆனால் அது குழந்தைகளுக்கானது மட்டும் அல்ல.

2. சப்தத்தைக் கொண்டு விளையாடுவது அர்தத்தின் அடிப்படையான வடிவத்தையே மாற்றுவென்றால், குறிப்பிட்ட குறிப்பாளின் திரும்பத் திரும்ப வரும் ஒளியும் இதுபோன்றே மகிழ்ச்சியைத் தரும். 'கேவி' (Jest) யில் வாக்கியத்தின் பொருள் மதிப்பு மிகக்தாக. புதுமையானதாக, நல்லதாக இருக்கவேண்டும் என்பதில்லை.

3. அறியாமையில் விளைந்த 'உள்நோக்கமற்ற பரிகாசத்தில்' உள்ள வாக்கியத்தின் சொற்கள், காரணகாரியத்தொடர்புடன் விளையாட்டை நிகழ்த்துகின்றன. இதுவே உள்நோக்கமற்ற பரிகாசத்தை கேவியிலிருந்து விட்தியாசப்படுத்துகிறது.

4. சொற்களைக் கொண்டு விளையாடும்போது முன்பே தடைப்பட்டு அடைப்பட்ட அர்தங்கள் திமிரென மீட்சியட்டிகளின்று என்பதால், அதில் ஒரு இலக்கைக் கொண்ட 'உள்நோக்கமுள்ள பரிகாசம்' இருக்கிறது.

சொற்களை திரும்பத் திரும்ப வருகின்ற நிகழ்வு, மொழியின் ஒலித்தனமையையும் குறிப்பாளின் பொருள் வகைத்தனமையையும் மூன்றிலைப்படுத்துகிறது. இது ஒரு பரிகாசத்தை சந்தோஷத்துக்குரியதாக ஆக்குவதுடன் கவிதைக்கும் பொருத்தமானதாக ஆகிறது. சொல்லாடவில் இருக்குவங்கள் எதிரிடுகின்றன. ஒருமுனையில், சப்தத்தின் உணர்ச்சியூட்டுகின்ற மீண்டும் மீண்டும் நிகழ்வு ஒன்றில் குறிப்பாள், குறிப்பிட்டுடன் பிளைக்கப்பட்டுள்ளது. இன்னாரு முனையில், குறிப்பாள்கள் முழுமையாகவும் அர்தங்களைவிடுவதாகவும் உள்ள வாக்கியகளின் உள்ள குறிப்பிடுகூடின் பிளைக்கப்படுகிறது என்கிறார் 'பிரிராய்டு'. எனவே பிரக்ஞாயற்று என்ற இரண்டும் சொல்லாடவில் விளைவுகள்தான் என்னாம். சதுரின் மொழியிலையும் 'பிரிராய்டின் உளப்பகுப்பாய்வியலையும் இணைப்பதன் மூலம் இக்கோட்டபாடு வக்கானால் செழுமைப்படுத்தப்படுகிறது.

இணைவு நிலை மற்றும் படிநிலை அமைப்பு (Syntagmatic and Paradigmatic axe)

சொல்லாடலுக்கு அப்பாறப்பட்ட ஒரு தொடர்புப் பொருளால் குறிப்பிடுகிற மாணிக்கப்படுவதில்லை. குறிப்பிட்டால் குறிப்பான் தீர்மானிக்கப்படுவதுமில்லை. மொழியின் 'சமூக உண்மையால் குறிப்பாலும் குறிப்பிடும் உறவு கொண்டாள்ளன.' (சதுரி) இவ்வாறு கட்டுப்பாடற்றதாக இருப்பதில்லை. ஆனால் அது தன்னிலையைப்பொறுத்தவரையில் கட்டுப்பாடற்றதாகவே இருக்கிறது. ஸ்காட் என்பவரைக் கொலை செய்ய முயன்ற தார்ப், தன்னோடு அவர் ஒருபால் உறவு வைத்திருந்ததாகக் கூறிக் கொண்டார். தொலைக்காட்சியில் இச்செயலைப் பற்றி வாசித்த செய்தி அறிவிப்பாளர், Suggested (சுற்றினார்) என்ற சொல்லையும் Seduced (பலாத்கரம்)என்ற சொல்லையும் இணைத்து Mr.Thorpe then Sugg/duced to Mr.Scott என்று வாசித்தார். இன்னொரு உதாரணம்:


ஒரு இளைஞர் ஒருவுதியோடு கூடுவே இருக்க (Begleiten) விரும்பினான். ஆனால் இதைக் கூறினால் அவனுக்கு அவமானம் (Beleidigen) ஏற்படலாம் என்று அஞ்சினான். அப்போது அந்த இளைஞர் பேசிய சொல்லே Begleit - digen. (பிரிராய்டு) இங்கிலாந்து அரசு குடும்பத்து திருமண விழா ஒன்றில் பாதிரியார் கூறிய சாரல்ஸ் பிலிப் ஆர்தர் ஜார்ஜ் என்பதை மனாமகன் மீண்டும் சொல்லுவும்போது, பிலிப் சாரல்ஸ் ஆர்தர் ஜார்ஜ் என்றாள். நினைவிலி நிலையில் மகனுக்குப் (சாரல்ஸ்) பதிலாக தந்தையை (பிலிப்) மணம்பெண் தேர்ந்தெடுத்தாள் என்று உளவியல் பகுப்பாய்வு வாதிடும். மைக்கேல் வெஸ்ட்லேக 'The Utopien' நாவலில் வருகின்ற ஒரு பாத்திரம் Principle என்ற சொல்லுக்குப் பதிலாக Prieinciple என்ற சொல்லை மீண்டும் மீண்டும் தட்டச்ச செய்து விடுகிறது. இவை போன்றவை அன்றாடவாழ்வின் சொற்சிலைவில் ஏற்படும் முரண்களை சிறப்பாகச் சித்தரிக்கின்றன. இவை எப்போதுமே நிகழ்கின்றன. ஆனால் கள்களான அவற்றை அவ்விசையம் செய்து விடுகிறார்கள்.

குறிப்பானுக்குப் பின்னால் குறிப்பிடு இடையாறாத ஒன்றிந்து கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட குறிப்பாளர் வேறுபட்ட தழுவல்களில் பலவேறு குறிப்பிடுகூள்க் கூறுகிறது. குதிரை என்ற ஒலிப்படிமம்- குதிரை விளையாட்டு, குதிரைத்திறன், குதிரையின் உள்ளுணர்வு, ட்ரோஜான்

குதிரை, மரக்குதிரை, சட்டையிட்டகுதிரை, குதிரைச் சிவப்பு, பொய்க்காரணம் (Stalking horse), செத்த குதிரையை அடிக்கைக்கூடாது, 'கும்மா கிடைத்த குதிரையை பஸ்ஸைப் பிடித்து பார்க்கக்கூடாது', குதிரைச் சவுக்குக்கு (மனைவி) பயப்படும் கணவன், போன்றவை பஸ்வேறு குறிப்பிடுகளைத் தருகிறது. மேஜும் Hoarse (கரகரப்புக்குரல்), hoars (வெள்ளபனி), Whores (வேசிகள்), போன்ற இதன் தொடர்புடைய சொற்கள் சிலேடைக் கில் பயன்படுத்தப்படுகின்றன.

இரு தற்காலிகமான அமைப்பில் தொடர்ச்சியாகக் குறிப்பாள்கள் ஒன்றுடன் ஒன்று பிள்ளைத்துக் கட்டப்படும் போது குறிப்பானுக்கும் குறிப்பிட்டுக்கும் உள்ள உறவு உறுதி பெறுகிறது. இணைவு நிலை (கிடைமட்ட நிலை) மற்றும் படிநிலை (செங்குத்து நிலை) என்ற இரு அச்சுகளில் மொழி அமைகிறது.

படிநிலை அமைப்பு (Paradigmatic axis)



நான் இக்கியைச் சந்தித்தேன் என்ற இணைவுநிலை அமைப்பு, 'சந்தித்தேன்' என்ற சொல்லுக்கு பதிலினாக சிலபடிநிலைச் சொற்களை மேற்கூறியவாறு கொள்ளு வருகிறது. இணைவு நிலைச் சங்கிலியால் 'நான் இக்கியைச் சந்தித்தேன்' "நான் இக்கியை விரும்புகிறேன்" 'நான் இக்கியை நினைக்கிறேன்' போன்ற வேறுபாடுகளைப் பெற முடியும் எவ்வாறு குறிப்பினும் இணைவுநிலையும் படிநிலையும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. இணைவு நிலைச் சங்கிலியில் உள்ள ஒவ்வொரு சொல்லும் படிநிலை அமைப்பில் உள்ள வேறு சொற்களால் பதிலி செய்யப்பட்டியல்வாதான். சதுர இணைவு நிலைச் சங்கிலியைப் பொல்லாடலாகக் கருதுகிறார். சொல்லாடலில் உள்ள ஒவ்வொரு சொல்லும் நினைவுவிலிநிலையில் வேறுபல சொற்களை மனதில் தோற்றுவிக்கிறது. படிநிலை அமைப்பில் நிகழ்த்து தொடர்களைப் பொறுத்துக்கொண்டுள்ள அகநிலைக்கிடங்கில் (Inner Store house) உள்ள சொற்கள் இல்லை. இக்சொற்கள் காரணகாரியத் தொடர்புள்ள சொல்லாடலுக்கு வெளியே இருப்பதாக சதுர கூறினார். இதிலிருந்து தன் கருத்துக்களைக் கட்டமைத்த எக்கான் சொல்லாடலைப் பொறுத்துத்தான் தன்னிலைத்துவத்தின் வளர்ச்சி அமையும் என்றும், எனவே பிரக்ஞங்களுக்குறித்து என்ற பிள்ளை சொல்லாடலின் விளைவதான் என்றும் உறுதிபடுத்தினார். அவரைப் பொறுத்தவரை தன்னிலையின் காரணகாரியத் தொடர்பு இணைவுநிலைச் சங்கிலி அமைப்பில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, சொல்ல விழையும் அர்தத்தில் தன்னிலைக்கான இடம் இருக்கிறது. குறிப்பானின் சங்கிலித் தொடரில் தன்னிலை இருந்து கொண்டிருப்பதால் அதன் அர்தத்தம் தன்னிலையில் தன்னிலைக்காகவே இருக்கிறது.

தன்னிலையின் காரணகாரியத் தொடர்பு, சொல்லாடலுக்கு வெளியே உள்ள 'மீதமுள்ள' மொழியினைச் சார்ந்தாகவும், அதிலிருந்து பிரிக்க முடியாததாகவும் இருக்கிறது. இணைவுநிலைச் சங்கிலியில் பிற குறிப்பாள்கள் இல்லாததால் அவ்விடத்தில் தன்னிலைக்கா ஒரு குறிப்பான் (ஜவியன்) இருக்கிறது. பிற குறிப்பாள்களிலிருந்து வேறுபட்ட தனித்தன்மையுள்ள குறிப்பான் இது. (ஏனெனில், Bigஎன்று சொல்வதற்கு, Pig/dig/gig/என்று நாம் சொல்வதில்லை).

சொல்லாடலின் பொருளை தொடர்நிலைச் சங்கிலியிலிருந்துதான் பெறவேண்டும்.

ஏனெனில் படிநிலை அச்சில் சேர்க்கைக்குத் தயாராக உள்ள குறிப்பாளர்கள், வேறு படிநிலை அடுக்குள்ளதான் உள்ளன. /Met/என்பதை, Meet/have met/like/hate/let/wel/என்று சொல்வதிலிருந்து.

இணைவு நிலைச் சங்கிலியின் ஒவ்வொரு அலகிலும், ஒவ்வொரு பூர்ணிலிலும், தழுப்பிலைகளுக்குப் பொருத்தமான பேச்சுமொழி செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே கொடுக்கப்பட்டுள்ள இணைவு நிலைச் சங்கிலியில், குறிப்பிட்ட தழுவில் இடம் பெற்றுள்ள எந்த ஒரு குறிப்பானும், மற்ற தழுவிகளிலுள்ள - அதனுடன் சேர்க்கைக்குத் தயாராக உள்ள - பிறவற்றோடு இணைகிறது. (இங்கே குதிரை என்ற எடுத்துக்காட்டை மீண்டும் பார்க்கவும்)

இணைவு நிலைச் சங்கிலியில் கண்டதுக்கு கணம் தொடர்கின்ற 'அரத்தம்' மொழியின் உற்பத்திப் பொருளாதவால் மொழியின் ஒழுங்கமைவையே சார்ந்துள்ளது (வாக்கிய அமைப்பு விதிகள் இவ்வொழுங்கள் எடுத்துக்காட்டு)

அரத்தம் உள்ளார்ந்திருப்பது குறிப்பானின் சங்கிலியில்தான் எனவும், ஆனால் அதன் எந்த ஒரு கூறும் குறிப்பிட்ட கணாத்தில் சாத்தியமாகிற குறிப்பிட்ட நிழல்வினான் உள்ளார்ந்து இருக்கவில்லை. இங்கே குறிப்பானின் சங்கிலி என்று லக்கான் குறிப்பிடுவது, சொல்லாடவின் சங்கிலியைக் கட்டுமைக்கின்ற நேர்கோட்டுத் தன்மை என்று சதீர் குறிப்பிட்ட இணைவு நிலை அச்சுத்தான்.

இணைவு நிலை அச்சும் வாக்கியமும் ஒன்றல்ல என்பது மிக முக்கியம். மொழியின் சொல்லிலிக்கண விதிகளுக்கு ஏற்றமுறையில் சரியாகவோ தவறாகவோ அமைக்கப்பட்டிருந்தாலும் வாக்கியங்கள் அவ்விதிகளுக்குக் கட்டுப்படுகின்றன. வாக்கியங்களுக்கு உள்ளும் புறமும் இணைவு நிலைச் சங்கிலி இயங்கி, சொல்லாடவைப் போல் காரணகாரியத் தொடர்புள்ளதாக வாக்கியங்களை மாற்றுகிறது. I hate pigs என்ற வாக்கியம் ஆக்ஸில் இவக்கண விதிகளுக்குப்பட்டது. இணைவு நிலைச் சங்கிலியின் விரிவாக்கம் அடுத்த வாக்கியத்தில் தொடருமானால் (However/I like horses என்று) அச்சங்கிலி, விவசாய மற்றும் பொலீஷிய (சமூகநடைமுறைகளைத் தூக்கியெறிந்து வாழும் வாழ்க்கை முறை) சொல்லாடலுக்கும் உரியவெயாகும்.

தகவல் தொடர்பு என்பது சொல்லாடவின் ஒரு குறிப்பிட்ட விணைவுதானே தவிர அதுவே சொல்லாடல் ஆகிவிடாது. அரத்தம் உள்ளார்ந்து இருக்கின்ற இணைவு நிலைச் சங்கிலியில் பிரக்ஞையற்ற 'மற்ற' தின் (லக்கான் சொல்லும் The other) விணைவாகவே எப்போதும் உற்பத்தி செய்யப்படுகிறது. இக்கோட்டாட்டைப் புரிந்துகொள்ள ஒரு உருவகம்: தீவு ஒன்று இருக்கிறது ஏனெனில் அந்த இடத்தில் மட்டுமதான் கடல் இல்லை.

இணைவுச் சங்கிலியில் கட்டுமைக்கப்பட்டுள்ள ஈகோ தனது சொந்த இடத்துக்கு அப்பால் செல்வதில்லை. தன்னிலையின் பிரக்ஞை, பிரக்ஞையின்மை ஆகிய இரண்டின் பிளவில் வளர்வதுதான் ஈகோ. இணைவு நிலைச் சங்கிலிக்கும், சங்கிலியின் தளமாக விளங்கும் அரத்தத்துக்கு ஆதாரமான 'மற்றந்து' னால் சாத்தியமான பிற அரத்தங்களுக்கும் இடையில் ஏற்படும் பிளவுதான், மேலே ஹிராய்டு கூறும் பளாவு என்கிறார் லக்கான்.

லக்கான் கூறுகிற பிரக்ஞையற்ற என்பது மற்றது அல்ல, மற்றதின் இயக்கமே - மற்றதின் சொல்லாடலே - அது: பிரக்ஞையற்ற என்பது மற்றதின் சொல்லாடல் ஆகும். படிநிலைத் தொடர் அச்சில் குறிப்பானின் பதிலிகள் உள்ளன. 'மற்றதின்' சொல்லாடல் இப்பதிலிகளில் உள்ளது. செங்குத்து அச்சில் உள்ள ஏராளமான சொற்களை, ஒரு சொல்லிடம் அழைத்துக் கொண்டு வரும் என்னும் சதுரின் கொள்கையை இது உறுதிப்படுத்துகிறது. எனவே, திருதார்ப் பின் விஷயத்தில் செய்தி அறிவிப்பாளர் இணைவு நிலை அச்சில் உள்ள Suggested என்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கும்போது அதிலிருந்து படிநிலை அச்சுக்குச் சரிந்து Seduced என்ற சேர்க்கைக்குத் தயாராக உள்ள குறிப்பாளைக் கண்டு Sugg/duceded எனும் புதிதாக உருவாக்கப்பட்ட குறிப்பாளைப் பெறுகிறார். வகைன் கூறும் 'குறிப்பாளின் விணையாட்டு' ஆகிய பிரக்ஞையற்ற நிலையே இது.

அறிவுக்கு அப்பாறப்பட்டது ஈகோ என்ற மரபுக்கு மாறுபட்டு, தன்னிலைத்துவமும் சொல்லாடலும் ஒன்றுடன் ஒன்று பிணைத்திருக்கிறது என்பார் லக்கான். ஈகோ அறிவுக்கு அப்பாறப்பட்டதல்ல, சொல்லாலில் அது ஒரு நிலையே. இதை விளக்க The Mirror Stage என்று ஆறு முதல் பதினெட்டு மாதங்கள் கொண்ட குழந்தைப் பருவத்தின் காலத்தைக் குறிப்பிடுகிறார். இக்காலத்தில் குழந்தைகளை நாடியில் தெரிகிற தனது பிம்பத்தைக் கண்டு சந்தோஷப்பட்டுச் சிரிக்கிறது. அடையாளம் காணப்படும் ஈகோவைக் கண்டு கொள்வதுமான இந்த

எடுத்துக்காட்டினால் பழைய தத்துவப்பார்வை உடைக்கப்படுகிறது.

தன்னிலைக்கும் செய்பொருள்.புறப்பொருளுக்கும் (நானுக்கும் உலகத்துக்கும்) உள்ள பிரச்கணையை விட்டெழுன்னூடன் இப்படி விளக்குகிறார்:

‘எனக்குத்தெரிந்த உலகம்’ என்று நான் ஒரு புத்தகம் எழுதினால், அதில் எனது உடலைப் பற்றியும் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். என் உடலில் எப்பகுதிகள் எனக்குக் கட்டுப்படுகின்றன எவை கீழ்ப்படிவதில்லை என்று கூறுவேண்டியிருக்கும். தன்னிலையை தனிமைப்படுத்துவதாகவோ, தன்னிலை என்று எதுவுமில்லை என்று காட்டுகின்ற முயற்சியாகவோ இது இருக்கும். ஏனெனில், எழுதுகிற தன்னிலையின் அத்தைப் பற்றி மட்டுமே அந்நாலில் குறிப்பிட இயலாது. அதாவது உங்கள் கன்னை உங்களால் பார்க்க முடியாது.

கண்ணாடியைப் பார்க்கின்ற கண், கண்ணாடியில் உள்ள பிம்பத்தின் கண் அல்ல. எனவே சுகோ என்பது அறிவுக்கு அப்பாற்பட்டதாகிறது என்னும் விட்டெழுன்ஸ்மனுக்கு மாறாக வக்காள் சொல்கிறார். “அடையாளம் (Identity) என்பது ஒரு நிகழ்வு தன்னிலைக்கும் புறப்பொருளுக்குமிடையில் தோன்றுவது தன்னிலை அறிந்து கொள்ள விரும்பும் புறப்பொருளில் தன்னிலையின் வடிவம் பிரதி பலிக்கப்படுகிறது. இது தன்னிலையின் சுகோ என்கிறார். அதாவது கண்ணாடிப் பருவ எடுத்துக்காட்டில், நான் பார்வை கொண்ட கண் அல்ல, பார்க்கப்பட்ட பிரதிபலிப்பும் அல்ல, இரண்டுக்கும் இடையில் உள்ள நிகழ்வு இயக்கம்தான் நான்; அந்நியமாதவின் அமைப்பில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு அடையாளமே நான்.

நான் கண்ணாடியைப் பார்த்து அதில் என் உருவம் ஒளியியல் ரீதியாகபிரதிபலிக்கிறது என்று ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, அப்பிம்படு நான் என்று உணர்கிறேன் என்பது முதல் விளைவு. இது கற்பனையின் ஒரு நிலை இதனை, ஒரு குளத்தில் தனது உருவத்தைக் கண்டு அதன் மீது காதல் கொண்ட நார்ளிஸலின் நிலையோடு ஒப்பிடலாம். இரண்டாவது விளைவு, கற்பனையில் அது எப்படித்தான் தோற்றமளித்தால்கூட கானும் பிம்பம் எப்போதுமே அதுவாகி விடுவதில்லை. ஆனால் அது ஒரு சாயல் வேறொன்றின் பிரதிபலிப்பு. எனவே நான் எப்போதுமே என்னைக்காணப்பட்டிருக்கிறேன். அது நான்தானோ என்று தவறாகவே நினைக்கிறேன். கண்ணாடியில் உள்ள பிம்பம் நான் அல்ல என்ற போதிலும், அதன் மூலம் மட்டுமே என்னை நானே கண்டாக வேண்டும். ஏனெனில் இது மட்டுமேயிருக்கிறது, வேறு எதிலும் என்னை நான் நிச்சயமாகக் காண முடியாது. எனக்கு அடையாளம் காட்டுகிற வேறொரு அடையாளம் இல்லாததால் தவறுதலாக உணர்தல் என்பது மிகவும் அவசியமாகிறது. எந்தவித அடையாளமுமின்றி நான் வாழமுடியாது.

கருத்தாடலும் சொல்லப்பட்ட கருத்தும் (Enunciation and Enounced)

மொழியில் தன்னிலைத்துவம் பற்றிய கேள்வி பிரதி பெயர்க்கொற்களை (Pronouns) பயன்படுத்துவதால் தெளிவாகக் கேட்கப்படுகிறது. இந்தோ-அய்ரோப்பிய மொழிகளில் தன்மை, முன்னிலை, படர்கள் ஆகிய மூன்றும் உள்ளு. ஆனால் அய்ரோப்பிய மொழிகளில் தன்மையும் (பேசுவார்) முன்னிலையையும் (கேட்கவார்) ஒருசேரப் பார்க்கின்றார். படர்களைக்கு (அங்கு இல்லாத ஒருவர்) எதிரானவையாக அவற்றை நிகழ்த்துகிறார்கள் என்று பெண்வெளினிடத் தூறுகிறார். தனி நபர் பேசுகிற மொழி சொல்லாடலாக மாற்றமடைவதின் செயல் வெளிப்பாடுட கருத்தாடல் (Enunciation) என்றும் கூறுகிறார்.

‘நான்-நீ’ இவை மனிதர்களின் அடையாளக் குறிகளைப் பெற்றுள்ளது. ‘அவன்’ மனிதர்ல்லாத குறியைப் பெற்றுள்ளது. நபர்களைச் கட்டுகிற குறிகளை ‘கருத்தாடவின் உருவவியல் ரீதியான கருவி’ என்கிறார் பெண்வெளினிடத் தோடோராவால்: தன்மை, முன்னிலைப் பெயர்கடைசொற்கள் (நான்,நீ) கட்டுப் பெயர்கடைகள் (அது,இது) சார்பு விளையைச்சங்கள் (அங்கு,இங்கு) மற்றும் பெயரெச்சங்கள் நிகழ்காலவினைச்சொற்கள் செய்ப்பாட்டு வினைகள் (என்று நான் சத்தியம் செய்கிறேன்) வரைமுறைக்குறிப்புச் சொற்கள் (உண்மையில், உறுதியாக) இவையைனத்தும் கருத்தாடவின் அடையாளக் குறிகள்

கருத்தாடவிள் மிருவடிவங்கள் சொல்லாடலும் வரலாறும். ஒவ்வொரு ‘நன் வரலாற்றுத் தன்மையுள்ள’ மொழியில் வடிவத்தையும் புரக்கணித்து இயங்கும் செயல் வெளிப்பாடுவரலாற்றுச் சித்தரிப்பு ஆகும். வரலாற்றுச் சித்தரிப்பில் பட்டினக்கூடு வடிவங்களே பயன்படுத்தப்படுகின்றன. நான், நி. நாம், என்று பயன்படுத்துவதில்லை.

கெட்டுவர்மீது பாலிஸ்பிரஸ்படுத்தும் உள்ளோக்கம் பேசுவரிடம் மிருக்கிறது. வரலாற்றுச் சித்தரிப்பிலும் கருத்தாடல் நிச்சய மிருக்கவே செய்கிறது. ஆனால் அதிலே பேசுவரைக் காண்காம். விவரங்கள் எப்படி நிச்சயநிதிருக்க கூடுமா அப்படியோ வழிசப்படுகின்றன. சித்தரிப்பவர் இதிலே தனவிலிடுவதில்லை. சம்பவங்கள் தங்களைத் தாங்களே சித்தரித்துக் கொள்கின்றன. ஆனால் தன்னிலைத்துவமும் மொழியும் குறித்த இக்கொள்கை நிருப்தி தரக்கூடியதாக இல்லை. ஒரு வழிமுறையில் (வரலாற்றுச் சித்தரிப்பில்) தன்னிலைத்துவம் இல்லையென்றும் இன்னொரு வழிமுறையில் (சொல்லாடலில்) தன்னிலைத்துவம் இருக்கிறது என்று வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் என்னச் சொல்லாடலும் தன்னிலையைக் கொள்ளுகின்றன. ஏனெனில் ஒருஞ்சிப்பான், தன்னிலையை இன்னொரு குறிப்பாளிடம் தொடர்பு படுத்துகிறது. வரலாற்றை எழுதுவதில் தனி நபரைக் குறிக்கிற குறிகள் இல்லாதிருப்பினும் சொல்லாடலின் அனுமானிக்கப்படுகிற சூடுருவும் தன்மையினால் தன்னிலைக்கென்று ஒரு இடம் இருக்கவே செய்கிறது. History மற்றும் Discourse ஆகிய இரண்டிட்கும் இடையே கண்ண வேறுபாடுகள். ஒரு சொல்லாடலில் தனி நபரைக் குறிக்கும் அடையாளங்க் குறிகள் இருக்கின்றனவா இல்லையா என்று கூறுகிற வேறுபாடுகள்தாம். சொல்லாடலும், தன்னிலைத்துவமும் பற்றிய விளக்கத்தைப் போதுமானபடி இவை தருவதில்லை.

பெஸ்வெனில்தே மற்றும் தோடோரோவ் விவாதித்த ‘நபரைச்சுட்டும் குறி’ மற்றும் கருத்தாடவிள் குறி ஆகியவை பேசுவரின் இட-காலப் பார்வையை வெளிக்காட்டுகிற மொழியில் வடிவங்களை - கட்டுரைகார், இடம் மாறுபவுகளாக - அறியப்படுகின்றன. பேசக்கும், செயல்பாட்டுக்கும், நிகழ்ச்சி சித்தரிப்புக்கும், இடையிலான வேறுபாடுகள்.

நான்கு சொற் தொகுதிகள் வேறுபடுத்தப்பட வேண்டும்,

1. சொல்லப்பட்ட நிகழ்ச்சி (Enounced) 2. கருத்தாடல் அல்லது பேசுகாலிய நிகழ்ச்சி, கருத்துச் சொல்லும் வழிமுறை (Enunciation) 3. சொல்லப்பட்ட நிகழ்ச்சியின் பங்கேற்பாளர், தன்னிலை (Subject of the Enounced) 4. பேசுகாலிய நிகழ்ச்சியின் பங்கேற்பாளர், பேசுகிற தன்னிலை, அவ்வுடு அர்த்தத்தின் உற்பத்தியாளர் (Subject of the Enunciation)

‘நேற்று அவன் அங்கே இருந்தார்’ என்றும் எழுதினாலோ சொன்னாலோ சொல்லப்பட்ட நிகழ்ச்சி. ‘நேற்று அவன் அங்கே இருந்தார்’ என்னும் செய்தி அர்த்தம் ஆகும். இதில் சொல்லப்பட்ட நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் அவன். மொழியின் மேற்காணும் சொற்களை வெளிப்படுத்தும் செயல் ‘பேசுகாலிய நிகழ்ச்சி’ ஆகிறது. இவற்றைக் கூறும் நபரோ பேசுகாலிய நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் ஆகிறார். இங்கே அமர்ந்த கொண்டு இச்சொல்லைத் தட்டிக் கொடுக்கும் நான், பேசுகாலிய நிகழ்ச்சியின் பங்கேற்பாளர். நான் இல்லாத இடத்தில் இருக்கும் நீங்கள் பேசுகாலிய நிகழ்ச்சியின் பங்கேற்பாளராக மாறி கூசிக்கிறீர்கள். இதையே பெண்வெளின்றுத், ‘பேசுகாலிய நிகழ்ச்சியின் முடிவற்ற நிகழ்காலம்’ என்றிரா. குறிப்பீடு குறிப்பானுடன் கொண்டுள்ள உரவே, சொல்லப்பட்ட நிகழ்ச்சி பேசுகாலிய நிகழ்ச்சியோடு கொண்டுள்ளது. குறிப்பான் என்ற சொல் ஒரு நிலையான அவைக்கு குறிப்பிடுகிற அதை சமயத்தில் பேசுகாலிய நிகழ்ச்சியானது, சொல்லாடலை ஒரு பொருள் வகைத் தன்மையான நிகழ்வு என்று குறிப்பாக விளக்குகிறது. சொல்லாடல் ஒரு நிகழ்வு, ஏனெனில், அதுகாலத்திற்குக் கட்டுப்பட்டு இணைவு நிலைக் கங்கிலித் தொடரில் நடைபெறுகிறது. வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது குறிப்பான்கள் தங்களுக்குள் கொண்டுள்ள உரவாகும்.

லக்கான் கண்ணாடிப் பருவ எடுத்துக்காட்டின் மூலம் இதை மேலும் விளக்குகிறார்: “சொல்லாடலில் என்னையே நான் அடையாளம் காண்கிறேன். இப்படி அறிவுது முழுமையானதல்ல, இது ஒரு தவறான உணர்தல். ஆனால் வேறு வழியில்லை. இணைவு நிலைக் கங்கிலியில் ஈகோவானது காரணகாரியத் தொடர்பள்ளதாக இருந்துகொண்டு ‘குறிப்பீடின் தன்னிலையாக’ (சொல்லப்பட்ட நிகழ்ச்சியின் பங்கேற்பாளராக) ஆகிறது. குறிப்பானாகச் சார்ந்து குறிப்பீடு இருக்கிறது. பேசுகாலிய நிகழ்ச்சியைச் சார்ந்து சொல்லப்பட்ட நிகழ்ச்சி இருக்கிறது. எனவே சொல்லப்பட்ட நிகழ்ச்சியின் தன்னிலை என்பது ஒரு சிறு வட்டம். அந்த வட்டம் இதைவிடப் பெரிய பேசுகாலிய நிகழ்ச்சியின் தன்னிலை எனும் வட்டத்திற்கு

உள்ளே மையமாயிருக்கிறது. ஒரு சொல்லாடல் பேசுகிற தன்னிலையைப் பொறுத்தவரையில் சொல்லப்பட்ட நிகழ்ச்சியின் தன்னிலையும் பேச்சாலிய நிகழ்ச்சியின் தன்னிலையும், வேறுவெறு மாறுப்பட்ட நிலைகள். பேசுகிற தன்னிலை இரு கூறுகளாகப் பிறந்து இருநிலைகளிலும் கலந்து விடுகிறது.

சொல்லாடலுக்கு முன்பே உள்ள ஒரு தன்னிலை பின்பு சொல்லாடலின் தன்னிலையாக மாறுகிறது 'நான் பொய் சொல்கிறேன்' என்னும் செய்தியில் உள்ள முரணான அறிவியல் அப்தம் இருக்கிறது. இதை ஒவ்வொரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். இந்து பதில்கற்ற தேவையில்லை. ஏனெனில் நீங்கள் உண்மையையே சொல்கிறீர்கள். எனவே நன் முரண்பாட்டையும் மிக மதிப்பு மிகக்கதாக இருக்கிறது விள்ளாக்கியம். வாக்கியத்தில் உள்ள இடம் பெயர்ப்பாடு 'நான்' வடிவமைக்கின்ற என்று விள்ளாக்கிரார் வக்கான்.

விசாரணைக்கு உள்ளாயில் பொய் பேசுகிறவர் எடுத்து போய் நான் பொய் சொல்கிறேன் என்று ஒத்துக் கொள்கிறார். நான் பொய் பேசியிருக்கிறேன் என்று அவர் சொல்லியிருந்தால். அது இன்னும் தெளிவாக இருந்திருக்கும். அவருடைய பொய்யான மறைய 'நான்' பயற்றி அவர் தாலுசொல்லாடவில், அவன்தான் பொய்சொல்லிக் கொள்கிட்டிருந்தான் நான்ஸ்ல் என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கும். பேசுகிற நானும். நான்ஸ்ல் என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கும். பேசுகிற நானும். பேசப்படுகிற நானும் எப்போதும் ஒரே நானாக இருக்க முடியாது.

நானாயில் என்னையே நான் பார்த்துக் கொள்ளும் பொது எங்கோடுதான்பற்றிப்பெற்றதான் நான் பார்க்கிறேன். சொல்லாடலைப் பொறுத்தவரை எங்கோடு இருந்து கொள்ளு பேசுவதன் மூலமே என்னை நான் அடையாளம் காண்முடியும். விரண்டாவதாகக் கூறுப்பட்ட நான். முலாவதாகக் கூறுப்பட்ட நானுக்கு முந்தைய நிகழ்வாகவும், வெளிவட்டத்தில் உள்ளதாகவும் இருக்கிறது.

எனவே இங்கே சொல்லப்பட்ட கருத்தின் தன்னிலையைப் பொறுத்தவரை; சொல்லே அர்த்தமாகக் கையாளப்படுகிறது. குறிப்பிட்டுத் தொடர்த்தப்பட்டதாக குறிப்பான் இருக்கிறது. இல்லை விலைச் சம்பவில் தனது நேரடைக்குத்தன்னிலை மூலம் மட்டும் தன்னிலைவு பெறுகிறது. சொல்லாடல் வழகுவுடன் தன்னிலைகளைத்தாக இருக்கிறது. கூகோ தனக்குத்தானே மிரச்சனமாயிரு நிலையில் தன்னிலைத்துவம் மையப் படுத்தப்பட்டுள்ளது.

பேச்சாகிய நிகழ்வின் தன்னிலையைப் பொறுத்தவரை; சொல்பொருள்வயமாகதாகக் கையாளப்படுகிறது. குறிப்பிடு குறிப்பானுக்குப் பின்னால் ஒன்றிது கொள்கிறது. இல்லை விலைச் சம்பவில் வெட்டப்படுகிறது. சொல்லாடல்கு பொருள்வயம் நிகழ்வாகிறது. 'மற்ற' இன் நிகழ்வில் ஒரு தற்காலிகமான புள்ளியில் கூகோ இருப்பதாகக் காட்டப்படும் நிலையில் தன்னிலைத்துவம் மையமிழந்தாக இருக்கிறது.

வெக்கான இவ்விருந்துவரை கறபண்யானது, குறிப்பிட்டுத் தன்மையானது என்கிறார். காலின் மெக்காபே கூறுவது போல் 'நான் பேசுகிற சொற்களுக்கு முழு அர்த்தத்தை இடையாகு நாமே சில சமயம் கறப்பன் செய்து கொள்கிறோம். நமது கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ள உறவுகளால் இச்சொற்களுக்கான அர்த்தங்கள் தீர்மானிக்கப்படுவதை இடையாகு விவந்த வண்ணமிருக்கிறோம்.'

இனி வரலாறு, சொல்லாடல் ரீதியான வேறுபாட்டுக்கு வருவோம். 'நான் பொய் சொல்கிறேன்' என்பது நிச்சயமாகச் சொல்லாடல்தான் என்னும் இப்புதுபாயவு வரலாற்று ரீதியானதற்கும் மிகச்சுருக்காய்க் கொருத்தப்படுகிற வழிமுறை. தன்னிலையில் நிலைக்கு ஒரு காரண காரியத் தொடர்பை வழங்குகிறது. இங்கே சொல்லாடலுக்கும், வரலாற்றுக்கும் உள்ள சிறு வேறுபாடு சார்புத் தன்னிலையுள்ளது. இது சொல்லப்பட்ட கருத்தின் 'மன்னே' இருக்கிற வேறு ஒன்றே என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒரு வழிமுறையை சிறிது மாற்றம் செய்தாலே, அது இன்னொரு வழிமுறையாக மாறிவிடும். மிகவேல் பாரட்டும். தீங் ராட்போர்ட்டும் செர்ந்து போரதி ரிச்சர்ட்சன். எழுதிய நாவலின் ஒரு பகுதியை எடுத்து 'அவன்', 'அவளுடைய' போன்ற சொற்களை 'நான்' 'என்னுடைய' என்று மட்டும் மாற்றி வேறு மற்றுஸ்களின்றி மீண்டும் எழுதிக் காட்டினார். அயன் பீனிமிங்கின் 'கோல்டு ஃபிங்கர்' நாவலின் துவக்கம் முழுவதுமே படர்க்கூடியில் எழுதப்பட்டிருந்தாலும், உண்மையில் அவன் ஜேமஸ் பாங்ட் 'பேசியவையை என்று விளக்கிறார் பார்த் சொல்லாடலில் சொல்லப்பட்ட கருத்து எப்பேசுத்தே மேல் ஒரு கடை சொல்லியை (parlour) கொண்டுள்ளது தொடோ ரோவ் சொல்கிறார்: 'கடைசொல்லி சில குறிப்பிட்ட வரள்ளைக்காலாப் பிறர் முன் வைக்கின்ற ஒருவர். கடையின் நிகழ்ச்சித் தொடரில் இவ்வர்ணிப்புகள் முந்திக்கொள்பவையாகக் கூட இருக்கவாம். ஏதேனும் ஒரு பாத்திரத்தின்

கள்ளாலோ. தனது கள்ளாலோ நிகழ்ச்சியைப் பார்க்கும்படி நம்மை உருவாக்குகின்ற அவன்/அவள் தான் ஒரு கதைசொல்லி.

தன்மையைச் சுட்டாத வரலாற்றுச் சித்தரிப்பிலும் கதைசொல்லி டள்ளங்கியிருக்கிறார். தன்மையைச் சுட்டுகிற சொல்லாடலில் கதை சொல்லிவெளிப்படையாகத் தெரிகிறார். வரலாற்றுச் சித்தரிப்பில் கதை சொல்லிவையிட.. சித்தரிக்கப்பட்ட செய்தியே முக்கியத்துவம் பெறுகிறது. சொல்லாடவில் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டபேசுபவர் இருக்கிறார். அவர் எதைப் பேசினாலும். அவற்றைவிடப் பேசுபவருக்கே முக்கியத்துவமிருக்கிறது. இந்த கிராண்டாவதுதன்மையின் பஞ்சுள் சொல்லாடல் சொல்லாடல்க்கு சிறப்பாக உரியது. சொல்லாடலின் தன்மைவைத்துவம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பது குறித்த இக்காட்டாடு கவிதை சொல்லாடலில் பயன்படுத்தப்படும் போது முன்று ஏழையங்களை அர்த்தப்படுத்துகிறது.

1. ஒரு சொல்லாடல் (இருவிதத் தனி நிலைகளின்) இன்னப்பற்ற தன்மையை முற்றிலுமாக மறுத்து அறிதலுக்கு அப்பாற்பட்டாகோ என்பதை வாசகருக்கு வழங்கும் கூடும். ஆங்கில பூர்வாக கவிதை மரபு இப்படிப்பட்ட ஒரு சொல்லாடல்தான். கருத்தாடலுக்கு முக்யத்துவத்தைக் குறைத்து தன்மைவை உயர்த்திக் காட்டக் கூடியது இது. குறிப்பாக, ஒரு தனிப்பட்ட குரலின் ‘தந்தையன்’ பேசுசின் விளைவாடல் (சொல்லாடலை) காட்டுவதில் இது தெளிவாகிறது. இதுவுட் ‘ஓங்கல்வார் இங்கே சொல்கிறார்’ ‘வேர்டல்வார்’ கீர்த்தனைக்கு பிப்படிக் கூறுகிறார்’ என்று மரபு இலக்கிய விமர்சனம் கவிதையைப் பற்றிக் கூறி கவிதை உணர்தலைக் கொடுக்கிறது. கவிதையானது கவிதை மட்டுமே என்பதை உண்மையிலேயே இந்த வாசிப்பு அறிநிதிருந்தாலும் குறிப்பிட்ட ஒரு ஆளுமையின் பிரச்சனை என்றே கவிதையைக் கருதுகிறது. இது ஒருவகை வக்கிர (Fetishistic) வாசிப்பு ஆகும்.

2. கருத்தாடல் நிகழ்வு பொருள் வகையானது. பெசுவெனில்தே சொற்களில், இந்நிகழ்வின் காலம் முடிவற்ற நிகழ்காலம். எனவே ஒரு வாசகர் நிகழ்கால வாசிப்பில் கவிதையை எப்பொழுதும் உற்பத்தி செய்கிறார். நட்சார்களும், தொழில் நுட்பக்காரர்களும் ஒரு பிரதியிலிருந்து தாடக்கை உற்பத்தி செய்வதைப் போல் வாசகர் இதைச் செய்கிறார். ஆனால் உற்பத்தி செய்யும் செயல் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாமல் கவிதைக்கான பொறுப்பு கவிதுத்துக்கு உரியது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. இந்த தவறான உணர்தலுக்குவாசகர் ஆளானால். அவர் தனது கயமான உற்பத்தி செய்யும் ஆற்றல்களிலிருந்து அந்தியப்படுத்தப்படுகிறார்.

3. கருத்தாடலும் சொல்லப்பட்ட கருத்தும் இன்னப்பற்ற தன்மை கொள்ளுள்ளது. எனவே ‘ஒன்றை வழக்குதல்’ ‘வழங்கும் என்னுடைய’ ‘வழங்கும் முயலுதல்’ போன்ற சுற்றி வைந்துப் பேசுக்கும் சொல்லாடல்களும் தேவைப்படுகின்றன. ஏனெனில், சொல்லாடல் தன்மைதானே எப்பொழுதும் வழங்கிக் கொள்வதில்லை, வாசிப்பு எப்பொழுமே இதற்கு முந்திக் கொள்கிறது. நிகழ்காலத்திலிருக்கும் கருத்தாடலை விட்டு சொல்லப்பட்ட கருத்து நிலைபாடு எங்கோ என்று ஒளிந்து கொள்கிறது. எனவே கவிதையினாலும் தெரியும் பேசுபவரின் உடமையாக கவிதை கருதப்பட்ட போதிலும், வாசிப்பில் உற்பத்தி செய்கின்ற வாசகருக்கு கவிதை கட்டையில் உடமை ஆகிவிடுகிறது.

எனவே சொல்லாடல் என்பது காரியத் தொடர்புள்ளதாகவும், பொருள் வகையாக கருத்துவு, அகவைய் ரீதியாக கொல்கின்றது. கொல்லாடல் பொருள்வகைத் தன்மையால் தீர்மானிக்கப்படுகிறது. குறிப்பானின் உறுதியான தன்மைவான வடிவமைப்பைக் கொள்கிறுக்கிறது. அடித்தமைய் கருத்துருவ் ரீதியாகவும் தீர்மானிக்கப்படுகிறது. வரலாற்றின் உற்பத்திப் பொருளாகவும், சார்பியல் கடேயச்சைத் தன்மையுள்ள மரபில்வந்ததாகவும், பூர்த்திவா வடிவமைப்புக்குகிறது. அறிதலுக்கு அப்பாற்பட்ட ஈகோவின் நிலையை அடைந்துள்ள வாசகரால் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அகவைய் ரீதியாகத் தீர்மானிக்கப்படுவதாகவும் இருக்கிறது. எனவே இனைவுநிலைச் சங்கிலியில் தொடர்பு பெறுவதாகவும், சொல்லப்பட்ட கருத்தின் தன்மை என்ற நிலையின் பொருத்தப்பாடு கொண்டாடாகவுமிருப்பதால் நேர்மறையாக யெங்குகிறது. அடித்தமைய் கருத்தாடலின் நிகழ்வு வரலாற்று ரீதியாக வெறுபடுகின்ற செயல் தந்திரங்களால் பின்னுக்கு இருக்க முயற்சிக்கப் படுவதால் எதிர்மறையாகவும் யெங்குகிறது. கருத்தாடலுக்கும் சொல்லப்பட்ட கருத்துக்கும் இடையில் தன்மைவான உறுவே எப்போதும் இருக்கிறது.

தமிழில்: எஸ். பாலசுந்திரன்
கருக்கிய வடிவம் : கால சுப்ரமணியம்.

கலை ஆராய்ச்சி நிலைகொள்ள எந்த அடிப்படையும் இல்லாமல் தனது சொந்த அறிவியலின் ஒரு தனிப்பிரிவினை ஆராயும் நிலைக்கு அதனைக் கீழ்க்கண் விடுவார். உறுதியாகச் சொல்லுவதென்றால், குழப்பமான உளவியல் நிகழ்வுகளில் காரணகாரியத் தொடர்புகளை ஆராய்ந்து நிலைநாட்டும் தனது உரிமையை அந்த உளவியலாளர் எப்பொழுதும் கைவிடமாட்டார். அவ்வாறு கைவிடுதலானது, உளவியல் நிலைகொள்ளும் உரிமையை மறுப்பதாகும், இருப்பினும், அவர் தனது உரிமையை அதன் முழு அர்த்தத்துடன் நிலைநாட்ட முடியாது, ஏனெனில் கலையில் மிகத்தெளிவாக வெளிப்பட்டு நிற்கும் வாழ்க்கையின் படைப்புக்கூறு காரணகாரிய அமைப்பு முறை முயற்சிகள் அனைத்தையும் தினக்கச் செய்து தினார்த்துவிடுகிறது. ஒரு மனத்தாண்டுதலின் எந்த ஒரு விளைவும் காரண காரிய அடிப்படையில் விளைக்கப்படலாம். ஆனால் சாதாரண மறுவிளைவு என்பதன் முழு எதிர்நிலையாகிய படைப்புச் செயல் நமது புரிந்து கொள்ளும் முயற்சிகளுள் அடங்காது தப்பி விடும். அது அதன் வெளிப்பாட்டுத் தோற்றுகின்றிருப்பதும் விளாக்கிச் சொல்லப்படும்.

அது சூட்கமாக உரைப்படுமே ஒழிய ஒருபொழுதும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படுவதில்லை. உளவியலும் கலை ஆய்வும் எப்போதும் உதவிக்காக ஒன்றையொன்று எதிர்நோக்கியே ஆகவேன்றும் ஒன்று மற்றொன்றைச் செயலிழக்கச் செய்ய முடியாது. உள்ள நிகழ்வுகள் ஒன்றிலிருந்து நன்றாக வருவிக்கப்படுபவை என்பது ஒரு முக்கியமான உளவியல் கோட்பாடு ஆகும். ஆய்வுக்குரிய கலைப்படைப்பாயினும் அல்லது கலைக்குளே ஆயினும், உளவியல்மற்றுத்திப்பொருள் (Psychic Product) என்பது தன்னுள்ளேயே தனக்காலே அமைந்த ஒன்று என்பது கலை ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான கோட்பாடு ஆகும். அவை ஒன்றோடொன்று சார்ந்திருக்கும் தொடர்புநிலை இருந்தபோதிலும் அக்கோட்பாடுகள் இரண்டாக்கம் செல்லுபடியாகக் கூடியவையே.

I. கலைப்படைப்பு

இலக்கியப்படைப்பை உளவியலாளர் ஆராய்வதற்கும் ஒர் இலக்கிய விமர்சகர் ஆராய்வதற்கும் அடிப்படை அனுசூதமுறை வேறுபாடு உள்ளது. விமர்சகர் இலக்கிய ஆய்வில், முடிவெடுக்கும் முக்கிய தந்தையும் மதிப்பும் வாய்ந்த ஒன்று, உளவியலாளருக்கு மிகவும் பொருத்தமற்றாக இருக்கலாம். மிகவும் தரம் இல்லாத ஒரு இலக்கியப் படைப்பு உளவியலாளர்க்கு மிக உயர்ந்த ஆரிவும் தரக் கூடியதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, “உளவியல் நாவல் எனப்படுவது, இலக்கிய ரசனை கொண்டவர்கள் நினைக்கும் அவை உளவியலாளர்க்கு அவ்வளவு பயன் தரக்கூடியதாக எவ்வகையிலும் இருப்பதில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கவேண்டும் இத்தகைய நாவல் தன்னைத்தானே விளாக்குவதாகும். அது தனது உளவியல் விளக்கப்பணியைத்தானே வெய்து வருகின்றது. உளவியலாளர் அதிகப்படச் சம் அவை விமர்சிக்கலாம். அவ்வது மேலும் விரிவான விளக்கம் தரலாம். ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட நாவலை எவ்வாறு எழுதினார் என்ற முக்கியமான கேள்வி, உணர்வையில் விடை சொல்லப்படாமலே விடுவது இருக்கிறது. ஆனால் நான் இந்த இரண்டாவது சிக்கலை எனது கட்டுரையின் இரண்டாம் பகுதிக்கு உத்தி வைத்து விடுகிறேன்.

எந்த நாவல்களில் எல்லாம் ஆசிரியர் தனது பாத்திரங்களைப் பற்றி உளவியல் ஆய்வு விளக்கக்கூடிய முன்னரே கொடுக்காமலும், ஆய்வுக்கும் விளக்கக்கூடுக்கும் இடம்கொடுத்தும், அவைகளின் கைத்தொல்லும் முறையின்றும் அந்த ஆய்வு விளக்கக்கூடிய தாமே வருமாறு செய்கிறாரோ. அந்த நாவல்கள் உளவியலாளருக்கு மிகவும் பயன்தற்கக்கூடியவையாகும். இந்தவகைப் படைப்புகளுக்கு சிறந்த உதாரணங்களாக: நாவலாசிரியர் பேனோய் (Benoit) நாவல்கள், ஏராளமாக எழுதிக்குவிக்கப்பட்டும் மிகுந்த வரவேற்றப்படும் பெற்று விளங்கும் கானன் டாபில் (Conan Doyle) பாளி உத்திகளைக் கொண்டிருக்கும் ரைடர் ஹெகார்டு (Rider Haggard) மாதிரி ஆங்கில துப்பறியும் கைத்தகளான நாவல்கள் போன்றவை இலை. மிகச்சிறந்த அமெரிக்க நாவலெண் நான் கருதும் மெல்வில் எழுதிய ‘மொபி டிக்’ கும்கூட இந்த வகையுள் அடங்குகிறது. ஒரு உளவியலாளர் மிக அதிகமாகக் கருக்கூடியது என்றால் வெளிப்படையாக எந்த ஒரு உளவியல் கோட்பாடும் இல்லாத ஒரு விறுவிறுப்பான கைத்தான். இத்தகைய கைத்தன்மார்ந்த உளவியல் ஊக்கங்களின் அடிப்படையில் அமைக்கப்படுகிறது. மேலும் ஆசிரியர் அதைப்பற்றி அறியாமல் உள்ள அந்த நிலையில், உள்ளார்ந்தாள் உளவியல் ஊக்கங்கள் திறனாண்மூலம் பார்வைக்குத் தமிழ்மதி

தாய்மையாக கலப்படமின்றி வெளிப்படுத்தும். அவ்வாறின்றி உளவியல் நாவவில், ஆசிரியர் தனது கச்சாப் பொருளை சாதாரண முரட்டுச் சிக்கல் நிலையிலிருந்து மாற்றி, உளவியல் வெளிப்பாட்டு வளிக்க நிலைக்கு மறு வடிவம் செய்யும் முயற்சியில் இறங்குகிறார். இதன் மூலம் அப்படைப்பன் உளவியல் தனித்துவச் சிறப்புபெருமாலும் பார்வையிலிருந்தே மறைக்கப்பட்டு விடுகிறது. சுருங்கக் கூறினால், சாதாரண மனிதன் இந்தவகை நாவல்களுக்காகவே ‘உளவியலை’ நாடுகிறான்; ஆனால், அதே சமயத்தில், உளவியலாளர்களை அறைக்கவி அழைப்பவை மற்றவகை நாவல்களை, ஏனெனில் உளவியலாளரே அவைகளுக்கு உள்ளார்ந்த அர்த்தத்தைக் கொடுக்க முடியும்.

நான் நாவல்கள் பற்றிப் போகி கொண்டிருக்கும் இதே சமயத்தில் இலக்கியக் கலையின் இந்தக் குறிப்பிட்ட வடிவத்திற்குமட்டும் என்று வரையறைக்கப்படாத ஒரு உளவியல் நிலையை வளர்க்க கொண்டிருக்கிறேன். நாம் இந்த உள்மையை கவிஞர்களின் படைப்பிலும் காண்கிறோம், “பொஸ்ட்” நாடகக் காவியத்தின் முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளை ஒன்றோடொன்று ஓப்பு நோக்கும் பொழுது அவ்வுள்ளமைத்திற்புப்படுகிறது. கிரெட்சன் (Gretchen) னின் காதல் அவலம் புலப்படுத்துகிறது. கவிஞர் இதற்கு முன்னர் இதனினும் சிறந்த சொர்களின் சொல்லியிருக்கவில்லை என உளவியலாளர் அத்துடன் சேர்த்துக் கூறுவதற்கு எதுவும் இல்லை. அதேசமயம், இரண்டாம் பகுதி விளக்கப்பட வேண்டிய நிலையில் அமைந்திருக்கிறது.

கற்பணை செய்தக்கச்சாப் பொருளின் வளமானது கவிஞரின் வடிவமைப்பு மேதமையை எழுவும் தானே விளக்கம் தருவது அல்ல என்றும், ஒவ்வொரு பாடலும் படிப்பவர் விளக்கம் பெற்றுப் புரிந்து கொள்ள வேண்டிய தேவையை அதிகரிக்கிறது எனவும் கருத வேண்டிய அளவிற்கு இடர்ப்படுத்துகிறது. “பொஸ்ட்” நாடகக் காவியத்தின் இரண்டாம் பகுதிகள், இலக்கியப் படைப்புகளிடையேயான இந்த வகை உளவியல் வேறுபாட்டை எதிரெதிர் நிலைகள் மூலம் விளக்கிக் காட்டுகின்றன.

இந்த வேறுபாட்டை வலியுறுத்திக் காட்டுவதற்காக, ஒருவகைக் கலைப் படைப்பு முறையை ‘உளவியல்’ சார்புடையது என்றும் மற்றதை ‘தரிசன்’ சார்புடையது என்றும் நாம் வைத்துக் கொள்வோம். உளவியல் சார்பு முறை மானுட நினைவு எல்லைகளினுள்ளடங்கியவற்றிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட மூலப்பொருள்களைப் பற்றிய விபரங்களையும், விளக்கங்களையும் கொண்டது. எடுத்துக்காட்டாக, வாழ்க்கைப் பாடங்கள், உணர்ச்சித் தாக்குதல்கள், வேட்கை அனுபவங்கள், பொதுவான மனிதத் தலைவிதியின் சிக்கல்கள் - இவை அளவத்துமே மனிதனின் நன்றுவாழ்க்கையை, குறிப்பாக அவனது மனிரச்சி வாழ்க்கையையை, அமைப்பவை. இந்த மூலப் பொருள் உள்ள சார் வகையில் கவிஞரால் தன்வயமாக்கப்படுகிறது. சாதாரண நிலையிலிருந்து கவியனுபவத்திற்கு உயர்த்தப்படுகிறது. பின்னர் வெளியிரு செய்யப்படுகிறது, இவ்வெளியிரு படிப்பவர் சாதாரணமாக எதைத் தவிர்க்கிறாரோ, அல்லது எதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறாரோ அல்லது எதை ஒரு மந்தமான இடர்ப்பாட்டு உணர்ச்சியோடு மட்டுமே அறிந்து கொள்ள முயல்கிறாரோ. அதை முழுமையாக அவருடைய நன்று நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம், அவரை மேலும் அதிகமான விளக்கம் பெறவும் ஆழமான நூண்ணறிவு பெறவும், தூண்டுகிறது. கவிஞரின் படைப்பானது, என்றும் நிரந்தரமாக மாறி மாறித தொன்றும் இன்பதுபாய்களுடன் கூடிய மனித வாழ்வின் தவிர்க்க முடியாத அனுபவங்களின், அதாவது மானுட நினைவு நிலை உள்ளிடுகளின் ஒருவகை விளக்கமும் தெரிவிமேயாகும். “பொஸ்ட்” என் கிரெட்சனின் மீது காதல் கொண்டார் என்ற காரணத்தையோ, கிரெட்சன் தமது குழந்தையைக் கொல்ல எது தூண்டியது என்ற காரணத்தையோ உளவியலாளர் விவரமாக எடுத்துக் கொல்ல வேண்டும் என்று நாம் உள்ளமையில் எதிர்பார்க்க விஸ்தையெயில், கவிஞர் உளவியலாளர்க்கு ஆய்வு செய்வதற்கென எதையும் விட்டு விடவில்லை என்றே சொல்லலாம். இத்தகைய இலக்கியக் கருப்பொருள்கள் மனித இனத்தை உருவாக்கும்பணியைச் செய்வதை, இவை வட்டச்சக்களைக்கான முறை திரும்பத் திரும்ப நிகழ்வனா இவை காவல்துறை - நிதிமன்றம் மற்றும் தன்டனைச் சட்டம் ஆயியவற்றினால் உண்டாகும் மன்சகலிப்புகளுக்குக் காரணமாகின்றன. அவற்றைச் சுற்றி எந்த மரமும் தூழ்ந்திருப்பதில்லை. ஏனெனில் அவை தமிழ்நாடுமே முழுமையாக விளக்கி விடுகின்றன.

என்ன நற இலக்கியப் படைப்புகள் மேற்குறித்த இவ்வகையைச் சேர்ந்தவை.

அவற்றுக்குச் சான்றாக காதல், சுற்றுப்புறம், குடும்பம், குற்றமும் சமுதாயமும் பற்றிய பல நாவல்கள். போதனை முறைச் செய்யுள்கள், பெரும் எண்ணிக்கையிலான தன்னுணர்ச்சிப் பாடல்கள், மேலும் துன்பியல் மற்றும் இன்பியல் சார்ந்த நாடகங்கள் கலையின் ஊவியல் படைப்பிள் தனி வடிவம் எத்தனையாயிலும், அது எப்பொழுதும் நனவு நிலை மாற்று அனுபவங்களின் பரந்தபட்ட எல்லைப் பரப்பினுள்ளிலிருந்து. - அதாவது வாழ்க்கையின் விசாலமான முற்றத்திலிருந்து என்றுக்கூட நாம் சொல்லலாம் - தனது மூலப் பொருளை எடுத்துக் கொள்கிறது. இந்தவகைக் கலைப்படைப்பு முறையை நான் உளவியல் சார்ந்து என்று கூறுகிறேன், ஏனெனில் அது தன் செயல்பாட்டில் எந்த ஒரு இடத்திலும் உளவியலின் அறிவிவர்த்த நிலையின் வரம்புகளை மீறுவதில்லை. அது தன் வரம்பிலுள் அரவணைத்துக் கொள்ளும் ஓவ்வொன்றும் - அனுபவங்கள் மற்றும் கலைப்படைப்பு வெளியீடுகள் - புரிந்துகொள்ளக் கூடியவற்றின் எல்லைப் பரப்புகளுக்குச் சொந்தமாகிறது. இதற்கு மாறாக அடிப்படை அனுபவங்களும் கூட. பகுத்தறிவுக்குப்படாத போதிலும், எந்தவகையிலும் அறிமுகமற்றவை அவை காலத்தின் தொடக்கத்திலிருந்து நம்மால் அறிந்து கொள்ளப்பட்டு வருவதையே - அதாவது வேட்கை மற்றும் அதன் விதிக்கப்பட்ட விளைவு, தலைவிதிகளின் மாற்றங்களுக்கு மனிதனின் கட்டுப்பாடுதல், அழகையும் அச்சத்தையும் கொண்டிருக்கும் சாஸ்வதம் வாய்ந்த இயற்கை ஆகியவையே ஆகும்.

பீபாஸ்ட் நாடகக் காலியத்தின் முதல் பகுதிக்கும் இருண்டாம் பகுதிக்கும் இடையில் உள்ள பெருத்த வேறுபாடானது கலைகளின் படைப்பில் உளவியல் முறைகளும் இடையில் உள்ள வேறுபாட்டைச் சுட்டுகிறது. தரிசன முறையானது உளவியல் முறையின் அண்டத்து விதிகளையும் தலைகீழாக்குகிறது. கலைவெளிப்பாட்டிழற்கான மூலத்தை வழங்கும் அனுபவம் நமக்குப் பழகிப்போனதென்றும், மனித மனத்தின் வெகு ஆழமான பகுதியிலிருந்து தனது இருத்தல் நிலையை வருவித்துக் கொள்கின்ற - மனிதத் தோற்றத்திற்கு முந்தைய காலங்களிலிருந்து நம்மைப் பிரிக்கின்ற காலம் எனும் அதலபாதாளத்தைப் (abyss of time) பற்றிக் குறிப்பிடுகின்ற. அல்லது மாறுபட்ட ஒளியையும் இருளையும்கொண்ட அமானுஷ்ய உலகத்தை (Superhuman World) உண்டாக்குகின்ற - அது, அறிமுகமற்ற விந்தையான ஏதோ ஒன்று ஆகும். மனிதனின் புரிந்து கொள்ளும் ஆற்றலைத் தான்டி நிற்பவை மிகப் பழையான தொல்லுபவங்களே; எனவே மனிதனது புரிந்து கொள்ளும் நிலை இந்த அனுபவங்களுக்குக் கட்டுப்பட்டு அடங்கியிருப்பு அப்திகள் இருக்கிறது. அனுபவத்தின் மதிப்பும் வேகமும் அதன் அளவிற்குத் தன்மையால் வழங்கப்படுவன. கால எல்லையற்ற ஆழநிலைகளிலிருந்து அது யேவெழும்புகிறது. அது அயன்மையுடைய குருரமானது, பஞ்சுமகப்பட்டது, பொருத்த தன்மை கொண்டது. கோமாளித்தனமானது நிறந்தரக்குமுப்பிரிவையான நரக நிலையின் இருளார்ந்த கேவலமான மாதிரிக் கூறு. நீட்டேஷனின் சொற்களில் கூறியால் A Crimen leaseae majestatis humanae (மானுடத்திற்கு எதிராள் துரோகம்) ஆகிய அது நமது மதிப்பு மற்றும் அழகையில் வடிவங்களின் மானுட நிலைகளை வெடித்துச் சிதற்குத் தன்மையிலிருக்கிறது. உளர்ச்சிகள் மற்றும் புரிந்து கொள்ளும் நிலைகளை ஓவ்வொரு வகையிலும் தான்டி நிற்கும். அரக்கத்தனமான, பொருளற் றிகழுவுகளின் தொல்லை தருமகாட்சி கலைஞரின் ஆற்றவின் மீது, வாழ்க்கையின் முற்றத்தில் உள்ள அனுபவங்கள் கேட்டு நிற்கும் கோரிக்கைகளிலும் முற்றிலும் மாறுபட்ட கோரிக்கைகளை முன் வைக்கின்றன. இவை அள்டவெளியை மறைத்து நிற்கும் திரையை எப்பொதும் கிழித்தெரிவிதல்லை; மனிதனால் இயன்றவைகளின் எல்லைகளை இவை என்றும் தான்டுவதில்லை இந்தக் காரணத்திற்காகவே அவை அந்த நபருக்கு எத்தனையை அதிர்ச்சியை தரக்கூடியதாயிலும் அவை கலைகளின் தேவைக்கேற்ப முன்னதாகவே வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் அறப்பழந்தொன்மை அனுபவங்கள், முறையான உலகின் படம் திட்டப்படிழுக்கும் அத்திரையை அடியிலிருந்து மேல்வரை கிழித்தெற்றின்து. இன்னும் உருவம் பெறாததாகிய தொண்ட முடியான அந்த ஆழங்கான முடியாத அதலபாதான நரகின் ஒரு சிறு காட்சியைக் காட்டுகிறது. அது வேறு உலகங்களின் காட்சியா, அல்லது ஆன்மாவின் மர்மமா அல்லது மனிதன் தொன்றிய காலத்துக்கு முந்திய செயல்களின் தொடக்கமா அல்லது எதிர்காலத்தின் பிறக்காத தலைமுறைகளுடையவையா? இவைகளில் ஏதாவது ஒன்று என்றோ எதுவுமில்லை என்றோ நாம் சொல்ல முடியாது.

“வடிவமாக்கல் – மறுவடிவமாக்கல்

காலாதீத் ஆண்மாவின் நிரந்தரப் பொழுதுபோக்கு” (கடத்)

ஹேர்மனின் ஆயன் (The Shepherd of Hermas) (ஹேர்மஸ் உம் நூற்றாண்டு கிறிஸ்துவ எழுத்தாளர்) ஹம், டாஸ்டே யிலும், பொல்டே காவியத்தின் இரண்டாமபகுதியிலும், நீட்டெயின் டயாவீசியக் கட்டற்ற உணர்வு நிலையிலும், வாக்னரின் நிபுங்கின் மோதிர (Nibelingenring)த்திலும், நோபல் பரிசு பெற்ற சிலிஸ் கவிஞரான ஸ்பிட்டவரின் ஓவிம் பீஷர் ஸ்கிளிங் (Olym Pischer Frulung) கிழும், வில்லியம் பினேக்கின் கவிதைகளிலும், குறவி பிரான்செஸ்கோ கோவான்சீஸ் இப்பென் ரோட்டோ மேசியா (Pneusto machia) விழும், ஜேகப் போஹ்ரமேயின் தத்துவ, கவிதைத்திக்கல்களிலும் இத்தகைய காட்சியை நாம் கான்கிறோம். மேலும், இன்னும் மிகவும் வரையறுக்கப்பட்ட தெளிவான வகையில் அறப்பழந் தொன்மைகள் ரைடர் ஹெகார்டுக்கு ‘அவன்’ என்ற படைப்புத் தொடர் ஒன்றின் மூலத்தை அமைத்துத் தருகிறது. பெளாய்குகு குறிப்பாக எல்’ அட்லாண்டைடு (L'Atlantide) விழும் ‘கூபின் (Kubin)க்கு ஈடு ஆண்டியர் சேய்ட் (Die Andere Seite)விழும், மேயின் (meyinh)க்கு நால் சூரை கெலிக்ட் (Das Grune Gesicht) (இதன் இன்றியமையாமையை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாத வகைப்பட்டது)விழும், கோயட்ஸ் (Goets)க்கு நால் செய்ச் சூற்றின ரவும் (Das Reich Ohne Raum) மிலும், பாலாச் (Barlach)க்குடேர் டோடே டேக் (Der Tote Tag)வும் இதையே வழங்குகிறது. இந்தப் பட்டியல் மேலும் விரிவாக்கப்படலாம்.

கலைப்படைப்பின் உளவியல் முறையைப் பற்றிப் பார்க்கும் போது, அதில் உள்ள சரக்கு என்ன என்னோ அல்லது அது என்ன பொருளைத் தருகிறது என்றோ நாமே கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், படைப்பின் தரிசன முறைக்கு நாம் வந்த உடனே, இந்தக் கேள்வி தானால் நம்மிடம் வந்து விவிதாக புகுந்து கொள்கிறோம். ஆச்சரியப்பட்டுகிறோம், குழப்பமாக்கிறோம், பாதாரப்பட்டுக் கவலம் அனுரிந்து கொள்கிறோம். பெரிரபும் கூட்டாக்காளரினால், இதனாலாம் விமர்சனங்களையும் விளக்கங்களையும் வேண்டிய நிறுகிறோம். நம் ஒவ்வொரு நாளைப்பற்றியும், மாணுட வாழும் பற்றியும் நினைவுட்டப்படுவ தில்லை, ஆனால் கணவுகள், இருவு நேர பயங்கள் மற்றும் நாம் சில நேரங்களில் நம்பிக்கையின்றி உள்ளரின்ற மனத்தின் இருங்கட்டமறைவிடங்கள் பற்றியும் நினைவுட்டப்படுகிறோம். பட்டின்ற பொதுமக்களோ, கொச்சையும் பரபரப்புமுடையதாக அது உண்மையில் இல்லை என்றால் இந்த வகை எழுத்துக்களைப் பெரும்பாலும் புரக்கணித்து விடுகிறார்கள். இலக்கியத் திறனாய்வாளர் கூட இதனால் திகழுக்காடி விடுகிறார். அதை ஆஜுகும் முறையை டாஸ்டேயும், வாக்னரும் எளிமையாக்கி உள்ளனர். தரிசன அனுபவம் டாஸ்டேபின் படைப்பில், வரலாற்று உள்ளமைகளைப் புகுத்துவத் மூலமும் வாக்னரின் படைப்பில் புராண நிகழ்ச்சிகளாலும் போர்த்து வைக்கப்படுகிறது; இவ்வகையில், வரலாறும் புராணமும் கவிஞர்கள் பயன்படுத்திப் படைக்கும் மூலப் பொருள்களாகச் சில நேரங்களில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

ஆனால் இயக்கும் ஆற்றலும் ஆழ்ந்த தனித்துவமும் விவரிண்டிடல் எந்த ஓன்றிலும் அமைத்திருக்கவில்லை. இரண்டைப் பொறுத்தும், தரிசன அனுபவத்திலேயே அது உண்டக்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக புனை கதையின் ஒரு முன்னோடிக் கண்டுபிடிப்பாளர் ரைடர் ஹெகார்டு எனக் கருதுவதில் தவறில்லை, இருப்பினும், அவரைப் பொறுத்த அளவிலும்கூட, கதை என்பது, முதன்மையாக, தனிச்சிறப்பு வாய்ந்த மூலப்பொருளுக்கு வெளிப்பாடு தரும் ஒரு கருவியே ஆகும். கதை, உள்ளிடைக்காட்டிலும் எவ்வளவு பெரிதாகத் தோற்றுமாறித்தாலும், முக்கியத்துவத்தைப் பொறுத்த அளவில், உள்ளிடானது கதையை விட அதிக கணம் வாய்ந்தது.

தரிசனப் படைப்பில் மூலப்படிவங்களின் ஆதாரங்களைப் பற்றிய இருங்கமை மிகவும் புதுமையானது, மேலும் படைப்பின் உளவியல் முறையில் நாம் காண்பதற்கு நேர் எதிரானது. இந்த மர்மத்தில் உள்ளோக்கம் இல்லாமல் இல்லை என்று நாம் சந்தேகப்பட வேண்டியிருக்கும். சில மிகத்தனிப்பட்ட சொந்த அனுபவங்கள் இந்த விநோதமான இருங்கிறவையில் உட்பொதித்து கிடக்கும் என நாம் இயல்பாகக் கருத வேண்டியிருக்கும்.

ஃபிராய்டின் உளவியல் அவ்வாறு செய்ய நம்மை ஊக்குவிக்கிறது. இவ்வாறு நாம் குழப்பத்தின் இந்த விநோதத் தோற்றங்களை விளக்கம் குழப்பமுடியும் எனவும், கவிஞர் சில நேரங்களில்

வெள்ளுமென்ற சூரியப்பை அதிகமாக விடுவதை விரைவாக செய்து போல
ஏன் நோன்றிருக்க என்ற புரிந்து கொள்ள முடியும் என்று கூறுகிறோம். இது பொருளை
இந்த வகையில் பார்ப்பதற்குக்குறை மாறுபட்டு நாம் நேரத்திற்கு முன்னாக கொண்டிருக்க வேண்டும் (neurotic) புள்ளி செயல் நோன்றிருக்க என்று கொள்ளும் ஒரு பாரும் நிலைதான்.
அதாவது, திரிசென் பக்கவாட்டானின் படைப்பு காட்டுகிறதான் நிலையாக பார்த்துக்கொண்டுள்ளதான் என்று கூறப்படுகிறது. நாம் நோன்றிருக்க வகையில் நீயாவப்படுத்தப்பட்ட ஒரு வகைப்படி நிலை தான். இதன் ஏற்றிநீலை உட்படுத்துகிறது. மனதைவு
பாதிக்கப்பட்டவர்களின் மனதைவிப்பாடுகளில் பெற்றிருக்கின்ற படைப்பில் நாம் எதிர்பார்க்கக்கூடிய அறிநிதிகள் நாம் மனதும் கால்விடுகிறது. மூலிகைப்படிப்படியாக நிலையாக்கிறது. இப்பொழுது பேசப்படும் எழுத்தை நோன்றின் மூலத்துக்கொண்டு விடுவதையில் எடுத்துக்கொள்ள விரும்புவார்.

அறத்தொன்று அனுபவக் காட்சி (Primordial Vision) என்று நான் அழைச்சிடே அதனுள் ஒரு நெருக்கம் தீர்ந்த. சொந்த அனுபவம் - பிரக்ஞை நிலைப் பார்வையால் ஏற்றுக்கொள்ளப்படாது - பொதிந்துள்ளது என்ற அதைத் தீர்ந்து அடிப்படையாக கொள்ளு அவர். அந்த ஆர்வம் இன்னும் அக்காட்சிப் படிமங்களை உட்பொறி வடிவங்கள் என்று அறியப்பட்டு மூலமும், அவை அடிப்படை அனுபவங்களையொற்கும் முயற்சியைச் சார்ந்தவை என என்றுவரதன் முவகூலம் அவற்றைக் கண்ணிட்டு நியாயப்படுத்துவார். அவர் பார்வையில், முழு ஆகுமையிடனா. அவஸ்து பிரக்ஞையில் நிலைகளை ஏற்படுத்துவதோ ஒழுக்க முறையிலும் அமியில் முறையிலும் பொருத்தமற்ற ஒரு காலத் துவபங்காலக்கட அது இருக்கவாம். வெளிரு தொடு, "நான்" என்ற உணர்வு மூலம். இதற்கு அனுபவத்தை வெளித்தொன்றாமல் அடிக்கடி வைத்து, இன்கான் முடியாமல் நினைவிலி நிலையாகி விடுவதற்காக. நேங்க தொல்க்கற்பகுன (Pathological fantasy) யெலும் அதை உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் உங்கள்கைமதிலைகளைச் சுற்பதை மூலம் மாற்றியெல்லைக்கும் இந்த முயற்சி திருப்பியற்றாத இருப்பதை, படைப்பு உருவாக்கலீர் நிதியின் மறுபடி மறுபடி மிமுயற்சி நீழ்த்துப்படி வேண்டும். இது முழுவதும் அரசுக்கு வடிவமைத்து புதாய்வதன். விநாதமான மற்றும் நெறிமாறிய தலையாக்களைக் கொண்ட கற்பனை வடிவங்களின் பராவுகலை விளக்கிக் காட்டும். ஒருவகையில், உற்றுக் கொள்ளத்தாக அனுபவத்துக்கு அவை பதிலளிப்பா அமைப்பவை. இன்கொரு வகையில் அவை அந்த அனுபவத்தை மொற்றுத் தவிக்க உதவுவதை,

வினாக்கள் ஆசை மற்றும் மனதிலே உலகுப் பற்றிய விவாதம் முழுச்சு முழுச்சு என்கட்டுரையில் இருந்தால் பகுதிக்குரியதென்றாலும் இந்த கணமின் ஏப்பதைப் படித்தப்பட்டு பணியிலே பற்றிய பிரசாரங்கள் கொட்டப்பட்டது. இந்தக்கை நிமுகில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க இயலாது. ஒரு காரணம், அது கணிமான வளர்ந்தோடு முய்யில் விட்டுவரது. தரிசனப் பொருள் மூல ஆதாரங்கள் பற்றிய “அறிவியல் நியாயம்” கொடுமூச்சத்தோடுவே அவற்றுடைய கைப்பாட்டில் ஆர்வம் கைநெந்த முழுமூலங்களில் பொதித்துக்கொண்டு வரியல் நடைமுறை கோட்டப்படுகின்ற வகைதொகையைப் படித்துவதற்காலவே செய்யப்படுகின்ற எல்லாரும் அறிந்த ஒரே குறைஷி அதுதான். விவாதிக்கப்படும் இந்தப் பொருள் பற்றிய என்று சொன்னத் அபிப்பிராயமானது தாக்கு அறிமுகமாகவிடக்கூடும். பொதுவாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றால் கருதுகின்றன. இந்த முன் ஆற்பிபாடு. நான் அதைக் கருத்தோடு வெளியிட முயற்சிக்கிறேன்.

சொந்த அலுப்பத்திலிருந்து தரிசனம் பிறப்பதை கூறவிலுத்தினால், கற்பனையை இரண்டாம்பட்டமாக்குவது நிதானத்தின் ஒரு காதாரண பதிலியாக மட்டுமே கொள்ளவேண்டும். இது விளைவு. அதன் அறப்பழக்கமையை தரிசனத்திலிருந்து நீக்கி விட்டு அதனை ஒரு அறிகுறி தவிர வெறில்லை எனக் கொள்கின்றோம். அங்கு கருக்காக்கிட்டிருக்கும் ஆழப்பம் பிரிந்தான் ஒரு மனதோக்க தொல்கல்வரின் அனுங்குச் சுருக்கிவிடுகிறதென்று பொறுத்துப்பற்றியிருந்து விபரத்தினால்தாழ்முடு தமிழ்நெடுஞ்செழியன் தெரும் தூஷுக்கமைப்பது சென்றுபட்ட அந்தம் பற்றிய நமது தீதிரதாக மீண்டும் திரும்பிப் பார்க்கிறோம். நான் காரியவாதத் தன்மையோடும் காரணாகாரிய அறிவு நிலை உடையவர்களைப் போற்றுதல், அந்தமானால் திருத்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்காக நான் விரைவு விடுவதை மற்றும் பேர்மூசு என்று கொழுப்பும் விடுவதை

முழுமாத குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறோம். மனிதனின் புரிந்துகொள்ளும் சக்தியை ஒத்து நிர்கும் படிபாதனங்களின் அச்சுறுத்தும் தோற்றங்களை மாயத் தோற்றங்கள் என தீவிடுகிறோம். வெளிரூ ஒரு ஏமாற்று மோசடியின் பலிகடாவாகவும் குற்றவாளியாகவும் உக்குப்படுகிறார். கவிஞருக்குமே அவற்று அறப்பூர்த்தான்கள் யலுவிலும், அதன் அர்த்தத்தை மூன்றி எதிர்கொள்ள முடியாமல் தனவிடிமிகுந்து அதனை மறைத்து வைக்க வேண்டியதாகி. “அதிகாக்கள்கூட கொண்டது - முழுமையும் மாறுடத்தன்மை நிறைந்து” என்பதாகிறது.

கலைப்படைப்பள்ளி சொந்தக்காரரணிகளுக்குக் குறைத்து அளவிடுவில் அமைந்துள்ள வோட்டிடு முறையின் உட்பொதிந் விளைவுகளை முழுமொயக் கெளிப்படுத்துவது நலம் கொடு கருதுகிறேன். அது நம்மை எடுக்க அழைத்துக் கெளிப்பு என நாம் நன்கு அறிய வேண்டும். உண்மை என்ன வெனில், அது நம்மைக் கலைப்படைப்பின் உளவியல் கூராய்ச்சியிலிருந்து வெளியீடு கொண்டுவந்து கவிஞருக்கெயுறிய மூல இயங்குச் சமீபமாக நம்மை ஏற்கொள்கிறது என்பதுதான். கவிஞரின் மனி இயல்பு ஒரு முக்கியமான கிள்கலை உலோடாக்குறித்து என்பது மறுக்க முடியாதது. ஆனால், கலைப்படைப்பு அதன் உரிமையில் உத்தோடிருவிக்கு முறையிலிருந்து முடியாதது. ஆகும் கவிஞருக்குத்துறை சொந்தப்படைப்பின் கூரையிலிருப்புப் பற்றிய கேள்வி அதனைச் சாதாரணமானதாக, ஒரு திரையாக, வூஸ்ப்ரதின் கூரை அடிப்படையாக அல்லது ஒரு சாதனையாகக் கருதுதல் பற்றிய கேள்வி. தந்தமைய முறையாக சார்ந்ததாக இல்லை நமது பணி கலைப்படைப்பை உளவியல் ரீதியாக விளக்கம் செய்யுத்துறை ஆகும். இந்தப்பொறுப்புக்கு நாம் அதன் உள்ளார்ந்துள்ள அடிப்படை அனுபவமாகிற அடி என்று அழைக்கப்படுகின்ற ஒன்றைப்பற்றி ஆழ்ந்து நிதிக்கு வெள்ளிய இதனை கலைப்படைத்தலின் உளவியல் முறையில் பொறித்துள்ள அனுபவங்களை நாம் எவ்வாறு கருதுக்கொள்வோமா. குறைந்த பட்சம் அந்த அளவு கவலைத்துடனாவது எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொது அவை இரண்டும் உண்மையானவை, கவனத் தகுதி வாய்ந்தனவு கலைப்பதை யாரும் ஏற்றுகிறது முடியாது. அந்தக் கற்பள்ளக் காட்சி அனுபவம் சாதாரண மனிதக் கூட்டத்திலிருந்து வேறுபட்டு ஒதுக்கி நிற்கும் ஒத்தோ ஓன்றாக உண்மையில் உதூருகிறது. நிதிக்காரரானதினால்தான். ஆகையானமென்று நாம் நம்புவில்லை கூரைக்கிறோம். அது மரிம்பாய்ந்த ஆண்டிமக்மற்றும் தாந்திரிகம் (Metaphysics and Occultism) பற்றிய குருதிருப்பும் வாய்ந்த குறிப்பு ஒன்றையும் தன்னைப்பற்றி பெற்றுள்ளது. எனவே நல் போக்குவரைங்கட்ட காரணகாரியப் பொருத்தம் ஒன்றின் பெயரால் நாம் குருக்கிற செய்யும் அவியியத்தை உணர்கிறோம். நமது முடிவென்ன வென்றால், இத்தகையவற்றை நாம் முழுமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இன்னையெனில் உலகம் மீண்டும் ஓர் இருந்த மூட நம்பிக்கைக்கு மாற்றப்போய்விடும். உண்மையில் நாம் தாந்திரிக்க நீண்டமைய நேர்க்கிய ஒருதலைப்பட்சமான மனச்காரப்படையவர்களாக இருப்போம். ஆனால் சாதாரணமாக தரிசன அனுபவத்தை வளமானதொரு கற்பள்ள அல்லது கவிளத மாதிரிகளின் (அதாவது, உளவியல் ரீதியாகப் புரிந்து கொள்ளப்பட்ட) ஒருவகைக் கவித்துவ உரிமைத்தின்) விளைவு என நீக்கிவிடுவோம். கவிஞர்களில் சிவர், தங்களுக்கும் தங்கள் படைப்புக்கும் இடையேசூழ முழுமை பெற்ற இடைவெளியை அமைப்பதற்கு நித வளை விளக்கம் நல்லுமைத் தக்குவிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக ஒலிமிப்பியல் சந்தத காலம் (Olympian Spring) பற்றிப்பாட்டாரா அல்லது இதோ மேமாதம் நால்துவட்டது ஓன்றைக் கருத்துக்காரப் படியானாரா கலைப்பில் இரண்டும் ஒன்றைதான் என்றே ஸ்பெட்டிலர் பற்றியிருக்கிறாகக் கூறின்தார் உரிமையென்னவென்றால், கவிஞர்களும் மனிதர்களே, தன்னைப்படைப்பைப் பற்றிக் கவிஞர்களை சொல்ல வேண்டுமா அது அக்கருத்துப்பற்றியிருந்த விளைக்கவுறையாகப் பெரும்பாலும் இருப்பதினால் அப்படியானால், நம்பிடமுடுதலையெல்லாவினில், கவிஞருக்கே எதிரான நிலையில், கரிசன அனுபவத்துக்குச் சார்பாக இருக்கதலைத்தவிர வேறு வழியில்லை.

‘தெற்றாவின் ஆயன்’ யிலும், ‘தெவ்வீக இளப்பியல்’ (Divine Comedy) யிலும், ‘போன்ட்’டிரும் தரசங்க் கற்பண்யால் முழுமையாக நிறைவேற்றப்படும். ஒரு அனுபவமாகிய சொல் அனுபவத்தை அறிவுவைகளை நாம் அறிந்து கொள்கிறோம் என்பதை மற்றுக்க முடியாது.

பொன்டின் இரண்டாம் பகுதி, முதல் பகுதியின் இயல்பான மாறுட அனுபவத்தை ஆழ்விரது அங்கு மாற்கிறது என்பதற்கான ஆதாரம் எவ்வும் இல்லை அதேபோல, கடத் தூபும் பகுதியை ஏழூதும் நேரத்தில் இயல்பாக இருந்தார் என்றும் இரண்டாம் பகுதியை

எழுதும்பொது முளைக்கோளாறு உடையவராக இருந்தார் என்றும் நாம் கருவதிலும் நியாயில்லை. ஹெர்மாஸ், தாந்தே, கடே மூலரும், இரண்டாயிரம் ஆண்டுகளின் மாறுட வளர்ச்சியில் மூன்றுபடி நிலைகள் என்னாம். அவர்கள் ஒப்பொருவரிலும், தனிப்பட்ட காலை பகுதியானது கனம் மிகுந்தியான தரிசன அனுபவத்துடன் தொடர்புபடுத்தப்படுவதோடு மட்டுமல்ல. அவனுபவத்திற்கு வெளிப்படையாகக் கட்டுப்படவும் செய்கிறது. கலைப் படைப்பிலேயே தரப்படுகின்ற, கவிஞரின் குறிப்பிட்ட ஒரு மன இயல்பு பற்றிய கேள்வியை ஆய்வெல்லைக்கு அப்பால் தாக்கி ஏரிந்துவிடுகின்ற இந்த ஆதாரத்தின் வளிமையால், தரிசனமானது மானுட வெறியனர்வைக்காட்டிலும் அதிக ஆழமான, அதிகம் மனதில் பதிகின்ற அனுபவத்தைக் குறிப்பிடுகிறது என்பதை நாம் ஒத்துக்கொள்கிறோம். இந்த இயல்புகளைடு கலைப்படைப்புகளில் - “கலைஞரும் ஒரு மனின்” என்பதுடன் படைப்புகளைக் குழப்பிக் கொள்ளக் கூடாது - காரணம் நாடுவார் என்ன கூறினாலும் தரிசனம் என்பது உள்ளமையான, அறப்பழந்தொன்மையான அனுபவம் என்பதை நாம் சந்தித்திக் குடியாது. இந்தத் தரிசனக் காட்சியானது வேறொள்ளிலிருந்து வருவிக்கப்பட்டது அல்லது இரண்டாம் நிலைப்பட்ட ஏதோ ஒன்று அல்ல. மேலும், அது வேறொள்ளின் குறியீடும் அல்ல. அது உள்ளமையான ஒரு குறியீடு - அதாவது, தனது சொந்த சரிமையில் இருந்து வருகின்ற, ஆனால் தெளிவற்ற நிலையில் அறிந்து கொள்ளப்பட்டிருக்கும் ஏதோ ஒன்றின் வெளிப்பாடு. அந்தகாதல் நிகழ்ச்சியானது, உள்ளமையாகவே அனுபவிக்கப்பட்ட ஒரு உள்ளமையனுபவமதான். இதே விளக்கம் தரிசனத்துக்கும்பொருந்துகிறது. தரிசனக் காட்சியின் உள்ளிடு ஆனதுபூர்ப்பொருள் சார்ந்ததா உள்வடியல் சார்ந்ததா அல்லது ஆளுமிகைத் தன்மை கொண்டதா என நாம் முடிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதனுள்ளேயே அதற்கு உள்ளியல் மெய்மை அமைந்துள்ளது. இது பேள்ளத் தெரியுமையையே கட்டிலும் எந்தெங்கிலும் குறைந்த மெய்மையைத்தன்று மானுடக் கருணை, நன்வி அனுபவ வட்டத்திலுள் அமைகிறது. அதே சமயத்தில் தரிசனக் காட்சியின் ஆதாரப் பொருள் அதன் எல்லைகளைத்தான்டி அமைந்து விடுகிறது. நம் உணர்ச்சிகள் மூலம் நாம் அறிந்தவற்றை அனுபவிக்கிறோம். ஆனால் நம் உள்ளருவுகள் நாம் அறிந்திராத மறைந்துள்ள, இயல்பிலேயே ரகசியம் வாய்ந்த பொருள்களைக் கட்டி நிற்கின்றன. அவை எப்போதாயிலும் நன்வி நிலைக்கு வந்தால், அவை வேண்டுமென்றே, பின்தள்ளி வைக்கப்பட்டு மறைத்து வைக்கப்படுகின்றன. இக்காரணத்திற்காகவே, அவை பன்றை நாட்களிலிருந்து மரம்மானவையாக, இயற்கை மீறி ய மாயங்களாக மற்றும் மக்கம் தரக்கூடியவையாகக் கருதப்பட்டு வருகின்றன. மனிதனுடைய பரிசீலனையிலிருந்து அவை மறைக்கப்பட்டுள்ளன, மேலும், அவனும் அவைகளிடமிருந்து பேய்ப்பயமாய் தன்னைத்தானே மறைத்துக் கொள்கிறான். தன்னைத்தானே, அறிவியல் என்ற கேடயத்தையும் காரணாகாரியம் என்ற கவசத்தையும் வைத்து தற்காப்புச் செய்து கொள்கிறான். அவனுக்கு உண்டாகும் ஞான ஒளி அச்சத்தினால் பிறந்தது பகலில், அவன் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட பிரபஞ்சவெளியில் நம்பிக்கை கொள்கின்றான், தன்னை இருவில் முற்றுக்கொடியிட்டு அச்சுறுத்துகின்ற நரரக்கு முப்பத்தின் அச்சத்தை தாங்கிக் கொள்வதற்கா இந்த நம்பிக்கையைக் கைக் கொள்கிறான். நம் அன்றாட உலகின் அப்பால் செயல்பாட்டுப் பரிமாணம் கொள்கூ வாழ்ந்து கொள்ளடிருக்கும் சக்தி ஏதேனும் இருந்தால் என்ன செய்வது? அபாயகரமாக மற்றும் தவிர்க்க முடியாத மானுடத் தேவைகள் ஏதேனும் உள்ளனவா? எலக்ட்ரான் என்பபடும் மின்னூலுக்களைக் காட்டிலும் அதிகப் பயன்பாடுடைய ஏதேனும் ஒன்று இருக்கிறதா? நாம் நமது ஆத்மாக்களை சொந்தமாகப் பெற்றுள்ளோம் என்றும் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம் என்றும் என்னிக் கொண்டிருப்பதன் மூலம் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமா? ‘மனம்’ (Psyche) என அறிவியல் கூறுகின்ற இந்த ஒன்று, மன்றை ஒட்டினால் உள்ளடக்கி வைத்திருப்பதாக நாம் ஏகதேசமாக என்னிக் கொண்டிருக்கும் ஒரு சாதாரணப் புதிராக மட்டும் அல்லாமல், சாதாரண மானுட நிலையிலிருந்து, மனக்குமளிக்கு மேம்பட்ட ஒருநிலைக்கு, இரவின் சிறுகுளில் வைத்து இடம் மாற்றுவது போன்று மாற்றி வைத்துச் செயல்படுகின்ற விந்தையான, பிடியுள் அகப்படாத ஆற்றல்களை அடிக்கடி தோன்றச் செய்யும் அப்பாறப்பட்ட ஒருவிலிருந்து இந்த மானுட உலகுக்கு வழித்திரக்கின்ற வாயிலாக உள்ளதுதானா? கலைப்படைப்பின் தரிசனப் பாங்கைப் பற்றி கவனக்கும் போது காதல் நிகழ்ச்சி ஒரு சாதாரண வெளியீடு ஆகத்தான் அமைந்தது போன்றுங்கூட சொந்த அனுபவங்கள் மிக முக்கியச்

செய்தியான “தெய்வீக இன்பவியஸ்” முன்னுரைதவிர வேறு இல்லை என்பது போன்றும் தொற்றும் அளிக்கிறது.

இந்தவகைக் கலையைப் படைப்பவர் மட்டுமல்லாமல் ஞானிகள், தீர்க்கதறிசிகள், தலைவர்கள், மூட நம்பிக்கையிலிருந்து விடுவிக்கும் குருமார்களும்கூட. வாழ்வின் இருப்பகுதியின் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த இருப்பு உலகம் எவ்வளவு இருள் தீழ்ந்ததாயினும் அது மற்றுமாகத் தொடர்பற்றது அல்ல. மனிதன் அதைப்பற்றி நினைவுக்குத் தெரியாத பழங்காலத்திலிருந்து இங்கும் அங்கும் எல்லா இடத்தையும் தெரிந்து வைத்துள்ளான். இன்று பண்டைக்கால மனிதனுக்கு, பிரபஞ்சச் சித்திரத்தின் கேள்வி கேட்க முடியாத ஒரு பகுதி அது. நமது மூட நம்பிக்கை மற்றும் உள்மீக் உணரவு ஆகியவற்றின் காரணமாக நாடும் அதை மறுத்து வருகிறோம். மேலும், நாம் பாதுகாப்பு நிறைந்த அதனுள் கட்டுப்படுத்தி வைக்கக்கூடிய ஒரு நன்வகை அமைக்க முயற்சி செய்வதால் ஒரு காமர்வெல்த் நாட்டில் எழுதப்பட்ட சட்டத்தின் இடத்தை எழுதாத இயற்கைச் சட்டம் பிழித்துக் கொள்கிறது. இருப்பினும், நம்பிடையிலும் கூட, அவ்வப்போது கவிஞர் இரவுவகை நிரப்பி அவைகளின் ஆவிகள், பேய்பிசாக்கள் மற்றும் கடவுள்களின் உருவங்களைக் காண்கிறார். மானுட நோக்கங்களைத் தாண்டிச் சென்றடையும் நோக்கமே மனிதனுக்கு உயிர்கொடுக்கும் ரகசியமாகும்.

அந்த பூரண (Pleroma)த்தில் உள்ள புரிந்து கொள்ள முடியாத நிகழ்வுகள் பற்றி உள்ளும் ஒரு தீர்க்கதறிசினம் அவருக்கு உள்ளது. கருங்கச் சொன்னால் காட்டுமிராள்டிக்களையும் பண்பாடற்றவர்களையும் அச்சுறுத்தும் அந்த உளவியல் உலகம் பற்றிய ஏதோ ஒன்றை அவர் காண்கிறார்.

மனித சமுதாயத்தொடக்க காலத்திலிருந்தே, தனது தெளிவற்ற தகவல்களுக்கு ஒரு கட்டமைப்பத் தரும் மனிதனின் முறையிலிருக்கின், அடையாளப் பதினால்கள் விட்டு சென்றுள்ளன. ரொமாசியி நாட்டில் கிடைத்துள்ள பண்மை கற்கால மஸைப்பாறைச் சுவரோவியங்களில்கூட, விவங்குகின்றின் வியத்து உயிருள்ள வடிவங்களும் அடுத்துத்து அமைந்துள்ள சூன்றுபவடிவமும் காணப்படுகிறது. இந்த வடிவமைப்பு ஏறக்குறைய ஒவ்வொரு பண்பாட்டு எல்லைப்பகுதியிலும் காட்டி தருகிறது. மேலும், தற்பொது, கிறித்தவக் கோயில்களில் மட்டுமல்லாமல் திடெத்திய பொதத் மடாலயங்களிலும் இதனை நாம் காணகிறோம். தூரியச் சக்கரம் என்றழைக்கப்படுவது, சக்கரங்களை ஒரு இயந்திரக் கருவியாக யாருமே என்னணிப்பார்க்காத ஒரு காலகட்டத்தைச் சார்ந்ததாக இருப்பதால், புற உலக அனுபவங்களில் எந்த ஒன்றையும் அது மூலமாகக் கொள்ள முடியாது. பெரும்பாலும், அது ஒரு உளவியல் நிகழ்வுக்கு குறியீடாக இருக்கலாம். அது உள் உலக அனுபவத்தினை உள்ளடக்கியது, மேலும், அது கொத்தும் அலகை நீட்டிக்கொண்டு முதுகின் மீது பறவை உட்காரந்திருக்கும் ஒரு காண்டாமிருக்கத்தின் புகழ்வாய்ந்த வடிவத்தைப் போன்றே, உயிர் உள்ளது போன்று வடிவமைப்புக் கொண்டது என்பதில் சந்தேகமில்லை. அடிப்படையில் ஒரு ரகசிய போதனை முறை இல்லாமல் எந்த ஒரு தொன்மையைப் பண்பாடும் இல்லை; மற்றும் அத்தகைய பல பண்பாடுகளில் இந்தப் போதனை முறை மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆன்களின் ஆலோசனைகள் மற்றும் குலக்குறிபெற்ற இனங்கள், மனிதனின் பகல் வாழ்க்கையிலிருந்து அவன்து மிக அடிப்படை அனுபவங்களாக, எப்போதும் அமைந்திருக்கும் பொருள்கள் பற்றிய இந்த போதனையைக் காப்பாற்றி வருகின்றன. அவைபற்றிய அறிவு இளையவர்களுக்கு, தீட்சைச் சடங்குகளில் வழங்கப்படுகிறது. இரகசிய போதனைகளைக் கொண்ட கிரேக்க ரோமானிய உலகு இதே பணியைச் செய்தது. மேலும் பழைம் பற்றிய வளமான புராண இலக்கியம், மனித வளர்ச்சியின் தொன்மைக் காலகட்டத்தின் இத்தகைய அனுபவங்களின் தொன்மைக் காப்பாற்றி வருகின்றன. எனவே தனது அனுபவத்திற்கு மிகப் பொருத்தமான வெளியீடு தருவதற்காக கவிஞர் புராணத்தைத் தேடிப்போவார் என்பது எதிர்பார்க்கப்படும் ஒன்று. அவர் பிரிடமிருந்து பெற்ற பொருள்களை வைத்துக் கொண்டுசெயல்படுகிறார் என்று என்னுறுவது மிகப்பெரிய தவறு ஆகும். தொன்மை அனுபவமே அவரது படைப்பாற்றலுக்கு மூலமாகும்; அது அகழ்ந்தறியப்பட முடியாதது. எனவே, அதற்கு வடிவம் கொடுக்க புராண மருவங்களை அந்த ஆற்றல் நாடுகிறது. தன்னுள் அது எந்தச் சொற்களையும் எந்த உருவங்களையும் தருவதில்லை என்னில். அது ஒரு கருத்த கண்ணாடிக் குவளையிலுள். காணப்படும் ஒரு காட்சியாகும். அது சாதாரணமாக வெளியீடு பெற முயற்சு ஆழமான ஒரு

முன்னுணரவு ஆகும். அது தளச்சு அகப்படக் கூடிய ஓவ்வொன்றையும் பிடித்துக் கொள்ளும். அவற்றையெல்லாம் கழற்றி மேலே தூக்கிச் செல்வதன் மூலம் கண்ணுக்குப் புள்ளாகும் ஒரு வடிவத்தைப் பெறுகின்ற ஒரு கழற்காற்றைப் போன்றது ஆகும். குறிப்பிட்ட அந்த வெளிப்பாடு.

காட்சியின் சாத்தியக் கூறுகளை முழுமையாக வெளியேற்றிவிட முடியாது. ஆயினும் உள்ளட்டு வள்ளமையில் அதனினும் குறையுடையதாதலால், கவிஞர் தனது அகற்றிலைச் செய்திகளில் ஒருசிலவற்றை வெளியிடுவதாயிரும் தன்வசம் நிறைந்த அளவு சரக்குகளை வைத்திருக்க வேண்டும். இதற்கும் மேல் தனது தரிசனத்தின் மாயமந்திரமான விநோதத்தை வெளிப்படுத்துவதற்காக, கையாளக் கடினமானதும் முரண்பாடுகள் மிகுதியானதுமான ஒரு உருவக்கத்தை அவர் நடைவெண்டும். தாந்தெயின் முன்னுணரவுகள், சொர்க்க நரக எல்லைகள் முழுமையும் இழையோடும் படிமங்களால் போர்த்தப்பட்டுள்ளன.

பிளாக்ஸ்பெர்க் (BlocksBeng) ஜயம் கிரேக்கப் பழங்குமையையும் கடே உள்ளுக்குள் கொள்ளுவது வேண்டும். வாக்னருக்கு நார்டிக் புராணங்களின் மொத்தத் தொகுதியும் தேவையாகிறது. நீட்சே நூன் போதகர்களின் பாணிக்குத் திரும்பி புராணிகத் தீர்க்க தரிசியை உருவாக்க வேண்டும். வில்லியம்பிளேக் தானே விளக்கு முடியாத வடிவங்களைப் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டும். ஸ்பெட்டிலர் தனது கற்பளையில் படைக்கும் புதிய உயிரினங்களுக்கு பழைய பெயர்களைக் கடன் வாங்கவேண்டும். வர்ணனைக் கடங்காத உயர்நிலையிலிருந்து வகுகிரமான கோமாளித்தாம் வளர்யான முழு எல்லையிலுள்ளும் இடைப்பட்டபடி நிலை இல்லாமல் போகாது.

ஊளியலானது இத்தகைய வண்ணப்பகட்டான உருவகத்தின் விளக்கத்திற்கு, ஒப்புமைக்கு உரிய பொருள்களை ஒருங்கிணைத்தது. அதன் விவாதத்திற்கு ஒரு பெயரை வழங்குவது தவிர வேறு ஒன்றையும் செய்வதில்லை. இந்தப் பெயரின் படி, தரிசனக் காட்சியில் தோற்றம் தருவது கூட்டு நினைவிலி மனம். கூட்டு நினைவிலி மனம் என்ற சொல்லால் நாம் உணர்த்துவது என்னவென்றும், பாரம்பரியத்தின் கச்சிகளால் வடிவமைக்கப்பட்ட ஒருவகை உள்வியல் தன்மையையாகும். அதிலிருந்து பிரக்ஞை நிலை உருபெறுகிறது. உடம்பின் மடல் அமைப்பில், பரினாமத்தின் தொன்மை நிலைகளின் அடையாளங்களைக் காணசிரோம்; அதேபோல, மனிதமணமும் தனது அமைப்பில், தொன்மை வரலாற்றுச் சட்டங்களுக்கு ஒத்து வரும் என நாம் எதிர்பார்க்கலாம். பிரக்ஞையற்ற நிலைகளில் அதாவது கணவகரில், உணர்வற்ற நிலைகளில் மனம் பிறழ்ந்த நிலைகளில் மனத்தயாரிப்புகள் அல்லது மனவளர்ச்சியின் தொன்மை நிலைகளின் எல்லா இயல்புகளையும் காட்டும் உள்ளடுகள் மனத்தின் மேற்பற்புக்கு வருகின்றன. படிமங்களே கூட, அவைதொன்மைக்காலம், மற்றபொருட் போதானகளிலிருந்து வருவிக்கப்பட்ட என நாம் கருதுகின்ற போது சமயக்களில் அத்தகைய தொன்மையியல்வகைகளைக் கொண்டவையாக இருக்கின்றன. நவீன உடைகளால் போர்த்தப்பட்ட புராணக் கருத்துக்களும் அடிக்கடி தோன்றுகின்றன. கூட்டு நினைவிலி நிலைகளின் வெளிப்பாடுகளில் இலக்கிய ஆய்வு பற்றிய தனிப்பட்ட இன்றியமையாமையாதெனில், அவை நினைவு நிலை மனப்பான்மைகளுக்கு ஈடுகொடுக்கக் கூடியவையாக இருக்கிறதே ஆகும். அத்தகைய ஒரு சார்பான இயல்பு மீறியதான் அல்லது ஆபத்தான பிரக்ஞை நினைவை, வெளிப்படைப்பயன்பாடுடைய முறையில், சம்நிலைக்கு அவை கொள்ளுவது வருகின்றன என்று சொல்வதாகும். கணவில், இந்த முறையை மிகத் தெளிவாக அதன் நேரம் வரைப் பாங்கில் காணலாம். மனப்பிறழ்நினைவில், ஈடுசெய்யும் முறை, பெரும்பாலும் முழுதும் வெளிப்படையான, ஆனால் எதிர்மறை வடிவத்தைக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக தங்களது மிக ஆழந்த ரகசியங்கள் ஒவ்வொருவராலும் அறிந்து கொள்ளப்பட்டுப் பேசப்படுகிறது என்பதை ஒருநாள் கண்டு கொள்வதற்காக மட்டுமே, உலகை விட்டுத்தங்களை ஆர்வத்தோடு மறைத்துக்கொள்ளும் மனிதர்களும் உள்ளனர்.

கடேயினுடைய ஃபாஸ்ட்டெ எடுத்துக் கொண்டு அவரது சொந்த நனவநிலை மனப்பான்மைக்கு அது ஈடுசெய்யக் கூடியது என்ற சாத்தியத்தினை ஒதுக்கி வைத்துவிட்டால், நாம் விடை கூறுவேண்டிய வினா இதுதான். “அது அவரது காலகட்டத்தின் பிரக்ஞையுடன் எந்த உறவில் நினைவெற்றுள்ள வினா இதுதான்.” தனது வலிமையை மானுட இனத்தின் வாழ்க்கையிலிருந்து கருத்துக் கொள்கிறது. மேலும், நாம் அதனைத் தற்காப்பகாரணி களிலிருந்து வருவிக்க முயன்றால் அதன்பொருளை அறியமுடியாது. கூட்டு நினைவிலி நிலை ஒரு வாழ்க்கை அனுபவமாகி, ஒரு காலகட்டத்தின் நினைவுநிலை மனப்பான்மை யைச் சார்ந்திருக்குமாறு செய்யப்படுகின்ற போதல்லாம் இந்திகழ்ச்சி, இந்தக்கால கட்டத்தில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒரு படைப்பு ஆகிவிடுகிறது. மனிதர்களின்

தலை முறைகளுக்குரிய செய்தி என உள்ளமையாக அழைக்கப்படுகின்ற ஏதோ ஒன்றைப் பெற்றிருக்கும் ஒரு கலைப்படைப்பு உருவாக்கப்படுகிறது. எனவே, ஃபாஸ்ட், ஜூர்மானியின் ஒவ்வொருவனது ஆண்மாவிலும் உள்ள ஏதோ ஒன்றைத் தொடுகிறான். இதைப் போன்ற, "ஹெர்மானின் இடையன்" - படைப்பு புதிய ஏற்பாட்டின் சம்பிரதாயத் தொகுதியில் சேர்க்கப்படாமல் தோல்வி அடைந்த போதும், தாந்தேயின் புழு அழியாததுதான். ஒவ்வொரு காலகட்டமும் அதற்கேயிரு ஒரு பாற்கோடிய நிலையை அதன் தவறான என்னைத்தை, மற்றும் அதன் மன நொயையுடையதாகத்-தான் இருக்கும். ஒவ்வொரு சுகாப்தமும் ஒரு தனிமனிதனைப் போன்றதுதான். அது தனது பிரக்ஞூயின் சொந்த வரையறைக்கு உட்பட்டது. எனவே, ஈடுசெய்யக்கூடிய ஒரு தகவு அமைப்பு நிலையைத் தேவையாக்கிக் கொள்கிறது. ஒரு கவிஞர், ஒரு தீர்க்கதற்கிச், அல்லது ஒரு தலைவர் தன் காலகட்டத்தின் வெளிப்படுத்தப்படாத ஆசையால் தன்னை வழிநிடத்த அனுமதித்துக் கொண்டு ஒவ்வொருவரும் சிந்திக்காமல் பெரிதும் ஆசைப்படுகின்ற, எதிர்பார்க்கின்ற ஒரு நிலையை அடைவதற்கு. சொல்லாலோ, செயலாலோ, வழிகாட்டுகிற - அந்த நிலையை அடைவ, நன்மையிலோ தீவையிலோ ஒரு சுகாப்தத்தின் சிராக்கத்திலோ அல்லது அதன் அழிவிலோ முடிவு பெறுகிறது - ஒரு கூட்டு நினைவிலி மன நிலையால் இது செயல்படுத்தப்படுகிறது.

இருவரது சொந்தக் காலகட்டத்தைப் பற்றிப் பேசுவது எப்போதுமே ஆபத்தானது, ஏனெனில், நிகழ்காலத்தில் சிக்கலுக்குரிய விஷயங்களு புரிந்துகொள்ள முடியாத அளவு பரந்து பட்டாகிகிறது. எனவே, ஒருசிலமுன் குறிப்புகள் தருவது பொருந்தும். ஃபிரான்ஸ்ஸுகோ கோலோன்னா (Frances - Co Colonna) இனுவையை நூல் (Hyperato machia Poliphili) ஒரு கனவின் வடிவமாக எழுதப்பட்டுள்ளது. மாநூட் உறவு என எடுத்துக் கொள்ளப்படும் இயல்பான காதலை இந்நால் தெயிகமானதாக ஆக்குகிறது. முரட்டுத்தனமான புலன்னுக்குவருள ஆதரிக்காமல் அவர், திருமணத்துக்கான கிறத்துவமுடிநித உறுதிமொழிச்சடங்குகளிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கிவிடுகிறார். இந்நால் 1458ல் எழுதப்பட்டது. விக்டோரிய காலகட்டத்தின் தொடக்க காலத்துடன் ஒத்த ஒரு காலத்தில் வாழ்ந்த ரெடர் ஹேகார்டு இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு தனக்கே சரிய பாணியில் கையாண்ட சிறபி அவர், கனவு வடிவில் அதைப்படைக்கவில்லைய - காயினும், ஒழுக்கப் போராட்டத்தின் இருக்கத்தை நாம் உணர்ந்து கொள்ளச் செய்கிறார், ஃபாஸ்ட்டில், கிரெட்சன்-ஹெலன்-மேடர்-குளோாரியோசா (Gretchen - Helen - mater - Gloriosa) பாத்திரப்படைப்பின் கருப்பொருளை ஒரு சிவப்பிழை நூலை ஒரு வண்ணத்திரைச் சிலையாக நெய்வது போல் கடே பின்னுகிறார். நீட்சே கடவுளின் சாவைப்பற்றிப் பேசுகிறார், ஸ்தைப்பட்டிலர் கடவுள்களின் தோற்றத்தையும், மறைவையும் அக்காலகட்டத்தின் ஒரு புராணக் கதையாக மாற்றி விடுகிறார். இந்தக் கவிஞர்களில் ஒவ்வொருவரும் அவரது முக்கியத்துவம் எத்தகையதாயினும், ஆயிரம் பத்தாயிரம் பேர்களின் குரலில், தனது காலகட்டத்தின் பிரக்ஞூ மாற்றங்களை முன்னிவீப்புச் செய்து பேசுகிறார்கள்.

II. கவிஞர்

சுதந்திர விருப்பத்தைப் போன்று, படைப்புத் தன்மையும் ஒரு ரக சியத்தை உள்ளடக்கியுள்ளது. உள்வியலாளர் இவ்விரண்டு வெளிப்ப குடுகளையும், செயல்முறைகள் என விவரிப்பார்கள், ஆளால் அவர் அவை உண்டாக்கும் தத்துவாரத்தச் சிக்கல்களுக்கு எந்த ஒரு தீர்வையும் கண்டுபிடிக்க முடியாது. படைப்பாளன், நாம் பஸ்வேறு வகையில் விடுவிக்கு முயன்றும் வெற்றி பெற முடியாத, ஒரு புதிர் ஆவான், இக்கருத்து, ஒரு கலைஞர் மற்றும் அவன் கலை ஆகியவற்றை நவீன் உள்ளியல் விமர்சனம் செய்வதைத் தடை செய்வதில்லை. ஃபிராய்டு கலைஞரின் சொந்த அனுபவத்திலிருந்து கலைப்படைப்பை வருவிக்கும் செயல்முறையில் ஒரு முக்கியமான விடையைக் கண்டுபிடித்துவிட்டதாக என்னினார். இந்தத் திசையில் ஒருசில நிகழ்த்துவுகள் இருக்கின்றன என்பது உள்ளமைதான், ஏனெனில், ஒரு கலைப்படைப்பு ஒரு மூலங்கள் கோளாறுக்கு எவ்வகையிலும் குறையாத ஒன்று, அது மன வாழ்க்கையில் உணர்ச்சிக்கல்கள் என்று நாம் அழைக்கும் அந்த முடிச்சுக்களுக்கு அடையாளம் கண்டு அழைத்துச் செல்லப்படலாம். மூலங்களோளாறுகள் மனவெளியிலிரு காரண அடிப்படையில்

தொற்றம் பெறுகிறது. - அதாவது, எவ்வளவு நிலைகளிலிருந்தும் மற்றும் உச்சமையான அல்லது கற்பளை செய்யப்பட்டதுமின்தைப் பரவு அனுபவங்களிலிருந்தும் மேலெழும்புகளின்றை என்பது - பிரிராய்டி ஜுடையை மாபெரும் கண்டுபிடிப்பு ஆகும்.

ரேங்க (Rank), ஸ்டெகல் (Stekel) போன்ற அவரது தீடர்களில் திலர் இந்துடன் தொடர்புடைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, முக்கியமான முடிவுகளைப் பெற்றுள்ளார்கள். கவிஞரின் உள்வியல் தன்மையானது அவரது படைப்பில் வேர்முதல் கிளைகள் வரை எல்லா இடத்திலும் பரவி நிற்கிறது. சொந்தக் காரணிகள் - நூற்காப்புக் காரணிகள் கவிஞரின் தோற்றுதெடுப்பிலும் தன் சர்க்கைப் பயண்படுத்துவதிலும் பெருமானும் ஜிதிக்கம் செலுத்துகிறது. எவ்வாறு இருப்பினும், இந்த ஆதிக்கம் எவ்வளவு நிச்சட காலச் செல்வாக்குடையது, எத்தகைய ஆர்வமுட்டும் வழிகளில் அது வெளிப்பாட்டை அடைகிறது என்பதைக்காட்டியதற்காக பிரிராய்டின் சிற்றனை மரபினருக்கு உறுதியாக மதிப்புத்தரப்பட வேண்டும்.

பிரிராய்டு மூளைக் கோளாறை மனத்திறுப்பிற்குரிய நேரடி வழிமுறைக்கு ஒரு பதிலியாக எடுத்துக்கொண்டால், எனவே அவர் அதைப்பொருத்தமற்ற ஏதோ ஒன்றாக ஒரு பிழை, ஒரு ஏய்ப்பு, ஒரு தன்னிச்சைக் குருட்டுத்தனம் ஆக சமாதானம் ஆக கருதுகிறார். அவரைப் பொருத்தவரை, அது முக்கியமாக ஒரு குறைபாடுதான். அதாவது இருந்திருக்கக் கூடாததான் ஒருக்குற்றதான். எல்லாவகைத் தொற்றங்களுக்கும் மூளைக் கோளாறு பொருளற்றதாக இருப்பதால், எந்த ஒன்றைக் காட்டிலும் மிகுந்தியாகத் தொந்தரவு செய்கின்ற ஓர் இடர்பாடு தவிர அது வேறில்லை ஆதலால், அதற்கென ஒரு நல்ல வார்த்தை கொல்ல முன்வருவோர் யாருமின்னல். மேலும், ஒரு கலைப்படைப்பு மூளைக் கோளாறுடன் கவிஞர்கள் ஒடுக்கப்பட்ட உள்ளவகைன் விரியாக ஆராயப்படும் ஏதோ ஒன்றாகக் கலைப்படைப்பு எடுத்துக் கொள்ளப்படும் போது, அது மூளைக் கோளாறுடன் நெருக்கமாகச் சேர்த்து சுற்றுத்தெடுப்பும் அளவுக்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு வகையில் பார்த்தால் அது தனக்கேற்ற ஒரு நல்ல சகவாசத்துடன் தான் இருக்கிறது. ஏனெனில் சமயமும், தத்துவமும் பிரிராய்டின் உள்வியலில் அதே வகையில்தான் கருதப்படுகிறது. இந்த அனுகு முறையானது, எவ்வ இன்றி ஒரு கலைப்படைப்பு இருப்பதை என்னிடப் பார்க்கவும் முடியாதோ அந்த சொந்தக் காரணிகளை விளக்குதலைத் தவிர வெறிரான்றும் இல்லை என்பதை ஒத்துக்கொண்டால், எந்த மறுப்பும் எழுப்பப்பட முடியாது, ஆனால் இத்தகைய ஆராய்ச்சி கலைப்படைப்பிலுடைய தகுதியை நிர்ணயிப்பது என்று உரிமை கொண்டாட வேண்டுமெனில், அடுத்து ஒரு ஆணித்தரமான மறுப்புத் தேவைப்படுகிறது. ஒரு கலைப்படைப்பிலுள் கூருவிலிருந்தும் சொந்தவியல்புகள் முக்கியமானவையல்ல, உண்மையில் இந்த தனியியல்புகளை அதிகம் எதிர்த்த நாம் சமாளித்தோமானால். அது ஒரு கலை ஆராய்ச்சியைவில் அதனினும் குறைவுபட்டதே, ஒரு கலைப்படைப்பில் இன்றியம்யாதது ஏதுவெனில், அது படைத்தவர் சொந்த வாழ்க்கை வட்டத்திலிருந்து அப்பால் மிக உயர்வுபட்டு நின்று, கவிஞரின் ஆர்யா மற்றும் தியநிதியிலிருந்து மானுட இன்தின் ஆர்யா மற்றும் தியத்துக்குப் போகதல் வேண்டும், சொந்தவாழ்க்கைக்கூறு என்பது கலையின் எல்லைப்பரப்பில் ஒரு வேலி! - ஏன்! ஒரு பாவம்! ஒரு கலை வடிவம் அடிப்படையில் சொந்தச் சர்புடையதாக இருந்தால், அது ஒரு மூளைக் கோளாறு போன்று நடத்தப்பட்டத் தகுந்ததாகிறது. விதிவிலக்குத் தன்மை இல்லாத கலைஞர்கள், குழந்தைத்தளமான ஒருபாலினச் சேர்க்கை விழைவுள்ள, சுயதினப் பிளைவுள்ள மனிதர்கள் என்று பொருள்படும் கயமோகம் கொண்டவர்கள் (narcissistic) என்றப் பிரிராய்டியக் கொள்கை ஏற்றுள்ள குத்தில் ஏதெலும் ஒரு கலைப்படித்தன்மை இருக்கலாம். எவ்வாறு ஆயினும் கலைஞர்கள் ஒரு மனிதன் என்ற நிலையில் இந்தச் செய்தி எந்த நிலையிலும் செல்வாதது. தனது கலைஞர் என்ற ஆற்றல் தகுதியில் அவன், கயதினப் போகுபாலினச் சேர்க்கை விருப்புக் கொள்டவெனும் அல்ல, இருபாலினச் சேர்க்கை வேகம் கொண்டவெனும் அல்ல, எந்தப் பொருளிலும் பாலுறவு கொள்ள விரும்புவதெனும் அல்ல, அவன் வெளிப்படையானவன், தற்சார்பற்றவன், மனிதத் தன்மைக்கூட இல்லாதவன். ஏனெனில் கலைஞர்கள் என்ற வகையில், அவனே அவன் படைப்புத்தான், ஒரு மனித யயிர் அல்ல.

படைக்கின்ற ஒவ்வொருவனும் ஒரு இரிட்டை நிலையானவன், அல்லது முரான்பட்ட விருப்பங்களின் தொகுப்பு. ஒரு பக்கத்தில் அவன் சொந்த வாழ்க்கை கொண்ட ஒரு மனிதன். அதே சமயம் மறுபக்கத்தில், அவன் ஒரு தற்சார்பற்ற படைப்புச் செயல்முறை, ஒரு மனிதனாக

இருக்கும்போது அவன் நலமாளவளாகவோ, நோயாளியாகவோ இருக்கலாம் என்பதால், நாம் அவனது ஆளுமைக் காரணிகளைக் கண்டுபிடிக் க அவனது மன ஒப்பள்ளைக் காலூதல் அவசியமாகிறது. ஆனால் அவனது படைப்புச் சாதனைகளைக் காலூதல் மூலம் அவனது கலைஞர் என்ற தகுதி நிலையில் மட்டுமே அவனைப்புரிந்துகொள்ள முடியும். ஒரு ஆங்கிலேய கனவாளனையோ, ஒரு ரஷ்ய அலுவலரையோ, ஒரு மத குருவையோ அவர்களது தனிப்பட்ட சொந்தக் காரணிகளின் அடிப்படையில் அவர்களது வாழ்வமுறையை விளக்க முயன்றால் நாம் ஒரு வருந்தத்தக்க தவற்றைச் செய்ய வேண்டி வரும். அந்த கனவாள், அந்த அலுவலர், மற்றும் அந்த மதக்குருத்தார்பில்லாத தமையில் உள்ளவரைப் போன்று செயல்படுகிறார்கள், மற்றும் அவர்கள் மன அமைப்பு ஒரு தனிவிதமான விநோத நிலையில் தகுதிக்குரியதாகப் பட்டுகிறது. கலைஞர் ஒரு அலுவலசார் ஆற்றலால் செயல்படவில்லை. இதன் நேர எதிர்நிலையே உள்ளமைக்கு நெருக்கமானது என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். இருப்பினும் அவன் நான் குறிப்பிட்ட வகையைப் போன்றிருக்கிறான். ஏனெனில், குறிப்பான நிலையில் கலைஞராகிய தன்மையானது தனிப்பட்ட சொந்த வாழ்க்கைக்கு மாறானதான கூட்டு மனிலைவாழ்வின் அதிகச்களையே உள்ளடக்கியுள்ளது. கலை என்பது ஒரு மனிதனைப் பிரித்துத் தனது கருவியாகிக் கொள்கின்ற ஒரு வகை உள்ளார்ந்த உந்துதல் ஆகும். கலைஞர் என்பவன் தன் சொந்த நோக்கங்களை நாடுகின்ற, தடையற்ற சை விருப்பம் அமையப்பெற்றவன் அல்ல ஆனால் கலை, தனது குறிக்கொள்களைத்தன் மூலமாகப் பெற்றுக் கொள்வதற்கு இடங்கொடுப்பவன். ஒரு மனிதன் என்ற நிலையில், அவனுக்குச் சிலவகை மனப்பாங்குகள் விருப்பங்கள் சொந்தக் குறிக்கொள்கள் இருக்கவாம். ஆனால், ஒரு கலைஞர் என்ற நிலையில் அவன், "மனிதன்" என்ற சொல்லின் உயர்பொருளில் குறிப்பிடப்படுவன் - அவன் 'கூட்டு மனிதன்' மாலூட இனத்தின் பிரக்களையுடைய வாழ்க்கையைச் சுமந்து கொள்ளிடுப்பவன், வடிவமைத்துக் கொள்ளிடுப்பவன். இந்த இடர்ப்பாளன் அலுவலை நிகழ்த்த, சில வேளைகளில், வென்பத்தையும், சாதாரண மனிதனுக்கு வாழ்க்கையை வாழ்த் தகுதியுடையதாகக்கும் ஒவ்வொன் ஸ்ரூபம் தியாகம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

இது எல்லாம் இவ்வாறு இருப்பதால், பகுப்பாய்வு முறையைக் கையாளும். உளவியலாளருக்கு கவிஞருள் ஒரு தனிப்பட்ட ஆர்வம் நிறைந்த ஆயவுப்பொருள் ஆவான் என்பது ஒன்றும் விந்தையல்ல. கலைஞரின் வாழ்க்கை, போராட்டம் மிகுந்த ஒன்றாக அன்றி வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனெனில் அவனுள் இரு ஆற்றல்கள் ஒன்றையொன்று எதிர்த்துப் போரிட்டுக் கொள்ளிடுக்கின்றன. இன்பம், திருப்தி, வாழ்க்கைப் பாதுகாப்புக்காக எங்கிக் கொள்ளிடுக்கும் சாதாரண மனிதன் ஒருபக்கமும், ஒவ்வொரு தனிப்பட்ட சொந்த ஆசையையும் அடக்கி வைக்கும் நிலையில் செயல்படும். இரக்கமற்ற படைப்பு வெறி மறுபக்கமுமாகப் போராடிக் கொள்ளிடுகின்றன. கலைஞர்களின் வாழ்க்கை எல்லாம், அவர்களது மாலூட, சொந்த வாழ்க்கையைப் பொருத்த அளவில் அவர்களதுதாழ்வு மன்றிலை காரணமாக (தீவினைப்பயனால் அல்ல) ஒருநியித்தோபால அதிருப்தி நிறைந்தளவாகவே (அவவம் நிறைந்தவையாக என்று கூற்றுமுடியாது) இருந்து வருகின்றன. படைப்பு எனும் பெரும் நெருப்பாகிய தெய்வீக்காக, ஒருவர்கள் மிகவும் மதிப்பு நிறைந்த விலையைக் கொடுக்கத்தான் வேண்டும் என்னும் விதிமுறைக்குப் பெறும்பாலும் விதிவிலக்குகள் இல்லை. இதைப்பார்த்தால், ஒவ்வொருவரும் பிறப்பிலேயே 'ஆற்றல்' எனும் முதல்டெடுத்தான் பிறந்துள்ளோம் என்பது போன்று இருக்கிறது. நம் உருவாக்கத்தில் உள்ள ஆற்றல் நிறைந்த சக்தி சிக்கெனப் பிடித்துக் கொண்டு, இந்தச் சக்தியின் மீது மதிப்புடைய ஏற்ற ஒன்றும் வராத வகையில் எந்தச் சிறிதளவும் விடுபடாமல் தனியாதிக்கம் செலுத்துகிறது. இந்த முறையில், படைப்பாற்றலானது, சொந்தத்தன் முளைப்பாளது. எல்லாவகைத் தீய இயல்புகளையும் - இரக்கமில்லாமை, கயநலம், தற்பெருமை (கய பாலுணர்வு வகையாகப் பேசப்படுவது) - மற்றும் ஒவ்வொரு வகையான தீமைகளையும் வளர்க்கும் அளவுக்கு உயர்த்தன்மையைப் பராமரித்து அது முற்றிலும் இல்லாமல் போய் விடாமலிருத்தி வைப்பதற்காக, மனித உள்ளுணர்வுத் தூண்டல்களை வெளியேற்றி விடுகிறது. கவிஞர்களின் கய பாலுணர்வு வேகம், முறைகொகப் பிறந்த அல்லது கைவிடப்பட்ட குழந்தைகள் எவ்வாறு தங்கள் மென்மையான இளம்பருவத்தில் தங்கள்பால் அன்புசெலுத்தாத மக்களின் ஆழிக்கும் ஆதிக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் அவ்வாறு

பாதுகாத்துக் கொள்வதற்காலே தீய இயல்புகளை வளர்ந்துக் கொண்டும், பிற்பாடு தங்கள் வாழ்க்கை முழுவதும் குழந்தைத் தன்மையோடு ஆதரவற்றும் இருப்பதன்மூலம் அல்லது ஒழுக்க நீரைகளையோ அல்லது சட்டங்களையோ தீவிரமாகச் சிதம்ப்பதன் மூலம் வெல்ல முடியாத ஒருவகைத் தன் முனைப்பைக் கண்பிடித்தும் வாழ்கின்ற தன்மையை ஒத்திருக்கிற— து. கவிஞருகள் விளக்கிக் காட்டுவது கலைதானைன்றும் அவன்று சொந்த வாழ்க்கையின் குறைபாடுகளும் போராட்டங்களும் அல்லவன்றும் நாம் எவ்வாறு சந்தேகிக் குடியும்? இவை, அவன் ஒரு கலைஞர் - அதாவது தனது பிறப்புத் தொடர்ச்சி. சாதாரண மனிதனுடையதைக் காட்டிலும் உயர்ந்த பணி ஆற்றுவதற்கு உந்தப்படும் ஒரு மனிதன் - என்றும் உள்ளமையின் வருந்தத்தைக் குடியுள்ளத் தவிர வேறு எனவேயுமல்ல. ஒரு தனி ஆற்றல் என்பது, ஒரு குறிப்பிட்ட திசைநோக்கிக் கொடுத்தும் தன்மொற்றவின் செலவிடும் அதன் விளைவான் மற்றொரு பக்கத்தின் இழப்புமதான்.

தன்படைப்பு பெற்றெடுக்கப்பட்டுத் தன்னோடு வளர்ந்து முதிர்ச்சி பெறுகிறது என்று கவிஞர் அறிந்திருக்கிறானா அல்லது கவிஞர் சிந்தனையைக் கையாள்ளுது தன்மைகளிலிருந்து அதை தயார்க்கிறானா என்பதற்குகிடையே எந்த வேறுபாடும் இல்லை. பொருள்பற்றிய அவன்று எள்ளும், ஒரு குழந்தை தாயினும் பெரிதாக வளர்ந்து விடுவது போல அவன்று சொந்தப் படைப்பு, அவளைக் காட்டிலும் பெரிதாக வளர்ந்து விடுகிறது என்ற உள்ளமையை, மாற்றவிடுவதற்கால், படைப்புச் செயல்முறை பெண்ணமையிலும் கொண்டது. மற்றும் படைப்பு ஆனது நினைவிலி மன ஆழங்காகிலிருந்து - தாய்மார்களின் உலகிலிருந்து என்ற கூட நாம் சொல்லாம் - உதிகின்றது. படைப்பாற்றல் மொதிக்கம் பெறுகின்ற பொதல்வாய், மனித வாழ்க்கையாளர்து கூட விருப்பு வெக்கத்தான்றி நினைவிலி மனத்தால் ஆட்கொள்ளப்பட்டு விடுவதைக்கப்படுகிறது. மற்றும் நிகழ்ச்சிகளை வெறுமீன் பார்த்துக்கொண்டு இருக்கும் பரிதாபமான பராவையாளராக அன்றி வேற்றான்றும் இல்லாததானிய பிரக்கூறு நிலைத் தன்மைப்பாளர்து ஒரு அடிநிலை வெள்ள வெக்கத்தால் இழுத்துச் செலவப்படுகிறது. ஒருவாகிவிரும் படைப்பாளர்து, கவிஞரின் தலைவிதி ஆகும் அப்படைப்பு அவன்று மனத்தை வளர்ச்சியை முடிவுசெய்கிறது. டேப் ஸிபாஸ்டெப் படைக்கவில்லை, ஆளால் “ஸிபாஸ்ட்”-தான் எதேயெப்படைக்கிறான். ஸிபாஸ்ட் என்பது ஒரு குறிப்புத் தவிர வேறு என்று? இதன்மூலம், நான், மிகவும் பழக்கப்பட்ட ஒள்ளைச் சட்டிக்காட்டும் ஒரு ஒருவகைத்தைச் சொல்லவில்லை. ஆளால், தெளிவாகத் தெரியாத ஆயினும் ஆழந்த உயிரோட்டம் கொண்ட ஏதோ ஒள்ளைச் சட்டிக்காட்டும் ஒருவார்த்தை விளக்கத்தைச் சொல்லின்றேன். இங்கு, ஒவ்வொரு ஜெர்மானியன்று மனத்தினுள்ளும் உயிரோட்டமாக இழுந்து நின்று, கேட்கின்ற உதவியால் பிறப்பு எடுத்துள்ள ஏதோ ஒன்று அது. ஒரு ஜெர்மானியன்றைத் தவிர வேறு ஒருவார் “ஸிபாஸ்ட்”-நாடக் காலத்தில் தொல்யம்பாய்வடியும் என்று அழைத்த அந்த ஜெர்மானருடு (Jacob Burch Hard) ஒரு காலத்தில் தொல்யம்பாய்வடியும் என்று அழைத்த அந்த ஜெர்மானியன் ஆளாலில் - மாலுடத்து வெத்தியன் அல்லது ஆசிரியனின் உருவம் எதிரொலிக்கும் ஏதோ ஒள்ளை மீது இசையை வாசித்துக் கொள்கிட்டிருக்கின்றன. அறிவாளியின், பாதுகாவலரின் அல்லது மீட்பவளின் தொள்மை உருவம், நாள்கிர உதயம் தொடர்ச்சிய காலத்திலிருந்து, மனிதனின் நினைவிலி மனத்தில் புதைந்து செயல்ந்துக் கிடக்கிறது. காலங்கள் ஒன்றுக்கொண்டு தொடர்ச்சியும் போய் மனிதசமுதாயமாக்குப்படும் வரை தனிமனிதர்களின் களைகளிலோ அல்லது கலைப்படைப்புக்களிலோ தோண்றுவதற்கில்லை. நன்று வாழ்க்கை ஒருஓர் தன்மையாலோ அல்லது தவறான மன்மானமையாலோ விளக்கம் பெறுகின்றபோது, அவை கறுக்கப்படுகின்றன - ‘இயல்பாகலே’ என்றும் கூடச் சொல்லப்படும் - மற்றும், மக்களின் கணவரியும், கலைஞர்கள் மற்றும் தீர்க்கதறிகளின் புலன் காட்சிகளிலும் வெளிப்பட்டுத் தோண்றுகின்றன. இதன்மூலம், காலட்டத்தினுடைய மனச்சமச்சீரிலையை மீண்டும் உருவாக்குகின்றன.

இவ்வாறு, கவிஞரின் படைப்பு, அவன் வாழும் சமாயத்தின் ஆளுமிகத் தேவையை நிறைவேற்ற முன் வருகிறது. மற்றும் இந்தக் காரணத்துக்காகவே, அவன்து தனிப்பட்ட தலைவிதியைக் காட்டிலும் மேலாளதாக அவனுகு அர்த்தமாகிறது. தன் படைப்புக்கு இன்றியமையாத நிலையில்தான் ஒரு கருவியாகி விடுவதால், அவன் அதற்கு பணியாளாகி விடுகிறான். அதனால், அவனை நமக்காகத் தனது படைப்பை விளக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு எந்த அவசியமும் இல்லை. அவன் தன்னுள் அடங்கிக் கிடந்த ஒன்றுக்கு வடிவம் தரும் மிகச்சிறந்த பணியைச் செய்துள்ளான். அதனை விளக்கிக் கொள்ளும் பணியை மற்றவர்களுக்கும் எதிர்காலத்துக்கும் விட்டுவிட வேண்டும்.

ஒரு பெரிய கலைப்படைப்பானது ஒரு கனவு போன்று அது புறத்தே எவ்வளவு தெளிவுபெற்றதாயத் தோன்றினாலும், அது தன்னைத் தானேவிளக்கிப் பேசுவதில்லை. மேலும் எப்போதும் முரண்பாடற் நிலையில் இருந்தது இல்லை. ஒரு கனவானது, "நீசெய்ய வேண்டும்" என்று கட்டளையிடுவதோ அல்லது "இது தான் உண்மை" என்று கூறுவதோ கிடையாது. அது, ஏறக்குறைய, இயற்கை ஒரு செடியை வளர்க் கொட்டுகிறதோ. அதேபோன்ற நிலையில் ஒருபடிமத்தைப்படைக்கிறது. நாம் அதைப்பற்றிய நமது சொந்த முடிவுகளை சொகித்துக்கொள்ள வேண்டும். ஒரு மனிதருக்கு ஒரு பேய்க்கனவு தோன்றினால், ஒன்று அவர் மிகவும் பயந்து போயிருப்பார். அல்லது அவர் அதிலிருந்து மிகவும் விலக்கப்பட்டிருப்பார் என்று பொருள்படும் அவர் ஒரு கிழ்ச்சு விவேகியைப் பற்றிக் கனவு கண்டாரென்றால், அவர் மிகவும் போதனை செய்யும் தன்மை கொண்டவராக இருப்பார். மேலும், ஒரு ஆசிரியர் தேவைப்படும் தழுவுக்கு முன்வரக்கூடியவராக இருக்கிறார் என்று அக்கனவு பொருள்படும். நூட்பமான ஒருமுறையில், நாம் கலைப்படைப்பு கலைஞர் மீது செயல்பட்ட வகையிலேயே நம் மீதும் செயல்பட வைக்குமிடபோது நாம் பார்த்தோமானால், மேற்குறித்த இரண்டு அர்த்தங்களும் மிக நூட்பமான வகையில் ஒரு பொருளை நோக்கியே வருவதை உணர முடியும். அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள, அது அக்கவிருட்னை எவ்வாறு வடிவமைப்புச் செய்ததோ அது போலவே நம்மையும் அது வடிவமைக்க அனுமதித்தல் வேண்டும். அப்பொழுது நாம் அவனுத் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும் : அவன், பிரக்ஞர் நிலையின் அடித்தளத்தில், ஒதுக்கப்பட்ட நிலையில் அதன் நிலையந்த குறைபாடுகளுடன் கிடைக்கும் கூட்டுமனிலையின் இதம் தரும். காப்பாற்றும் ஆற்றல்களைப் பெற்றுள்ளான் என்பதை நாம் காண்கிறோம். எல்லா மனிதர்களும் கிடத்தப்பட்டிருக்கும், மனித இருப்பு நிலைகள் அனைத்தின் பொது அடிநாதத்தைத் தெரிவிக்க, மனிதனுது உணர்ச்சி மற்றும் முயற்சியை ஒட்டுமொத்த மானுட இனித்துக்குத் தெரிவிக்க அனுமதிக்க, வாழ்க்கையின் வடிவம் உருவாக்கப்பட, எல்லா மனிதர்களும் கிடத்தப்பட்டிருக்கும் கருப்பையைத் துளைத்திருக்கிறான் என்பதை நாம் காண்கிறோம்.

கலைப்படைப்பு மற்றும் கலையின் பயன்பாட்டிற்குப் பொருத்தம் ஆகியவற்றின் ரகசியமானது, "பங்கேற்புப்பயைக்கத்தில் துழல்" (PARTICIPATION MYSTIGE) - அதாவது வாழ்வது மானுடடனை தவிரத் தனிமனிதனைல்லான் என்ற தனி ஒரு மனிதனின் இன்பமோ துன்பமோ கணக்கில் கொள்ளப்படாது மனித இருத்தல் நிலை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்ற நிலையில் அமைந்த, அனுபவ நிலைக்குத் திரும்புகையிலேயே காண முடியும். எனவேதான், ஒவ்வொரு மாபெரும் கலைப்படைப்பும் புறநிலைப் பட்டது. மற்றும் தற்சாரபற்றது. ஆனால், இத்தகுதிகளுக்கு எவ்வகையிலும் குறைப்பாமல், அப்படைப்பு நம் ஒவ்வொருவரையும், அனைவரையும் ஆழமாக உணர்ச்சிசெய்யப்படுத்துகிறது. மேலும், இதனால்தான் -, கவிஞர்களுது சொந்த வாழ்க்கை, கலைப்படைப்புக்கு இன்றியமையாதது எனக் கொள்ளப்பட முடியாது - ஆனால் அது, பெரும்பாலும் தன்னுடைய படைப்புபணிக்கு உதவியாகவே அல்லது தடையாகவே அமையலாம். அவன், ஒரு ஃபிலிஸ்டின் போலி நெறிமுறையிலோ, ஒரு நல்ல குடிமகனின் நேர்மை வழியிலோ வாழ்வாம், அவனுது சொந்த வாழ்க்கைப் பணி தவிர்க்க முடியாததாகவும் ஆர்வமுட்டக் கூடியதாகவும் அமையலாம்; ஆனால் அது அவனுள் இருக்கும் அந்தக் கவிஞர்கள் எந்த வகையிலும் விளக்காது.

தமிழில்.தெ. கல்யாணசுந்தரம்

சிறுகதை

நிகில் வரைந்த இலை

ஜே. ஆர்.ஆர். டோல்கின்

J.R.R. TOLKIEN

நவீன இலக்கிய உலகை அதிகம் மாத்தவர்களில் போஸ்கிள்கிள் மூக்கியமானவர். இன்றைய ஸ்பேண்டஸ் இலக்கியத்தில் மகத்தான சீகமரக்க் கருதப்படும் இவர், இருபதாம் நாற்றாண்டில் ஒரு இதிகாசத்தையே உருவாக்கியுள்ளார். சயன்ஸ்லிங்மிக்ஸுன் எழுத்தாளர்களை அதிகம் பாதித்து சயன்ஸ் ஸ்பேண்டஸ் என்கிற தனி இலக்கிய வகையையும் உருவாக்கிய இவரது எழுத்தில் மொழியியல் தீற்றும் கற்பனை ஆற்றலும் காணக்கிடக் கிறது. இவரை அடிக்காரித்து வருகின்ற 'மிராக்ஸ் லோர்' கைதூக்க் கீன்று புற்றிச்சாக வருவதைக் காணலாம்.

பழங்கால ஆங்கில இலக்கியத்திலும், மொழியிலிலும் சப்பட்டு கல்வித்தறையில் பேராசிரி யாரா விளக்கிய இவர் படைப்பிளக்கியத்தில் புத்தால் ஒரு தனி மிரபஞ்சத்தையேபுளைந்தவர், 'மிட்டிஸ் எர்த்' எனும் மத்தீர் பூசியில் குன்று யுகங்களில் நடந்த கைதகையைத்தாம் வாழ்ந்தான் பூசுவும் புளைந்த ஏராளமான விஷயங்களை சீட்டுச் சென்றுள்ளார். முதல் இரண்டு யுகங்களில் நடந்தவை THE SILMARILLION என்ற புத்தக மாவையும், மத்தீர்பூசியின் பலதிதாதி வரலாறுகளாகவும், அவர் மறைந்த மின் கீவளின்நுத்தான். தொடர்கள்னராம் யகத்தில் நடந்த கைதப்பதுத்தோனே அவசது புகழியற்ற தேவை THE HOBBIT/ THE LORD OF THE RINGS என்ற இந்நாவல்கள்.

ஆல்ஸா-க்குப் பிறகு சீறியவர் முதல் பெரியவர் வரை படிக்கக் கூடியதாக இருப்பதில் முதலிடம் பிற்றும் 'ஹாபிட்' என் நாயகனான பில்போ, அமரத்துவம் பெற்ற கூடாபாத்திரமாக மாறினிட்டான். 'மோதர் அருளன்' நாவலோ முன்று பாகங்களாக விவரித்த பெரியவர்களுக்கான மிரம்மாண்டமான ஃபாண்டஸ் இலக்கியம்.

ஒரு காலத்தில் நிகில் என்றாரு சிறிய மனிதன் இருந்தான். அவனுக்கு ஒரு நெடும் பயணம் போக வேண்டியிருந்தது. அவனோ அதைப் போக விரும்புவில்லை. உள்ளமயில் அந்த நினைப்பெ அவனுக்குப் பிடிக்க வில்லை ஆனால் அதிலிருந்து அவனால் தப்பவும் முடியாது. எப்போதாவது அவன் புறப்பட்ட தீரவேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியும். என்றாலும் அதற்கான ஏற்பாடுகளில் அவன் அவசரம் காட்டினாளில்லை.

நிகில் ஓர் ஓவியன். வெற்றிகரமான ஓவியன் என்று கொல்வதற்கில்லை. செய்வதற்கு அவனுக்கு வேறுபல வேலைகள் இருந்ததும் பாதிக் காரணம். அதில் பெரும்பாலான வேலைகளை அவன் வெறும் இடையூறுகள் என்றே நினைத்தான். ஆனால் அதுகளிலிருந்து விடுபட முடியாதபோது - (அவனுடைய அபிப்பிராயத்தில்) அது அடிக்கடி நிருந்து - அதுணை அவன் திறம்படச் செய்வும் செய்தான். சட்டங்கள் அவனுடைய நாட்டில் கெடுபிடித்தனமானது. வேறுபிற இடையூறுகளும் உண்டு. சிலசமயம் அவன் கம்மாவே விருந்துவிடுவான். ஒன்றுமே செய்கிறதில்லை. சிலசமயம் அவன் ஒருவகையில் இளகிய மனம் உடையவனாவிடுவான். எப்படிப்பட்ட இளகிய மனம் என்றால், அது அவனை ஒரு காரியத்தில் விரகுவதைவிட அவனை அடிக்கடி சுக்கடத்துக் கூள்ளக்கூவிடுகிறுக். அதோடு அவனை முன்குவதி விருத்தான கொப்படுவதிலிருந்தோ (பெரும்பாலும் தொகுத்தானே) தூக்காகப்பதிலிருந்தோ தட்டுகிறதும் இல்லை. அப்படியிருந்தும் அது அவனை அவனுடைய அன்டை வீட்டுக்காரருக்கான தனிப்பட்ட வேலைகளில் கொள்ள நிறுத்தியது. அன்டை வீட்டுக்காரர் திருவாளர் பரிசு ஒரு நொடியக்கால மனிதர். அவருக்கு மட்டுமல்லாமல், நிகில் அவனுடைய தொலைவிலிருந்து வருகிறவர் களுக்கும். அவர்கள் கேட்டுக்கொண்டால், உதவியிருக்கிறான். கூடவே அவனுடைய அவன் தன் பயணத்தையும் நினைத்துக் கொள்வான். சிலசமாள்களை ஏனோதானோவென்று மூட்டைக்கட்டத் தொடங்கு வான். அப்படிப்பட்ட நேரங்களில் அவன் பெரும் பாலும் ஓவியம் தீட்டுகிறதில்லை.

அவன் நிறையப் படங்களைக் கையில் வைத்திருந்தான். அதுகளில் மிகுதியும் அவனுடைய திறமைக்குப் பெரியதும் பெராசைத்தனமான துமாகும். அவன் மரங்களைக் காட்டிலும் இலைகளைத் திறம்பத் தீட்டுகிற வகையான ஒரு ஓவியன். ஓர் ஒற்றை இலையில், அதன் வடிவத்தையும் மினுமினுப்

பொய்ம் அதன் விளிம்புகளில் பணித்துளிகளின் பளபளப்பொய்ம் பிடிக்க முயன்று அதில் அதிக நேரத்தைச் செலவிடும் புக்குமானான். இருந்தும் அவன் ஒரு முழு மரத்தை, அதன் எல்லா இலைகளையும் அதே பாணியில் ஆளால் வேறு பிரித்துத் தீட்ட விரும்பினான்.

ஒரே ஒரு படம், குறிப்பாக, அவனை இடர்ப்படுத்தியது, காற்றில் சிக்கின ஒரு இலையில் அது தொடங்கியது. பிறகு ஒரு மரமாக மாறியது. மரம் வளரத் தொடங்கியது. என்னற்ற கிளைகளைப் பரப்பியது. அந்புதமான வேர்களைத் தூருத்தியது. அதன் கொம்புகளில் விநோதமான பறவைகள் வந்து தங்கியது. அதுகளைக் கவனிக்க வேண்டியிருந்தது. பிறகு அந்த மரத்தைச் சுற்றியும் அதற்குப் பின்பும் அதன் இலைகளுக்கும் கிளைகளுக்கும் இடைப்பட்ட இடைவெளிகளுக்கு இடையீல் கூடியும் ஒருநிலவெளி விரியத் தொடங்கியது. அந்த நிலவெளியில் நடைபோடும் ஒரு கானகமும் பனி முகடிட்ட மலைகளும் தெளியத் தொடங்கியது. நிகில் தன்னுடைய பிற படங்களில் ஆர்வத்தை இழந்தான். அல்லது அதுகளை எடுத்து அவனுடைய அந்த மாபெரும் படத்தின் விளிம்புகளோடு வைத்து வைத்தான். விரைவிலேயே அந்தப் படச்சிலை அவன் ஒரு ஏணியைத் தேவைப்படுகிற அளவுக்குப் பெரிதாக வாராந்துவிட்டது. இங்கே ஒரு தாடுதலை இடுவதும் அங்கே ஒரு படுத்தலை அழிப்பதுமாக அவன் அந்த ஏணியில் மேலும் குழுமாக சூடிக்கொண்டிருந்தான். ஆட்கள் அவனைத் தேடி வருகையில், அவன் தன் மேசையில் உள்ள பென்சில்களை நோன்டிட்கொண்டிருந்தாலும், இணக்கமாக இருப்பது போலத் தோன்றுவான். அவர்கள் சொல்லுவதைச் செயிமடிப்பான். ஆளால் அதற்கடியில் அவன் தன் படச்சிலையைப் பற்றித்தான் என்றெருமும் நினைத்துக் கொண்டிருப்பான். அச்சிலை (முன்பு உருளைக்கிழங்குகள் பயிரிடப்பட்ட) ரதாட்டத்தில் அதற்கென்று கட்டப்பட்ட ஒரு கூடாரத்தில் இருந்தது.

அவனால் தன் இளக்கிய மனதை விட்டுத் தர முடியவில்லை. “இன்னும் மனவலிமை உடையவனாக நாம் இருந்தாக் கேள்வும்” என்று சிலசமயம் அவன் தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். அதற்கு அர்த்தம் மற்றவர்களுடைய தொந்தரவுகள் தன்னைச் சங்கடப்படுத்தக் கூடாது என்பதுதான். ஆளால் ஒரு நீண்ட காலம் அவன் பெரிதாக ஒன்றும் தொந்தரவிக்கப்படவில்லை. “எப்படியும் இந்த ஒரு படத்தை, என் உள்ளமையான படத்தை, அந்த என் துரியமான பயணத்திலிருந்து நான் போக நேர்வதற்கு முன் முடித்துவிடுவேன்” என்று அவன் சொல்லிக்கொள்ளப்படன். இருந்தாலும் தன் குறிப்பாட்டை நிரந்தரமாகத் தன்னிப்போடத் தன்னால் முடியாது என்பதையும் அவன் காண்ததொடங்கினான். இந்தப்படம் இதற்கு மேலும் வளர்வதைத் தடுத்தாக வேண்டும். இதை முடித்தாக வேண்டும்.

ஒருநாள் நிகில் தன் படத்தைச் சுற்று எட்ட நின்று வழக்கத்துக்கு மாறான அக்கறையோடும் ஒட்டுதலைற்றும் நோட்டமிட்டான். அதைப்பற்றி என்ன நினைத்தான் என்று அவனால் ஒரு முடிவுக்கும் வரசூடியவில்லை. என்ன நினைப்பது என்று சொல்லித்தர யாராவது ஒரு நன்பனிருந்தால்... என்று ஆசைப்பட்டான். உள்ளமையில் அது அவனுக்கு முழுமையான திருப்தியைத் தராததுபோல இருந்தது. இருந்தும் அது மிக அழகாக, உலகத்தின் ஒரே அழகங்களுமாக இருந்தது. அந்தக் கணத்தில் அவன் என்ன விரும்பினான் என்றால், அந்த அறைகளுன் தானே நுழைந்துவந்து அவன் முழுவில்தட்டி (அப்பழக்கற்ற நேரமையோடு). “அப்பரமி நீ என்ன காட்ட வருவதையாக என்பதை என்னால் துவில்லியமாகக் காலம் முடிகிறது. தொடரந்து செய். வேறு எதைப்பற்றியும் கவலைப்படாதே உள்குக்குரு பொது சுதாங்கை விடைக்க ஏற்பாடு வென்னுடோம். நீ கவலைப்பட வேண்டியில்லை” என்று சொல்லுவேண்டும் என்று விரும்பினான்.

ஒரு பொது உதவித் தொகையும் இருக்கவில்லை. ஆளால் ஒன்று மட்டும் அவனுக்குப் புலப்பட்டது. அந்தப் படத்தை அப்போதிருந்த அளவுக்காவது முடித்தெடுக்க, ஓர் சடைபாடு ஓர் உழைப்பு குறுக்கிடற்ற கடினமான ஓர் உழைப்பு அவசியம் என்று புலப்பட்டது. அவன் தன் சட்டைக்கைகளைச் சுருட்டிவிடுக்கொண்டு அதில் சடுபடுமுயன்றான். வேறு விஷயங்களைப் பற்றிக் கவலைப்படக்கூடாது என்று பல நாட்கள் முயன்று பார்த்தான். ஆளால் கைமியிய ஒருபாடு குறுக்கிடுகள் வந்தற்றது. அவனுடைய வீட்டில் ஒன்றும் சரியாகப் போகவில்லை. அவன் நகரத்துக்குப்போய் ஒரு வாய்தாவைக் கவனிக்க வேண்டி வந்தது. ஒரு தொலைதூர நண்பன் முடியாமல் படுத்துவிட்டான். திரு, பரிசு கவட்டுவலியால் கிடத்தப்பட்டிருந்தார். பார்வையாளர்கள் வந்தவனானார்கள். அது வசந்த காலம் நாட்டுப்பற்றத்தில் அவர்கள் ஒரு இலவசத் தேநீர் விருந்தை விரும்பினார்கள். நிகில் நகரத்தைவிட்டு எட்டத்திலிருந்த ஒரு

அழகான சிறிய வீட்டில் வசித்து வந்தான். அவன் அவர்களை உள்ளுக்குள் சபித்தான். ஆனால் கழிந்த காலத்தில், நகரத்தில், கடைகளுக்குப்போய் அறிமுகப்பட்டவர்களோடு தேநீர் அருந்துவது ஒரு குறுக்கிடு அல்ல என்று அவன் நினைத்திருந்த சமயம், அவனே அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததை அவனால் மறுக்கமுடியவில்லை. அவன் தன் இருதயத்தைத் திட்பட்டுத்திக்கொள்ள முயன்றான். ஆனால் அது வெற்றிபெறவில்லை. அவனால் 'இல்லை' சொல்லமுடியாத பல விஷயங்கள் இருந்தது. அவன் அதுகளைக் கடமை என்று நினைத்தானோ இல்லையோ, அவன் நினைப்பு என்னவாக இருந்தாலும் செய்தே தீரவேண்டிய சில விஷயங்களும் இருந்தது. அவனுடைய பார்வையாளர்களில் சிலர் அவனுடைய தோட்டம் கவனிக்கப்படாமல் சிடக்கிறது என்றும் ஒரு ஆய்வாளரை அவன் எதிர்கொள்ள வேண்டுவரும் என்றும் கோடி காட்டினார்கள். மிக சிலருக்குத்தான் அவனுடைய படத்தைப் பற்றித் தெரிந்திருந்தது. ஆனால் அப்படி அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் அதனால் ஒன்றும் ஆகப்போகிறதில்லை. அதைப் பொருட்படுத்தப்பட்டத்க்கதாக அவர்கள் நினைத்திருப்பார்களா என்பதுகூடச் சந்தேகமதான். அதில் சில நல்ல பகுதிகள் இருக்கலாம். ஆனால் அது ஒரு மிக நல்ல படம் இல்லையென்றுதான் சொல்லப்பட வேண்டும். அந்த மரம் எப்படிப் பார்த்தாலும் விசித்திரமானது. தனித் தன்மையுடையது. ஒர் எளிய முட்டாள் மனிதனாக இருந்த போதிலும் நிகிலும் அந்த மரத்தைப் போலதான்.

போகப்போக, நிகிலுக்கு நேரம் அருமையாகிவிட்டது. எட்டத்தே, நகரத்தில். அவனுக்கு அறிமுகமானவர்கள் அந்தச் சிறிய மனிதனுக்கு ஒர் இடர்ப்பாடான பயணம் போக வேண்டியிருக்கிறது என்று நினைக்கத் தொடங்கினார்கள். அதில் சிலர், அப்படி அவன் எவ்வளவு காலமதான் தன் புறப்பாட்டைத் தள்ளிப்போட முடியும் என்றும் கணிக்கத் தொடங்கினார்கள். அவன் வீட்டையார் எடுத்துக் கொள்வார்கள்? அவன் தோட்டம் நன்றாகப் பராமரிக்கப்படுமா? என்றெல்லாம் வியந்தார்கள்.

சரமம் கார்ந்துகாக இலவசியுதிர்காலம் வந்தது. அந்தச் சிறிய மனிதன் தன் கூடாரத்திலிருந்தான். அவன் ஏன்றெல்லாம் ஏறி, மரத்தினிலிலையடர்ந்த ஒரு கிளைக்கு இலவசமாக, அவன் அப்போதுதான் காண நேர்ந்த ஒரு பனிமலை முடியின்மேல், மேற்குகிற தூயினின் போக்குவெயிலைப் பிடிக்க முயன்று கொண்டிருந்தான். தான் சீக்கிரமே புறப்பட வேண்டியிருக்கும் என்று அவன் அறிந்திருந்தான். ஒருவேளை அது அடுத்த ஆண்டுத் தொடக்கத்திலாயிருக்கலாம். அவனால் அதற்குள் அந்தப் படத்தை ஏறக்குறைய ஏதோ ஒரளவுக்குத்தான் முடிக்க முடியும். சில மூலைகள் இருந்தது. அங்கெல்லாம் தான் எதை விரும்பினாம் என்று கோடிகாட்டுவதைவிட அதிகமாகச் செய்வதற்கொன்றும் நேரமிருக்காது.

கதவில் ஒரு பொடுக்கொடுக்கொடுக்காரம், அவன் உரத்துச் சொல்லிவிட்டு இருங்கினான். தன் நூரிக்கையை நிமிண்டிக்கொள்ள டு தரையில் அவன் நின்றான். வந்தது அவனுடைய அண்டைவீட்டுக்காரர் திரு. பரிசு. அவனுடைய ஒரே உள்ளமையான அண்டைவீட்டுக்காரர் மற்றவர்களெல்லாம் மிகத் தொலைவில் விதிதார்கள். அப்படியிருந்தும் அவனுக்கு அந்த மனிதரை அதிகம் பிடிக்கவில்லை. பாதிக் காரணம் அவர் அடிக்கடி இடர்ப்பட்டுக் கொள்ள உதவப்படவேண்டியவராக இருந்தார். மீதிக் காரணம் அவர் ஒரியத்தில் அக்கறை காட்டுவதே இல்லை. ஆனால் தோட்ட வேலைகளில் கருத்தாக இருந்தார். பரிசு நிகிலுனுடைய தோட்டத்தைப் பார்க்கிறபோது (அது அடிக்கடி நேர்ந்தது) அவர் அதில் பெரும்பாலும் களைகளைத்தான் பார்த்தார். நிகிலுனுடையப்படத்தைப் பார்க்கிறபோது (அது நிகிலுவது அப்புவம்) அதில் அவர் பச்சை சாம்பல் திட்டுகளையும் கறுப்புக்கோடுகளையும் பார்த்தார். அவருக்கு அது முட்டாள்தத்தனமைத் தோன்றியது. அவர் களைகளைப்பறிக் குறிப்பிடுவதற்குத் தயங்குவதில்லை (அது ஒர் அண்டைவீட்டுக்காரரனுடையகடமை) ஆனால் படங்களைப் பற்றிக் கருத்துக்கூறுவதிலிருந்து தவிர்த்துக்கொள்டார். அதுதான் கணிவானது என்று அவர் கருதினார். ஆனால் அது போதுமானில்லை என்று அவர் அறிந்திருக்கவில்லை. களையெடுக்க உதவியிருந்தால் (ஒருவேளை படத்துக்காக மௌசியிருந்தால்) நன்றாக இருந்திருக்கும்.

"நல்லது, பரிசு, என்ன சமாச்சாரமா?" நிகில் கேட்டான். "நான் உணக்கு இடையூறாக இருக்கவேண்டியிருக்கிறது, எனக்குத்தெரியும்" பரிசு சொன்னார் (படத்தின் மேலொரு நோட்டம் இல்லாமல்) "நீ அலுவலாயிருக்கிறாய், சரிதானே?"

தானே அதுபோலச் சொல்லவேண்டும் என்று நிகில் கருதினான். ஆனால் ஏற்கெனவே

அந்த வாய்ப்பை இழந்தவிட்டான். அவன் சொன்னதெல்லாம்: “ஆமாம்”.

“ஆனால் எனக்கு வேறொருவரும் இல்லை. பரிசு சொன்னார். “ஆமாமாம்”, நிகில் ஒரு பெருமூச்சோடு சொன்னான். ஒரு தனிப்பட்ட அபிப்பிராயமான பெருமூச்சுக்களில் ஓன்று. ஆனால் சத்தம் வராமல் வெளிவிடப்படுகிற ஓன்றல்ல. “உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?”

“என் மனைவி சில நாட்களாகவே முடியாமல் கிடக்கிறாள். எனக்குக் கவலையாக இருக்கிறது. பரிசு சொன்னார். “காற்று என் கூரையிலிருந்து பாதிக்குமேல் ஒடுக்களை ஷதித்தள்ளிவிட்டது. படுக்கையறைகளுள் தள்ளீர் பொத்துக்கொண்டு ஊற்றுகிறது. ஒரு டாக்டரைப் பிடிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். வீடுகட்டித் தருபவர்களையும்தான். வந்து சேர்த்தான் அவர்கள் அதிக நாள்களேடுத்துக் கொள்கிறார்கள். உண்ணிடம் ஏதாவது மரமும் படச்செலவுகின்தக்குமையினால் என்று அதிகமிகிறேன். தெத்து ஒன்றின்று நாட்களுக்குள்ளேய் போர்த்திக்கொள்ளத்தான்.” அப்போது அந்தப் படத்தை அவர் பார்க்கத் தவறவில்லை.

“பிரியமாளனவரே”, நிகில் சொன்னான். “கட்டகாலம் உங்களுக்கு. உங்கள் மனைவிக்கு வெறும் தடும்ததான் வேறொன்றும் இருக்காதென்று நினைக்கிறேன். இந்தா இப்போதே வருகிறேன். நோயாளியைக் கீழே கொண்டுவருவதற்கு உதவுகிறேன்”.

“நன்றி. மிகக் கந்தான். பரிசு தனிவாகச் சொன்னார். “ஆனால் அது ஒன்றும் தடுமென் இல்லை. காய்ச்சல். வெறும் தடுமென்கு நான் உண்ணைத் தொந்தரவு பண்ணியிருக்கமாட்டேன். அப்புறம் என் மனைவி ஏற்கெனவே கீழ்விட்டில்தான் கிடக்கிறாள். இந்த என் காலை வைத்துக்கொண்டு என்னால் மேலேயும் கீழேயும் போய்வர முடியாது. ஆனால் நீயோ வேலையாய் இருக்கிறாய். உண்ணைத் தொந்தரவு பண்ணியியதற்கு மன்னித்துவிடு. என் நிலைமையைப் பார்த்துவிட்டு நீ ஒரு டாக்டரைத் தேடிப்போக நேரம் ஒதுக்குவாய். அதோடு எனக்குக் கொடுக்கிறதற்கு உண்ணிடம் படச்செலவை ஓன்றும் இல்லையென்றால் ஒரு கட்டுமானக் காரணமையுக்கொண்டுவருவாய் என்று நம்பிவிட்டேன்.”

“செய்யலாந்தான். நிகில் சொன்னான். மற்றவர் தத்தைகள் அவன் நெஞ்சுக்குள் நின்றது. அவனுடைய நெஞ்சம் அப்போது உணர்சியற்று வெறும்பேன் மென்றையாகத்தான் இருந்தது. “நீங்கள் உண்ணமையிலேயே கவலைப்பட்டுகிறீர்கள் என்றால் நான் போகிறேன்.”

“நான் கவலைப்படத்தான் செய்கிறேன். அதிகம் கவலைப்பட்டுகிறேன். நான் நொண்டியாக இல்லாமலிருந்திருக்க வேண்டும்”, பரிசு சொன்னார்.

ஆகவே நிகில்போகவேண்டியிருந்தது. இல்லாவிட்டால் நன்றாக இருக்காது பாருங்கள். பரிசுத் துவாய்வை அன்றைவீட்டுக்காரர்.

மற்றெல்லாரும் நல்வாரம். நிகில் ஒரு சைக்கிள் வைத்திருந்தான். பரிசிடம் அதுவும் இல்லை. மேலும் அவருக்கு ஒட்டவும் தெரியாது. பரிசுக்கு ஒரு காஸ்வேறு நொண்டி. மெய்யாலும் நொண்டிக்கால். அது அவருக்கு அதிக வேதனையையும் கொடுத்து. அதையும் நினைத்துப் பார்க்கவேண்டும். அதோடு அவருடைய புண்பட்ட முகபாவத்தையும் முனக்கற்குரலையும்தான். நிகிலுக்கு ஒரு படம் இருந்தது உண்ணமைதான். அதை முடிக்கநேரமும் குறைவாகவே இருந்தது. ஆனால் அதை நிகில் அல்ல பரிசுத்தான் உணர்ந்திருக்க வேண்டும். பரிசுத் தன்னவோ படங்களை உணர்ந்ததே இல்லை. நிகிலால் அவரை மாற்றவே முடியாது. “தொடையைட்டும்”, சைக்கிளை விட்டிருந்குகியில் பகல்வெளிச்சம் மங்கிக் கொண்டிருந்தது.

“இன்னைக்கு இனிமேல் நமக்கு வேலையில்லை. ”நிகில் என்னினான். அதோடு அவன் சைக்கிளை மிதித்துக் கொண் டிருந்த நேரமெல்லாம் அவன் தனக்குத்தானே துளுநரைத்துக்கொண்டோ அல்லது வசந்தத்தில்தான் முதன்முதல் கற்பனை செய்திருந்தபடி மௌலிகில் அதையுடுத்திருந்த இலைச் சிதற்களில் தன் தூரிகை ஒட்டத்தைக் கற்பனை செய்துகொண்டோதான் இருந்தான். அவனுடைய விரல்கள் சைக்கிள் பாரில் இருக்கியது. இப்போது அவன் கூடாரத்தை விட்டு வெளியே இருக்கிறான். அந்த மனைகளின் தொலைதொற்றத்தைச் சட்டமிழும் அந்தப் பாரங்களுக்கும் சிதறவை எப்படிக் கொண்டு வருவதென்று அவன் துல்லியமாகக் கண்டான். ஆனால் அவன் இதயத்தில் ஒருமுங்கல் உணர்வை. அதாவது அதை முயன்றுபார்க்கக்கூடிய வாய்ப்பையே பெறுமாட்டோமோ என்கிற அச்சத்தைக் கொண்டிருந்தான்.

நிகில் டாக்டரைக் கண்டுபிடித்ததான். கட்டுமானக்காரரின் அலுவலகத்தில் ஒரு குறிப்பையும் விட்டுவைத்தான். அலுவலகம் சீதாத்தப்பட்டிருந்தது. கட்டுமானக்காரர் தன் வீட்டுக்கு கண்ப்பறுகே சென்றுவிட்டார் நிகிலோ தொல் அளவும் நனைந்துவிட்டான். சிஸ்லிட்டுப்போனான். பரிசுக்காக நிகில் செய்ததுபோல்டாக்டர் உடனே

புறப்பட்டுவிடவில்லை. அவர் மறுநாள்தான் வந்தார். அதனும் அவர் வசதியைக் கருதி. அக்கம் பக்கந்து வீடுகளிலும் அவருக்குப் பார்க்கவேண்டிய இரண்டு நோயாளிகள் இருந்தார்கள். நிகில் படுக்கையில் காய்ச்சலாய்க் கிடந்தான். இவைகளின் அற்புத அமைவுகளும் ஈடுபடுத்திய சிளைகளும் அவனுடைய மனதிலும் கூரையிலும் வடிவெடுத்தது. பரிசீலனைகளிலும் கூறுவதற்கு வெறும் தடுமங்தான். அவன் எழுந்துவிட்டான் என்கிற செய்தி அவனுக்கு ஆறுதலாக இல்லை. அவன் தன்முகத்தைச் சுவரைப் பார்க்கத் திருப்பித் தன்னை இவைகளுக்குள் புதைத்துக்கொண்டான்.

படுக்கையிலேயே சிறிதுகாலம் அவன் கிடந்தான். காற்று விசியடித்துக் கொண்டேயிருந்தது. அது பரிசீலனையை கூரையிலிருந்து சிலுவகளையும்தான். அவனுக்கூரை ஒழுகத் தொடர்ச்சியை கட்டுமானங்க்காரன் வருவெயில்லை. நிகில் அதைப்பற்றிக் கவலைப்பட்டவில்லை. ஒன்றிரண்டு நாட்கள்தான். பிறகு அவன் சாப்பாட்டுக்காகத் தவழ்ந்து வெளியேறினான் (நிலைஷுக்கு மனைவி இல்லை). பரிசீல் தலைகாட்டவே இல்லை. மழை அவனுடைய காலுக்குள் போய் அதை நோடித்திருந்தது. அவனுடைய மனைவி தன்னீரைத் துடைத்துத் தன்னாலும்தில் வேலைவென்கெட்டுக்கொண்டிருந்தான். “அந்த மனிதன் நிகில் கட்டுமானங்க்காரனைக் கூப்பிட மறந்துவிட்டானோ” என்று அவன் வியந்துகொண்டிருந்தான். எனத்தொடர்ச்சியாக உருப்பிட்டாகக் கடன்வாங்க முடியுமென்று பட்டிருந்தால், அவன் பரிசீல, காலிருக்கோ இல்லையோ. பரிசீலியே கூப்பிட்டிருப்பான். ஆனால் அவனுக்குப் படவில்லை. அதனால் நிலைஷும் கவனிப்பாரற்றியும் கிடந்தான்.

ஒருவார் காலம் கழித்து, நிகில் தன் கூடாரத்துக்கு மீண்டும் தன்னாடிப் புறப்பட்டான். ஏனிலில் ஏற்றமுயன்றான். ஆனால் அது அவன் தலையைக் கிறுநிறுப்பித்தது. அவன், உட்கார்ந்து, படத்தை நேர்ட்டு பிட்டான். ஆனால் அள்ளுறவுக்கு அவன் மனைவிக்குள் இல்லை. அவனுக்கொள்ள மனைவியிமானங்களோ இல்லை. ஒரு மண்ணறுப்பாஸ்லையின் தொலைதூரக் காட்சியை அவன் நீட்டியிருக்கக்கூடும். ஆனால் அதற்கள் வாயு இல்லை.

மறுநாள் அவன் சுற்றுத் தேறியுள்ளந்தான். ஏனிலேல் ஏறி திட்டத்தொடர்ச்சிகளான். அவன் மீண்டும் அதற்குள் ஆழத்தொடர்ச்சித்தானிருப்பான். அதற்குள் வந்தது கதவில் ஒரு போக்கொட்டாக்கொட்டாக.

“தொலைந்தது, நிகில் சொன்னான். ஆனால் மரியாதையாக ‘வாங்களேன்’ என்றே சொல்லியிருக்கலாம். ஏனென்றால் எல்லாம் ஒன்றுதான். கதவுதிறந்து. இந்தமுறை மிக உயர்ந்த ஒரு மனிதன் நுழைந்தான் முற்றிலும் அந்தியன்.

“இது ஒரு தனியார் கலைக்கூடம்,” நிகில் சொன்னான். “நான் பணிமுழுகியிருக்கிறேன். போய்விடுக்களன்.”

“நான் வீடுகளின் ஆய்வாளன்.” அந்த மனிதன், நிகில் காணும்படி தன் அடையாள அட்டையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டே சொன்னான்.

“ஓ!”

உங்கள் அன்னடையர் வீடு திருப்திகரமாக இல்லை ஆய்வாளன் சொன்னான்.

“தெரியும்,” நிகில் சொன்னான். “நீண்ட நாட்களுக்கு முன்பே நான் கட்டுமானங்க்காரர்களுக்கு ஒரு குறிப்பை விட்டுவந்தேன். ஆனால் அவர்கள் வருவேயில்லை. அப்புறம் நான் காய்ச்சலாகிவிட்டுள்ளேன்.”

“இருக்கலாம்,” ஆய்வாளன் சொன்னான். “ஆனால் இப்போது நீங்க ஸ் காய்ச்சலாயில்லை.”

“ஆனால் நான் ஒரு கட்டுமானங்க்காரன் இல்லையே. பரிசீல் நகரசபைக்கு ஒரு முறையிட்டு எழுதிக்கொடுத்து அவசரச்சேவை வழியாக உதவி பெற்றிருக்க வேண்டும்.”

“அவர்கள் இங்கே இருக்கிறதைவிட மோசமான இடிபாடுகளில் மூழ்கிப் போயிருக்கிறார்கள். “ஆய்வாளன் சொன்னான்.” தாழ்வரையில் வெள்ளம். நிறையக் குடும்பங்கள் வீடிழந்திருக்கிறது. தெலவாயாளதைவிட அதிகம் செலவிழுத்துவைக்காமல் இருக்க நீங்கள் உங்கள் அன்றை வீட்டுக்காரருக்குத் தற்காலிகஷ்டுகளுக்கு உதவியிருக்கவேண்டும். அதுதான் சட்டம். இங்கே அதற்கான நிறையச் சாமான்கள் இருக்கிறது. படச்சீலை, மரம், நீர்ப்புகாச் சாயம்.”

“எங்கே?” நிகில் எரிச்சலாய்க் கேட்டான்.

“அதோ அங்கே.” ஆய்வாளன் அந்தப் படத்தைச் சுடித்துக்காட்டிச் சொன்னான்.

“ஆ, என்னுடைய படம்” நிகில் அலறினான்.

"ஆமாம் உங்களுடையதுதான்," ஆய்வாளன் சொன்னான். "ஆனால் வீடுகளுக்குத்தான் முதன்மை. அதுதான் சட்டம்."

"ஆனால், என்னால் முடியாது..." நிகிலுனுக்கு மேற்கொண்டு பேசமுடியவில்லை. அந்த நேரம் பார்த்து வேறொரு மனிதன் உள்ளே வந்தான். அவனும் ஆய்வாளனைப் போலவே இருந்தான். கிட்டத்தட்ட அவனுடைய இரட்டை வளர்ந்திருந்தான். முற்றும் கறுப்பாக ஆடை அணிந்திருந்தான்.

"வாருஷ்கள் என்னோடு", வந்தவன் சொன்னான். "நான்தான் டிரைவர்".

நிகில் ஏனியிலிருந்து தடுமாறி விழுந்தான். அவனுடைய காஸ்கல் திரும்புவதை வந்துவிட்டாற்போலத் தோன்றியது. அவன் தலை நீந்தியது உடம்பு சில்லிட்டுவிட்டது.

"டிரைவரா? டிரைவரா?" அவன் குழினான். "தனுடைய டிரைவர்?" "உங்களுடைய உங்கள் வனரடியுடைய..." அந்த மனிதன் சொன்னான். "வனரடி நீண்ட காலத்துக்கு முன்பே ஆர்டர் கொடுக்கப்பட்டது. வந்து விட்டது ஒரு வழியாக. காலத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் பயணத்தை இன்று புறப்படுகிறீர்கள், தெரியுமா?"

"இப்போது என்ன" ஆய்வாளன் கேட்டான். "நீங்கள் போயாக வேண்டும். ஆனால் உங்கள் வேலைகளை முடிக்காமல் விட்டுவிட்டுப்போவது உங்கள் பயணத்தைத் தொடங்க மோசமான வழி. இருந்தாலும் இப்போது இந்தப் படச்சிலையையாவது நாங்கள் சிறிதளவு பயன்படுத்தி கொள்ளலாம்.

"ஓ டியர்," அப்பாவி நிகில் அழைத்தொடங்கிவிட்டான். "அப்புறம் இது... இது முடிக்கப்படக்கூட இல்லை."

"முடிக்கப்படவில்லையா?" டிரைவர் சொன்னான். "சரி, உங்களைப் பொறுத்தமட்டில் அது முடிந்துபோயிற்று, எந்த ரீதியில் பார்த்தாலும்."

போகவேணரடியதாயிற்று, நிகில் போனான், மிக அமைதியாக. டிரைவர் அவனுடைய முடடைகட்டக்கூட நேரம் கொடுக்கவில்லை. அதையெல்லாம் முன்பே செய்திருக்கவேண்டுமென்றான். அவர்கள் தொடர் வனரடியைத் தவறவிடக்கூடும். ஆகவே நிகிலால் முடிந்ததெல்லாம் கூடத்தில் கிடந்த ஒரு சிங்கப்பையைக் கைப்பற்றியதுதான். அதனுல் ஒரு காய்ப்பெட்டியும், அவனுடைய பிடங்களாகவும் ஒரு சிறிய புத்தகமும்தான் இருந்தது. உணவோடு துணியோடு இல்லை. அவர்கள் தொடர்வனரடியைத் தவறாமல் பிடித்துவிட்டார்கள். நிகிலுக்கு களைப்பாகவும் மறக்கமாகவும் வந்தது. அவனை அவனுடைய பெட்டிக்குள் அவர்கள் பொட்டவம்பள்ளியிப்பாது, என்ன நடக்கிறது என்றே அவனுக்குத் தெரியவில்லை அவன் கவலைப்படவும் இல்லை. அவன் எங்கே போயாகவேண்டும் அல்லது எதற்காக என்பதையும் மறந்துவிட்டிருந்தான். தொடர்வனரடி டட்டன்தானே ஓர் இருண்டுக்கைப்பாதையில் ஓடியது.

நிகில் ஒரு பெரிய இருள்படர்ந்த ரயில்நிலையத்தில் விழித்தெழுந்தான். ஒரு சமைதாகி பிளாட்டாரம் நெடுக்கக் கூடிக்கொண்டு போனான். ஆனால் அவன் அந்த இடத்தின் பெயரைக் கூவவில்லை. 'நிகில்! என்று கவனினான்.'

நிகில் அரிபரியாக இரங்கினான். இரங்கியவன் தன் பையைத் தவறவிட்டதை அப்போதுதான் கண்டான். திரும்பினான். ஆனால் தொடர்வனரடி போய்விட்டிருந்தது.

"ஆ, நீங்களேந்தான்!" கமைதாக்கி சொன்னான். "இந்த வழியாத்தான்! என்ன! வகுகேது இல்லையா? நீங்கள் பணியக்கத்துக்குப் போகவேணரடியிருக்கும்."

நிகில் ஏலாமல் உணர்ந்தான். பிளாட்பாரத்தில் மயங்கிலிமுந்தான். அவர்கள் அவனை ஓர் ஆழ்புலன்னில் போட்டுப் பணியைக் கருத்து வழைன்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.

அவனுக்கு அவர்கள் கவனிப்புப் பிடிக்கவேயில்லை. அவர்கள் அவனுக்குக் கொடுத்த மருந்து சூதாகிடந்தது. அவுவலர்களும் சிப்பந்திகளும் நட்பற்றும் உமடிமண்றும் கெடுபிடியாகவும் இருந்தார்கள். அவனை எப்போதாவது வந்து பார்க்கிற ஒரு கணரடிப்பாள டாக்டரைத் தவிர வேறு யாரையும் பார்க்க கிடைக்கிறதில்லை. அது மருத்துவமனையில் என்கிறதைக் காட்டிலும் சிறையிலிருக்கிறதைப் போவிருந்தது. சொன்ன நேரத்தில் கடினமாக உழைக்கவேணரடியிருந்து: குழிதொண்டல், தச்சவேலை, பலகைகளுக்கு வர்ணம் பூக்கல் அதுவும் மொட்டையாக ஒரே வர்ணம். அவன் வெளியே போக அனுமதிக்கப்பட்டவேயில்லை. சன்னல்ளை எல்லாம் உள்நோக்கிய இருந்தது. ஒரே நீட்டிக்கு மனிக்கணக்காக இருட்டில் அவனை அவர்கள் வைத்திருந்தார்கள். "கொஞ்சம் நிந்திப்பதற்கு என்றார்கள். அவன் நேரக் கணக்கிட்டை இமந்துவிட்டான். எதையாவது செய்வதின் அவனுக்கு மிகுஷ்சியிருந்தது என்று தீர்மானிக்க

ஒருபோதும் தான் கேட்டதில்லை என்று நிலில் என்னவோன். அது "மென்மொன் வயனிப்பை" ஒரு வண்டியப் பரிசுப் பொருட்கள் போலவும் அரசு விருந்துபோலவும் ஒவிக்கீசெய்தது. பிறகு சுட்டென்று நிலில் வெட்டிப்போவான். தான் ஒரு மென்மொன் வயனிப்பைக்குக்கூடுபட வேண்டியவன் என்று கேட்க நேர்ந்தது அவனை அழுகி இருட்டுக்குள் நாளைச் செய்தது. தகுதியறிவான் என்று தாலும் பிறகும் அறிந்திருக்கையில். பொது மெத்தில் வைத்துப் புகழுப்பட்டதுபோல இருந்தது. நிலில் தன் நாளைச் சிவப்புகளை முரட்டுப் போர்வைக்குள் முடிக்கொண்டான்.

ஓர் அமைதி. பிறகு அந்த முதல்குரல் நிலில்டம். மிக அள்ளுமையில். பேசியது. "நீ கேட்டுக் கொள்ளிடுக்கிறாய்." அது சொன்னது.

"ஆம்." சொன்னான் நிலில்.

"ஓர் நீ கொல்வதற்கு என்ன இருக்கிறதா?"

"நீங்கள் எனக்கு பரிசைப் பற்றிச் சொல்லமுடியுமா?" நிலில் சொன்னான். "நான் அவரை மீண்டும் பார்க்க விரும்புகிறேன். அவர் மிகவும் முடியாமல் கிடக்கவில்லை என்று நம்புகிறேன். அவருடைய காலை உண்ணால் குணப்படுத்த முடியுமா? அது அவரை மிகவும் தொந்தரவித்தது. மேலும் அவரைப் பற்றியும் என்னைப்பற்றியும் தயவுசெய்து கவலைப்படாதிர்தார். அவர் ஒரு மீச் நல்ல அள்ளுமையார். எனக்கு அருளமொன்று குணாக் கிழவுக்கணை மலிவாகக் கொடுத்திருக்கிறார். அது என் நேரத்தை நிறைய மிச்சப்படுத்திவிருக்கிறது."

"அப்படியா?" முதல்குரல் சொன்னது. "கேட்க எனக்கு மலிழச்சியாய் இருக்கிறது."

மீண்டும் ஓர் அமைதி. அந்தக் குரல்கள் விலகி மெல்லுவதை நிலில் கேட்டான். "ஓர், நான் ஒப்புகிறேன்." தொலைவில் முதல்குரல் சொல்வதை அவன் கேட்டான். "அவன் அடுத்த கட்டத்துக்குப் போக்கும். நீங்கள் விரும்பினால் நாளைக்கே.

நிலில் விழித்தெழுந்தபோது நிறைகள் விலக்கப்பட்டுத் தன் சினான்னுடைய ஜெல் பகல்வெளிக்கத்தால் நிறைநிருக்கக் கண்டான். அவன் எழுந்திருந்தான். அவனுக்காக வசதியான உடுத்தனிகள் வைக்கப்பட்டிருக்கிறதைக் கண்டான். மருத்துவமனைக் கிருட்டகள் அல்ல. காலை உணவுக்குப் பிறகு டாக்டர், ஒரு களிமக்கட் தடவி, அவனுடைய கைகளுக்குச் சிகிச்சையிருந்தார். அது டடனை குணப்படுத்தியது. அவர் நிலிஷக்குச் சிறிதனவு புதிதிமதி சொன்னார். கடவு அவனுக்கு ஒரு பாட்டில் டாவிக்கும் கொடுத்தார் (அவனுக்கு அது தேவைப்பட்டால்). காலைப்பிறகு பார்த்திவேண்டும் அவர்கள் அவனுக்கு ஒரு பிள்ளை ஒரு சினால் ஒருங்கும் கொடுத்தார்கள். பிறகு அவனுக்கொரு முக்கெட்டும் கொடுத்தார்கள்.

"நீ இப்போது தொடர்வழி நிலையத்துக்குப் போகலாம்." டாக்டர் சொன்னார். "கமைதூக்கி உண்ணைக் கவனித்துக் கொள்வார். குட்டை."

நிலில் தலைவாசல் வழியாக வெளியே வந்தான். கன் கூசியது. வெயில் பளிச்சென்று அடித்தது. மேலும் அந்த நிலையத்துக்குப் பொருத்தமான வகையில் ஒரு பெரிய நகரத்துக்குள் நான் நடப்போம் என்று எதிர்பார்த்தான். ஆனால் அப்படியிருக்கவில்லை. பதமுள்ள சூக்கமுட்டக்கூடம் ஓர்கால் பரவப்பெற்ற நிறந்த பகலையான ஒரு குண்டின் உச்சியில் இருக்கிறது. கற்றுமற்றுவது ஒருவரும் இல்லை. எட்டத்தில், குண்டின் அடிவாரத்தில், நிலையத்தின் மிகுங்குறிச் சுறையை அவனால் பார்க்க முடிந்தது.

அவன் நிலையத்தை நோக்கி இருக்கத்தில் கருக்கறுப்பாக நடந்தான். ஆனால் அவரைப்படின்னல். கமைதூக்கி டடனை அவனைக் கண்டுகொள்ளுவிட்டான்.

"இந்த வழியாக?" சொன்னதோடு அவன் நிலிலை ரயில் நிறுத்துகிற அழைத்துக் கொண்டுபோவான். அங்கே ஒரு அழுகன் சின்ன உள்ளூர் ரயில் நின்றுகொண்டுகிறந்தது. ஒரே ஒரு பெட்டி. ஒரு சின்ன எனுதின். இரண்டுமே பளிச்சென்று கத்தமாக புதுச்சாயம் பூப்பட்டு இருந்தது. அதுக்குக் கூடுதலாக முதல்பட்டம் போலத் தொண்றியது. எழுதிலுக்கு முன்னால் இடந்த இரும்புப்பாதை கூடப் புதிதாகத் தெரிந்தது. தண்டவளங்கள் மினுங்கியது. அடிக்கட்டைகள் வெது வெயிலில். இனிய பகந்தார் மணம் பரப்பியது. பெட்டி. காலியாக இருந்தது.

"எங்கே போகிறை விந்த ரயில், கமைதூக்கி" நிலில் கேட்டான்.

"பொருமித்ததை முடிவுசெய்துவிட்டார்கள் என்று நான் நினைக்கவில்லை. கமைதூக்கி சொன்னான்." ஆனால் எப்படியும் அது உங்களுக்கு தெரியவரும்." அவன் கதைவச சாதினான்.

ரயில் டடனை புறப்பட்டது. நிலில் தன்னுடைய இருக்கையில் சாய்ந்து படுத்தான்.

அந்தச் சிறிய என்றை. நீலவாணம் கூரையிட்ட பக்கமாக கூரையாற்ற ஆழமான வெட்டுவெளிக்குள் உடியது. அது மிகை தொலைவெள்ளு தோக்கவில்லை. என்றால் கூளையிட்டது. தட்டுப் பொட்டப்பட்டது. ரயில் நின்றுவிட்டது. அதே நிலையெல்லாம் கூறுவது. பொருப்பவெளிக்குள்ளு. பக்கமான கூரையுடையிலே ஒருமைச்சுறுப்புப்படிகள்தான் இருந்தது. படிகளின் உச்சியில், வெட்டுவிடப்பட்ட புதரேவலிலில் ஒரு குறுக்கத்து இருந்தது. கொறுமில் அவறுக்கை கூக்கின் நிலைத்து. உரளை அதைப்பொல் தெரிந்தது. அதன் பாரில் கரிய பெரிய எழுந்தின் திலை என்றெழுந்தி ஒரு முத்து அட்டை வட்டப்பட்டிருந்தது.

நிலை கொங்கு தீர்த்துவெள்ளுடு தன் கூக்கினில் தாவி. அந்த வர்தா வெயிலில், மகலைச்சரிவில் உருள்ளபோடினால். விரைவிலெலை அவன் தெர்த்து பாகத மறைந்து அவறுக்கை கூக்கின் அற்புதமான குல்வெளி ஒன்றில் உருள்ளன்றான். அது பக்கமான கையும் அடர்ந்தும் இருந்தது. அப்படிகிருந்தும் அவளால் குல்வெளி இதழைச் சுங்கவை கூக்கினிலில் கூளையிட்டு நிலையில் தோக்கவில்லை. அந்த நிலைப்பட்டின் வளைவுகள் எப்படியோ அவறுக்குப்படிக்கப்பட்டாகத் தோன்றியது. ஆய் தார இப்போது எப்படி இருக்க வேண்டுமோ அப்படிட் சம்பளமாகிறது. இப்போது அதன்போக்கில் வரந்ததோடுபடிகிறது. அவறுக்கும் நீரியங்கும் இடையில் ஒரு பெரிய பக்கை நிற்கு விழுந்தது. நிலை நிமாந்து பார்த்துவான் தன் கூக்கினிலிருந்து தடுமாறி விழுந்தான்.

அவறுக்கு முன்னால் நின்றுவ அந்த மரம். அவறுக்கை மரம். முற்றியும் முடிக்கப்பெற்று. நிலைல் மிக அடிக்கடி உச்சரப்பட்டு அல்லது புகிக்கப்பட்டு மிக அடிக்கடி பிடிக்கமுடியாமலே போல் விரிகிற இலைகளையும் நின்று காற்றில் வளைகிற கிளைகளையும் கொள்ளு கடிரோடிக்குந்த ஒரு மரத்தைப் பற்றி கொள்வ முடிவுமின்றால். அவறுக்கு முன்னால் நின்றுவ அந்த மரம். அவறுக்கை மரம் முற்றியும் முடிக்கப்பெற்று. அந்த மரத்தை வைத்துகள் வாங்காமல் பார்த்தான். பிரத தன் கைகளை மீலை உயர்த்தி விழுந்தான்.

"இது ஒரு கொடை" அவன் கொள்ளான். அவன் தன் கைகளைச் சுற்றியும் அதன் விளைவைச் சுற்றியும் அப்படிட் கொள்ளான். ஆணால் அந்த வார்த்தையை அப்படியே டைக்குறையற்றுத்தான் பயியாகித்தான்.

அந்த மரத்தைப்பார்த்துக்கொடைப்பிரிந்தான். அவள்பாடுபட்ட எல்லா இலைகளும் அவன் உருவாக்கியதைப் போல்லலாமல் அவன் ஏற்பளையில் கள்ளத்தைப்போலவே அங்கிருந்தது. அரோடு அவன் மனதில் முளைவிட்டுக்கைடுபடியைக்கை கூரும் அவறுக்கிருந்திருந்தால் முளைவிட்டிருக்கைடுபடியைக்கை கூரும் அங்கிருந்தது. ஒன்றுமே அதுவிலை முழுப்படவில்லை. அதுவிட அன்றைப்படியை மிக அற்புதமான இலைகள். இருந்தும் ஒரு காட்டுட்டியைப் போலத் தெளிவாக அதுவிடத்திலிருந்தது. அதுவிலை மிக அழனான, குள்வார்ப்பாள். நிலைக்கை பாளியில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டென்று கொல்லப்பட்டிருக்கிறது இலைகள் திரு பரிசோதனை கூட்டு முழுநிலையாகு உருவாக்கப் பெற்றிருந்ததைத் தெரிந்து அதை வெறுவிடதாகச் சொல்வதற்கில்லை.

பற்றைகள் அந்த மரத்தில் வந்து கடியது. அற்புதமான பற்றைகள் ஆகா எப்படிப் பாடியது அங்கு குளிர்ந்து. முடிகைப்பட்டுப் பொரித்தது. சிறு முளைத்து. அவன் பார்த்துக்கொடைக்குந்த போரிட. பாடிப்பற்று காளத்தூன் மறைந்தது. இப்பொலு அவன் காளத்தையும் கண்டான். இரண்டு நிச்சமும் விரிந்திருந்தது. தொலைவுக்குள் அகற்ற தடந்தது. மிகமிக தொலைவில் மஸ்கிட் தெரிந்து மலைகள்.

ஏறு நேரம் வழித்து நிலை காளத்தை திருமினான். மரம் அவுப்புத்தடியதால் அவன். அதை அவன் தன் மூத்திலில் தெளிவாகச் சிட்டிவிட்டான் போலத் தெரிந்தது. அதைப் பார்க்காத வெளையிலும் அதைப்பற்றி. அதன் வளர்க்கிணைப்பற்றி. அவன் தெளிவாடிக்குந்தான். அவன் நடந்து அகலையைவிட்டு விரித்திரத்தைக்கண்டறிந்தான். காளக்கை ஒரு தொலைவுதாரக காளக்கை. இருந்தும் வரிசாதை அது மூந்துவிடாகிறது. அவளால் அதை அனுமதி முடிந்து. தொலைவை வெறுவ தழவாகத் திரித்தலாமல் அவளால். அதற்கு முன்பு, தொலைவுக்குன் தடக முடிந்ததிலை. அது நாட்டுப்புறத்தில் தடப்பதற்கு. கணிசமான வரைகளைக் கட்டியது. இலைகளால், நடக்கையில், புதை தொலைவுகள் குலப்பட்டது. இருமட்டங்கு மும்பட்டு நாள்முடியங்கு மும்பட்டு தொலைவுகள். இருமட்டங்கு மும்பட்டு நாள்முடியங்கு வசீகரிக்கும் தொலைவுகள். மேலும் மேலும் போகி கொள்ளப்பிரிந்துகொம். ஒரு முழு நாட்டுப்புறத்தையும் ஒரு தோட்டந்துக்குள் அல்லது ஒரு படத்துக்குள் (அப்படிட் சொல்ல

விரும்பினால்) அடையலாம். மேலும் மேலும் போகலாமதான். ஆனால் போய்க்கொண்டுதிருக்க முடியாமலும் போகலாம். பின்னனியில் மலைகள் இருந்தது. அதனால் மெதுவாக அள்ளுமையில் வந்தது. அதைப் படத்துக்கு சம்பந்தப்பட்டதுபோலத் தெரியவில்லை. அல்லது வேறு எதற்கொ பின்னைப்பு போல வேறு ஏதோ ஒன்றின். ஒரு தூர மேடையின். இன்னொரு பத்தின் மரங்களுக்கு வாடே ஒரு மினுக்கம் போவத் தெரிந்தது.

நிலில் சுற்றிலும் நடந்தான். ஆனால் அவன் வெறுமென் கற்றித் திரியவில்லை. அவன் சுற்றிலும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். மரம் முடிந்துவிட்டது வழக்கமிபோல இருக்குமே அப்படியில்லாமல் அது முடிந்திருக்கிறது என்று நினைத்தான். ஆனால் அந்தக் காலைக்கத்தில் முடியப்பெறாத. மேலும் செயலும் நித்தனையும் தேவைப்பட்ட. பகுதிகள் இன்னும் ஓராளம் இருந்தது. எதுவுமே மாற்றப்பட வேண்டியதில்லை. போனவரைக்கும் எதுவுமே தப்பாகப் போய்விடில்லை. ஆனால் ஒரு சிச்யமான புள்ளிவரைக்கும் அது தொடரப்பட வேண்டியிருந்தது. அந்தப் புள்ளியை நிலைக் கூட்டவாரு பிணியதிலிரும் தெளிவாகக் கண்டான்.

அவனுடைய மக்கத்தான் மரத்தின் இன்னொரு வடிவம் என ஆனால் தனித்துவத்தொடரிழந்து இன்னொரு மிக அழகான மரத்தின் அடியில் அவன் உட்காரந்தான். எங்கிருந்த தொடங்குவது எங்கு கொண்டுபோய் முடிப்பது எவ்வளவு நேரம் தேவைப்படும் என்றெல்லாம் கருதிப்பார்த்தான். அவனால்தன் திட்டத்தை அவ்வளவு நிறம்பதைத் திட்டியெடுக்க முடியவில்லை.

“சுரிதான்.” அவன் சொன்னான். “நமக்குத் தேவைப்படுகிற ஆள் இப்போது பரிசீலனான். மன்றமரம் செடி காட்களைப்பற்றி அதிகமாக அறிந்தவர் அவர்தான். நமக்கொள்ளும் தெரியாது. இந்த திட்டம் இப்படியே என்னுடைய தனிப்பட்ட பஞ்சாவாக விடப்பட்டு விடக் கூடாது. எனக்கு உதவியும் அறிவுரையும் தேவை. அதுவும் சிகிரிமே.”

அவன் ஏறுநிதிருந்து, தான் வேலையைத் தொடங்கத் தீர்மானித்திருந்த இடத்துக்கு நடந்தான். தன் மேலங்கியைக் கழறினான். அப்போது, தாழ் மேற்கொண்டு பார்த்துக்குப் படாத ஒரு சிறிய பாதுகாப்பான குழிவில், ஏற்றிலும் குழிய்த்தொடுப் பார்த்துக்கொண்டு நிற்கிற ஒரு மினிதனைக் கண்டான். அந்த ஆள் ஒரு மன்றவெட்டியில் காய்ந்துகொண்டு நின்றார். ஆனால் அவருக்கு என்ன செய்கிறதென்று கத்தமாகப் புலப்படவில்லை. நிலைக் கூவிலிட்டான்: “பரிசீல்”

பரிசீல மன்றவெட்டியைத் தோட்டுமேல் தூக்கி வைத்துக்கொண்டு அவன்டிடம் வந்தார். அவர் அப்போதும் சிறிது நொன்டத்தான் செய்தார். அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. ஒரு இன்டு வழியாகப் போகிறவுமியல் வழக்கம் போலத் தனியாட்டிக் கொண்டார்கள். ஆனால் இப்போது ஒருக்கார்த்து நடந்தார்கள். பேசிக் கொள்ளாமலே நிலைமும் பரிசீலம் தேவை எண்பப்பட்ட அந்தச் சிறிய வீட்டை எங்கே அமைக்கிறதென்பதில், அப்படியே ஒத்துப்போனார்கள்.

அவர்கள் ஒருமிதங் தட்டைகளில், அவ்விருவரில், காலத்தைக் கட்ட ஈனியிடுவதிலும் வேலைகளைச் செய்யப்பட்டிரும் பரிசீலவிட நிலை விரைந்தவன் என்பது பெப்போது தெளிவாகிவிட்டது. மேலும் நிகிலதான் கட்டுமானதிலும் தோட்ட வேலைகளிலிரும் அதிக ஆர்வம் கொண்டிருந்தான். பரிசீல் அடிக்கடி மரங்களை வெடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார். முக்கியமாக அந்த மரத்தை.

ஒருநாள் நிலைக் குரு புதர்வெல்லையை குறுவாக்குவதில் பணிசூழ்சியிலிருந்தான். பரிசீல் தொட்டுத்துப்புலவெளியில் படித்துக்கொண்டுபிச்சைப்புலப்பர்ப்பில் எள்ளந்து வடிவான ஒரு மஞ்சட்ட சிறிமலைக்கரசித்துக்கொண்டிருந்தார். நெடுநாட்களுக்கு முன்பே நிலை தன் மரத்தின் வேலைகளுக்கிடையில் நிறையவே அதுக்கொண்டிருந்தான். சட்டென்றுபரிசீல் நிமிர்ந்துபார்த்தார். அவருடைய முகம் வெயிலில் மினுங்கிக்கொண்டிருந்தது. அதோடு அவர் முறைவிலித்துக் கொண்டிருந்தார்.

“இதுமகத்தானது,” அவர் சொன்னார். “நான் இங்கே வந்திருக்க முடியாது, உள்ளுமையில், எனக்காக நீ ஒரு வார்த்தை கொள்ளதற்கு நன்றார்.”

“அர்த்தமில்லை,” நிலை சொன்னான். “நான் என்ன சொன்னேன்று எனக்கு நினைவில்லை. ஆனால் நீங்கள் நினைப்பதைப் போலில்லை.”

“அட், ஆமாம், அப்படித்தான்.” பரிசீல் சொன்னார். “அதுதான் என்னைக் கிக்கிரமே விருவித்து அந்த இரண்டாவது குல் தெரியுமலையா அந்த ஆள்தான் என்னை இக்கே அனுப்பிக்கொத்து. அந்த ஆள்கள் நீ என்னப் பார்க்கவேண்டுமென்று கேட்டதாகச் கொள்ளார். நான் உணக்குக் கடன்பட்டிருக்கிறேன்.”

“இல்லை. நீங்கள் அந்த சிரங்கடாவது குருவுக்குத்தான் என்பதைக்கிறோம்.” நிலை சொன்னார். “நாம் இருவருமே எண்பட்டிருக்கிறோம்.”

அவர்கள் இருவரும் ஒருமித்தே உழைந்து வாழ்ந்திருந்தார்கள். எவ்வளவு காலம் என்று எனக்குத் தெரியாது. தொடக்கத்தில், அவர்கள் கணத்திருக்க நேர்க்கையில், எப்போதாவது முரண்பட்டார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. தொடக்கத்தில் சிலசமயம் அவர்கள் கணத்துப்போன்றும் உள்ளெதான். பிறகு அவர்கள் இருவருக்கும் ஊட்டச்சத்து விட்டுவைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்கள். இரண்டு பாட்டில்களிலும் ஒரே குறிப்புச்சிட்டுதான் ஒட்டப்பட்டிருந்தது. ஊறு நீரில் கலந்து சில துளிகள் எடுத்துக்கொள்ளப் படவேண்டும், ஓயவதற்கு முன்.

அவர்கள் அந்த ஊற்றைக் காணத்தின் இருதயத்தில்கள்டார்கள். ஒரே ஒரு முறைதான் முன்பு நிலில் அதைக் கற்பணத்திருக்கிறான். ஆனால் ஒருபோதும் வரைந்தலில்லை. தொலைவில் மினுங்குகிறதே ஏன் அதன் தோற்றுவாய் அதுதான் என்றும் நாட்டுப்புறந்தில் வளர்கிற அணைத்துக்கும் ஊட்டமாய் இருப்பதும் அதுதான் என்றும் இப்போது அவன் புரிந்து கொண்டான். ஊட்டச் சத்தின் சில துளிகள் போதும், அந்த நீரை அது கடுப்பித்துவிடுவிருத்தி. கைப்பித்து விடுகிறது என்று கூடச் சொல்லலாம். ஆனால் ஊறாகழுட்டுவதாக இருந்து, அது மன்றையைத் தெளிவாக்கிவிடுகிறது. குடித்த பிறகு அவர்கள் தனித்தனியாக ஓயவெடுத்தார்கள். பிறகு, எழுந்துகொண்டபோது வேலைகள் கொண்டாட்டமாக ஒடியது. அப்படிப்பட்ட நேரங்களில் நிலை அற்புதமான புதுப்புக்கள், மரங்களைப் பற்றிச் சிற்றிப்பான். பரிசு. அதுக்கூள என்கே இடுவது எஸ்கே இட்டால் அதுகள் பயணத்திரும் என்பதை அறிந்திருப்பார். ஊட்டச் சத்து தீர்வதற்கு முன்பே அது அவர்களுக்கு அவசியமில்லாமல் போயிருந்து பரிசும் நொன்றுவதிலிருந்து கணப்பட்டிருந்தார்.

அவர்களுடைய வேலை நிறைவை நெருங்குகையில் மரங்கள், மலர்கள், ஓளிகளோடு வடிவங்கள், நிலந்தின் கிடப்பு என இதுகளையெல்லாம் பார்த்துக்கொண்டு சுற்றிந்தப்படில் அவர்கள் தங்களை அனுமதித்துக் கொண்டார்கள். சிலசமயம் அவர்கள் ஒருமித்துப் பாட்டும் பாடினார்கள். ஆனால் இப்படிக்கொள்ம் அடிக்கடி மலைகளை நோக்கித் தானே தன் விழிகளைத் திருப்புவதாக நிகில் கண்டான்.

அந்தக் குழிலில் வீடும், தோட்டமும், புல்லும், காளகும், ஏரியும், நாட்டுப்புறம் ஒட்டுமொத்தமும் அதனதன் பாணியிலேயே முடிவுறப்பெற்று அந்த நாளும் வந்தது. அந்த மகாமரம் நிறைவாக மலர்ந்திருந்தது.

"இன்றைக்குச் சாய்க்காலம் இதை முடித்துவிடுவோம்." ஒருநாள் பரிசு சொன்னார்.
"அதன் பிறகு நாம் ஒரு நீண்ட நடை போகலாம்."

மறுநாள் அவர்கள் கிளமியிலிட்டார்கள். தொலைவுகளுடே விளிம்பு வருகிறவரை அவர்கள் நடந்தார்கள், விளிம்பு, ஆனால் கண ஜூக்குத் தெரியவில்லை. ஒரு கோடும் இல்லை, வேலைக்கு இல்லை. அல்லது கவர்க்க இல்லை. ஆனால் அவர்கள் அந்த நாட்டுப் பகுதியின் எல்லைக்கு வந்துவிட்டாம் என்று மட்டும் அறிந்தார்கள். அவர்கள் ஒரு மனிதனைப் பார்த்தார்கள். அவன் ஆட்டிடையனைப் போலிருந்தான். அவன் அவர்களை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தான். மலைகளுக்கு இட்டுச் செல்கிற புலச்சரியுகளில் இரங்கி அவன் வந்துகொண்டிருந்தான்.

ஒரு கணம் நிகிலுக்கும் பரிசுக்கும் இடையே ஒரு நிழல் விழுந்தது. நிலில் மேற்கொண்டு போகவிரும்பவில்லை. ஆனால் (ஒரு வகையில்) அவன் போன் போக வேண்டியிருந்தது. ஆனால் பரிசு போகவிரும்பாததோடு போவதற்குத் தயாராகவும் இல்லை.

"நான் என் மனவிக்காகக் காத்திருந்தாக வேண்டும்." பரிசு நிகிலிடம் சொன்னார்.
"அவன் தனித்துவிடுவான். அவன் என்கூப் பிற்கி. அவன் தயாரான பிறகு, அவனுக்காக நான் ஏற்பாடுகள் செய்து முடித்த பிறகுதான் அனுப்புவாகள் என்று கேள்விப்பட்டேன். வீடு இப்போது முடிந்து விட்டது அதோடு இன்னும்மால் திருத்தவும் முடியும். நான் இதை அப்பள்ளுக்கூட்ட விரும்புகிறேன். அவனால் இதை இன்னும் நல்லபடியாக கூடும்பப் பாங்காகத் திருந்த முடியும். இந்த நாட்டுப்புறத்தை அவன் விரும்புவான் என்றும் நம்புகிறேன்." அவர் அந்த ஆட்டிடையனை நோக்கித் திரும்பினார். "இந்த நாட்டுப் பகுதியின் பெருள்ளவென்று உண்ணால் சொல்லமுடியுமா?"

"தெரியவில்லையா?" அந்த மனிதன் சொன்னான். "இது நிகிலுடைய நாட்டுப் புறம். இது 'நிகிலுடைய படம்' அல்லது இதன் பெரும்பான்மை, நிகிலுடையது. இதன் ஒரு சிறு பகுதி இப்போது 'பரிசு'டைய தோட்டம்.

"நிகிலுடையபடமா!" பரிசு விழிந்து திகைத்தார். "இது மொத்தத்தையும் நீயா சிற்றித்தாய். நிகில? நில்வளவு புதிதாசலியாக இருந்திருப்பாய் என்று நான் அறிந்திருக்கவே இல்லை. நீன் என்னிடம் சொன்னில்லை"

“நெடுநாட்களுக்கு முன்பே அவன் உங்களிடம் சொல்ல முயன்றான்,” அந்த மனிதன் சொன்னான். “ஆனால் நீங்கள்தான் ஏற்றுக்கூடும் பார்க்கவில்லை. அந்தக் காலத்தைச் சொன்னான் என்டையை அடக்க விரும்பவிர்கள். இதோ இதுதான் நீங்களும் உங்கள் மனவியும் சொல்விர்களே அந்த ‘நிதிவிடையை முட்டாள்த்தனம்’ அல்லது அந்த ‘சாயப் புச்சி’.

“ஆனால் அன்றைக்கு அது இப்படித் தென்படவில்லை. இவ்வளவு மெய்யாக.” பரிஷ்வ சொன்னார்.

“ஓ, அன்றைக்கு அது ஒரு மினுக்கம்தான்;” அந்த மனிதன் சொன்னான். “ஆனால் அன்றைக்கே நீங்கள் அந்தம் நிறுக்கத்தைப் பிழித்திருக்க வேண்டும். அப்படி முயல்வதற்கு அது பயனுள்ளது என்று நீங்கள் நினைத்திருந்தால்.”

“நான் உங்களுக்கு அதே வாய்ப்பும் கொடுக்கவில்லை.” நிகில் சொன்னான். “நான் ஒருபோதும் விளக்கிக்கூற முற்படவில்லை. நான் உங்களை கிழம்பு மன்னுடோண்டி என்றைழைத்தேன். அதனால் இப்போதேன்ன? இப்போது நாமிருவரும் ஒருமிடத்தே உழைத்தோம். வாழ்ந்தோம். எல்லாம் வித்தியாசமாக இருந்திருக்கவாம். ஆனால் இதைவிடச் சிறப்பாக இருந்திருக்க முடியாது எல்லாம் ஒன்றுதான். நான் மேற்கொண்டு போகவேண்டியிருக்கிறது. நாம் முறைப்படியும் நந்திப்போம். இன்னும் ஏராளமான செயல்கள் நாம் ஒருமிடத்துச் செய்யக் கிடக்கும் என்று ஏராளமாகக் கொண்டு வருகிறேன். குட்டைப் பால் அவன் பரிஷ்வாடையை கையை உருக்கமாகக் குறுக்கினான். அது ஒரு நஸ்வ உறுதியான நெறையானதையாகத் தெரிந்தது. அவன் ஒருமுறை திரும்பி பின்னால் பார்த்தான். அந்த மகாமரத்தின் செறிந்த பூக்கள் தீராக்குன் போல ஒளிருந்துகொண்டிருந்தது. பறவைகள் எல்லாம் காற்றிலாயிப் பாடிக்கொண்டிருந்தது. அவன் முறைவித்தான். பரிஷ்வாடு தலையைச்சுத்து விடைபெற்றான். பிறகு ஆட்டிடையேனாடு அகன்றுவிட்டான்.

அவன் ஆடுகளைப் பற்றியும், உயர்த்து மெய்ச்சல் வெளிகளைப் பற்றியும் அறிந்து கொள்ளப்படுகிறான். மேலும் மேலும் விரிந்த ஒரு வான்த்தை விழிநோக்கப் போகிறான். மேலுமேலும் உயர்த்தில் நடந்து மலைகளை அனுப்பியிருந்தன. அதற்கும் அப்பால் அவனுக்கு என்னாயிற்று என்று என்னான் யூகிக் முடியவில்லை. தன் பழைய வீட்டில் இருந்தானே அந்தச் சிறிய நிகில் கூட அந்த மலைகளைச் சொட்டிருந்தான். தன் ஓவியத்தின் விரிமிலில் அதைக் கொண்டுவர்ந்திருந்தான். ஆனால் அதுகள் எப்படியிருக்கும் அப்பால் என்ன இருக்கிறது என்பதையெல்லாம் அந்த மலைகளை ஏறியவர்களால்தான் சொல்ல முடியும்.

“அவன் ஒரு சிறிய முட்டாள் மனிதன் என்று நினைக்கிறேன்.” கவுன்சிலர் டோமப்பிள்ஸ் சொன்னார். “உதவாக்கரை சமுதாயத்துக்குச் சர்ந்தும் பயன்படாதவன்.”

“ஓ, எனக்குத் தெரியவில்லை.” அட்கின்ஸ் சொன்னார். அட்கின்ஸ் ஒன்றும் முக்கியமான புள்ளி இல்லை. வெறும் ஒரு பள்ளி ஆசிரியர். “எனக்குத் தெரியவில்லை. ‘யன்’ என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது.”

“நடைமுறை அல்லது பொருளாதாரப் பயன், இவ்வளால் இல்லை” டோமப்பிள்ஸ் சொன்னார். “பள்ளிக்கூட வாததியார்களாகிய நீங்கள் உங்கள் வெலையைப் பற்றித் தெரிந்திருப்பீர்களென்னால் அவனை சுருப்பிடியான ஒரு நபராக மாற்றியிருக்கமுடியும் என்று உறுதியாகச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் அப்படியில்லை. அதனால் இவ்வளைப் போன்ற உதவாக்கரைகளை நாம் கிட்டுகிறோம். நான்மட்டும் இந்த நாட்டை ஆள்கிறவாக இருந்தால். இவ்வளை இவ்வளுக்குப் பொறுத்தமான பொதுச் சமீகஷன்களில் எச்சிப்பாத்திரம் கழுவுபுதுபோன்ற ஏதாவது ஒரு வேலையின் போட்டு அதை ஒழுங்காகச் செய்வும் வெற்பேன் அல்லது அப்புறப்படுத்திவிடுவேன். இவ்வளை எப்போதோ அப்புறப் படுத்தியிருப்பேன்.”

“அப்புறப்படுத்துகிறதாவது? அவன் காலத்துக்கு முன்பே அவனை அவனுடைய பயனாத்தில் புறப்படக் கெய்துவிடுவதாகவா கொல்கிறீர்கள்?”

“ஆம். அந்தப் பொருள்ற பழைய சொல்முறைகளில் சொல்வதானால் அப்படித்தான். நூம்பு வழியாகத் திணித்து அவனை அந்தப் பெரிய குப்பை மேட்டில் தள்ளவேண்டும். நான் சொல்கிறதுடைய அர்த்தம் அதுதான்.”

“அப்படியானால் இவியம் தீட்டுதலால் ஒரு பயனும் இல்லையென்று நீங்கள் கருதுகிறீர்களா? அதைப் பாதுகாத்தல். வளர்ந்ததெடுத்தல். அதனால் பயன்பெறுதல் இதிலெல்லாம் புள்ளியமில்லையென்று என்னுமிருக்காரா?”

“இருக்கிறது. இவியம் தீட்டுதலால் பயன் இருக்கிறது.” டோமப்பிள்ஸ் சொன்னார். “ஆனால் இவ்வுடைய ஓவியங்களால் பயன்பெற முடியாது. குணிச்சலான இளைஞர்களுக்குப்

புதிய கருத்தாக்களைப் பற்றியும் புதிய உத்திகளைப் பற்றியும் பயப்படாமல் இருப்பதற்கு எவ்வளவு வாய்ப்பிருக்கிறது. இந்தப் பழையபாணிச் சர்க்குகளுக்கு ஒன்றுமே இல்லை. தனிப்பட்ட பக்களைவுதன் வாய்க்கையைக் காப்பாற்றிக்கொள்வதற்கான ஒரு தாக்கத்தோடான கவரோட்டியை அவனால் டிளைன் பண்ணியிருக்க முடியாது. எப்போது பார்த்தாலும் இலைகளோடும் பூக்களோடும்தான் அவன் மன்றாடுவது, இது ஏன்பா என்று ஒருநாள் அவனைக் கேட்டேன். 'அதுகள் அழகானதுகள்' என்றென்றாலும் வதாக அவன் சொன்னான். நம்பமுடிகிறதா? அழகுள்ளந்து சொல்கிறான். என்னப்பா, செடிகளின் செரியான இனப்பெருக்க உறுப்புகளா? என்று திருப்பிக்கேட்டேன். அவனைப்பாம் இல்லை முட்டாள், அற்பன்."

"அற்பன்?" அட்கிள்ஸ் பெருமூசுசெறிந்தார். "ஆம், அப்பாவிச் சிறுமனிதன். அவன் எதையுமே எப்போதுமே முடித்ததில்லை. ஆ, ஆமாம், அவன் போன்றதற்கப்பறும் அவன் படச்சிலைகள் நல்ல பயன்படுத்தல்களுக்கு உட்பட்டது. ஆம், நான் சொல்வது சரிதான். டோம்பிக்கிள் பெரியஅளவில் ஒன்றிருந்ததே நினைவிருக்கிறதா? அவனுடைய அங்கை வீடு கார்றாலும் மழையாலும் சிறைந்தபோது அதை ஒட்டுப்படிப்பாடப் பயன்படுத்தினார்களே அதைத்தான். அதன் ஒரு மூலை விழிந்து ஒரு களத்தில் சிடிக்க அதைக் கண்டேன். அது சிறைந்திருந்தது ஆணாலும் தெளிவிருந்தது. ஒரு மூலைசிகிருமும் இலைச்சிதறல்களும். அதை என் மனதைவிட்டு அகற்றவில்லை.

"எதை விட்டு?" டோம்பிக்கிள் கேட்டார்.

"யாரைப்பற்றி வாக்குவாதம்?" இடையில் புகு நது சமாதனப்படுத்துமுகமாகச் சொன்னார் பெர்க்கிள்ஸ். அட்கிள்ஸ் நானிப்போனார்.

"அப்படியொன்றும் திரும்பிசொல்லத் திருத்தியுள் என பெயர் இல்லை," டோம்பிக்கிள் சொன்னார். அவனைப் பற்றி ஏன்தான் பெசினோம் எனி ரீதெரியவில்லை. அவன் நகரத்தில் வாழ்ந்தவனில்லை."

"இல்லை," அட்கிள்ஸ் சொன்னார். "ஆணால் அவன் வீடு மீது உங்களுக்கொரு களை அதனால்தான் நிங்கள் அங்கேபோவதையுமலக்குடிகிறு போது அவனை மட்டந்தட்டுவதையும் வழக்கமாக வைத்திருந்திருக்கள். சரி, இப்போது அவன் வீடு உங்களுக்குக் கிடைத்துவிட்டது. அதே சமயம் நகரத்தில் உள்ளதும். அதனால் நீ மகள் அவன் பெயரைக் கொடுக்க வேண்டியதில்லை. நாங்கள் நிகிலைப் பற்றிப் பேசி, கெளாளாடிருந்தோம், நிங்கள் அறிய விரும்பினால், பெர்க்கிள்ஸ்."

"ஓ, அப்பாவிச் சிறிய நிகில் பெர்க்கிள்ஸ் செரன்னார்." அவன் ஓவியம் தீட்டுவான் என்று தெரியவே தெரியாது."

நிகிலுடைய பெர்க்கீல் அடிப்படை இருந்திருக்கிறது. ஆணால் அட்கிள்ஸ் அந்த ஒன்றைரும் அதன் பெரும்பகுதியும் நொருங்கிலிட்டது. ஆணால் ஒரு இருந்தது. அட்கிள்ஸ் அதைச் சட்டமிட்டு வைத்து அருங்காட்சியக்குத்துக்கு விட்டு விட்டுப் போனார். அங்கே ஒரு ஒதுக்கத்தில் தொங்கியது. சில கண்கள் ஒருநாள் அந்த அருங்காட்சியக்கழும் எரிக்கப்பட்டு பழைய நட்டுப்புக்குதிலிருந்து மற்றிரும் மறக்கப்பட்டார். "அது, உண்மையை பயனுள்ளதா நிருத்தரவு சொன்னது. 'ஒரு விடுமுறையாக ஒரு பு அருமருந்தாக இருக்கிறது. அதுமட்டுமல்ல மனை இருக்கிறது. சில வழக்குகளில் அது அற்புதம் நிக் கீ' அங்கே அனுப்பிறேன். அவர்கள் திரும்பி வர வே

"இல்லை, வேண்டியதில்லை," முதல்க்குரு தட்ட வேண்டுமென்று நினைக்கிறேன். நிங்கள் என்ன முன்மொழிக்கிறீர்கள்?"

"கமைதாக்கி அதை நெறுநாட்களுக்கு முன்னால் சொன்னது. 'சாரவில் உள்ள நிகிலின் நீங்கள் நெறுநாட்களாகக் கூவிக்கொள்ள்டிருக்க அவர்கள் இருவரிடமும் சொல்லச் சொல்லி நாச'

"அவர்கள் என்ன சொன்னார்கள்?"

"அவர்கள் இருவரும் தீரி சிரி என்று சிரித்தார்கள். மலைகள் அந்தச் சிரிப்பொலி பட்டுச் சிலம்பியது."

தமிழில்: ஆர்.எஸ்.ஆர்

சிறுக்கை

குளிர்காலப் பயணம்

ஜார்ஜ் பெரக்

GEORGES PEREC

RAYMOND QUENEAU தோற்றுவித்தே Ou Li Po (OUVROIR DE LITTERATURE POTENTIELLE) இயக்கத்தின் மீத நிறைவெழ்வுறுதுவுடன் யாதியாக விளக்கப் பிரெஞ்சு எழுத்தாளர் ஜார்ஜ் பெரக். இவ்வியக்கத்தைச் சேர்ந்த பிறர் ITALO CALVINO, JACAGUES ROUBAUD HARRY MATHEWS. 1965ல் வெளியான LES CHOSESபிரக்கின்முறல்நூல். ஆனால் இவ்வகுக்கு உலக அராவில்புல்வாசிக்குத்துறை LAVIE MODE D'EMPLOI (LIFE A USER'S MANUAL/ 1978) புத்தகம். இதில் அதீதீவிரவெலைப் பின்னாலாகக் கொதக்கூக்கிப் பிரெஞ்சுவையுடன், வாக்கர் இந்த பிரயாசையை உணராயல் படிக்கும்படி, பிரெஞ்சுக்குச் சமுதாய வரலாற்றின் ஒரு தருணத்தைப் பாஸ்வரி யில் சென்னவதாக அனுமதித்துக் கிறது. இந்துல் PRIX MEDICIS என்ற கிடங்களும் மிக்க பரிசையும் பெற்றது.

பெரக்கின் LA DIS PARITION (1969) லிப்போ கிராம் (LIPOGRAM) நாவல். யாராயும் நினைத்துப் பார்க்கத் துணியாத விதத்தில் இது 'E' என்ற எழுத்தே வராயல் எழுதுப்பட்டுள்ளதுபோல்கீரும் பெற்று ஒரு சில எழுத்துக்களை வராயல் எழுதுவது அல்லது அதீக்காக வரும்படிச்சுறுவது விண்ணத்துவமிக்க கைழக் கூத்தாடியாக பெரக், ஆவைகீதில்க்கிய, புதிக்கொள்கொண்ட ஒரு மர்ம நாவலாக இதைத்தயார்த்தனிநிறுக்கிறார். 25 வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் இந்தாவை (English) லிமாழ் பெயர்க்கப் பட்டுள்ளது (AVOID

/ Tr by GILBERT ADAIR/RUPA/ Rs.400). இன்று ஒரு நவீன பேரில்க்கிய அந்தஸ்தைப்பிரற்று வீட்டு இந்த நாவல், ஆரம்பத்தில் பல்த்த எதிர்ப்புக்கு உள்ளனது. ஒரு முக்கியமிருந்துகப் பத்திரிகை மதிப்புறை எழுத மறுத்துவிட்டது. ரோலன்ட் பார்த் இதைப் படிக்கவே மறுத்துவிட்டார். வெறும் தொழில் நுப்பத் தீர்ண என்று இது மதிப்புறை செய்யப்பட்டது.

இந்த நாவலுக்குப் பழிக்குப் பழியாக LES REVENENTS (1972) என்ற நாவலில் 'E' என்ற எழுத்தை அதீபப்பச்சம் உபயோகித்து, மிருந்துமுத்துக்களை ஒதுக்கி எழுதிவிட்டார் பெரக் (IAN MONK மொழிபெயர்ப்பில் ஆஸ்கிலத்தில் வந்துள்ளது இது), மெடராக்ஷன் எழுத்து வெளியை சீற்பாகக் கொண்டு இந்த போன்ட் மாட்டன் எழுத்தாளர், இன்றைக்கு ஒரு மேராஸ்தர் எழுத்தாளரகா விளங்கு விறைப்பு என்னாம். தன்னைப் பாதித்த முன்று எழுத்தாளர், கால்பிக்கா பிரங்கா, 'கால்பிக்கா' என்கிறார் பெரக். ஓன்றுக் கொண்டு மாறுபட்ட உத்தி கணையும் கருத்துக்கொள்ளையும் கொண்ட வெர் பெரக் பிரிரைக் காப்பி யடித்து எழுத வலர்கள், தன்னையே கூட்காப்பியிட்கீக் கொண்டாவது இருக்கலாமென்று தேடிக் கொண்டிருந்த போது. ஒரு சின்னப் புத்தகமொன்று கையில் கிடைத்தது. குளிர்காலப் பயணம் என்ற தலைப்பில் ஹியூகோ வெர்ஸியர் எழுதியது - இவர் அவனுக்கு முற்றிலும் புதிய எழுத்தாளர், என்றாலும் ஆரம்பப் பக்கங்களே ஒரு வலுவான பாதிப்பை அவனுள் ஏற்படுத்தி விட்டன. பற்றாக்குறையான அந்தக்

உலகப் போர் பற்றிய வதந்திகளால் பாரிஸ்நகரம் பீடிக்கப் பட்டிருந்த வேளையில், 1939 ஆம் ஆண்டின் ஆகஸ்டு மாதக் கடைசி வாரத்தில், இலக்கியம் போதிக்கும் இளம் வயது ஆசிரியரான விளசென்ட் மகிரால், தன்னுடன் பணியாற்றும் டெனிஸ் போர்ராடின் குடும்பத் துக்குச் சொந்தமான, வெறூவருக்குப் பக்கத்தி ஹன்ன் ஒரு கிராமிய வீட்டில் சில நாட்கள் தங்கிச் செல்வதற்காக அழைக்கப்பட்டிருந்தான். அங்கிருந்து திரும்புவதற்கு முந்திய நாள், அவன் விருந்தினர் அறையிலுள்ள நூலகத்தைக் குடைந்து கொண்டு திருந்தான். சிட்டாப்ட்டத்தில் நாவலாவது கையாக இருப்பதற்குத் தயாராவதற்கு முன், கணபுக்குப் பக்கத்தில், சாவகாசமாகப் படிப்ப தற்குப் போதுமான நேர மில்லாவிட்டாலும், படித்துப் பார்க்க மிகவும் விரும்பும் வலைப் புத்தகங்களில் ஒன்றைப் புரட்டிக் கொண்டாவது இருக்கலாமென்று தேடிக் கொண்டிருந்த போது. ஒரு சின்னப் புத்தகமொன்று கையில் கிடைத்தது. குளிர்காலப் பயணம் என்ற தலைப்பில் ஹியூகோ வெர்ஸியர் எழுதியது - இவர் அவனுக்கு முற்றிலும் புதிய எழுத்தாளர், என்றாலும் ஆரம்பப் பக்கங்களே ஒரு வலுவான பாதிப்பை அவனுள் ஏற்படுத்தி விட்டன. பற்றாக்குறையான அந்தக்

கொஞ்சப் பொழுதில், அதிகம் காத்திருக்க வைக்கமாட்டுவேன்று, நஸ்பளிடமும். அவன்னு குடும்பத்தாரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, அப்புத்தக்கைதைப் படித்துப் பார்க்கத் தனது அறைக்குச் சென்றான் மிகிரால்.

'குரிர்காலப் யணை' ஒரு தன்மைக் கூற்றில் அமைந்தகளை மப்பும் மந்தாரமுமான வானும், இருங்க கானகங்களும், பெருமித்தோற்றுதியுள்ள மலைகளும், பிளாங்டர்ஸ் அல்லது ஆர்டெண்டேஸ் கிராமப்புறத்தை ஞாபகசூட்டும் பகுவையாய்ந்த. நீர் தனுமிகிலுமிழும் ஏரிகள் நிறைந்த பள்ளத்தாக்குகளுமாக, பாதி நிஜமும் பாதிக்கறப்பணையுமான ஒரு தெச்தில் கைத் திகழ்கிறது.

இரு பாகங்களாக அந்த சிறு புத்தகம் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் முதல் பாகம் மிகக் குறுகியது. ஒரு தெளிவற்ற பயணாத்தின் பூர்வாங்கத்தை, அதன் ஒவ்வொரு கட்டமாக நினைவு கூர்ந்து, பில்லிங்ஸ் வார்த்தைகளில் கூறப்பட்டிருந்தது. அப்புத்தான் அது தோன்றியது. அநாமடியக் கதாநாயகர்கள் (எல்லாம் பூர்வாங்கும் பகுவும் இருந்து அம்மனிதன் ஓர் இளைஞராகத் தெரிவிரான்) தோற்றுப்போய், பயணமுடிவில், கடும் மூட்டத்தால் நூப்பட்டிருந்தால் ஒரிக்கரைக்குவந்து சேர்கிறான். அங்கே அவனுக்காரன் காத்திருக்கிறான். செங்குத்துக் கரையை உடைய தீவின் நடுவிலிருக்கும் ஓர் சுயர்ந்த இருங்கட்டு ஆளரவமற்ற சாதாரண வீட்டுக்கு இட்டுச் செல்கிறான். குறுகலானதாய் மிதந்து கொண்டிருக்கும் அந்தத் தொணிதான் அந்தத்திலை அடைவதற்கான ஒரே வழி. அதிலிருந்து அந்த இளைஞர் தம் கால்களை வெளியே வைந்தும் கொடுக்காமலும் இருக்கும்போது, விசித்திரமான ஒரு தம்பதின் தோன்றுகின்றன. ஒரு சிறுவனும் கிழவிழும் இருவரும் தீண்டகருப்பு அங்கிலை அனிந்திருக்கின்றன. மேக்கூட்டத்திலிருந்து திமெரன்று உதித்தவர்கள் போன்று தோன்றி. அந்த இளைஞரின் இருபுறங்களிலும் உடம் பிடித்துக்கொள்கின்றனர். அவனு தோன்பட்டைகளாப் பிடித்துக்கொண்டு. ஆசுக்கு ஒரு பக்கமாக தம்மால் : முடிந்தவரை நெருக்கியத்துக் கொண்டு வருகின்றனர். அவனை சேர்த்து அணிவிருத்து இட்டுச் செல்வது போவிருக்கிறது. ஒரு சிறைந்த பாதையில் மூவரும் ஏறிச்சென்று, வீட்டுக்குள் நுழைவின்றனர். மரத்தாலான மாடிப்படியில் ஏறி ஒடுக்கையைறையை வந்தடைகின்றனர். அந்த இரு முதிர்களும், வரிக்கியாயத் மாயத்தை தோன்றியிதுபோலவே, இளைஞரை அனை நடுவில் தனித்து விட்டு விட்டு, மறந்து விடுகின்றனர். ஒரு மேஜை, ஒரு நாற்காலி, ஒரு பூக்களிடம் சிட்டித் துணி விரித்த படுக்கை ஒன்று மிகக் கொஞ்சமாக அவங்கிரிக்கப் பட்டிருக்கிறது அந்த அறை. நடுவில் சுருக்குப்போடு ஒரு கணபில் நெருப்பு ஏற்றுத் தொட்டைக்கரியும், மேகங்களுக்குப் பின்னலிருந்து முழு நிலவு உதிப்பணை உயர்ந்த ஜனளவின் வழியாகக் கவனிக்கிறான் இளைஞர். பின், மேஜைக்கில் அமர்ந்த சாப்பிடத் தொடக்குகிறான். இந்தத் தனிமையான இரவு உணவு உண்ணவோடு புத்தகத்தின் முதல் பகுதி முடிதிறந்து.

இரண்டாம் பகுதி, மொத்த நூலின் ஜந்தில் நான்கு பங்கு இருக்கும். அதற்கு முந்திய சிறுகைத், இதற்கான ஒரு குட்டி நிகழ்ச்சியாகவே பாவக்கப்பட்டிருக்கிறது என்பது கீழ்க்கொண்டு வெளிப்பட்டு விடுகிறது. இதுவோ ஒரு நீண்ட பாவமன்னிப்பு போன்றது. தீவிரமான பாடல் தன்மையில் கவிஷ்டத்தைால், புரிந்துகொள்ள இயலாத பழமொழிகளால். நீந்தனை உச்சாடனங்களால் நிறைக்கப்பட்டிருந்தது. விளைசென்ட் மிகிரால். அதைப் படிக்கத் தொடங்கியதும், சரியாகப் பிரித்திறயமுடியாத அமாலுஷ்ய உணர்வை அடைந்தான். போகப் போக உறுதியிழுந்து வந்த கர்த்தான் அவன் பக்கங்களைத் திருப்பத் திருப்ப அவன்னரவு அடர்ந்து அவன் கண் முன் இருந்த வாக்கியங்கள் திமெரன்று மிகப் பழக்கப்பட்டவை போன்று, வேறொதையோ தவிர்க்கவியலாமல் ஞாபக மூட்டத் தொடங்கின. படிக்கும் ஒவ்வொன்றின் மீதும், வேறு எங்கோ அவன் படித்திருந்த, இதே போன்ற வாக்கியத்தின் தீவிரமான ஆணால் உறுதியிழுந்து ஞாபகம் வெகுவாத மேல் படித்து ஒன்றன் மேல் ஒன்றாகப் பதித்து. முத்தங்களைவிட இனிமையானவையாக, விழுத்தை விடவஞ்சனை நிறைந்தவையாக இந்தவார்த்தைகள் எதிரும் புதிருமாய்நின்றன. இடைவிடாமல் உடைந்து ஆடிக்கொள்கிறும் வெறிப்பிடத் தீசை காட்டும் கருவிலைகள் காந்த சாதியைப்போன்று, சித்தப்பிரமையின் ஹரிமசைக்கும், கட்டுக்கைத்தகளின் சாந்த பாவத்துக்கு இடையில் - நீர்மலமான, தாந்திரீகமான, ஆயாசப்படுத்துகிற, இதயபூர்வமான, கூசவைக்கிற, பாதாளச் சமூலபாதையான வார்த்தைகள் - குழப்பமும் பரஸ்பரம் சம்பந்தமும் கொண்ட வடிவத்தை தீற்றுக் கொண்டிருந்தன: (ஒருவேளை) விவர்தில் தேர்மெயன் நோவா, டிரிஸ்டன் கோர்பியர், வில்லியர்ஸ், பான்வில்லி, ரிம்போ, வெரலூரான், சார்லெஸ் கிரால், வியான் பிளாய் போன்றோரின் தற்செயலான

அன்விகுப்பை கண்டுபிடிக்க முடிந்திருக்கலாம்.

வின்சென்ட் மகிராவின் தீர்ப்பான ஈடுபாடு குறிப்பாக 19ம் கூற்றாள்டின் பிறபகுதியிலுமெந்த பிரெராக்கக்கவிதைபற்றியது(பர்னாஸலயன்களிலிருந்து குறியீட்டுவாடிகள் வரை வளர்ந்த பிரெராக்கக்கவிதைபற்றிய ஆய்வெட்டை விவரங்களாகத் தயாரித்துக் கொண்டிருந்தான் அவன்) தனது ஆய்வெட்டை முன்னேற்று குறியீட்டுவாடிகள் எங்கோவது படித்திருக்க வேண்டும்-அல்லது dejasav என்று சொல்லப்படும் ஒருவித தரிசனத்தில் அவன் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதுதான் மிகச் சரியாயிருக்கும் - என்றே முதலில் நினைத்தான். ஒரு மட்டும் குடித்த மெயின் சாதாரணாச் சுலை, சட்டெண்று 30 வருடங்களுக்கு முன் உங்களைக் கொண்டு போவதைப் போல - ஒரு திறுதாலைகளில்தாரம், ஒரு ஓலி, அல்லது வாசனை, அல்லது ஜாடை இதற்குப் போதுமானது - கொண்டுபோய்கூடும் (புத்தக அடுக்கில், வெர்ஹாராறங்கும் வின்லி கிரிபினூக்கும் நடுவிலிருந்து அந்தப் புத்தகதை எடுப்பதற்கு முன் ஏருகண்ம் தயங்கியதும் அல்லது ஆரம்பப் பக்கங்களைப் பேராளசூழ்டன் அவன் படித்துக்கொண்டிருந்தபொது தயங்கியதும் ஞாபகத்தக்குவந்தது) முன்பேபடித்ததான் தவறான ஞாபகத்தைப் படைத்து, உண்ணமையில் படித்ததில் படிந்திருக்கும் சாத்தியமென்றை உணர்ந்த நிலையில் கீட்கிறோம் அந்தச் சந்தெகங்கள் ஒழிந்தன. ஆதாரத்தை ஒத்துக்கொள்ள மகிரால் நிரப்பித்திக்கப்பட்டான். அவனது ஞாபகம் தயங்கியிருந்தலும் கூடுதல், தெரித்த ஒரு குள்ளநரி கல்சமாதிகளில் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது' என்று வெர்வியரின் வரி, காடுல் மென்டெள்ளிடமிருந்து கடன் வாங்கியதைப்போல் தோன்றியது அசந்தரப்பமானது என்றாலும், அதிருஷ்டவசமாய் ஒன்றான சந்தரப்பங்கள் என்றாலும் கூட வெளிப்பட்ட பாதிப்புகளை, தெரிந்தே வாங்கிய கடன்களை, ஞாபகமற்ற தமுஹல்களை, மற்றவரை எடுத்தானும் ரசனையை, மேற்கொள்ளக் கூடுத்தானும் சடுபாட்டை, சந்தரப்பவச ஒற்றுமையை கொண்டாலும் கூட காலத்தின் பறத்தலை, குளிர்களால்ப் பளி மூட்டம், இருங்ட தொடுவானம், மேக மூட்டம் தழுந்தபொய்கைகள், கட்டற்று வருந்த புதர் செடிகளின் கவனிக்கும் வெளிச்சம் - இவைபொன்ற வெளிப்பாடுகளைப் பற்றி - எல்லாக் கலைஞர்களுக்குமான பொதுச்சொத்து இவை என்று ஒருவர் ஒரு பார்வைக்கொண்டதை வெளிப்படுத்தலாம் எனவே, பின் மொராவின் 'நிலைபாடுகள்' ல் இருப்பது போன்ற ஒருபத்தினை ஊழியரோ வெர்வியரில் கண்டைதல் ஒருவருக்கு இயற்கையாய் இருக்கலாம். ஆனால் இலக்கிய (பெரிதும் இலக்கிய) திறங்கணன் ஒவ்வொரு நிலையழும் காணத் தவறுவது மிகக்கடினம். ரிமபோ (தொழிற்சாலையினிடத்தில் ஒரு மதுத்தை தெளிவாகப் பார்க்கிறேன். தேவைத்தகளால் கட்டப்பட்ட மத்தளக் கூட்டம்..), மல்லாமே (நிர்மலமான குளிர் காலம், சாந்தாவக் கலையின் பறுவம்), ஸ்ரீரமோன் (எனது சொந்த விருப்பத்தில் சிதைக்கப்பட்ட வாயைக் கண்ணாடியின் பார்க்கிறேன்), குள்ள கான் (பாடலை மரணிக்க விடு.. எனது திதயம் விகம்புகிறது. வெளிச்சத்தை இருட்கண தழுவிகிறது. பவுத்திரம் மெளாம் மெதுவாக எழுந்த பயமுறுத்துகிறது. தனித்த னி அவைகளின் பிரசித்த ஒளைகள்), வெர்லெயன் (முடிவற்ற மணஞ்சலிக்கும் நிலவெளியில் மணாலைப்போன்ற பளி மின்சீயது. வாழம் தாமிர வண்ணம் கொண்டிருந்தது. முனுமுனுப்பில்லாமல்ரயில் நிழவிச் சென்றது) மற்றும் இதுபோன்று நிறைய இருந்தன.

காலை நான்கு மணியாகியில் குளிரால் படியன்றத்தை மகிரால் படித்து முடித்தான். 30 கடன் வாங்கல்கள் அவனுக்கு அதில் கண்ணில்பட்டன. இன்னும் இருக்கும் என்பது நிச்சயம். ஹராயுகோ வெர்வியரின் புத்தகம், 19ம் நூற்றாண்டின் பிறபகுதிக் கவிதைகளின் அதிபுத்திசாலித்தனமைன ஒட்டு வேலையைத்தவரை வேறு இல்லை என்றே தோன்றியது. மிகையாகத் திரும்பத் திரும்ப வரும் சந்தம், யாடுரை ஒருவரின் வேலைப்பாட்டை, மொலைக் போல, ஏறக்குறைய ஒவ்வொரு சுகரத்தனத்திலும் பரப்பி அலஸ்கரித்திருந்தது. மற்றவரின் புத்தகத்திலிருந்து தனது சொந்தப் புத்தகத்துக்குச் சாரத்தை உறிஞ்ச விரும்பிய இந்த அறிமுகமற்ற எழுந்தாளரைப் பற்றி கற்பின்னைச்செய்து பார்க்கப் பிரயாசப்பட்டபொது. அதன் முழுமையில் இந்தப் புத்தியற்ற வியக்கத்தைக் கிட்டத்தை, சித்திரத்தை வரைய அவன் முழுந்த போது, அவனுள் ஒரு பெத்தியாரத்தனமான சந்தேகம் எழும்பும் கலவரத்தை உணர்ந்தான் மகிரால். படுக்கையை மேஜையிலிருந்து அந்தப் புத்தகத்தை எடுக்கும் போது. அதன் வெளியீட்டுத் தெதியை, ஒரு நூலின் அதன் நூல்தைவுக் குறிப்புகளைப் பார்க்காமல் பயன்படுத் தாத்தாரு சூரம்பகட்ட ஆய்வாளனின் உந்துதலைச்சார்ந்து, கவனம் நற்றப்பார்த்தது அவனுக்குச் சட்டெண் ஞாபகம் வந்தது. அந்தத் தெதியை 1864 என்று படித்ததாக நினைத்தான். ஒருவேளை தவறான எடுத்திருக்கலாம் பட்படக்கிறதான். இதின்பொருள்: வெர்வியர், மல்லாமலையிடமிருந்து ஒருவரியை அது எழுதப்பட்டதற்கு இருவருடங்களுக்கு முன்பே 'ஆரவாரித்திருக்கிறார்.' மறந்து விட்ட

முக்க' என்ற வெர்லெயினை 10 வருடங்களுக்கு முன்பே திருடியிருக்கிறார். குலதாவ்காளை கால் நூற்றாண்டுக்கு முன்பே எழுதியிருக்கிறார். இதற்கு அர்த்தம். இந்த ஸாட்ரமோன், ஜெர்மெயன் நோவோ, ரிமபோ, சோர்பிபெர் மற்றும் வேறு சிலர், இந்த அறியப்படாத மேதையினைச் சம்மா அப்படியே எடுத்தெழுதியிருக்கின்றனர் - இவரது ஒருபடைப்பு. அவருக்குப் பின் வந்த மூன்று நாள்கு தலைமுறைக் கலைஞர்களுக்கு தீவியினித்த வீரிய கள்தைக் கொட்டிருந்திருக்கிறது.

தலைப்பக்கத் தெதி தவறானது என்றால் தவிர இது இப்படித்தான். இவ் மூக்கத்தை கணக்கிலெடுத்துக்கொள்ள மிகிரால் தவிர்த்தான்: அவனது கண்டுபிடிப்பு மிகவும் அபாரமானது, மிகவும் வெளிப்படையானது, உண்மையற்றுப் போவதற்கு அவசியமற்றது. இது கொண்டுவரப்போகிற இறிகிறுக்கவைக்கும் தொடர் நிகழ்வுகளை அவன் இப்போது கற்பணை செய்யலாளான். இந்த 'தீர்க்க தரிசனத் தொகுப்பு' பொது ஜனத்திடம் வெளியிடப்பட்டு, மேதமையான ஷழல் குற்றச்சாட்டு எழும்பப்போகிறது; ஒரு மாபெரும் இலக்கியப் பரப்பு இதனால் பாதிக்கப்படும். ஆனாண்டு காலம் விரல்சர்க்காலும் இலக்கிய வரலாற்றாசிரியர் கரும், சாவதானமாகத்தானிபத் தலைவர்களின் மீதமுடிவுக்கு நிறுத்தக்கதை நிழற்றும். தூக்கத்தை முழுதாகக் கூறக்கும் அளவு மிகிரால் பரப்ரப்பனைத்தான். வெர்னியர் பற்றியும் அவர் படைப்புகள் பற்றியும் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கண்டுபிடிக்க நூலகத்துக்குள் திரும்பப் பாய்ந்தான்.

அவனால் எதையுமே கண்டு பிடிக்க முடியவில்லை. போரேட் தொகுப்பிலுள்ள சில அகராதிகளிலும் தகவல் புத்தகங்களிலும் ஹென்றி வெர்னியர் பற்றிப் பதியப்படவேயில்லை. ஹோன்புளூரில் பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்த ஏலத்தில் அந்தப் புத்தகம் வாங்கப்பட்டது என்பதைத்தார். மூத்த போராட்டுவேளை அவனுடைய தென்னோ மேலதிக விபரம் ஒன்றும் தரவில்லை. அதிக சிரத்தையோ, கவனமோ இல்லாமல் அந்தப்புத்தகத்தை அவர்கள் புரட்டிப் பார்த்திருக்கின்றனர்.

அடுத்தநாள் முழுதும், டெனினிலின் துணையோடு குளிர்காலப் பயணத்தை முறைப்படி ஆராய்ந்த மிகிரால், டென் கணக்காள இலக்கியத்தொகுப்புகளிலும், தேர்ந்தெடுத்த தொகுப்பு நில்களிலும், இதன் துணுக்குப் பகுதிகள் தூவப்பட்டிருந்ததைப் பரிசோதித்தான்: இவ்வகையில் சமார் முன்னாற்று ஜம்பதுக்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டன - இவை பெரும்பாலும் 30 வேற்பட்ட படைப்பாளிகளுக்கிணிமையில் பரிசுத் தொண்டியப்பட்டிருந்தன - பிரபவழம் அதே சமயத்தில் இருந்தும் தன்மையும் கொண்டபிள-de-siecle கவிஞர்கள். மற்றும் சில மூரநைடை எழுத்தாளர்கள் (வியோன் பிளாய், எர்ஜென்ஸ் தெறோ) குளிர்காலப் பயணத்தைத் தமது வேதநூல்போல் பாவித்து தாராளமாகப் பயணப்படுத்தியிருப்பதாகத் தோன்றியது. அதிலிருந்து சிறந்தவற்றைத் தமக்குள் பகிர்ந்து கொண்டவர்களாய்த் தென்பட்டவர்கள்: பான் வில்லி, ரிக்கிபின், வெற்றஸ்மான்ஸ், சார்லெஸ் சிரால், வியோன் லாலெட், மற்றொருப்பும் மல்லர்மே, வெர்லெயன், மற்றும் இப்போது மரக்கப்பட்டுவிட்ட சார்லெஸ் டி போமாரோல்ஸ், ஹிப்போவிட் வாலியன்ட், மோரில், ரோலின்ட், (இயார்த் தாந்தின் பேர்ணான்) ஸபிரேட், ஆல்பெட் பெராட், சார்லஸ் மோரில், அந்டோனி வாலப்பிரி போன்ற பேரவழிகளும் கூட...

இந்த எழுத்தாளர்களையும் அவர்கள் கடன்காலப் பயணத்தை முறைப்படி ஒரு தலையிமான பட்டியலொள்கிறத் தயாரித்தான் மிகிரால். தனது ஆராய்ச்சியை மற்றானும், Bibliothèque nationale -யில் தொடர்த்திர்மானித்துக் கொண்டு, பாரிஸைக்கு மீண்டும் திரும்பினான். ஆனால் நடந்த நிகழ்வுகள் அதைச் செய்வதற்கு அவனை விடவில்லை. வேலை மாற்றவுக்கான ஆணை அவனுக்கு அங்கு காத்திருந்தது. காம்பெயனுக்கு அவன் மாற்றப்பட்டான். பிறகு எப்படி நிகழ்ந்து என்று தெரியாமல்லையே அவன் செந்த-பூன்-டி லாஸ்லீன் இருந்தன-என்பெயினுக்குள் அவன் குறுக்கிக் குழந்தை இங்கிலாந்தை அடைந்து, பின் பிரான்ஸைக்குத் திரும்ப 1945ன் இறுதியில்தான் சாத்தியமாயிற்று. உலகப்போர் முழுக்க, தனது பட்டியலை அவன் தன்னோடு கூறுது கொண்டு திரிந்தும், அதை தொலைக்காமல் காப்பாற்றி வைத்திருந்ததே ஒரு அதிகம் என்றே கொல்ல வேண்டும். எப்படியானாலும், அவனது ஆராய்ச்சியில் அதிகம் முன்னேற்றம் ஏற்படவேயில்லை என்றாலும், அவனைப்பொறுத்தவரை மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கண்டுபிடிப்பை அவன் பெற்றான். பிரிட்டிஷ் மியூசியத்தில் பிரெரங்கப் புத்தக வியாபாரப் பொது நூல்டைவில் "குளிர்காலப் பயண" தான் காலாம் அந்தப்பம் வாய்த்தது. அவனது கேட்பாடுகு போதுமான அனால் உறுதிப்பாடு கிடைத்தது. வாடென் சீடென்ஸ் அச்சிட்டாக்கால் 1864ல் வெளியிடப்பட்டதுதான் வெர்னிய (ஹியூகோ)ரின் 'குளிர்காலப் பயணம்' என்ற உண்மை தெரிந்தது. பிரான்ஸில் வெளியிடப்பட்ட

எல்லாப்புத்தகங்களையும் போல் இதுவும் பதிப்புரிமை அலுவலகத்தில் இருப்புவெக்கப்பட்டிருந்து, பாரிஸில், Z87912 என்ற புத்தக அடுக்கு வரிசை எண்ணால் குறிக்கப்பட்டு Bibliothèque nationale - ல் இருந்திருக்கிறது.

பியுவாய்லில் கற்பிக்கும் பணியொன்றில் மகிரால் நியமிக்கப்பட்டான். இதன்பிறகு அவன் தன் எல்லா ஒய்வு நேரங்களையும் குளிர்காலப் பயணத்துக்கே அர்ப்பணித்தான்.

19ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் வாழ்ந்த பெரும்பாலான கவிஞர்களின் நாட்குறிப்புகளிலும் கடிதங்களிலும் மேற்கொண்ட விரிவான ஆராய்ச்சியினால், தனது வாழ்நாட்காலத்திலேயே ஹியூகோ வெர்னியர், தேவையான அளவுக்குப் புகழ்பெற்றிருந்திருக்கிறார்கள்பெற்றிராயினால் எனிடாக காணாமுடிந்தது. ஹியூகோவிடமிருந்து இன்று கடிதம் கிடைத்து' அஸ்வது 'ஹியூகோவுக்கு' ஒரு நின்ற கடிதம் எழுதிவேன். 'ஹியூ முழுவும் வெறி வைப் படித்துதேன்.' அஸ்வது 'ஹியூகோ, ஹியூகோவா' என்ற வாலெடின் ஹியூகோ கேம்ப் பிள் புகழ் பெற்ற கூற்று - இது போகிற போகில் சொன்னதோ அல்லது 'விக்டர்' ஹியூகோவின் பட்டத்தைக் குறிப்பிடுதா அன்று, தமது வையில்லிடைத்தத்தின்தோ புத்தகத்தைப் படித்துக்கொள்கின்து தூதிருஷ்டக் கவிஞரைப் பற்றியது. வினிசென்தாலும் இலக்கிய வரலாற்றாலும், தர்க்க முறையிலான தமது தீர்வுகளைக் கண்டு பிடித்ததற்குமேல் இந்த திடுக்கிடத்தக்க முரண்பாடுகளை மகிராலால் விளக்க முடியவில்லை. ஹியூகோ வெர்னியர் பற்றிய குறிப்பாகவும், குளிர்காலப்பயணத்துக்கு தங்களைக் கட்டுபாடுபற்றியும்தான் 'நான் இன்னெனுவன்' என்று கிமோவால் 'ஒருவர்' பட்ககப்படுவது கவிதை; அப்பலராலும் படைக்கப்படவேண்டும் என்று வாட்டரெமான்டும் எழுதினராக்கள் என்பது கிளிப்படை.

எப்படியானாலும், சென்ற நூற்றாண்டின் இறுதிக்கால இலக்கிய வரலாற்றில், ஹி.வெ. பிரதான் பங்கு வகித்துள்ளார் என்பதை விளக்குவதற்குத் தேவையான அதிக உறுதிகளைப் பெறப்பெற இதற்கான திடமாளன்தொரு சான்றை அளிக்கும் வாய்ப்பு மேலும் மேலும் குறைந்து கொண்டே வந்தது: குளிர்காலப்பயணத்தின் மற்றொரு பிரதியை அவனால் பெறுவதற்கு இயலுமே இல்லை. அன்ற படித்த பிரதியோ அழிந்து புடிட்டது - வேறு வொர் மேல் குண்டுமை பொழிந்தபோது அந்த கிராமப்புற லீட்டுடன் கேரந்து அது அழிந்துவிட்டது. பாரிஸிலுள்ள Bibliothèque nationale-இல் ஒப்படைக்கப்பட்ட பிரதியோ, ஒரு வேண்டுதல் சிட்டன் எழுதி அப்புத்தகத்தை அவன் கேட்டுபோது, புத்தக அடுக்கில் கண்டுபடவில்லை. அதன் பிரகு தொடர்ந்த ஒய்வு ஒழிச்சலற்ற விசாரணைகளில், 1926ல் பைண்டரிக்கு புத்தகம் அனுப்பப்பட்டதாக அறியுமடிந்தது. ஆனால் அது அந்த பைண்டரியிலிருந்து திரும்ப வந்து சேரவேயில்லை. டஜன் கணக்கான நூலங்களில் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான நூல்கள், ஆர்கைவலிஸ்டுகள், புத்தக விற்பனையாளர்களிடம் நடத்திய எல்லா விதமான தேடல்களும் திமர் அந்தத்தையே அடைந்து நின்றது. 500 பிரதிகள் அச்சுடிக்கப்பட்ட அந்தப் புத்தகம், அதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு அதெந்திரால்தட்டிமட்டு அழித்தொழிக்கப்பட்டது என்று மகிரால் வெசுக்கிக்கிருமே நம்பத் தொடங்கி விட்டான்.

ஹியூகோ வெர்னியரின் வாழ்க்கை சரிதம் பற்றிந்துகொள்ள, வின்சென்ட் மகிரால் மேற்கொண்ட முயற்சிகள் உணர்வையில் ஒன்றுமற்றுப் போய்விட்டன. வட பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் புகழ் பெற்ற மனிதர்களின் வாழ்க்கை வரலாறு (வெர்வியெர், 1882) என்ற தெளிவற்ற ஒரு புத்தகத்தில், நம்பிக்கையூட்டக்கூடிய ஒரு அடிக்குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது வெர்னியர் என்பவர் பாஸ்டி - காலாலிலுள்ள விமமியில் 1836 செப்டம்பர் 3 வருந்தத்தக் காலத்தில் தொகையை தெரிவித்தது. ஆனால் விமமி நாரத்தின் பநிவு அலுவலகம் 1916ல் தீப்பற்றி ஏற்றினுட்பத்து இல்லுடைய மற்றொரு பிரதி பாதுகாக்கப் பட்டு வந்த அர்காளின் நார சபைக்கட்டிடமும் பற்றியெரிந்து விட்டது. எந்தவித மரணச் சாளர்த்தமும் கூட பதிவு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

வின்சென்ட் மகிரால், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, இந்தக் கவிஞர் பற்றியும் அவன் படைப்பு இருந்ததுக்கான ஆதாரங்களைப் பற்றியும் தொகுப்பதற்காக வீணாகப் போராடினான். வெர்னியர்ரெலின் உள்வியல் மருத்துவமனையில் அவன் இறந்தபோது, அவனது முன்னாள் மாணவர்களின் பாதுகாக்கப்பட்டது. அவன் விட்டுச் சென்ற பேரளவிலான் ஆதார அறிக்கைகள், கையெழுத்துப்பிரதிகளின் தொகுப்புபை முறைப்பட்டுத்தும் வேலையை, எடுத்துக் கொண்டனர். அவற்றுள் கருப்புத்துணியால் கவனமாக வெட்டுர் பைண்ட் செய்யப்பட்டு, நிதானமான கையெழுத்து குளிர்காலப் பயணம்' என்று எழுதப் பட்டதும் இருந்தது. முதல் 8 பக்கங்களில் அவனது பயனற்ற ஆராய்ச்சியின் கைத் சொல்லப்பட்டிருந்தது. அடுத்திருந்த 392 பக்கங்களும் காலியாக இருந்தன.

தமிழில் : காலக்கப்பரமணியம்

சிறுக்கை

தம்பி

கௌதமசித்தார்த்தன்

**GOWTHAMA
SIDDARTHAN**

தமிழின் நவீன இலக்கியத்தை உலகத்திற்குக்கு உயர்த்துவதில் மிகுந்த தீவிரம் காட்டி வரும் இவர் 80 கனில் எழுத ஆரம்பித்து சிறு பத்திரிகை உலகில் பேசப்பட்டவர். முன்றாவது சிறுஷ்டி (88) என்ற சிறுக்கைத்தொகுப்பு வெளிவித்த போது குதார்சு, "சிறுக்கை யின் எல்லைக்காலத் தொட்டுக் காட்டுகிற எழுத்து" என்று கணித்தார். எழுத்தின்பாய்ச்சல் மிகச் சாதுரியமாக வேறு வேறு தூத்திற்குமரும் அற்புத்ததை இத்தொகுப்பில்லைரமுடியும். ஐந்து வருட மொன்றத்திற்கும் மின்னும் செயல்பட ஆரம்பித்திற்கும் இவரது எழுத்துக்கள் தமிழில் புதிய தன்றின் வீச்சாக வெளிப்படுகின்றன மொழியின் அசாதாரணமான சவால் கணை நேருக்குக்கு நேர் சந்திக்கின்றன தவிக்கும் மனோநிலை கொண்ட இவரது எழுத்துக்களை நவீனத்துவம் தாண்டிய ஒரு கட்டமாக நாகர்ஜூனன் இனஸ் காண்டிரார். கலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே உள்ள இடைவெளியை வீரியத்துடன் நிறப்பியுள்ள இக்கைத் (தம்பி) INDIAN EXPRESS ல் (88) மொழிப்பெயர்ப்பாகியது. Tr. LATHA RAMA KRISHNAN உன்னதும் இதழின் ஆசிரியரான இவர் முழுநேரமும் எழுத்து மற்றும் விவசாயம்.

குறிப்புகள் : சுரவனான்.

என் U.K.G. பெயன் ஆத்மார்த்தன் அள்ளும் வழக்கம் போல தன் தம்பியைப் பற்றியே கடைத்துக் கொண்டிருந்தான். நான் உற்சாகரசம் முகத்தில் ததும்ப மெதுவாக ரசித்துக் கொண்டிருந்தேன். தம்பி ஸ்டூலில் அமர்ந்து வெட்கத்துடன் நகம் கடித்துக்கொண்டிருந்தான். அங்கு வந்த என் மனைவி எங்கள் பேச்சை அல்டிசியம் செய்தவாங்க அநாயசத்துடன் ஸ்டூலை தூக்கினாள். உடனே 'அய்யேயோ.. அம்மா அம்மா. அதில் தம்பி உட்கார்ந்திருக்காம்மா.' என்று அலறி அடித்துக்கொண்டு வந்து அவன் கையைப் பிடித்தான் ஆதமா. "வேறு வேலையே கெட்டையாதா அப்பனும் மகனுக்கும்? போடா அந்தப்பக்கம்.." என்று ஆத்மாவை நெட்டி தள்ளி விட்டு ஸ்டூலைத் தூக்கிக் கொண்டு போய் விட்டார்.

ஆத்மா சிழை விழுந்து கிடந்த தம்பியை பதட்டத்துடன் தூக்கி நிறுத்தி என் மடியில் உட்காரவைத்தான். நான் பதனத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன். "தம்பி, அடிப்பட்டுச்சா.. வலிக்குதா?" என்று கனிவாகக் கேட்டபடி தோளை உடம்பை எவ்வாம் நவீனிலையை விட்டான். அழுகாதே. இனிமே அம்மாவேடா டீ.. பேசவே கூடாது.. அழுகாதே வையாம்..." என்று ஆறுதல் கூறினான்.

நானும் "ராஜா.. அழுவாதே கண்ணா.. இனிமே அம்மா இங்கே வரட்டும்.. பின்னி எடுத்தறலாம்.. இங்கே வா உன்னைப் பேசிக்கிறோம்.." என்று சுட்டுவிரலை ஆட்டிக் கொண்டு கறுவிய மாத்திரத்தில் என் மனைவி வந்து விட்டாள். "கடை பேசியதுபோதும் இந்தாங்க.. இது சாமான் விஸ்ட.. மார்க்கெட் வரைக்கும் போயிட்டு வந்திருங்க போகக்.. சீக்கிரமா போயிட்டுவந்திடுங்க.. என்று விரட்டியடியாக என் கையில் பையை ஓப்படைத்து விட்டு உள்ளே போய் விட்டார்.

நான் ஆத்மாவைப் பார்த்துதேன். கன்னங்கள் சாரமின்நுபோய் மஹாபரிதாபமான சோகம் முகமெங்கும் அடர் நிராதரவாள நிலையை அடைந்தவன். "வா நாம நம்ம எட்டத்துக்குப் போலாம்.. நம்மளோட சேராதவங்களோடநாமும் சேரக்கூடாது.." என்று தம்பியை அழைத்துக் கொண்டு போனான்.

ஆரம்பகாலங்களில் என் மனைவியும் மிகக் குரவத்துடன் தான் இந்த விளையாட்டில் கலந்து கொண்டிருந்தான். தம்பிக்குப் பாலுட்டுவாள். கொட்டிலில் போட்டு தாலாட்டுவான் தம்பியைத் தூக்கி எடுத்து அந்தரத்தில் போட்டுப் போட்டு பிடிப்பாள். தம்பியுடன் தொட்டு விளையாட்டில் கலந்துகொள்வாள். கிள்ளாத்தில் சாதம் பிளைந்து ஊட்டும் போது தம்பிக்கு ஒரு வாய் ஆத்மாவுக்கு ஒருவாய் என்று மிக உற்சாகமாகப் பங்கெடுத்துக் கொண்டிருந்தவன். நாளாக நாளாக சலித்துப் போய் அலட்சியம் செய்ய ஆரம்பித்தாள். எனக்கும் ஆத்மாவுக்கும் சலிக்கவேயில்லை.

தம்பி பிறந்த கடை அற்புதமாள கடை

என் மனைவி தமிழையெழுத்துக்குள் வைத்துக் கொண்டிருந்த ஒருநாள்.

இருள் மெஸ்ல கவிந்து கொண்டிருந்த வெளையில் என் மனைவி கட்டிலில் படுத்திருந்தாள். ஆத்மாவுக்கு நூக்கம் பிடிக்காமல் கட்டிலைச் சுற்றி விளையாடிக்கொண்டிருந்தான் ஏதேதோ நினைவுகளில் குரல் நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்த என்னை அவர்களின் சம்பாஷணை ஸர்ந்தது.

“வயித்து மேலே ஏற்றாள்ளா பாரு மறுபடியும் மறுபடியும் வந்து ஏர்பூர் அடிக்கடி வேஜுமா ?”

“ஏ வயித்து மேலே ஏற்னா என்னவாம்? நான் அப்பிடித்தான் ஏற்றுவே” என்றபடி வயிற்றில் கால் வைக்க என் மனைவி சட்டென காலைப் பிடித்து தூக்க அவன் பொத்தென்று கட்டிலில் விழுந்து அழ ஆரம்பித்தான்.

அவனைத் தூக்கி எடுத்துப் பக்கத்தில் படுக்க வைத்து “என் கள்ளிலிலே என் தங்கமலிலே செரி செரி போசாவது. அப்பாவை அடிச்சி போடவாம் அழுவாடு ஸாமி” என்றாள். ஆத்மா டக்டென்று “அப்பா அடிச்சா...? நீதானே தள்ளி உட்டி” என்று அழுகையிலுருட்ட தலையைச் சிறுப்பிக் கொண்டு சொன்னதும் எனக்கு சிரிப்பு வந்து விட்டது.

நான் எழுந்து போய் அவர்களாகுகில் உட்கார்ந்து கொண்டு, “ராஜா, அம்மா வஷ்டுக்குள்ளே குடித்தபாப்பா இருக்காது. நீ மிதிச்சா அவருக்குவிக்குமா இல்லியா...?” என்று அவன் முகத்தருகில் செல்லமாகச் சொல்லி கள்ளத்தை நிமிண்டினேன். என் மனைவி சட்டென அவன் முகத்தை தன்பால் திருப்பி “குடித்தபாப்பா இல்லடா..குடித்தம்பி...” என்றான் இது குறித்து இருவருக்கும் தினமும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.

தமிழ் மூலம் அழுகையில் நிறுத்தியவாய் ஆருவத்துடன் கேட்டான். “அம்மா தமிழ் எப்படிமா இருப்பான் உம்மாதிரியை எம்மாதிரியா அப்பாமாதிரியா?”

“உம்மாதிரித்தான் என்றாசா ...”

“உம்மா தமிழ் ஸ்கலுக்கு வருவானா?”

“ம் வருவான்”

“தமிழ் சரவணாம் மாதிரி சிரிக்கெட் வெளையாடுவானா?”

“ம் வெளையாடுவான்”

“கொய்யா மரம் ஏறுவானா?”

“ம் ஏறுவான்”

அவன் கரத்தின்ஸாமல் யந்திரம் போல் பதில் சொல்லிக் கொண்டிருந்து என்னுள் ஏதோ ஒரு உணர்வும் ஏற்படுத்த இடையில் புகுந்தேன்.

“எந்தமரம் வேண்டும் ஏறுவான்... ஒரே ஜம்பல் கொய்யா மரம் ஏறி கொய்யாப் பழம் உள்கொண்டு என் பநில் பிடித்துப் போகவே என் பக்கம் சாய்ந்தான்.”

“உம்பா, தமிழ் சைக்கிள் ஓட்டுவானா?”

“ஓ உண்ணைப் பின்னாடி வெச்சிட்டு சைக்கிளை அப்படியே வேகமா ஓட்டுவான்... பஸ் வாரியெல்லாம் எடுவாங்கிட்டு பயங்கரமா ஓட்டுவான்...”

“பெரிய சைக்கிள்கள்யா?”

“பெரிய சைக்கிள் சின்ன சைக்கிள் எல்லாத்திலியும்...”

“அப்பா தமிழை சாமிநாதன் அடிச்சிப் போடுவானா?”

இதுவரை கம்பிரையாய் ஆராலும் அடிக்க முடியாது. அவன் தான் எல்லாரையும் அடிப்பான்... டிஷுலம் டிஷுலம்...” என்று அவன் வயிற்றில் குத்தினேன்.

நெரிந்து கொண்டே என் நம்பிக்கையில் சமாதானமாகாமல் கேட்டான்.

“ராஜாமளியை?”

“எல்லாரையுமே...”

“அடேங்கப்பா. எங்க மில்லை கூடாவா?”

நாலும் என் மனைவியும் பக்கென்று சிரித்துவிட்டோம். அதில் ஊடுருவியிருந்த பலஹி எத்தைப் புரிந்து கொண்டவன் போல், “அதானே பாத்தேன்... எங்க மில்லை யாராலும் அடிக்க முடியாது... அதுதான் எல்லாரையும் அடிக்கும்...” என்று தீர்மானமாகச் சொன்னான்.

“ஆனா தமிழையாரும் அடிக்க முடியாது...” என்றேன்.

திமரென ஞாபகம் வந்தவாய், “தமிழ்க்கு என்னென்ன வெளையாட்டு தெரியும்...?”

என்று ஆர்வம் முகத்தில் கொப்புளிக்க கேட்டான்.

“எல்லா வெளையாட்டும் தெரியும்” அநாயசமாய் சொன்னேன். “அம்மா அம்மா... தம்பியை ஏற்கி உடம்மா... நாங்க வெளையாடற்றாம்...” என்று எழுந்து உட்கார்ந்து கொள்ளான்.

என்னிடமிருந்து குபிரென்று வெடித்துக் கிதறிய சிரிப்பால் என் மனைவி சங்கடத்துக்குள்ளாகி நெனிந்து கொண்டு சிரித்தான்.

“அம்மா அம்மா. ஏற்கிட்டுமா...” என்று காலைப் பிடித்துக் கொண்டு சிலூங்கினான் ஆத்தா.

நான் அவனை அணைத்துக் கொண்டு “ராஜா... தமிழ் ஏறங்கறத்துக்கு இன்னும்...” மனக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து. “ஏழுமாசம் ஆகும்.. அப்புறமா வெளையாடலாம்...” என்றேன்.

அவன் அழு ஆரம்பித்தான். என் மனைவி வாங்கி கட்டிலில் படுக்க வைத்து களத்தொலைப் பார்த்தார். பயங்காட்டினார். எழுந்து விளையாட்டுச் சாமான்களை எடுத்து விளையாட்டுக் காட்டினார். திண்பள்ளடங்கள் எடுத்துக் கொடுத்தார். அழுகை நிற்பதாக தெரியவில்லை.

என் மனைவி அடிக்க கையை ஒங்கியதும் அழுகை பலமானதேயொழிய குறைந்த பாடில்லை நான் வாங்கி சமாதானப் படுத்த ஏதெந்தா வித்தைகள் காட்டியும் பயனில்லாமல் எரிச்சல் வந்தது.

“கண்ணா, தம்பி தூங்கிட்டிருக்கான்... நாளைக்குத்தான் எந்திரிப்பான்... நாளைக்கு எந்திரிச்சதும் அப்புறமா தம்பியோட் வெளையாடலாம்... என்ன செரித்தானா...?” என்றேன். அவன் உடனே அழுகையை நிறுத்திக் கொண்டு அம்மாவின் அடிவயற்றில் காலை வைத்து உற்றுக் கேட்டான். “ஆமாப்பா தமிழ் தூங்கறாப்பா...” என்றான் கிக்கிசுப்புடன். அவன் முகம் மிகுஷிசியல் பிரகாசித்தது.

நான், “அப்பதியா, தம்பியெல்லா தூங்கறான்... நியும் படுத்துத் தூங்கு ராஜா... எங்கே கண்ண மூடிட்டு தூங்கு பாக்கலாம்...” என்று ஒருவாறாய் சமாதானப்படுத்தினேன். அவனுள் ஏமாற்றும் நிறைநிறிருந்தாலும் மிகுஷிசி அதை மறைத்துவிட அம்மாவோடு படுத்து கண்களை மூடிக்கொண்டான். கையால் தம்பியை அணைத்தவாறு தூங்கினான்.

அடுத்த நாள் சென்டிமெண்டாய் தம்பி இரங்கி விட்டான். என் மனைவிக்கு அபார்ஸன் ஆகிவிட்டது. அவன் காலையில் விளையத்தை வருத்தத்துடன் தெரிவித்த போது எனக்கு அதிர்ச்சியில் உடலெங்கும் அதிர்ந்தது. கணவுகள் கணவுகளாகவே போய்விட்ட து யரம் உள்ளளவும் விரவி உள்ளைத்தைப் பாய்ச்சியது. மனச்வரங்களுபோய் சோகத்தின் தூட்சமவைல்க்குன் உழன்று வந்து காலைக் கட்டிக் கொண்டான் ஆத்தா.

“அப்பா... தமிழ்ப்பா எங்கப்பா... அப்பா... தம்பி எங்கப்பா...”

கண்களில் நீர் விழக்கென துறும்பி நின்றது முகத்தை வேறு பக்கம் திருப்பி மறைத்துக் கொண்டு அவனைப் பார்த்தேன். அவனைப் பார்த்தால் தூங்கி எழுந்து வந்தவன் போல முகம் சோபை இழந்து சோப்பல் முறித்துக்கொண்டு இல்லாமல் முகமெங்கும் ஆரவத்தின் தெஜஸ் வழிந்து கிடக்க கைகால்கள் தரு துருவென்று ஏற்சாகம் கலந்த பத்தட்டத்துடன் நின்றிருந்தான். என் மௌனம் அவன் பரப்பரப்பை அதிகப்படுத்துவே அம்மாவிடம் தாவினான்.

“அம்மா அம்மா. தம்பியை ஏற்கி உட்டியா? எங்கம்மா தம்பி?” அவன் காலைக் கட்டிக்கொண்டு குதித்தான். என் மனைவியின் அழுகை ஆகுதிர்யாக மாறிற்று.

“போடா சனியனே... நீ வாய் வெச்சதிலே நான் இப்படியாய்திச்சி...” என்று அவனை இழுத்து தன்னி விட்டான்.

அவன் தடுமாறி விழுந்து திக் பரமை பிடித்தவளாய் அழு ஆரம்பித்தான்.

“ஓய் அவனை யேண்டி அடிக்கறே ஏதோ நடந்துகுடிசின்னா அதுக்கு அவன் என்னடிப்பன்னுணுவான்... ஓய் வாடா ராஜா...” என்று அவனை மார்போடு தழுவிக் கொண்டான். அவன் அழுகையினுடே விக்கி விக்கி “அப்பா... தமிழ்க்கூப்பா நான் அவனோடு வெளையாடுவே...” என்றான் எனக்கு அழுகை உடைத்துக் கொண்டு வந்து விடும் போலிருந்தது. ஏமாற்றத்தின் இடியை அந்தப் பிழுக்கமனக தாங்குமா? அவன் ஆசைகளை அடித்து நொறுக்கி தவமசம் செய்ய விரும்பவில்லை.

“தம்பி வெளையாடப் போயிருக்காம்பா... அவன் வந்ததும் நாம் முனு பேரும் வெளையாடுவோமா... மீ...?” என்றேன்.

பெரிய தப்பு

அதுதான் நான் செய்த கூட்டிடப் போ..." என்று அருளக்கையை

"தமிப்பி வெள்ளையாடற எடத்து" எச் மாற்றான்வெனவோ தகிடுத்தக்கள் செய்து உச்சல்தாயிக்கு உயர்த்தினான் நாஜும்பேசு. வெளியே போனாலூழிய அழுகை நிற்பதாக பார்த்தேன் நான் அவனைக் கூட்டிடக் கொண்டு. வெளியே போனாலூழிய அழுகை நிற்பதாக தெரியவில்லை "உண்பாடு உங்கப்பயாபாடு" என்று அவ. "என்ஜுன் ஒரு ஜித்யா பள்ளிட்டது அவனை கூட்டிடக் கொண்டு, வெளியே கிணமுப்பொது". "ஒரு ஜித்யா பள்ளிட்டது இதபாரு தமிப்பி வந்துட்டாம்பாரு." என்றேன் கண்கணில் அரு. "ஏற்றும் பார்த்தான்.

ஆத்மா ஆர்வமாக "எங்கே எங்கே" என்று கேட்டபடி சுற்றி போனாலூழிய வெளியைத்

"இதபாரு அடிடின்கொரு" என்று வெற்று வெளியில் கைகளைத் தடு. "நாவிலிபையெனத் தூக்குவது போல பாவனை செய்து அந்தரத்தில் தூக்கிப் பிடித்துக் கொஞ்சிகே.

"ஒடிய தமிப்பி அதுக்குள்ளே வெள்ளையாடிட்டு வந்துட்டியா? திருட்டுப்பெயலேக்." என்று வெள்ளையாடின்யா? இதென்னடா தலையெல்லாம் ஒரே மன்னு புழுதி-ப்பூ-ப்பூ என்காற்றுக்கூட்டி ஊதினேன். மேலே ஓட்டியிருந்த புழுதியை துடைத்துவிட்டேன்." என்ன சாமிநாதனை அடிசிசிப்போட்டியா? ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா அழுதட்டுப்போறானா ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா ஆமா ஆத்மா தனை உட்டு எப்பட்டா அழுதட்டுப்போறானா போரோ...? பாரு.. நீ உட்டு வெள்ளையாடப் போயிட்டேன்று ஆத்மா அழுதட்டிருக்காம் பாரு. இனிமேல் அவனை உட்டு வெள்ளையாடப் போகாதே...?" என்றைப் புகத்தின் பல்வேறு சிதமான பாவனைகளுடன் கொஞ்சி. "எங்கே அப்பாவுக்கு ஒரு முத்து குடு ...ம்...ஆத்மாவுக்கு..." என்று அவன் பக்கம் திரும்ப அவன் வினோதமான ஆர்வத்துடன் முகத்தை நீட்ட "ம..செரி செரி ரண்டு பேரும்போயி வெள்ளையாடுக்க. ஆத்மா, இந்தா தமிப்பை கூட்டிப்போ" என்று ஆத்மாவிடம் கொடுத்தேன் அவன் மெல்ல தயங்கிக் கொண்டு கைகளை நீட்டி விசித்தரமாக வாங்கிக் கொள்ளான்.

பின்வந்த நாட்களில் தமிப்பை அழைத்துக்கொள்ளு ஸ்கலுக்குப் போனான். தமிப்பி பறித்துக் கொடுத்தாக கொய்யாப்ப்ளங்கள் கொடுவதுத் தொகூடுதான் தமிப்பை சின்னாக்கிளிலே வைத்துக் கொண்டு தெரு முழுக்கச் சுற்றினான். தமிப்பி வீணாக சண்டைக்குப் போகமாட்டான் என்றும் வந்த சண்டையை விடமாட்டான் என்றும் தன்னோடு மல்லுக்கு நின்ற சாமிநாதனையும் மற்ற சத்ருக்களையும் அடித்துவிரட்டிவிட்டதாகவும் பெருமை பிடிபடக்கூறினான். ஸ்கலில் யாரும் தமிப்போடு சேருவதில்லை என்றும் தன் சகாக்களிடம் தமிப்பைப் பற்றிக் கூறினால் கேலியும் கிண்டலும் செய்து சிரிக்கவே தமிப்பையாருக்கும் அறிமுகப்படுத்தாமல் தானும் தமிப்பையும் மட்டுமே விணையாடிக் கொள்வதாய் சொன்னான். தமிப்பையும் அவனும் வினோதமாய் பேசிக் கொள்வதைக்கொண்டு என்மனைவி, "நீங்க கெட்டதுபோதாதா? பயணையும் பைத்தியகாரனாக்குனுமா?" என்று சுத்தமுபோட்டான். ஆத்மா அடம்பிடிக்காகம் சொறு தின்னபாடம் படிக்க தமிப்பி உபயோகப்பட்டதால் அவனும் சுகித்துக்கொண்டாள் நாளாக நாளாக விசித்திரமான நிக் கூட்சிகளையெல்லாம் கூற ஆரம்பித்தான். ஸ்கலில் மின் குருவி சிலியம் எப்பா? போடுவது என்று கூனால் எடுத்துக்கொண்டிருந்திருக்கிறான் முதல் நிலையில் "ந" என்ற எழுத்தைப் போடுவதேன்றும் இரண்டாவது நிலையில் அந்த முக்கை கூராக்கி சுதுக்கி பின்பக்கம் வளைவு செய்து கழுத்து அழைக்க வேண்டும் என்று கொஞ்சம் கொடு சமாய் விரிவாக்கி கண் மூக்கு இறக்கை கால்கள் என்று பத்தாவது நிலையில் ஒரு அழு. அன் குறுவி காட்சியளிக்கும் ஆணால் தமிப்போ, முதல் நிலையில் போட்ட "ந" வே போ. தூம் என்றும் இதைப்பத்தாவது நிலைவரை நீட்ட வேண்டிய அவனியமில்லை என்றும் சாதாடியிருக்கிறான். மின் மூக்கின் மேல் விரல் வைத்து நிறுத்த வியப்பின் உச்சியில் பாய் நின்று கொண்டுபேயறைத்து போல முழுதிருக்கிறான்.

எனக்கு "கொஞ்சம் கொஞ்சமாகப் பயம் ஏற்பட ஆரம்பித்தது என் அறைக்குள் நுழைந்து என்னுடைய புல்தக்களையோ இன்ன பிற விழுயங்களையோ தொடக் கூட்டா என்றும் சிமூக மாக பாடப் புல்தக்களை மட்டுமே படிக்க வேண்டும் என்றும் எச்சரித்து விட்டேன். அவன் உடனே பழைய சுலையலைறையைத்தம் செய்து தன் அறை என்றான். அவனுடைய சமாச்சாரங்களைப்பெல்லாம் அநில் ரொப்பிக் கொண்டான். அவ்வப்பொது வினோதமான சம்பவங்கள் விசித்திரமான சமாச்சாரங்கள் நிறைய அவனிடமிருந்து வெளிப்படும்போது இது எங்கு போய் முடியும் என்று பயம் உச்சல்தாயியை அடையும்.

நான் அவன் அறைக்குள் ப்ரடிவெதித்தபோது இன்னும் தமிப்பை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான் "ஆத்மா, மார்க்கெட் வர்ரியா?" என்றேன் அவன் ஒன்றும் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டான். நான்பக்கத்தில் போய் அவன் முகத்தை திருப்பி கைவிரல்களால்

கேசத்தைக் கோதிதாஜா செய்தேன்

“அட அவகெடக்கரா... நாம் மார்க்கெட் போலாம் வா... போ... போயிட்ரஸ்சேருச் பண்ணீட்டு ரண்டு பேரும் வாங்க போங்க.”

தமிழ்யெழும் சேர்த்துக் கொண்டில் ஆத்மாவுக்கு ஒரே குழி “இருப்பாவந்திடமோம்...” என்று வீட்டுக்குள் ஓடினான்.

அறையைப் பார்வை விட்டுத் தெரிவியிட்டது தோன் பைமாட்டப்பட்டிருந்தது அதற்குக் கீழே பகட்ட புத்தகங்கள் அழகாக அடுக்கப்பட்டிருந்தன. அதன்கூரத்தில் வினாக்களாட்டுச் சாமான்கள். மூலவரைத்தில் சின்ன சைக்கிள் கம்பீரமாக நிறுத்தப்பட்டிருந்தது. வலது பக்க உரத்தில் களிமன் கொட்டியிருக்க பக்கத்திலிருந்த சின்ன ப்ளாஸ்டிக்டப்பாவில் இருந்த தன்னிர் மரக்கல்விலிருந்தது அதன் உரத்தில் சதுரவாக்கில் பலகையாக ஒரு கருங்கல். அதில் களிமன் படிந்திருக்க அதனடியில் முடிந்தும் முடிக்காமலும் களிமன் பொம்மைகள் சிதறியிருந்தன. ஆத்மா வந்து சேர்ந்தான்.

“அப்பா போலாமா?”

“ஆத்மா, பொம்மையெல்லாம் செய்வியா? எனக்குக் காட்டவேயில்லை...”

“இவ்வப்பா இதெல்லாம் தமிழ் கெஞ்சுது...”

“டட்செரி எங்கே பாக்கலாமே...” பொம்மைகளை நோட்டம் விட்டுக் கொண்டே வந்தவன் ஒரு பொம்மை வித்தியாசமாயத் தெரியவே எடுத்துப் பார்த்தேன்.

“ஆமா இதென்ன பொம்மை?”

“அது ஒத்தக் கண்ணு பச்சைக்காரன்”

குசி குசியான இரண்டு கால்கள். கால்களுக்கு மேல் ஒரு மனித தலை முகத்தில் தாடியும் மீசையும் கீறப்பட்டிருந்தது. ஒரு கண் இருந்த இடத்தில் வெறும் குழி. தலைப்பகுதியிலிருந்து இரண்டு கைகள் குசிகளைப் போல முன்னால் நீட்டிக் கொண்டிருக்க கைகளில் மனிக்கட்டிலிருந்து... கமளால்வமதானே அது? முளைத்திருந்தது. ஹா... உடலெங்கும் புல்லரித்தது. ப்ரமித்துப் போனேன்.

ஓரிக் குமிகியான இரண்டு கால்கள். கால்களுக்கு மேல் ஒரு மனித தலை முகத்தில்

தாடியும் மீசையும் கீறப்பட்டிருந்தது. ஒரு கண் இருந்த இடத்தில் வெறும் குழி. தலைப்பகுதியிலிருந்து இரண்டு கைகள் குசிகளைப் போல முன்னால் நீட்டிக் கொண்டிருக்க கைகளில் மனிக்கட்டிலிருந்து... கமளால்வமதானே அது? முளைத்திருந்தது. ஹா... உடலெங்கும் புல்லரித்தது. ப்ரமித்துப் போனேன்.

“இந்த பொம்மைக்கு மட்டும் வயிறு வெச்சிருந்தா அற்புதமா இருந்திருக்கும்...” என்றேன்.

“அதா அவன் கையில் கழுட்டி வெச்சிருக்கானே... அதான் வயிறு”

என் மன்றைக்குள் சம்மட்டி அடிவிழுந்தது. அவனைப் பற்றி ஏதேதோ விவரிக்க முடியாத ரூபங்கள் மனமெங்கும் வியாபித்தது. திரிந்தன. நீணியன் ஆப் த ஏது

“தினமும் இந்தப் பிச்சைக்காரரை ஸ்கலுக்குப் போரப்பு வாரப்புப் பாப்பம், ‘வயித்துக்கு ஏதாசிமி போடுவக தருமதொரே...’ ம்பான் அவனோடுபேச்ச வயித்தையே கழுட்டி கைகல புடிச்சிருக்கர மாதிரி தெரியும்...”

எனக்கு உடனேன் அவனுடைய எல்லாப் பொம்மைகளையும் பார்க்க வேண்டும்போல ஆர்வம் பராற்றது. சம்மணமிட்டு நிலத்தில் உட்கார்ந்து கொண்டேன்.

அவனைத்தினம் ஸ்கலுக்கு கம்நதுபோகும் சைக்கிள் ரிக்ஷாவும் ரிக்ஷாக்காரரலும். கிரிக்கெட் மட்டைடியுடன் ஒரு பையன். மாடுகள் இல்லாமல் அவிழ்தது விடப்பட்ட வண்டி மிட்டாய்விற்கும் கூடைக்கார கிழவி மனிதத் தலைகள் கைகள் வண்டிச் சக்கரங்கள் ஒரு மனிதத் தலையை கையில் எடுத்து. “இது தான் தம்பி...” என்றான் ஆத்மா. நான் வாங்கிப் பார்த்தேன்.

முகம் மொழு மொழுவென்று உருள்ளடயாக கொஞ்சம் கூர்மையான மூக்குடன் அகலமான நெற்றியை சிகை மறைக்காமல் மேலே தூக்கி சீவியிருந்தான். காதுகள் சந்தேர பெரிதாய்வரிந்திருந்தன. திடழ்களில் குறுந்தை இழையோடு ஒரு கம்பீரத்துடனான அலட்சியம் பொதிய அந்தத் தலைகாட்சியாத்தது. என்னுள் இன்னும் ஏதேதோ விரிந்தது. “அப்பா. அம்மா சத்தம் போடற்றத்துக்குளனே போயிட்டு வந்திடலாம் வாப்பா...”

இருப்பினும் எனக்கு அந்த அறையை விட்டு வருவதற்கு மனவில்லை. குருவித்துறுவி ஆராய்ந்தேன். எத்தனையோ அற்புதங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு அமைதியாக இருப்பதுபோல் பட்டது. “அப்பா போகவாமா?” என்று கையைப்பிடித்து இழுத்தான் ஆத்மா.

போகும் வழியில் ஆத்மாவுடன் ஏதும் பேசவில்லை. அவனும் தமிழ்யும் சம்பாழித்துக் கொண்டு வந்தார்கள். எனக்குள் அவனைப் பற்றிய தூட்சம் ரூபங்கள் தனக்குள் பயங்கரத்தை புதைத்துக் கொண்டு ப்ரம்மான்டமாய் விரிந்து படர்ந்தன. அவனை நினைத்து பெருமைப் படுவதா அல்லது கவலை கொள்வதா என்று விளங்காமல் உள்ளுக்குள் ஒருபொராட்டம்

நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆயாசத்துடன் நிஸ்டாடதோரு பெரும்சக விளம்ப அதிலிருந்து மீண்டோது வேலைப்பாது பயம்செர்ந்து கொண்டு உள்ளவர்களை எப்படி இருக்கிறது?

“ஆத்மா நேத்திக்கு உங்க மில் என்ன பாடம் நடத்தினாக்க”

“தெரியவேப்பா, நான் ஸ்கல் போய் ஒரு வாரமாகுஞ்”

சாட்டை உடம்பெங்கும் சொடுக்கி எடுத்து. ரோட்டில் ஸ்தம்பித்து நின்றுவிட்டேன்.

“என்ன... என்ன சொன்னே? ஸ்கலுக்குப் போற்றில்லையா அடப்பாவி... பின்னேங்கே போகே?”

எனக்கு வந்த கோபத்தில் அவனை அடித்து உதைத்து நொறுக்கலாம் போல ஆத்திரம் பொங்கிப் பிறிட்டுக்கொண்டு வந்தாலும். இதற்கு அவன் என்ன விணோதமான பதில் சொல்லப்போகிறானோ என்று ஆர்வத்துடனான கவலையுடன் அவன் முகத்தை உற்றுநோக்கினேன்.

ஸ்கலில் ஓட்டு மாதிரி தினமும் போய் உட்காரவதும் டங் டங்கென்று மில் வந்து ABCD சொல்லச் சொல்வதும் இவர்கள் ஒப்பிப்பதும் ரைம் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதும் எழுதிக் காட்டச் சொன்னால் எழுதிக்காட்டுவதும் மறுபடியும் மறுபடியும் இதேதானா என்று தமிழ்க்கு ஒரேயடியாய் சலித்து போய்விட்டது. எனக்கு சலிப்பாக இல்லையா என்று ஆத்மாவை கேட்டான். அப்பொழுது தான் அவனுக்கும் உறைத்து தனக்கும் சலிப்பாகிக்கொண்டு வருகிறதென்று அடுத்த நாள் ஆத்மா அம்மாவிடம் சொன்னான். “தமிபி கிம்பியெல்லாம் பறந்துவிட்ஸ்க... ஏங்டா அவ்வளவு திமிரா, ஸ்கல் பிடிக்காம் போய்திச்சா? ஒழுங்கா ஸ்கலுக்குப் போகாட்டி தூடு போட்டிருவேன்... கழுதை...” என்று கோரத்தான்ஸ்டவெமாடவே தமிபி ஆத்மாவை அடிப்படையாக விட்டான். இருங்காக நல்ல பின்னையாய் ஸ்கல் போனார்கள். ஸ்கல் வாசலிலிருஷா இறக்கிவிட்டதும் எல்லாப் பின்னைகளும் ஹோ வென்று சப்தம் போட்டுக் கொண்டு ஸ்கலுக்குள் போக ஆத்மாவும் தமிபியும் மட்டும் வெளியே கால்போன் போககில் நடந்தார்கள் சுற்று தூர்த்தில் பூங்கா எதிர்ப்பட்டது. அதன் அமானுஷ்யமான தோற்றமும், பறவைகளின் கீச்சொலியும் பச்சைப் பசேலைப் போர்த்திக் கொண்டு ஆகாயத்தை நோக்கி சுரேவித்திருந்த மரங்களின் கிளைகளும் அசைந்து அசைந்து வரவேற்றன. நிலமெங்கும் செடி கொடிகளும் புல்வெளியும் படர்ந்திருந்தது. சில வண்டுகளின் ரீங்காரமும் பறவைகளின் பாலையும் கவிந்திருந்த அமைதிக்குமேலும் அழகூட்ட உதிர்ந்திருந்த புக்கங்கும் சருக்குகளும் சப்திக் கந்து உள்ளே போனார்கள். எங்கு பாரத்தாலும் அழக்கு மூட்டைகளை சோமைப்பேறி ஜூனிகள் அந்த இடத்தின் அற்புத்ததை ரசிக்காமல் அழியில் உணர்ச்சியே இல்லாத ஜூட்ஸ்கள் போல படுத்து நூக்கிக் கொண்டிருந்தார்கள். தமிப்க்கும் ஆத்மாவுக்கும் இந்தக் காட்சியைப் பார்த்ததும் அழுகையே வந்து விட்டது. அந்தக்கோரத்தை காணச் சகியாமல் சட்டென்று அந்த இடத்தை விட்டு அகன்று யாருமேயில்லாத ஒரு இடம் தேடி புல்வெளியில் அமர்ந்து அந்த இடத்தின் அற்புத்ததை ரசித்துக் கொண்டிருந்தார்கள். வகுப்பறையின் தூங்குமுசிகி கவர்களைப்பார்த்து அலுத்துப் போன கண்களுக்கு அந்த இடம் கிடைத்தற்கரிய அற்புதமாய் தெரிந்தது.

‘எவ்வளவு அற்புதங்களை இழக்க இருந்தோம்’ என்றான் தமிபி. ‘ஆமாம் இன்னும் எவ்வளவு அற்புதங்கள் வெளியே இருக்கக்கூடும்’ என்றான் ஆத்மா.

அப்பொழுது ஆத்மாவின் தோனில் ஒரு கரம் மெல்லிய பீவியாய் விழுந்தது எதிரே தும்பைப் பூவைப்போல நிரைத் தலையுடன் ஒரு பெரியவர் பள்ளிட பற்கணக் காட்டி குறுந்தை புரிந்தார் அப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்தவர் போவிருந்தது கேசத்தில் நீர் ஸ்பிதிக்கு துள்ளனாய் மின்னியூ கேசத்தை மேலே தூக்கி வாரி நடு நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்திருந்தார் முகம் மொழு மொழுவென்று உருண்டையாய் தேஜஸ் மின்னியது கைவரை மூடிய திப்பாவும் கால்வரை வேஷ்டியுமாய் தூயவெள்ளமையாடை தரித்து மின்னைருக்குமாரன் போல காட்சியளித்தார். அழக்கு மனிதர் களைப் பார்த்து அருவருப்படைந்த கண்களுக்கு அவறை ஒற்றிக் கொள்ள வேண்டும் போவிருந்தது.

“என்ன தமிபி ஸ்கலுக்கு போகவியா” “என்றார் பெரியவர்

“என்ன டச்சர் அடிச்சிட்டாவ்களா”

ஆத்மா இல்லையென்று தலையாட்டியனான்

“பின்ன ஏன் ஸ்கலுக்கு போகலே”

“ஸ்கல் எங்களுக்குப் பிடிக்கலே”

பெரியவர் ஆத்மாவைத்தாக்கி மார்போடு தழுவிக் கொண்டார்

தமிழ் சொன்னான் “ஸ்கூல்ல எங்களுக்குபடிக்கறதுக்குள்ளுமேயில்லே...” பெரியவர் அதிசயத்துடன் கண்களை அகல விரித்தார். அவர் இதழ்களின் கடைக் கோடியில் புன்முறுவலொன்று நழுவி ஒடியது.

“வாஸ்தவமதான்... ஸ்கூல்ல படிக்கறத்துக்கு ஒன்னுமேயில்லே.. வெளியில் படித்து விடுவது கீழேயிருக்கிற இந்த உலகத்தில் படிக்கறத்துக்கு நிறைய இருக்கு... அந்த களாஸ் ரூமல் நேரத்தை வினாக்கிட்டு இருக்காதே...”

ஆத்மாவின் கேசத்தைக் கொடு உச்சிக்கு முகர்ந்து மெஸ்லியை ஒரு முத்தம் கொடுத்து விட்டு எழுந்து தலையை ஆட்டி விட்டு மெஸ்லி நடந்து கொருஞ்சம் கொருஞ்சமாய் மனறந்து போனார்.

அவர் போன்பிறகு ஆத்மாவும் தமிழியும் அவருடைய கூற்றில் ஆகர்ஷனாப்பட்டு அதைப்பற்றியே பேசிக்கொன்றிருந்தார்கள். தினமும் வெளியே எங்கெல்லாமோ அலைவது மனக்கு பிடித்த சம்பவங்களில் இறங்கிப்போய்ந்திருப்பது. புரிபாடதவைகளை குடைந்து குடைந்து யோசிப்பது ஒவ்வொரு நாளையும் புதிய புதிய கோணத்தில் அனுபவிப்பது சாயங்காலம் ஸ்கூல்லிடும் நேரத்தில் வந்து தங்கள் அறைக்குப்போய் ஓவியங்கள் வரைவது களிமன் பொம்மைகள் செய்வது என்றும் தினமும் அவர் சந்தித்த நிகழ்வுகள் மனிதர்கள் நூலகத்தில் போய் படித்த படம் பார்த்த-புத்தக்கள் என்று என்னென்னவோ கொல்லிக் கொண்டிருந்தான்.

எனக்கு பயம் கோபம் ஆத்திரம் அத்தனையும் வெடித்தது.

“வாயை மூட்டா கழுதும் சுதா குத்தும் போயில்லே மன்னாங்கடியுமில்லே ... என்டா ஸ்கூலுக்குப் போக சொன்னா ஹர் சுத்திட்டு வர்ரியாடா ராஸ்கல்...”

நான் ஒருநாளும் அவ்வாறு கண்டித்தலில்லையாதலாலும் தமிழ் இல்லை என்று அதிர்ச்சியடைய வைத்தாலும் ஆத்மா ஒரேயடியாய் பயந்துபோய் கண்கள் சொருக விழுந்தான். நான் பதறிப் போனவனாய் அவனைத் தூக்கி “ஆத்மா ஆத்மா” என்றேன் பையன் மயங்கிக்கிடந்தான். எனது சப்தநாடியும் பற்ற அவனை தூக்கி மார்போடனைத்துக் கொண்டு பக்கத்திலிருந்த கடைக்குக் கொண்டு போய் தன்னீர் வாங்கி முகத்தில் தெளித்தேன். அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் கூட்டடம் கூடி விசாரித்தார்கள் ஒன்னீரில்லீங்க வெயில் பாருங்க கொருந்தது 108 டிகிரி நமக்கே ஒரு மாதிரி இருக்கு... சின்னக் குழந்தைக்கு கேக்க வேண்ணாமா... மயக்கம் போட்டான்...” ஆத்மா கண் விழித்ததும் தமிழி என்று என்னென்னவோ ஊனினான். “தமிழி இருக்காம்பா... இதாரு நின்னிட்டிருக்காம் பாரு...” என்று அவனுக்கு தன்னீர் காட்டினேன். “நீதமிழில்லே சொன்னியில்லை நீ என்னோடு பேச வேண்டாம் போ...”

“இல்லைடா ராஜா... நான் கம்மா வெளையாட்டுக்கு சொன்னேன். இத்பாரு தமிழி நீ மயங்கி விழுந்துட்டேன்னு அழுவறான் வா எந்திரி போலாம்...” சட்டென்று அவனை கூட்டிக் கொண்டு நடந்தேன்.

அவன் என்னென்னவோ பேசிக் கொண்டு வந்தான். அவனுடைய பேச்சு எதுவும் நான் வாங்கிக் கொள்ளவில்லை. என் உள்ளுமெங்கும் கவலையில் ஹசிகள் கருக கருக்கென்று குத்தி வழத்தன.

இவனை ஞானி என்பதா பைத்தியக்காரன் என்பதா இந்தச் சின்ன வயசிலேயே நடைமுறைவாழ்க்கையிலிருந்து அந்தியப் பட்டு வெகுதாரம் போய்விட்டானே... இன்னும் வாழ வேறாடியகாலம் நின்று கிடக்கிறதே... எனக்குள் என்னென்னவோ குழப்பங்களும் வெளிச்சச் சுகிவருக்கும் புலனாகிய வண்ணமிருந்தன தலை முழுவதும் கும்மென்று வலித்து நின்னைவுகளின் அதிர்வலைகள் உள்ளுமெங்கும் பாய்ந்து ஸ்மரணை தப்பி என்னாய்களின் இருட்டுக்கையில் பாசம் படிந்த பாதைகளில் இழுத்துப்போயின் குழம்பிய இதயத்துடன் கட்டுக்கட்சுகா என்ன ஒட்டங்களோடு நடந்தேன். மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கும்போதும் பணம் செலுத்தும்போதும் நான் என் வசம் இல்லைவீடு திரும்பும்போது ஓயாமல் உழவுவைக்கும் குழப்பங்களைப் போக்கட்கெள்ளு ஒரு யோசனை தோன்றியது. அந்த நிமிடங்களில் உடலைப்புகும் பத்தடமும் பரபரப்பும் ஹர்ந்து தெளிந்தது. எதிர்பால் வந்தது சாலையின் சிரத்தில் ஒதுங்கினோம். அடுத்த கணம் “அய்யோ தமிழ் பஸ்ல உளுந்துட்டானே...” என்று சுத்தினேன். ஆத்மா சற்று தாமித்து அந்த பயங்கரத்தை புரிந்து கொண்டு “ஜேயா ஜேயா” என்று அவனினான் பஸ் தமிழின் மீதுறிப் போயேபோயிட்டது. நான் ஒடியபோய் நடுரோட்டில் மன்றியிட்டு அமர்ந்து, “ஆத்மா, தமிழிசெத்துப்போயிட்டானே ஜேயா ஜேயா...” என்று அழுதின் ஆத்மா ஒ வென்று அழ ஆரம்பித்தான்.

கவிதைகள்

வீவிட்டு தகேய
அந்நாயின் அகால உவம்
நெரிக்கப்பட்டது.
தத்தித்தொலைத்த
அற்பத்தேனன் நோயமுத்தம்
களவனிப் பாகக்கழில்
குணம் ஆனது
இருந்தலெழும் பழிக்கப்பட
அநாதரவாய் அஸந்தார்
எம்தர்மர்

தன் கருத்த ஏற்றமேயாடு.
நடுத்தலைக்குத் தொங்கும்

புலம்பாடுத இன்னும்
வீழாக கற்காலம் வீழ்த்து
சிக்கவில் திதறுவா இந்தவோர் ஆயுட்காலம்?

ပାତ୍ରୀ

கண்ணேர நிஜம்
சுவரைப் பார்த்தேன்
கண்ணாடியாய் உருமாறியிருந்தது
கூறையைப் பார்த்தேன்
அதுவரம் அப்படி யே

இப்பொது
 கண்ணாடி அறைக்குள் நான்
 அவமாரிப்புத்தகங்கள்
 ஹாங்கரில் தூங்கும் ஆடைகள்
 மேலே மின் விசிறி
 கிடை படுக்கை என்றெங்கும்
 என் பிம்பங்களின் ஆரவாரம்
 ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோ
 கழுப்பத்தில் கண்ணம்
 கருமுகம் தொன்றி மறைந்தது
 சோகத்துடன்
 சின்னாக் கடாலி

கைகுலுக்கும் முகம்
 கடன்சியாய்
 கண்டு பிடித்துவிட்டென்
 இந்த மிக நீண்ட
 தேடலில் தொலைந்துபோன
 என்னன
 அறிமுகத்துக்கான
 கைகுலுக்கவில்
 தோள்முனை துவன்று
 முன்கிற்று
 முதுமைசொல்லி
 மன்னடையாட்டில்
 தோல் மட்டுமொட்டி
 முகமொன்று சிரிக்கமுயலும்
 மரணத்தின் சாயலோடு

கவிஞர்கள்

வெறுங்காலுடன்

மருங்குகள் தோறும்
மனிக்கதீர் வயல்கள்
வான்முகில் ஒழுக்கும்
ஏழ்நிறப் பாகு
வேலிகளற்ற
பழமுதிர்சோலை
வெய்யில் தணிக்க
நிழல்பொழி தருக்கள்
கூதல் அகற்ற
கொள்ளிகள் வெந்தணை
இராக்கள் கழிக்க
வெறுந்தளை உறக்கம்
நாவறான் தாகம்
வழியெலாம் சளைகள்
வேனில் மலர்கள்
உதிர்ந்த பாதை
வெறுங்காலுடனென்
நீள் நடைப் பயணம்

மகுடேசவரன்

திரு...ஜாயிரு
குற்றவியல் தெரியும்
கொலைகாரனாயிரு
மனங்களின் இறுக்கம் தெரியும்
பொய்யனாயிரு
வசியம் தெரியும்
குடிகாரனாயிரு
மனித உறவுகளின் சூட்சமம் தெரியும்
திவிரவாதியாயிரு
எதிரியின் நிர்வாணம் தெரியும்
சாதுவாயிரு
சகிப்புத் தன்மை தெரியும்
பிறகென்ன
நல்லவளாயிராதே
எல்லாமுமாவாய்

அ. காதர்

அலைகளின் முன்வைத்து

இன்னொரு அலை
இதுவும் சரிகிறது
நீரங்களின் பிரளாயத்தில்
தடும்புகிறது ஆகாயம்
சரிவதும் எழுவதுமான சுழற்சியில்
புதைந்து போயின தலைமுறைகள்
தோற்றவர்களின் வரிசையில்
கடைசி ஆளாய்
சேர்ந்து கொள்ள விரைகிறேன்
விளிம்பின் திவைலைகளில் கால் நனைத்து
கடலை அறிந்து விட்ட நிறைவில்
மணவில் புதைந்து மீண்டு
கோபுர வாசல் சேர்கிறது
ஜனக்கூட்டம்
தனியனாய் அலைகளைப்
பார்த்திருந்தவளைப் பார்த்துக்
கொள்ளடிருந்தன அலைகள்
தொலைவிலிருந்து காற்று
சுமந்து வரும் இசைத் துணுக்கில்
தூயரத்தின் செருக்கொலி
வீழ்ச்சியில் நனையும்
வரம் பெற்றேன் நான்.
எம்.யுவன்.

நெல்லறுத்த கொல்லையிலே
என்ன வெதைக்கலாமனா
என்ன வெதைச்சகொல்லையிலே
கொள்ளு கூட மொளைக்காதாம்
கரும்பு போடலாந்தான்
ஒரம் வெலைய நெனச்சாலே
சக்கரையும் சக்ககுதே
கரம்பா போட்டாலும்
கன்றாவி வரிய
கட்டித் தொலைக்கணுமேன்னு
உள்ந்து பயிரு வெதச்சப்புட்டேன்
பயிர வெதச்ச
மயிர புடுங்கறதான்னு
பங்கத்த வாங்கு றான்
பங்காளி

இரத்தின புகழேந்தி

மதிப்புரை

கலை வீச்கடன் சுடர் விடும் யதார்த்தம் சரவணம்

மறதியின் புதைசேறு (சிறுக்கைகள்) உதயங்கரி. வெளியீடு : ஸ்நே கா 348 டிடிடெ
சாலை ராயப்பேட்டை சென்னை - 600014. விலை ரூ. 35:00

யதார்த்தம் செத்துவிட்டது என்கிற சர்ச்சைகள் மோதிக் கொண்டிருக்கிற இத்திருப்புத்தில் அதன் முழு ஆக்கரோத்தொடும் வெளி வந்திருக்கிறது உதயங்கரின் இந்த சிறுக்கைத்தொகுப்பு வாழ்விள் பஸ்வேறு பரிமாணங்கள் யதார்த்தத்தின் கலை வீச்கடன் வெகுநேர்த்தியாகச் சுடர்விடுகின்ற தரிசனத்தில் நெடுமிகிறது வாழ்வுக்கும் கலைக்குமான பிளைப்பு.

யதார்த்தவாதத்தின் செழுமையான மரபிலிருந்து மேலெழுத்துச் செல்லும் இவருடைய கைத்தகைள் நலவைபுக் கைத்தயான் மறதியின் புதைசேறு¹ யதார்த்தத்தின் முழுவிச்கீம் கொண்ட அற்புதமான கைத் துணால் அதில் வருகின்ற பால்தலைர்² என்கிற படிமம் தொக்கியே நிற்றிரது. லத்தின் அமெரிக் எழுத்தான்ரான் மார்க்யோனின் கைதயில் வருகின்ற அந்தக் கதாபாத்திரத்தின் இடைச் செருகல் இல்லாமலேயே, கைத் பூரணத்துவம் பெற்று ஜோலிப்பதை மறுவாசிப்பில் மன்றமுடியும்.

¹ சிந்தியது³ கைதயில் மனைவிய பூட்டுப்போட்டுவிட்டு கணவன் வெளியே போவதென்பது இந்தக் காலகட்டத்தில் நீச்சயமாக கீல்ல. அதற்காக பூட்டுக்களே கிள்ளையென்று சொல்லப்படுமாறு நவீன பூட்டுக்கள் வந்துவிட்டன. துவியின் வேபின் வீட்டைச் சுற்றியும் இறுகுகிணற்று, ஸாட்டுவைக்களில் டின் ஆன்டெளாக்கின்னாங்கள் கண்டுகளாய் கவிழ்கின்றன. எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், பத்திரிகை மீட்யாக்கள் என்று அதன் கண்ணிகள் வரிகின்றன அதி நவீனமயமாய். இதுபோன்ற நுட்பமான விஷயங்களிலிருந்து விலைப்போய், மேலோட்டுமான் பார்வை வாழ்விள் மேல் பொர்த்தப்பட்ட வசிகரமான கொட்டுத்தின் முகம் சிறிப்பாடமலேயே போய் விடுவிறது. உண்ணம் அக்டோபர் இதியில்வந்த 'தரிசனம்'⁴ (கெளதமித்தார்த்தன) கைதயின் இதே போன்ற ஓட்டம் நவீன தளத்துக்குத் தாவும் போது யதார்த்தக்கைத்தகும் வாழ்வுக்கும் நவீன கைத்தகும் வாழ்வுக்கும் உள்ள இடைவெளியை கண்டுகொள்ள முடியும்.

என்டென் மாஸ்டரின் பார்வையிலேயே பெரும்பான்மையான கைத்தகன் நகர்வதை தவிர்த்திருக்கலாம்.

மற்றபடி, வெகுநாட்களுக்குப்பிறகு மனைசை நெருடுகிற, மிகவும் அற்புதமான யதார்த்தக் கைத்தகைள் படித்த திருப்பதி.

தரமான கைத்தகைத் தேடிப் பிடித்து அழகாக-நேர்த்தியாக வெளியிடும் ஸ்நேகா பதிப்பகத்தினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

புதிய வெளியீடுகள்

திருச்செல்கோடு - சிறுக்கைள்
பெருமான்முருகன் ரூ.50-00
பசலை - சிறுக்கைள்
கேவிந்தாராட் - ரூ.40-00
அறியாத முகங்கள் - சிறுக்கைள்
விமலாதிந்தமாமல்வன் - ரூ.50-00
யீர்த்தெழுதல் - சிறுக்கைள்
விமலாதிந்தமாமல்வன் - ரூ. 30-00
நவ்வல் - சிறுக்கைள்
குருசு - சாக்ராஸ் ரூ.18-00
தினாப்பு - சிறுக்கைள்
ஓஜூர்.வி. எடவர்ட் ரூ.16-00
நல்லூர் மனிதர்கள் - நாவல்
அஸ்வத் - ரூ.43-00
மன்னவுச்சி - கைத் கவிதைகள்
ரத்தின புகழேந்தி - ரூ.5-00
பிள் நவீனத்துவம் ஏதிர் நவீனத்துவம் - தலித்தியம்
கட்டுஞ்சரகள் - ரூ.5-00

திருச்செல்கோடு - சிறுக்கைள்
கோர்கள் 5 வது தெரு
ஆவந்தார்
சென்னை - 16
சத்ரபதி வெளியீடு
65.8 சென்ட்டிரல் ரெவின்யூ குவார்ட்ரஸ்
அன்னொ நகர்
சென்னை - 10
எர்வன்டோ வெளியீடு
7.16-5 குறுந்தெரு கோட்டார
துங்கி கொயில் - 2
சிந்தனை வெளியீடு
பிலாவுள்ளா . அண்டுகோடு குமரி - 629 151
பிரகங்கள் புக்கள்
15.கப்பா ரெட்டி தெரு, சென்னை - 33
களம்புதிது
மருங்கூர் அ.நி
தெ.ஆ.வு.மாவட்டம் - 608 703
நிறப்பிரிகை
அஞ்சல் பெட்டி எண் 192
பாண்டிச்சேரி

குறிப்புகள்

சித்தார்த்தன்

பெரியார் மாவட்ட கலை இலக்கியக் கூட்டமைப்பு சார்பாக குறிஞ்சி, பெருந்துறையில் ஏற்பாடு செய்திருந்த அமைப்பியல் பற்றிய கருத்தரங்கு சரியான தருணத்தில் முன் வைக்கப்பட்ட அமர்வாக இருந்தது. அ.மார்க்கிளின் எதிர்பார்வைகளையும், மொழி வரலாறு குறித்த கருத்துகளையும் புதிய கோணத்தில் உள்ள முடிந்தது. முதல் அமர்வில் Syntagmatic Paradigmatic பற்றிய விளக்கங்கள் இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம். பார்வையாளரின் எதிர்விளை அவர்களின் குழப்பமான புரிந்துவிட உணர்த்தியது. இரண்டாவது அமர்வில் புதுமைப்பித்தன் மீது வைக்கப்பட்ட கருத்துக்களில் நிறைய முரண்பாடுகள் எனக்குண்டு (ஒற்றைவரியில் எழுதிச் செல்பவை அல்ல; விரிவாக எழுத வேண்டும்) 'ஒவ்வொரு வார்த்தைக்குப்பின்னாலும் ஒரு வர்க்கப் பார்வை இருக்கிறது' என்கிற கருத்தை, இன்றைய கலாச்சாரம் மற்றும் நவீன வாழ்வியல் அனுபவங்களோடு பொருத்தி விளக்கியதும், வரலாறு என்கிற illusion ஜ மிக அருமையாக தெளிவுபடுத்தியதும் சிறப்பாக இருந்தது. இதன் தொடர் அமர்வுகள் கோவை மற்றும் திருப்பூரில் தொடர்வின்றன.

சேரோடு சுற்றுச்துழல் சங்கம் டாக்டர் தீவானந்தம், சுற்றுச்துழல் குறித்து படைப்பாளிகளிடையே பிரக்ஞை ஏற்படுத்த விழிப்புணர்வு முகாம் ஒன்றை உதவையில் மரங்களிடையே நடத்தினார். தமிழ் படைப்பாளிகளில் பெரும்பான்மையோர் கலந்து கொண்ட இந்த 'சோலை சந்திப்பில்' சுற்றுச்துழல் குறித்த கொடுரமான விஷயங்களை எதிர்கொள்ள முடிந்தது. விளக்கோல் ஆலையின் கழிவு நீர் பவானி ஆற்றை மட்டுமல்ல சுற்றிலுமின்னள் நீர் நிலைகளைப் பாதித்து, அது சார்ந்த பசுமை மற்றும் மனிதனின் வேர்களை அழுகிப்போக செய்து கொண்டிருக்கிற அவ்வத்தை, படைப்பாளிகளை ஒவ்வொரு இடமாக அழைத்துக் கொண்ட போய்க் காட்டும்போது உடம்பெங்கும் அழுகல் நாற்றமெடுத்தது.

நம் மன்னாக்கேயுரிய மரங்கள் ஒருப்பும் வெட்டிச் சாய்க்கப்படுவ தும (விளக்கோஸ் ஆலைகளுக்குத்தான் போய் செருகின்றன) மறுபுறம் காடு வளப்போம் என்ற கொள்கை முழுக்கத்துடன் அரசு இந்த மன்னாக்கு ஓவ்வாத மரக்கண்றுகளை நடுவதும் பூமிக்குச் செய்யும் மகா துரோகங்கள். அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த (டினோசர்) மரம் தனது இடத்தில் வேறு எதையும் - புல் பூன்றைக்கூட வளரவிடுவதில்லை. மரக்குக்கேயுரிய தன்மைகள் இல்லாததால் புழுக்கள் தோன்றுவதில்லை. புழு புச்சிகள் இல்லாததால் பறவைகள் வருவதில்லை. பறவைகள் இல்லாததால் மரத்தின் இனப்பெருக்கம் நிகழ்வதில்லை.

ஒரு குறிப்பிட்ட மரத்தின் விலைகள் 'டோடோ' என்கிற பறவையின் பயிற்றுக்குள் போய் குழிவுகளாக வெளியேறி பூமியில் விழுந்தால்தான் முனைக்கும். இந்த ஆபூர்வ மரம் தீ, மற்றும் பலவேறு விதங்களில் (அரிப்பெடுப்பதால் வெட்டமுடியாது) சக மரங்களைக் காக்கிறது என்பதால் வளத்தைச் சுற்றிலும் அதன் பச்சையம் கலந்த தன்மை வானளாவி உயர்ந்தது. அந்த இனம் அழிந்து கொண்டிருப்பதும், அதன் இனப்பெருக்கம் பரவாமல் போனதற்கன (மாகபட்ட பூமியில் டோடோ பறவை அழிந்து போய்விட்டது) கொடுமையையும் உணர்த்தியபோது மனிதனை விடவும் மேம்பட்டு நிற்கின்ற மரங்களை ஆத்மார்த்தமாய் தொட முடிந்தது. மூன்று நாள் மரங்களுடன் பேசியதில் மிகுந்த குற்ற உணர்ச்சியாய் இருக்கிறது.

முதல் பக்கத்தில் அழு ஆரம்பிக்கிற ஆரோக்கியம், கடைசிப்பக்கம் வரை அழுது கொண்டுடயிரக்கிறான் பிரபலங்களால் உலகக் தரமான தமிழ்நாடு விளம்பு

சேர்க்கப்பட்டுள்ள கோவேறு கழுதைள் (இமையம்) நாவலில் வண்ணாக்குடியைப் பற்றிய மேலோட்டமான விஷயங்களும், நாவலின் Lands cape விரிவடையாமல் சுருங்கிபோன எல்லைகளும், வாழ்க்கைப்பற்றிய மலினமான பார்வையும் வைக்கப்பட்டுள்ள இந்த நாவலின் இயங்குதளம், அதற்குரிய இறுக்கமும் ஆழமற்ற கட்டுமானமும் சிலைவுண்டு அதல்பாதாளத்தில் சரிகிறது. முழுக்க முழுக்க கேள்வி ஞானத்தில் எழுதப்பட்டது போன்ற தொனி பக்கங்கள் தொறும் வீக்கிறது. ஆழ்ந்த தீவிரமான தேடுதலில் பிறக்கும் எழுத்து அதன் பலவேறு பரிமாணங்களை விரியத்துடன் தொட்டு நிற்கும்.

தாழ்த்தப்பட்டவர்களின் வண்ணாக்குடியைப் பற்றிய நாவலில், அவர்களுக்கு இந்த சமூகம் வைத்துள்ள 'புரதை வண்ணான்' என்ற பெயர் என்கும் பதிவாகவில்லை (எங்களுரிமை மட்டும்தான்) இந்தப் பெயரோ என்று திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்றவர்களிடமும் கேட்டு விட்டுன்). அவர்களே கோவேறு கழுதைள் என்று சிம்பாவிக்காக சொல்லியிருப்பதை உணராத ஜென்மம் என்று திட்டக்கூடும்) கழுதை பற்றிய விஷயங்களை, கழுதைக்கும் அவர்களுக்குமான ஆத்மார்த்தமான உறவுமுயம், அந்த உறவின் வேர்கள் நவீன் கலாச்சாரத்தில் சிதிலப்பட்டுப் போகும் அவைத்தையும் இந்த நாவலில் உரார் முடியாமலேலோ போய்விட்டது. ஆடைகளில் அடையாளக் குறி இடுவது கூடப் பதிவாகவில்லை (ஆதிலும் அட்டைவு செய்துள்ளார்) காலங்காலமாய் சமூகம் அவர்கள் மீது மனோரித்யாக ஏற்படுத்தி வைத்திருக்கும் கருத்துகளும் - படிமங்களுமே - அடையாளக்குறி பற்றிய விஷயங்களாய் வெளிப்படுகிற 'வரலாறு சார்ந்த மொழி' பதிவாகாமல் போனது கொடுமை, வண்ணான் என்கிற படியித்துக்கு இந்திய புராணிக ரீதியாக ஒரு மித உள்ளடு. 'சிதையின் ஏற்பை அழக்காக்கிய வண்ணான்' இந்த தொன்மத்தைப் பதிவு செய்வதும், இந்த மதிப்பிடு எழுப்பும் சவாலை எதிர்கொள்வதும், இதன் அக உலக தரிசனத்தை நவீன் மொழி நடையின் சாதுரியத்தோடு மேலெடுத்துச் செல்வதுமே ஒரு உலகத்தரமான நாவலாக இருக்க முடியும்.

ஹெமிங்கவேயின் 'கடலும் கிழவுமும்' நாவலில் வீக்கம் மீன் கவச்சியைப் போலுக்கிடில் அழுக்கின் துர்நாற்றம் பிரக்ஞாபூரவாக எந்தப் பக்கத்திலும் வீசவேயில்லை. காலம்பற்றிய பிரக்ஞாயில்லாமல் கதை நகர்கிறது. (ஒரு பக்கத்தில் வீடியோ படம் ஓடுவதும், மறுபக்கத்தில் துணிகளை பெட்டி தேய்க்கப் போட்டார்களாம்) என்று புலம்புவதும்) ஆரோக்கியத்தைப் பற்றிய புனைவுகள் ஒரு திரைப்பட நாயியின் பிம்பத்தோடு தயாரிக்கப்பட்டிருக்கின்றன. கருக்கலைப்பா, பிரசவமா, முஸலயில் பால்கட்டி விட்டதா, எட கூப்பிடு All In all ஆரோக்கியத்தை

ஊரில் நெல் அறுவடை என்றால் 'களம் தூற்றல்' முழுக்க ஆரோக்கியம் அன்கோ தான். எப்பிடி ராசா முடியும் ஊர்க்காரர் எல்லோரும் ஒரே நாளில் அறுவடை செய்வதை ஆரோக்கியம் உள்ளிட்ட 4 பேர் அத்தனை களத்தையும் உடனுக்குடன் தூற்ற முடியாதுங்கோ (இதுபோல நாவல் முழுக்க சொல்லிக் கொண்டே போகலாம்) மேரியின் கணவன் தன்னிடப் பாம்பு கடித்து செத்துப்போகிறான். தண்ணிடப்பாம்புகடித்தால் சாகமாட்டார்கள். மேலும், அவனுடைய (வண்ணான்) உலகமே தன்னிட்டான். அது பற்றிய புலனுணர்வு அவர்களுக்கு இருந்து கொண்டேயிருக்கும். அவனைச் சாகடித்து ஒரு மிகப்பெரிய பரிதாபத்தை வாசகர்களிடம் இறைஞ்சி பிரகும் அருவருப்பான உள்நாக்கம் தானே பீட்டரின் சாவு! இந்த நாவலில் நல்ல விஷயங்களோ இல்லையா என்றால், இருக்கின்றன. அதைத்தான் - அல்லது அதை மட்டும்தான் - கட்டிக்காட்டி விட்டார்களோ. மிக மிக சாதாரணமான இது போன்ற எழுத்துக்கள் காய்ந்தத்தும் அரசியலில் உலக அளவில் உயர்த்தப்படும்போது கடுமையான விமர்சனத்தை முன் வைக்க வேண்டியது ஒரு சிரியஸான வாசகனின் பொறுப்பு.

உலகத்தரமான நாவல் என்று சுவதீ ஏதியன் புக்ஸ் வெளியிட்டுள்ள அலைகள் ஹெமிங்கவேயின் 'எழு தலைமுறைகள்' (ROOTS) சொல்ல வேண்டும். அது வெளிவந்தபோது உலகம் முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்டதும். மனித குல முழுமைக்கும் மிகப்பெரிய

அதிர்வுகளை ஏற்படுத்தியதுமானது. கறுப்பின மக்ஞங்கு இழைக்கப்பட்ட வரலாற்றுக் கொடுமைகளை கொஞ்சமும் கவுப்பில்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நாவல், என் ஆகிருதியையே புரட்டிப் போட்டு விட்டது. 1000 பக்கங்களுக்கு மேலிருந்த ஆஸ்வில் மூலம் 400 பக்கங்களாகச் சுருக்கப்பட்டு தெலுங்குக்குப் போன்றும், அங்கிருந்த தமிழுக்கு வந்துமான (என்ன ஒரு கொடுமை) ஒரு மோசமான பயண ஓட்டத்தில் சிதைந்தும் கூட தமிழ்ப்பிரதி இவ்வளவு வீரியமுடன் கொந்தளிக்கிறதென்றால், மூலப்பிரதியின் பிரம்மான்தத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஸ்நேகா பதிப்பகம், மூவி ஸ்பிலிம் சொலைட்டி. யதார்த்தா ஆகியோர் இணைந்து நடத்திய திரைப்பட விழாவில் பார்த்த இஸ்தவான் ஸாபோ என்ற ஜேர்மானிய இயக்குனரின் ‘மெஃபிஸ்டோ’ படத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். மெஃபிஸ்டோவாக வரும் ப்ராண்டாயரின் ஏற்றும் மிகையில்லாத அற்புதமான நடிப்பும் உணர்ச்சியூட்டும் காட்சியமைப்புகளும் ஒரு முழுமையான படைத்தைப் பார்த்த திருப்தியைத் தந்தது.

இந்தப்படத்தை ‘மெஃபிஸ்டோ’ பற்றிய புராணிக்கு குறியீடுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள பார்த்தோ மெனில் இதனுள் மறைந்திருக்கும் ஒரு மாயையான தோற்றும் புலப்படும்.

புழைப்பெற ஜேர்மானிய எழுத்தாளரான கடேயின் உலகப்பிரசித்தி பெற்ற காவியம் ஃபாஸ்ட்.

மெஃபிஸ்டோ பிலிஸ் என்கிற சாத்தான் கடவுளுடன் சபதம் செய்து கொண்டு பூலோகத்தில் உள்ள டாக்டர் ஃபாஸ்டைக் கெடுப்பதற்காக வருகிறான். பாஸ்டை சந்தித்து ‘நீ என்னை ஏற்றுக்கொண்டால் நான் உள்ளை உலகம் முழுக்க புகழ் ஒங்க செய்வேன்.’ என்கிறான். சிற்சில தடுமாற்றங்களுக்குப்பிறகு மெஃபிஸ்டோவை டாக்டர் ஃபாஸ்ட் ஏற்றுக் கொள்ள அவரது சிரத்தி உலகெங்கும் பரவுகிறது. ஆனால் முக்யமான தருளத்தில் மெஃபிஸ்டோவை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்து வருகிறார் ஃபாஸ்ட். மெஃபிஸ்டோ தோல்வியைட்டிறான். இது ஜேர்மன் மித

படத்தில் வருகிற ஹென்றிக் என்கிற நடிப்பாற்றல் உலகம் முழுமைக்கும் பரவுவேண்டும் என்பதற்காக மெஃபிஸ்டோ என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறான். அந்த அற்புதமான நடிப்பில் உலகமே மயங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாய்புகழின் உச்சியை நேராகக் கூடுதலாக கொண்டிரான். நாஜிப்படைகளின் பிரதம மந்திரி அவனை மிககிப்பாராட்டுகிறார். மேலும், அவனோடு நட்பு வைத்துக் கொள்வதில் பெருமையடைகிறார். நாஜிகளின் பிடியில் ஜேர்மனி மாட்டிக் கொண்டிருந்த காலகட்டம். கேள்வி கேட்காமல் அவன் கண் முன்னால் கலைஞர்களையும், அவனது நன்பர்களையும் சித்திரவைதை முகாம்களுக்கு கிழுத்துச் செல்லும் போது, கொஞ்சம் கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் கண்டு கொள்ளாமல் நிற்கிற தூமல் அவன் மேல் திணிக்கப்படுகிறது. முர ணாபாடு மற்றும் எதிர்ப்புனர்வுகளை விழுங்கிவிட்டு முழுக்க முழுக்க எல்லாவற்றையும் மறந்து மெஃபிஸ்டோ என்கிற பிம்பத்தை மேலும் மேலும் புகழின் உச்சிக்கு நகர்த்துகிறான். தான் மெஃபிஸ்டோ என்கிற பிம்பமாய் மாறிப்போய்விட்டதாகவும், உலகம் முழுக்க தனது முகமதான் எஞ்சியிருக்கிறது எனவும், தானே மெஃபிஸ்டோ எனவும் ஆத்மார்த்தமாக நம்புகிறான். சட்டென ஒரு கணத்தில் உணர்கிறான். மெஃபிஸ்டோ தான் அல்ல அந்த நாஜி பிரதம மந்திரிதான் என. உறைந்து போய் இருட்டின் வழியே கசியும் வெளிச்சத்தில் இறுகிப்போய் நிற்கிறான்.

அதிகாரம் மற்றும் அரசியல் ஒரு கலைஞரை எப்படியெல்லாம் மயக்கி வைத்திருக்கிறது என்பதை கவிதை நடையில் சொல்லிப் போகிறது படம். அதிகாரம் என்கிற தூத்திரதாரி ஒரு கலைஞரின் உலகில் மிகவும் நனினமாகப் புகுந்து ஆட்டிவைக்கும் அவலம் எந்த நாட்டில்தான் இல்லை? தமிழ் சினிமா உலகில்கூட சிவாஜிக்கேணசன் போன்ற கலைஞர்களுக்கு இவ்விதம் நிகழ்ந்திருக்கிறதே...

கடிதுந்கள்

தீபா கரேஷ் டெல்வி

கௌதம் சித்தார்த்தன் 'தரிசனம் கலையில் என்னை என்றொழிகளை என்னுடன் வேலைசெய்யும் சுகபெண்களைக் கண்டேன். அந்தக்கைத் தீவிரமாய்ப் பிடித்துக் கொண்டு நடந்த அப்ரவாம் கைத் தீவிரமாய்ப் பிடித்து ஏதோ புரிந்த மாதிரி உள்ள நிலையில், மீன்குமரமாருமூரை படிக்கையில் வேறுவிதமாய் அனுபவமாயிற்று. அம்பை கைத் ரொம்பவும் Stereo Type மாதிரி தொன்றியது. நான் அவர்களிடம் இன்னும் நிறை எதிர் பார்த்தேன். ஆனால் 70களில் இருந்த மாதிரிகள் இன்னும் இருக்கிறார்களோ என் ஒரு பிரசம். அவர்களை எதுவோ ஒன்று கட்டிப் போட்டு விட்டதோ...'

அம்பை பம்பாய்

அபக்கத்தில் கடைசிபாராவில் நீங்கள் கூறியிருப்பவை என்னை அச்சமுறுத்துகிறது 'தமிழின் வேர்கள்' 'மொழிசார்த்தபண்டாடு' 'மன்னனின் அடையாளம்' 'போன்ற சொற்கள் கலாச்சார அடிப்படைவாதத்துக்குரியவை 'மன்னனின் அடையாளம்' எனும்போது எது அடையாளம் எது அடையாளம் இல்லை என்று பகுக்க வேண்டி வரும். In other words you will begin to define culture அடிப்படைவாதத்தின் அடித்தளமே இந்தமுறைகிறதான். இதில் உள்ள அபாயக்கள் என்னாற்றவே. மனித வாழ்க்கையின் ஓவ்வொரு அமச்ததையும் பாதிப்பவை. அவற்றின் போக்கை நிரணாயித்து குறுக்குப்பவை

ஞானி கோவை

உள்ளதம் மிகவும் அற்புதமாக வந்துள்ளது. குறிப்பாக, அபக்க கட்டுரையை தமிழில் திறனாய்வு பற்றிய மஸிரில் செர்த்துக் கொள்ள விரும்புகிறேன். தமிழில் நவீந்தவுவத்துக்கான வேர்களைத் தேடிக் கண்டையும் உங்கள் விருப்பம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. எம்படிக்கை, மின்கைத் தற்புதுக்கை, சிறுக்கை, நூறு தேடிம் வேர்கள் என் இந்தக்கைத்தையில் பதிந்திருக்கின்றன. மார்க்கேஸ் பேட்டியின் திருப்புக்குதியில் மேல்கைகள் ரியல்மீஸ் பற்றிக் கூறுமிடத்திலும் நமக்கள் வேர்கள் இருக்கின்றன. 'தரிசனம்' கலையில் வரும் காலதனையும் பற்றித் தூண்டில் இல்லாதவன். இந்த முறையில் நவீந்தவுபாணி சிறப்பாக இருந்தாலும் இந்தக்கைத் தெளிவோ தோய்ந்து போய் நிற்கிறது. அம்பையின் கைத் தீத்தனை அழகானது. கைதயில் எத்தனை வளர்க்கைகளை வைத்து கைதயைச் செறிவுபடுத்துகிறார்...

தேவதேவன் தூத்துக்குடி.

கௌதமசித்தார்த்தனின் 'தரிசனம்' அற்புதமானது. கைதயின் கடைசிபாராவில் காணப்படும் 'மெஹாவாஷத் கணங்கள்' 'ஊற்றுக்கண் உடைந்து' போன்ற சொற்களை உபயோகிக்காமலேயே ஒருமீட்டு (டட்டி-Sensuel) அனுபவமாக இதை ஊராமுடியும். ஆர். சிவாகாண் பெங்களூர்

அபக்கத்தில் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. 'ஆகாயத்திலுள்ள நாத்தைக்கூட்டில் தொங்கிக் கொண்டிருப்பவருக்கு மன்னனம் என்ம் எப்படி வசப்படும்' என்று குறிப்பிடும் கைதகைளைப் படித்து மிகவும் போயிருக்கிறேன். உள்ளதைம் சிறுகைத்தனி இந்த வகையைச் சாராதவைகளாக இருப்பதாக உணர்கிறேன். கௌதமசித்தார்த்தனின் 'உழிக் கங்கள் நூப்பாக்கிகள்' என்னை வெகுவாக பாதித்த சிறுகைத் 'முகம்' குழப்பம் சுற்படுத்தாத தெளிவானகைத். ஆர். முருகனின் 'புழு' படிக்க படுகவாரசியமாக இருந்தது அம்பையின் கைத் தற்புதமானக்கைத். போரேவேற்றுவார்ஸ்' என்னை பொருளேறவுக்கு அறிமுகப்படுத்தியது. வில்லியாவிளின் கைத் தீன்னும் படிக்கவில்லை. பயம். படிப்பவனை மிரட்டாமலும் அதேசமயம் உலக நவீந்தவுவமான அறிமுகங்களும் இதழுக்கு இதழிறப்பு கூடி. மினிர்கின்றன. எம். ஜோசப் ராஜ் அறந்தாங்கி

மார்க் வெஸ்லின் விமர்சனம் பற்றிய கருத்து ஏற்கத்தக்கடத். வெறும் அறிமுகமாக இருக்கும் படச்சத்தில் தேடுதல் முனைப்புடைய வாசகன் தேர்வு செய்ய ஏதுவாகும் சாத்தியக்கூற்று எமக்காக்கமிலிகுந்து முற்றாகமாறுபட்டரசனை. தூழிநிலை நோக்கில் வாழும் இன்னொருவர் தேர்வு செய்து தருவது - தர முறைச்சிப்பது - எப்படி நியாயமாகும் திதுவம் ஒரு வகை அறிவைக் குருதாக்கும் அம்சமே. தரிசனம், காட்டில் ஒருமான் மிகவும் பிடித்த கைதகள் வில்லியாவிளி சோதனை முயற்சி-எத்தனைச் சோதிக்க அல்லது யாரைச் சோதிக்க என்ற இருவேறுபாட்டுத் தளங்களின் இடையோடும் கால்வாய். பாரவில் சென்னை

உள்ளதம் பற்றிய என் கருத்துக்கு முன்-அதற்குச் சந்தா அனுப்பத் தூண்டுவது எது என்பதுதான் அறிய வேண்டியது. சிறுகிதழ்கள் என்பதும், வணநிக் வெற்றிக்குச் செல்ல ஒரு குறுக்குவழியாக, ஒரு படிக்கட்டாக, போலி விலக்கியக்காரர்களால் மொய்க்கப்பட்டுள்ள காலம் இது. அத்தகைய ஆட்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்வதும், பிதாமகராய் அமரவதும் நிகழும் காலம் இது. உள்ளம் போராட்டக்காரர்களை நான் சார்ந்திருப்பவன். உள்ளதம் ஒரு போராட்டக்காரர்னாய்த் தொன்றியதால் எழுத விரும்பினேன்.

அபக்கத்திற்குத் தாவிய ஒருகடிதம்.


ஜி. முருகன் கொட்டாஹ்

தமிழில் நடுத்தரவர்க்க அறிவு ஜிவிகள் எழுதிக்கொண்டிருக்கும் பெரும்பாலான படைப்புகள் எல்லாமே மனச சலங்களைப் பதிவுசெய்து கொண்டு போவதையே பிரதான நோக்கமாக கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு உடல்பற்றிய அக்கறைகள் குறைவு. வாழ்வின் தத்துவங்கள் பற்றிய பிரச்சனையே மிக முக்கியம். ஆனால் சமூகத்தின் பெரும்பான்மை மக்களுக்கு உடல் தேவை சார்ந்த பிரச்சனைகளும், வாழ்வின் நியதிகளும், விதிகளும், அப்பிரச்சனையின் முக்கியத்துவத்தை மறுப்பதில் ஆற்றும்பங்குமே என்னை ஈர்க்கிறது. சில படைப்பாளிகளை ‘கலைஞர்’ என்று அழைக்கும்போது நிச்சயமாக என்னை நான் ‘காட்டான்’ என்றே உணர்கிறேன்.

இங்கே நவீன இலக்கியமென்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட பெரும்பான்மையான படைப்புகள் மனம்சார்ந்த பிரச்சனைகளையே முன் வைக்கின்றன கிராமம் சார்ந்த இலக்கியப் படைப்புகள் பெரும்பாலானவை எதார்த்த இலக்கியங்களாகவே பேசப்படுகின்றன. இதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்றைய எதார்த்தத்தை மாற்றியமைக்கும் சக்தி நிச்சயமாக நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்தவர்களுடையதாக இருக்கமுடியாது. அது கீழ்த்தட்டு மக்களுடையதாக இருக்கும்போதே நியாயம் பெறுகிறது. இப்படிப் பார்த்தால் எதார்த்த இலக்கியப் போக்கை மறுத்து அதே சமயத்தில் எதார்த்தத்தின் கூறுகளை புதியவடிவத்தில் மாற்றி அழகியலாக்கும் நவீன இலக்கியப் போக்குக்கு கீழ் தட்டு மக்களால் மட்டுமே உரம் சேர்க்க முடியும்.

இங்கேதான் நவீனத்துவம் உடல்சார்ந்த பிரச்சனைகளை முன் வைக்கவேண்டிய தேவையை நான் உணர்கிறேன். கிராமங்களில் இப்போதும் பிரதானப் பிரச்சனையாக இருப்பது பாலியல் விவகாரங்களும், சாதியுமதான். இந்த இரண்டுமே உடல் சார்ந்ததாக இருக்கிறது. உடல்பற்றிய பிம்பங்களே அந்த மக்களின் உளவியல் பிரச்சனையாக இருக்கிறது. அவர்களின் இயல்பான பேச்சை எடுத்துக்கொண்டால் பாலுறுப்புகளை முதன்மைப்படுத்தும் வசைச்சொற்களும், ஜாதிபற்றிய வசைச்சொற்களும் சாதாரணமாக விளையாடுவதை கவனித்திருக்கலாம். இங்கே எதார்த்த இலக்கியம் பண்ணும் பெரும்பாலானவர்கள் தவிர்க்கும் வார்த்தைகளும் இதுதான். எங்கள் ஊர் ரங்கசாமி கோனார்-இலக்கியத்தில்-பேசினால் நாகரீகமாகவா பேசிக் கொண்டிருப்பார்? இப்படி நாகரீகப்படுத்துவது தன் குறியை பேண்டிற்குள் அடக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு வேண்டுமானால் சந்தோஷமாக இருக்கலாம். என்னைப் பொருத்தவரை இப்படிப் பேச்சுகளைத் திரித்தோ. வெட்டியோ எழுதுவது சரியென்று படவில்லை.

நவீனத்துவம் நமக்கு வழங்கியிருக்கிற புதிய சாததியப்பாடுகள் என்னவென்றால் எல்லா விஷயத்தையுமே அழகியல் வடிவமாக மாற்றக்கூடிய வாய்ப்புத்தான்.



படிப்பகம் - 95